


வினாக்கள்

வினாக்கள் போன்றுகள்

PHYSICS
FOR G.C.E (A.L.)
STUDENTS









உயர்தா மாணவர் பெளதிகம்

க. பொ. த. ப. (உயர்தா) வகுப்புக்குரியது.



பொறியியலும்
சட்டபொருளின் இயல்வுகளும்



PHYSICS
FOR G. C. E. (A. L) STUDENTS



ஆசிரியர்:

திரு. ஈ. கருணாகரர், B. Sc: (Lond.)
யாழ். இந்துக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

ஏதற்பதிப்பு:

அச்சப்பதிவு:
நூல்கள் அச்சகம், யாழ்ப்பாணம்.

மு க வி ஸ ர



இந்தால் உயர்தர மாணவர் பெளதிகத்தின் முதலாம் பகுதியாகும். இதனில் இயக்கவியல், நிலையியல், நீர் நிலையியல், சடப்பொருளின் இயல்புகள் அடங்கியுள்ளன. க. பொ. த. ப. உதர்தர மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நூலாக அமையுமென்பதில் ஜயமில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் இந்தாலே வரவேற்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.

யாழ்ப்பாணம்.

அ. கருணாகரர்

பொருள்க்கம்

	பொறியியல்	பக்கம்
✓ அலகு	1 அளவைகளும் அலகுகளும், பரிமாணங்களும்	1 — 4
✓ அலகு	2 நூர்கோட்டியக்கம், வேகம், ஏறியம்	5 — 25
✓ அலகு	3 விசை, உந்தம், கணத்தாக்கு, வேலை, வறு எத்தி.	26 — 50
✓ அலகு	3 A வட்ட இயக்கம், எளிய இசை இயக்கம்	51 — 67
✓ அலகு	4 விசைகள், விசைகளின் சமநிலை, புளியீரப்புமையம்	68 — 80
✓ அலகு	5 பொறிகள்	81 — 102
✓ அலகு	6 உயர்வு	103—112
✓ அலகு	7 நீர்நிலையியல் அடப்பொருளின் இயல்புகள்	113—132
அலகு	1 மேற்பறப்பிழுவிசை	1 — 36
அலகு	2 மீள் தன்மை	37 — 51
அலகு	3 பாகுநிலை அல்லது பிரபிகப்பு	51 — 72
✓ அலகு	4 வெணியரும் திருகாணிக் கருவிகளும்	73 — 81

பிழை திருத்தம்

அலகு	9 அடப்பொருளியல்	—	அலகு	2 இன்
அலகு	10 அடப்பொருளியல்	—	அலகு	3 இன்

அலகு 1 ✓

அளவைகளும் அலகுகளும், பரிமாணங்களும்

அளவைகளின் அலகுகள்

பொதிகம் பிரதானமாகச் சடப்பொருள்களின் உடைமைகளைப் பற்றிய விஞ்ஞானமாகது. சடத்தின் உடைமைகளை அவதானித்து நன்கு ஆராய்ந்து அதன் விளைவாகக் கருதுகோள்கள், விதிகள் இயற்றப்பட்டுள்ளன. அவ்விதிகளை நிலைநாட்டுவதற்கு அளவைகளின் முக்கியத்துவம் இன்றியமையாது. விஞ்ஞான அளவீடுகள் எல்லாவற்றிற்கும் நிலாம், திணிவி, நேரம் ஆகியன அடிப்படைக் கணியங்களெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றின் சார்பாகவோ அல்லது ஒன்றின் மேற்பட்டவை சார்பாகவோ வேறு எக்கணியங்களையும் விளக்கலாம். பரப்பு, கனவை, சதி முதலியன் இக்கணியங்களுக்கு எடுத்துக்காட்டாகும். இவை போன்றவை வழிக்கியங்கள் எனப் பெயர்பெறும்.

எதாவதொரு பொதிக கணியத்தை அளப்பதற்கு இம்முன்று அடிப்படைக் கணியங்களிலுமிருந்தே நியமங்கள் அல்லது அலகுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வலைகள் அடிப்படை அலகுகள் எனப்படும். பரப்பு, கதி, அடர்த்தி முதலியவற்றினதும் மற்றும் இவைபோன்றவற்றினதும் அலகுகள் மேற்கூறிய மூன்று அலகுகளிலுமிருந்து பெறப்படுவனவையாதலால் அவை வழிஅலகுகள் எனப்படும். பரப்பு நீளத்தின் அலகு சார்பாகவும், கதி நீளத்தினதும் நேரத்தினதும், அடர்த்தி திணிவினதும் நீளத்தினதும் அலகுகள் சார்பாகவும் குறிக்கப்படுகின்றன.

பொதிகத்தில் மூன்று வகையான அடிப்படை அலகுகள் நடை முறையில் இருக்கின்றன.

(1) பிரித்தானிய முறை:- அடி -- இருத்தல் — செக்கன் மூறை இம்முறையில் நீளம் அடியிலும், திணிவு இருத்தலிலும், நேரம் செக்கலிலும் அளவிடப்படும். இங்கு நீளத்தின் நியமம் யார். இது வருமாறு வரையறுக்கப்படும்.

பிரித்தானிய வளிகச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள வேண்டல்கூடாததில் உள்ள இரு பொன் செருகிளிலுள்ள குறுக்குக் கோடுகளின் நீரமங்களுக்கிடையே 62°F இல் உள்ள தூரம் யார் எனப்படும்.

இதன் மூன்றிலொரு பாகம் 1 அடியாகும்.

(2) மீற்று முறை:- சுதமமீற்றுவும் - கூபம் → செக்கன் முறை

இம்முறையில் நீளம் சுதமமீற்றியிரும், திணிவு கிராவியிலும் நேரம் செக்கனிலும் அளவிடப்படும். இங்கு நீளத்தின் தீயமம் மீற்று ஆகும். இது வருமாறு வரையறூக்கப்படும்.

பரிசு நகருக்கு அண்ணமயிலுள்ள சென்ரெஸ் (Sevres) என்னும் இடத்தில் இருக்கும் நிலைநில் அவைகளுக்கான சர்வதோச அலுவலகத்தில் கைக்கப்பட்டுள்ள பிளாற்றிலை - இரியியக் கட்டத்தில் செதுக்கப்பட்டது. இநு கோடுகளுக்கிடையே 0°C இல் உள்ள ஆரம் ஒரு மீற்றர் ஆகும்.

மீற்றர் தொகுதியைச் சேர்ந்த வேறு மீற்றர்முறை அலுக்கி கிருதிலைது 10 இன் மடங்காக அல்லது 10 இன் உபமடங்காக மீற்றர்துடன் தொடர்படையாகவே இருக்கின்றன.

தொரணமாக

1 கிலோ மீற்றர்	= 1000 மீற்றர்கள்
1 மீற்றர்	= 100 சுதமமீற்றர்கள்
1 சுதம மீற்றர்	= 10 மில்லிமீற்றர்கள்

நிணிவு அளத்துகள்

(a) * கி. செ. முறையில் திணிவு அளுகு கிராம் ஆகும். இது நியமீற்றர் பேணப்படும் அதே இடத்தில் இருக்கும் சாலதோச மூலப்பிரதி கிலோகிராம் எண்களைப்படியிருந்து குறித்த பிளாற்றின் - இரியியக் கருப்பையின் திணிவினைத் தோரங்காரும். இவ்வழுபை 4°C இலுள்ள 1000 க. சமி. தூய நீரின் நிறையுடையதெனக் கொள்ளப்பட்டது. ஆயினும் அகசனவளவு நிர் 999.972 கிராம் நிறையுடையதாகக்காணப்பட்ட கோதியும் செய்துகொண்டிருப்பது 4°C இலுள்ள 1 க. சமி. தூயநீரின் திணிவு 1 கிராம் திணிவிக்குச் சமவெளைக் கொள்ளப்படுகின்றது.

(b) ஏ. இ. செ. முறையில் திணிவு அளுகு இருந்துள் ஆகும். இது "P. S. 1844, 1 இருத்தல்" எணக் குறிக்கப்பட்ட ஒரு குறித்த பிளாற்றின் கருப்பையின் திணிவு ஆகும். இதுவும் நியமீற்றர் பேணப்படும் அதே இடத்தில் பேணப்படுகின்றது.

(3) மீற்றர் — கிலோகிராம் — செக்கன் முறை
இம் முறையில் திணிவு கிலோகிராம், நீளம் மீற்றர், நேரம் செதுக்கன் ஆகும்.

மேற்கூறிய மூன்று முறைகளுக்கும் நேர அலகு செக்கன் ஆகும். இது சாச்சி ஞாயிற்று நாளின் எடீடு மடங்காகும்.

ஞாயிற்று நாள் என்பது ஞாயிறு ஏதாவதோர் ஜிடத்தில் உச்ச நெடுஞ்சோட்டை இந்தாம் அடுத்துத்துச் சடப்பதங்கு எடுக்கும் நேர இடையாகும்.

பொதிகக் கணியங்களின் பரிமாணங்கள்

பொதிகத்தில் கணியங்களின் அளவைகளுக்கே முக்கியத்துவம் பெற்றும் அளிக்கப்பட்டிருக்கின்றது பொதிகக் கணியங்களோ, அதே படைக் கணியங்களாகிய நீளம், திணிவு, நேரம் ஆகியவற்றின் சார்பாகத் திட்டவட்டமாக விளக்குவதற்குப் பரிமாணங்கள் உறுதலையாக இருக்கின்றன. பொதிகக் கணியமொன்றின் பரிமாணங்கள் என்ன வென்பதைப் பின்வரும் வரையறை தெளிவாக்குத்தும்.

பொதிகக் கணியமொன்றுக் குறித்தற்பொருட்டு, அடிப்படைக் கணியங்களாகிய நீளம், திணிவு, நேரம் ஆகியன என்ன அடுக்குகளுக்கு உயர்த்தப்படுகின்றனவோ அவ் அடுக்குகளை அப் பொதிகக் கணியத்தின் பரிமாணங்கள் ஆகும்.

நீளம் என்னும் கணியம் [L] என்னும் குறியீட்டினாலும், திணிவு [M] என்னும் குறியீட்டினாலும், நேரம் [T] என்னும் குறியீட்டினாலும் குறித்தப்படும். இக்குறியீடுகள் சார்பாக, கணியங்கள் சிலவற்றின் பரிமாணங்களைப் பின்வருமாறு குறித்தக் காட்டலாம்.

$$\text{பரப்பு} = \text{நீளம்} \times \text{அகலம்}$$

$$\text{குறியீட்டின் மூலம் } [A] = [L] \times [L] = [L]^2 \\ \text{என விளக்கப்படும்.}$$

இங்கு பரப்பின் பரிமாணங்கள் நீளத்தின் சார்பாக 2 எனப்படும். கணவளவு = நீளம் × அகலம் × உயரம்

$$[V] = [L] \times [L] \times [L] = [L]^3$$

இங்கு கணவளவின் பரிமாணங்கள் நீளத்தின் சார்பாக 3 எனப்படும்.

$$\text{அடர்த்தி} = \frac{\text{திணிவு}}{\text{கணவளவு}} = \frac{[M]}{[L]^3} \\ = [M] [L]^{-3}$$

இங்கு அடர்த்தியின் பரிமாணங்கள் திணிவின் சார்பாக 1 நீளத்தின் சார்பாக 3 எனப்படும்.

பரிமாணங்களால் ஒரு பொதிக்க கணியத்தை விளக்குவதற்கு, முக்கியமாக அக்கணியத்தின் வரையறை தெரிந்திருத்தல் வேண்டும். வரையறைப்படி, [M], [L], [T] என்னும் குறியீடுகளைத் தக்கவாறு பிரயோகித்து அவற்றின் சார்பாக கணியத்தின் பரிமாணங்களைத் துணியலாம்.

பரிமாணங்களைப் பிரயோகித்து (1) கணியங்களின் அலகுகளை ஒர் அலகுத் தொகுதியிலிருந்து இன்னேர் அலகுத் தொகுதிக்கு மாற்றலாம். (2) பொதிக்க கணியங்களுக்குச் சமன்பாடுகளைப் பெறலாம். (3) ஒரு சமன்பாட்டின் செழியையை வாய்ப்புப் பார்க்கலாம்.

... பரிமாணங்களின் பிரயோகம், தேவைக்கேற்ப பின்னே தொடரும் அத்தியாயங்களில் பயன்படுத்தப்படும். ஆயினும் சில கணியங்களுக்கு பரிமாணங்கள் இங்கு காட்டப்படுகின்றன.

$$\text{வேகம் } V = \frac{\text{தூரம்}}{\text{நேரம்}} = \frac{L}{T} = LT^{-1}$$

$$\text{ஆர்மூடுகள் } (I) = \frac{\text{வேகம்}}{\text{நேரம்}} = \frac{L}{T^2} = LT^{-2}$$

$$\text{விசை } (F) = \text{திணிவு} \times \text{ஆர்மூடுகள்}$$

$$F = MLT^{-2}$$

$$\begin{aligned} \text{வேலை } W &= \text{விசை} \times \text{தூரம்} \\ &= MLT^{-2} \times L = ML^2 T^{-2} \end{aligned}$$

$$\begin{aligned} \text{வலு } P &= \frac{\text{வேலை}}{\text{நேரம்}} = \frac{ML^2 T^{-2}}{T} \\ &= ML^2 T^{-3} \end{aligned}$$

$$\begin{aligned} \text{அழுக்கம்} &= \frac{\text{விசை}}{\text{பரப்பு}} = \frac{MLT^{-2}}{L^2} \\ &= M L^{-1} T^{-2} \end{aligned}$$

$$\text{மேற்பார்ப்பியுள்ளச்} = \frac{\text{விசை}}{\text{தீவாம்}} = \frac{MLT^{-2}}{L} \\ = MT^{-2}$$

அலகு 2

இயக்கவீயல்

நேர்கோட்டியகம், வேதம், எறியம்

நேர்கோட்டில் நிகழும் இயக்கம்

பெயர்ச்சி:- ஒரு பொருளின் நிலையம், அதன் குழுலைப் பொறுத்த மாத்திரத்தில், மாறும்பொழுது அப்பொருள் பெயர்ச்சி அடைகின்றது எனப்படும். அதாவது பொருளின் நிலைய மாற்றம் அதன் பெயர்ச்சி எனப்படும். பெயர்ச்சிக்குப் பருமனும் திசையும் போர்கும் உண்டு. உதாரணமாக O இல்

O ——————→ A இருந்து A இறங்க அல்லது A இல் இருந்து O இறங்க ஒரு பொருள் பெயர்க்கப்படலாம் (படம் 1). இங்கு இத் திசைகள் இரண்டும் எதிராக போக்கை உடையன.

பருமனும் திசையும் உடைய ஒரு கணியம் காவிக்கணியம் எனப்படும். எனவே பெயர்ச்சி ஒரு காவிக்கணியம். இத்தகைய கணியத்தை வரிப்படத்தில் ஒரு நேர்கோட்டின் நீளத்தினாலும் திசையினாலும் குறிக்கலாம்.

கதி:-

ஓர் அலகு நேரத்தில் ஒரு பொருள் செல்லும் தூரம் கதி எனப்படும். ஒரு பொருள் ஒரு நேர்கோட்டில் அல்லது ஒரு வளைந்த பாதையில் S என்னும் தூரத்தை ட என்னும் நேரத்தில் கடக்குமாயின், அதன் கதி = $\frac{S}{t}$ ஆகும்.

இத்தூரத்தை கடக்கும் போது, நேர இடைகள் எத்துவிளக் கிறியவையாயினும், சமனேர இடைகளில் சமதூரங்களைக் கடந்து செல்லுமாயின் பொருளின் கதி சிரான்தெணப்படும். ஒரு பொருளின் சராசரிக் கதியைப் பின்வருமாறு பெறலாம்.

சராசரிக் கதி = $\frac{\text{கடக்கப்பட்ட தூரம்}}{\text{கடத்தற்குள்ளடைத்தேரம்}}$

கதி பருமன் மட்டும் உடைய ஒரு கணியம் அதலினால் அது ஓர் எண்ணிக்கணியமாகும். பருமனை மட்டும் உடைய எக் கணியமும் எண்ணிக்கணியம் எனப்படும். இதற்கு ஓண்டம், பரப்பி, அடர்த்தி, கனவளவு, போன்றவை வேறு உதாரணங்களாகும்.

வேகம்:-

ஒரு பொருள் குறித்தவொரு திசையில் இயங்கும்பொழுது அத் திசையின் வழியே அப்பொருளின் கந்தி அதன் வேகம் எனப்படும். எனவே வேகத்திற்கு பருமனும் திசையும் உண்டு. இது ஒரு காலிக்கணியமாகும்.

பொருளொன்றின் வேகம் அதன் பெயர்ச்சிவிதம் எனவும் சொல்லப்படும். வேகம் கதியைப்போல் மாறுகின்றதாகவுமிருக்கும் அல்லது சிரானதாகவுமிருக்கும். நேரத்திடைகள் எத்துணைச் சிறியன வாயினும், சமநேர இடைகளில் சமதூரங்களை குறித்தவொரு திசையில் ஒரு பொருள் கடந்து செல்லுமாயின் அதன் வேகம் நோன்றினப்படும்.

ஆர்மூட்டுக்கள்:-

ஒரு கணத்தில், ஓர் இயங்கும் பொருளின் வேகமாற்ற வீதம், அக்கணத்தில் அப்பொருளின் ஆர்மூட்டுகள் எனப்படும்.

ஒரு மோட்டாக்காரானது உறுதியான ஆர்மூட்டுக்கள்
27 கிமி / மணி வேகத்திலிருந்து 54 கிமி / மணி வேகத்தை 10
செக்கன்களில் அடையுமெனின்,

$$\text{அதன் ஆர்மூட்டுகள்} = \frac{(54 - 27)}{10} \text{ கிமி / மணி}$$

$$= 2.7 \text{ கிமி / மணி / செக.}$$

அல்லது

$$\text{ஆர்மூட்டுகள்} = \frac{(1500 - 750)}{10} \text{ ச.மி. / செக.}$$

$$= 75 \text{ ச.மி. / செக. / செக.}$$

இதை $75 \text{ ச.மி. / செக.}^2$ அல்லது 75 Cm s^{-2} எனவும் குறிக்கலாம்.

சீரான ஆர்மூட்டுகள்:-

நேர இடைகள் எத்துணைச் சிறியனவாயினும், சமநேர இடைகளில் சம அளவுகளால் ஓர் இயங்கும் பொருளின் வேகம் மாறுமாயின், அதன் ஆர்மூட்டுகள் சிரானதனப்படும்.

ஒரு நேரகோட்டில் சிரான ஆர்மூட்டுகள் f உடன் இயங்கும் பொருளொன்றின் வேகம் ய என்னும் பெறுமானத்திலிருந்து v என்னும் பெறுமானத்திற்கு அதீகரிக்க t செக்கள்கள் செல்லுமாயின்.

$$\text{அதன் ஆர்மூடிகல் } f = \frac{v - u}{t} \text{ (வாரவிலக்கணத்தின்படி)}$$

$$\text{இதிலிருந்து } v = u + ft \quad \dots \quad (1) \text{ பெறப்படும்.}$$

இரண்டு ஆர்மூடிகல்லை கேல்லப்படும் தராம். இயக்கச் சமன்பாடுகள் உள்ளனும் ஆரம்ப வேகத்துடனும் f என்னுஞ் சொன் ஆர்மூடிகல்லை இயங்கி v என்னும் இறுதி வேகத்தை t செக்கன் கஞ்சுப்பின பெறுகின்ற ஒரு பொருளைக் கருத்திற் கொள்க. அப்பொருள் t செக்கன்களில் செல்லும் s என்னுந் தராம் வருமாறு பெறப்படும்.

$$s = \text{சராசரி வேகம்} \times t$$

$$= \frac{1}{2} (u + v) \times t$$

$$\text{ஆனால் } v = u + ft$$

$$s = \frac{1}{2} (u + u + ft) \times t$$

$$= \frac{1}{2} (2u + ft) \times t$$

$$s = ut + \frac{1}{2} ft^2 \quad \dots \quad (2)$$

மேலும் சமன்பாடு (1) இலிருந்து $t = \frac{v - u}{f}$ இல்லைப் பெற வாம். இதனைச் சமன்பாடு (2) இல் பிரதியிட்டால் t நீக்கப்படும். அப்பொழுது பெறப்படும் சமன்பாடு பின்வருமாறு இருக்கும்.

$$s = u \left(\frac{v - u}{f} \right) + \frac{1}{2} f \left(\frac{v - u}{f} \right)^2$$

$$= \frac{uv}{f} - \frac{u^2}{f} + \frac{1}{2} f \left(\frac{v^2 - 2uv + u^2}{f^2} \right)$$

$$= \frac{uv}{f} - \frac{u^2}{f} + \frac{1}{2} \frac{v^2}{f} - \frac{uv}{f} + \frac{u^2}{2f}$$

$$s = \frac{v^2}{2f} - \frac{u^2}{2f}$$

$$\therefore v^2 = u^2 + 2fs \quad \dots \quad (3)$$

இதிலே u , v , f , s என்பவைவற்றை இல்லையும் இயக்கச் சமன்பாடு

சமன்பாடுகள் (1), (2), (3) ஆகியன ஒரு நூல்கோட்டில் சொன் ஆர்மூடிகல்லை இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடு களாகும். பொருள் சொன் அமர்மூடிகளையுடையதெனில் s எனின்ப் பெறுமானால் கடையதாகும்.

சமன்பாடு (3) இனைப் பின்வரும் முறையாலும் பெறலாம்.

$$s = \frac{1}{2} (u + v) \times t$$

$$\therefore 2s = (u + v) \times t$$

$$\therefore 2fs = (u + v) \text{ ft}$$

$$\text{ஆனால் } ft = v - u \quad (\text{சமன்பாடு (1) இலிருந்து})$$

இதனை மேற்சமன்பாட்டில் பிரதியிடுக

$$\text{அதாவது } 2fs = (u + v) (v - u)$$

$$= (v + u) (v - u)$$

$$= v^2 - u^2$$

$$\therefore v^2 = u^2 + 2fs$$

உதாரணங்கள்

(1) 1500 சமீ. / செக் வேகத்துடன் இயங்கும் ஒரு கார் செக்க ஆக்குச் செக்கன் 3 மீற்றர் சீரான ஆர்முடுகளை ஏற்படுத்திச் செல்லு கிணறுதாயின், ஆர்முடுகளுடன் இயங்கத் தொடங்கிய இடத்தில் ருந்து 3000 சமீ. / செக். வேகத்தை அடையும் இடத்திற்கு உள்ள தூரத்தையும், இத்தூரத்தைக் கடக்க எடுக்கும் நோத்தையும் கணிக்க.

$$(i) \quad \text{ஆர்முடுகள்} \quad f = 3 \text{ மீற்றர் / செக்}^2 \\ = 300 \text{ சமீ. / செக்}^2$$

$$v^2 = u^2 + 2fs \text{ இ உபயோகிக்க}$$

$$(3000)^2 = (1500)^2 + 2 \times 300 \times s$$

$$s = \frac{3000^2 - 1500^2}{600}$$

$$= 11250 \text{ சமீ.}$$

$$(ii) \quad v = u + ft \text{ இ உபயோகிக்க}$$

$$3000 = 1500 + 300 t$$

$$300t = 3000 - 1500$$

$$t = \frac{1500}{300} = 5$$

$$t = 5 \text{ செக்.}$$

(2) 64 கி.மீ./மணி வேகத்தில் இயங்கும் ஒரு புளகவண்டி ஓய்வுக்கு 200 மீற்றர் தூரத்திற்குள் கொண்டுவரப்படுகின்றது. அதன் சீரான அமர்முடுகளையும், 200 மீற்றர் செல்ல எடுக்கும் நோத்தையும் காண்க.

$$(i) \text{ 64 சி.மி. / மணி } = \frac{64 \times 10^5}{60 \times 60} = 1.777 \times 10^3 \text{ சமி/செக்}$$

$$200 \text{ மீந்தர் } = 200 \times 10^2 \text{ சமி}$$

$$v^2 = u^2 - 2 fs \text{ இனை உபயோகிக்க.}$$

$$0 = (1.777 \times 10^3)^2 - 2 \times f \times 200 \times 10^2$$

$$f = \frac{1.777 \times 10^3 \times 1.777 \times 10^3}{2 \times 200 \times 10^2}$$

$$= 78.94 \text{ சமி / செக்க}^2$$

(ii)

$$v = u - ft \text{ இனை உபயோகிக்க}$$

$$0 = 1.777 \times 10^3 - 78.94 t$$

$$t = \frac{1.777 \times 10^3}{78.94}$$

$$= 22.5 \text{ செக்.}$$

புலியீர்ப்பினில் இயக்கம்

சுயாதீனமாகத் தறையைநோக்கி விழும் பொருளொன்றின் இயக்கத்தை ஆராயுமிடத்து, அதன் இயக்கம், வளித்தடை புறக்கணிக்கப்பட்டன, சொன் ஆர்முடுகூல் உடையதெனக் கருதப்படும்.

இயவிலிருந்து விழும் பொருள் t செக்கனுக்குப்பின் பெறும் வேகம் v = gt என்பதனாலும்

அதே t இனில் பொருள் விழும் தூரம் s = $\frac{1}{2}gt^2$ என்பதனாலும் தரப்படும் ஒரு இன் பெறுமானம் இடத்துக்கு இடம் புலியின் மேற்பரப்பில் மாறுகின்ற ஒரு கணியமாகும் இதன் பெறுமானம் ச.கி.செ. தொகுதியில் ஏறத்தாழ 981 சமி/செக்க}^2 உம், ச.அ. இல 10 ms^{-2} அ.இ.செ. தொகுதியில் ஏறத்தாழ 32 அடி/செக்க}^2 உம் ஆகும்.

இயவிலிருந்து h தூரத்திற்கூடாக விழுகின்ற பொருள் பெறும் வேகம்

$$v^2 = 2gh$$

$$v = \sqrt{2gh} \text{ இனால் தரப்படும்.}$$

நிலைக்குத்தாகவும் கீழ் முகமாகவும் பொருளொன்று ஓர் ஆரப்ப வேகம் படிடன் எறியப்படுமாயின் t செக்கன்களுக்குப் பின்

அதன்

$$v = u + gt$$

$$s = ut + \frac{1}{2}gt^2$$

$$v^2 = u^2 + 2gh \quad (h = \text{பொருள் விழுகின்ற உயரம்})$$

பொருள் நிலைக்குத்தாகவும் மேல்முகமாகவும் முன்னும் வேகத் தடுப்பு எறியப்படும், செக்கன்களுக்குப்பின், அதன்

$$v = u - gt$$

$$s = ut - \frac{1}{2}gt^2$$

$$v^2 = u^2 - 2gh \quad (h = \text{செக்கனில் அடைந்த உயரம்})$$

மிக்கூடிய உயர்த்தை அடைதற்கு எடுக்கும் நேரத்தை காண பதற்கு $v = u - gt$ என்னுடைய சமன்பாட்டில் மற்று வேகம் $v = 0$ ஆகும்.

$$\text{அதன்பொருடு}, \quad 0 = u - gt$$

$$\therefore t = \frac{u}{g} \text{ ஆகும்.}$$

இதன்ற மிக்கூடிய உயரம் காணபதற்கு

$$v^2 = u^2 - 2gh \text{ இனில்}$$

$$v = 0 \text{ கூப் பிரதியிட்டால்,}$$

$$h = \frac{u^2}{2g} \text{ பெறப்படும்.}$$

இதை பெறுமானம் மிக்கூடிய உயர்த்தைத் தருவதாகும்.

ஈழுவுமானங்கள்:-

(1) கட்டிடம் ஒன்றின் உச்சியிலிருந்து விழுவிடப்பட்ட கல் வொன்று 3 செக்கன்களில் தரையை அடைகில்லது. கட்டிடத்தின் உயர்த்தையும், தரையில் விழும்பொழுது அதன் வேகத்தையும் காணக்கூடு (g = 980 ச.மி / செக²)

(1) கட்டிடத்தின் உயர்த்தை கீமி என்க கோங்க.

$$\text{இங்கு} \quad u = 0 \text{ ஆகவினால்}$$

$$h = \frac{1}{2}gt^2$$

$$\therefore h = \frac{1}{2} \times 9.8 \times 9$$

$$= 4.9 \times 9$$

$$= 44.10 \text{ மீ}$$

∴ கட்டிடத்தின் உயரம் = 44.1 மீற்றர்

$$(ii) \quad v = u + gt \text{ இ } 2.புதோகிக்க$$

$$\therefore v = 0 + 9.8 \times 3$$

$$= 29.40 \text{ மீ / செக.}$$

தரையில் விழும்பொழுது சம்பளின் வேகம் = 29.40 மீ/செக்

(2) ஒரு கல் விழவிடப்பட்ட 1 செக்கனுக்குப் பின் இன்னொரு கல் 1800 மீ/செக். ஆரம்ப வேகத்துடன் எறியப்பட்டது. இரண்டாவது கல் முதலாவது கல்லை எங்கே, எப்பொழுது கடக்கும் எங்கூலமற்றைக் கணிக்க. ($g = 980 \text{ மீ/செக}^2$)

(i) இரண்டாவது கல் முதலாவது கல்லைக் கடக்கும்பொழுது எடுத்த மேற்கூரம் 1 செக் எனவும், விழுந்த தூரம் h எனவும் கொள்க. முதலாவது கல்லைக் கருத்திற் கொள்க. அது விழுந்த தூரமும் h ஆகும். அத்துடன் இதற்கூடாக விழ எடுத்த நேரம் = $(t + 1)$ செக்.

$$\therefore h = \frac{1}{2} g(t + 1)^2 \\ = 490(t + 1)^2 \quad \dots \dots \dots (1)$$

இரண்டாவது கல்லைக் கருத்திற் கொண்டால்,

$$h = ut + \frac{1}{2} gt^2 \\ = 1800t + 490t^2 \quad \dots \dots \dots (2)$$

$$\therefore 1800t + 490t^2 = 490(t^2 + 2t + 1) \\ = 490t^2 + 980t + 490$$

$$\therefore 820t = 490$$

$$t = \frac{490}{820} = \frac{49}{82} \text{ செக்.}$$

முதலாவது கல் விழவிடப்பட்ட நேரத்திலிருந்து நேரம் கணிக்கப்பட்டால் கடக்க எடுத்த நேரம் = $1 + \frac{49}{82} = 1 \frac{49}{82}$ செக்.

ஆகும்.

கடக்கும்பொழுது இரண்டும் விழுந்த தூரங்கள்

$$h = 490(t + 1)^2 = \frac{490 \times 131 \times 131}{82 \times 82} \\ = 1250.57 \text{ மீ.}$$

(3) நிலைக்குத்தாகவும், மேல் முகமாகவும் ஒரு கல் 30 மீ/செக் வேகத்துடன் எறியப்பட்டுள்ளது. தரையில் இருந்து 40 மீற்றர் உயரத்தை கல் கடக்கும் நேரங்களைக் கணிக்க. ($g = 10 \text{ மீ/செக}^2$)

$$h = ut - \frac{1}{2} gt^2 \text{ என்றும் சமன்பாட்டை உபயோகிக்க.}$$

$$40 = 30t - \frac{1}{2} \times 10 \times t^2$$

$$40 = 30t - 5t^2$$

$$t^2 - 6t + 8 = 0$$

$$(t - 2)(t - 4) = 0$$

$$t = 2 \text{ செக் அல்லது } t = 4 \text{ செக்.}$$

கடக்கும் பொழுதான் நேரங்கள் = 2 செக், 4 செக்.

(4) நிலைக்குத்தாக ஏறும் பலூன் ஒன்றிலிருந்து 450 மீற்றர் உயரத்தில் ஒரு பொருள் விழுவிடப்பட்டுள்ளது. பொருள் தரையை 10 செக்கன்களில் அடையுமாயின், விழுவிடப்பட்டபொழுது அதன் வேகத்தையும், விடப்பட்டபின் அப்பொருள் எவ்வுயரத்திற்கு ஏழும் என்பதையும் காண்க. ($g = 10 \text{ மி/செக}^2$)

பலூனிலிருந்து பொருள் விடப்படும்பொழுது அதன் வேகத்தை ம் என்க. பொருள் மேல்முகமாக ப என்னும் ஆரம்ப வேகத்தை ஆம் புனியிரப்பு அமர்முடுகலுடனும் சென்று பூச்சிய வேகத்தைப் பெற்று, மின் தரையைப் புனியிரப்பு ஆர்முடுகலுடைய இயக்கத் துடன் அடையும். மேல்முகமாகச் செல்கின்றதனால் பொருள் விழுவிட்ட இடத்திலிருந்து அத்திசையின் வழியே விழுந்த தூரம்

$$= - 450 \text{ மீற்றர் ஆகும்.}$$

$$(i) \text{ எனவே } h = ut - \frac{1}{2} gt^2 \text{ என்னும் சமன்பாட்டில்} \\ h = - 450 \text{ மி. கூப் பிரயோகிக்க.}$$

$$\therefore - 450 = u \times 10 - \frac{1}{2} \times 10 \times 100$$

$$- 450 = 10u - 500$$

$$- 45 = u - 50$$

$$\therefore u = 5$$

∴ விடப்படும்பொழுது பொருளின் வேகம் மேல்முகமாக
5 மீற் / செக ஆகும்

(ii) பொருள் மேல்முகமாகச் செல்லும்பொழுது விடப்பட்ட இடத்திலிருந்து 0 வேகத்தையல்லத்தையும்வரை செல்லும் தூரத்தை s என்க கொள்க.

$$v^2 = u^2 - 2gs \text{ என்னும் சமன்பாட்டில்}$$

$$v = 0 \text{ ஆகும்.}$$

$$\therefore 0 = 5^2 - 20s$$


$$\therefore s = \frac{5 \times 5}{20} = \frac{5}{4}$$

$$\therefore \text{தரையிலிருந்து இவ்வுயரம்} = 450 + \frac{5}{4} = 451.25 \text{ மி.}$$

தூர - நேர வளையி

இரு திலைத்த புள்ளியிலிருந்து ஓர் இயங்கும் பொருளின் தூரம் s இன் நேரத்திற்கு ஒத்ததாய்க் குறித்தால், இயக்கத்தினைக் குறிக்கும் ஒரு தூர - நேர வளையி பெறப்படும். இயங்கும் பொருளின் எக்கணத்திற்குமான வேகத்தை, அக்கணத்தில் தூரத்தில் ஒரு

செக்கனுக்கு நிகழும் மாற்றத்தினால் பெறலாம். அதாவது ஒரு குறித்த கணத்தில் வளையியின் சாய்வுவீதம் அக்கணத்திற்கான பொருளின் வேகத்தைத் தரும்.




தூர - நேர வளையி படம் 2 (a) இலுள்ள OD ஐப் போன்று ஒரு நேர்கோடாக இருந்தால் எல்லாப் புள்ளிகளிலும் சாய்வு வீதங்கள் ஒரே அளவினதாக இருக்கும், இதிலிருந்து பொருள் சீரான வேகத்தூடன் இயங்குகிறதென்பது புலப்படும். தூர - நேர வளையி OAB போன்று அங்குமின்கும் வளைவுடையதாயின், அதன் வெவ்வேறு புள்ளிகளில் சாய்வுவீதங்கள் வெவ்வேறு பெறுமானாக களையுடையனவாக இருக்கும். ஆகவே பொருள் சீரற்ற வேகத்தூடன் இயங்குகிறதென்பது உலகுகும். மேலும் A இல் சாய்வு வீதம் பூச்சியமாக இருக்கின்றதனால் அப்புள்ளியில் வேகம் பூச்சிய மென்பதும் அறியப்படும். அத்துடன் OXE என்னும் வளையிலில் குறிக்கப்படும் இயக்கமும் சீரற்ற வேகத்தையுடையதென்பது அவ் வளையியிலுள்ள புள்ளிகளிலுள்ள வித்தியாசமான சாய்வுவீதங்களின் பெறுமானங்களிலிருந்து அறியப்படும். மேலும் படம் 2 (b) இலுள்ளது போல் தூர - நேர வளையி அமையின் இயக்கம் சீரான ஆரம்புகள் உடையதாகும்.

வேக - நேர வளைபி

இர் இயங்கும் மோட்டர் காரின் வேகத்தை நேரத்திற்கு ஒத்த தாய்க் குறித்தால், ஒரு வேக - நேர வளையி பெறப்படும். இவ் வளையியிலிருந்து நாம் இயக்கத்தைப் பற்றியில் பிரயோசனமான தகவல்களைப் பெறலாம். படம் 3 இல் ஒரு காரின் இயக்கங்களின் வேக - நேர வளையிகள் சில காட்டப்பட்டுள்ளன.

வரைபு (1) நேர அச்சுக்குச் சமாந்தரமாக இருக்கின்றதனாக அதன் சாய்வுவீதம் பூச்சியமாகும். ஒரு வேக - நேர வளையியில்

சாய்வுவிதம் எட்பொழுதும் ஆர்மூடுகளைக் குறிக்கின்றதனால், அவ்வரைபு ஆர்மூடுகள் அற்றதோக் இயக்கத்தைக் குறிக்கும். அதாவது வரைபு (1) சீரான வேகத்தையுடைய ஓர் இயக்கத்தைக் குறிக்கின்றதாகும்.



படம் 3

வரைபு (2) நேர அச்சுடன் சாய்ந்த நேர்கோடாக இருக்கின்றதனால், சாய்வு விதம் அவ்வரைபில் எட்புள்ளியிலும் ஒரே அளவினதாக இருக்கும். இது சீரான ஆர்மூடுகள் உடைய இயக்கத்தைக் குறிக்கின்றது.

வரைபு (3) இல் ஒவ்வொரு பள்ளியிலும் சாய்வுவிதம் வெவ்வேறு அளவினதாக இருப்பதை ஞால் ஆர்மூடுகள் சீரற்றதென்பது புலப்படும். AB கிடையே வளையியின் சாய்வுவிதம் எதிர்ப்பெறுமானால் உடையதாக இருப்பதனால் கார் அமர்மூடுகளுடன் செல்கின்றதென்பதும் ஏனென்றும்.

மேலும் வேக - நேர வளையிக்கும் நேரஅச்சுக்கும் இடையே யள்ள பரப்பு, இயங்கும் கார் செல்லுந் தூரத்தைத் தருவதாக இருக்கிறதென்பதையும் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்:

OAB என்றும் மேல் தரப்பட்டுள்ள வேக - நேர வரைபினை எடுத்துக்கொள்க. இங்கு வேகம், XY குறிக்கும் சிறிய நேர இடையில் LX குறிக்கும் வேகத்திலிருந்து MY குறிக்கும் வேகத் திறகு அதிகரிக்கின்றது. எனக் கொள்க.

சென்ற இச்சிறிய தூரம் = சராசரி வேகம் \times XY என்பதாகையால் சென்றதூரம் வளையி LM இறகும் நேர அச்சுக்கும் இடையிலுள்ள பரப்பின் பருமானம் குறிக்கப்படுகிறதாகும். OB கிடையே ஒவ்வொரு சிறிய நேரஇடையை இவ்வாறு கொண்டால், நேரம் OB விலில் கார் சென்ற முழுத்தூரமும் வேக - நேர வளையிக்கும் நேரஅச்சுக்கும் இடையிலுள்ள பரப்பின் அளவால் தரப்படும். வேக - நேர வளையி எத்தகைய உருவத்தை உடையதாக இருந்தாலும் இப்பேற்றினைப் பிரயோகித்து செல்லுந் தூரத்தைக் கணித்துக்கொள்ளலாம்.


காவிக்கணியங்களும், என்னிக்கணியங்களும்

காவிக் கணியம்; ஒரு பெளதிக் கணியம் பருமனும் திசையிலே வூம் குறிக்கப்பட்டன் அது காவிக்கணியமெனப்படும்.


உ+ம்:- இடப்பெயர்ச்சி, வேகம், ஆர்மூட்கல், உந்தம் விளை, நிறை.

என்னிக்கணியம்:- ஒரு பெளதிக் கணியம் பதுமனுல் மட்டும் குறிக்கப்பட்டன், அது என்னிக்கணியம் எனப்படும்.

உ+ம்:- பரப்பு, கனவளவு, நீளம், அடர்த்தி, திசையு கந்திலியும், காறுகளும்



(a)



படம் 4


(b)

ஒருவன் OA என்னும் திசையில் (படம் 4) கப்பலொன்றின் தளத்தில் செல்கின்றன எனவும் கட்பல் OB என்னும் திசையில் செல்கிறதெனவும் கொள்க. அப்பொழுது அவன் கடல் சார்பாக OB க்கும் OA க்குமிடையே OC என்னுப திசையின் வழியே இயங்குவான். ஒரு செக்கணில் அவன் O விலிருந்து A க்குச் செல்யான், OA பருமனிலே திசையிலே அவனின் வேகத்தைக் குறிக்கும். கப்பல் A யிலிருந்து C க்கு அதேயளவு நேரத்தில் இயங்கும். ஆகவே கடல் சார்பாக விளைவு யாகெனில் அவன் O விலிருந்து C க்கு இயங்குவதாகும். இப்பொழுது OA, OB என்னும் கோடுகள் முறையே அவனதும் கப்பலினதும் வேகங்களை பருமனிலே திசையிலே குறிப்பின் அவனின் விளையுள் வேகமானது OA, OB க்கிண் இருபக்கங்களாகக் கொள்ளும் இணைகரத்தின் மூலிகைட்டும் OC இனால் தரப்படும். இங்கு OACB வேக இணைகரம் எனப்படும். மறு தலையாக OC யினால் முற்குக குறிக்கப்படும் வேகத்தைத் தாறுகளும் OA இனதும் OB இனதும் தரப்படும்.

மேலும் ஒரு காலிக்கணியத்தின் கூறு ஒன்றை ஒரு குறித்த திசையில் அநேகமாக காணவேண்டப்படுகின்றது. அப்பொழுது F என்னும் காலிக்கணியத்தை (படம் 4 b) கருத்திற்கொள்க. OX என்னும் திசையின் வழியே அதன் கூறை காணவேண்டும். OQRP என்னும் இணைகரச்சைப் பூர்த்திசெய்க. அப்பொழுது OP, OQ என்பன OX வழியேயும் OY வழியேயும் செயற்படும் F இனது கூறுகளாகும். மேலும் OQ என்னும் கூறுனது குறிக்கப்பட்ட திசைக்குச் செங்குத்தாக இருப்பதனால் அது குறிக்கப்பட்ட திசை OX வழியே விளைவு அற்றதாக இருக்கும். ஆகவே கூறு OP ஆனது OX வழியே செயற்படும் F இன் முற்றுன கூறுகும் இந்த OP இச்திசையில் பிரித்த கூறு எனப்படும்.

படம் 4 (b) இனபடி $OP = OR$ கோசை $\theta = F$ கோசை θ

ஏற்பங்கள்



படம் 5

ஒரு பொருள் உண்ணும் வேகத்துடன் u என்னும் கோணத்தை கிடையுடன் ஆக்க ஏறியப்படின் வேகமானது இருக்காதாகப் பிரிக்கப்படலாம்

- (i) கிடைக்கரு $= u$ கோசை a
- (ii) நிலைக்குத்துக்கரு $= u \cos \alpha$

வளித்தடை தவிர்க்கப்படின், கிடைக்கரு, புவியீர்ப்பினால் பாதிக்கப்படாதிருப்பதனால், மாருததொன்றுக இருக்கும். நிலைக்குத்துக்கரு புவியீர்ப்பினால் (g) பாதிக்கப்படும்.

எறியத்தினது இயக்கத்தினால் பல தகவல்களை உய்த்தறியலாம்.

(a) அதிகமான உயரத்தை அடைய எடுக்கும் நேரம்:-

A ஐ அடையும்பொழுது எறியம் புவியீர்ப்பின் காரணத் தால் நிலைக்குத்து வேகத்தை இழந்துவிடும்.

$$0 = u \cos \alpha - gt \quad (v = u + gt)$$

$$\text{எனவே நேரம் } t = \frac{u \cos \alpha}{g}$$

(b) அடையும் அதிகார உயரம்:-

$$0 = u^2 \text{ சென்}^2 a - 2gh \quad (\vec{v}^2 = u^2 + 2gh)$$

$$h = \frac{u^2 \text{ சென்}^2 a}{2g}$$

(c) ஏறியப் பயணத்துக்கான நேரம்:-

$$0 = u \text{ சென் } a \cdot t - \frac{1}{2} gt^2 \quad (s = ut + \frac{1}{2} gt^2)$$

$$\therefore t = \frac{2u \text{ சென் } a}{g}$$

இது அதி உயரத்தை அடைய எடுக்கும் நேரத்தின் இரு மடங்காகும்.

(d) கிடைவிச்சு:- மேற்கண்ட நேரம் t இனில் பொருளானது கிடையாக u கோசை a என்றும் வேகத்துடன் இயங்கிறது. ஆகவே கிடைவிச்சு

$$AB = u \text{ கோசை } a \cdot t$$

$$= u \text{ கோசை } a \times \frac{2u \text{ சென் } a}{g}$$

$$= \frac{u^2 \text{ சென் } 2a}{g}$$


$$(\because \text{சென் } 2a = 2 \text{ சென் } a \cdot \text{கோசை } a)$$

(e) அதிகார கிடைவிச்சு:- $\frac{u^2 \text{ சென் } 2a}{g}$ என்றும் கிடைவிச்சுக் கான கோவை, சென் $2a = 1$ ஆகும்பொழுது அதிகாரவாகும், அதாவது $a = 45^\circ$ ஆகும்பொழுது ஆகவே விச்சு அதி உயரவாவதற்கு ஏறியக்கோணம் 45° ஆகும்.

$$\therefore \text{அதிகார கிடைவிச்சு} = \frac{u^2 \text{ சென் } 2(45^\circ)}{g}$$

$$= \frac{u^2}{g}$$

கால்பி களின் கூட்டுல்



கிழக்கு நோக்கி 30 கிமீ. / மணி கதியில் செல்லும் கப்ப வொன்றையும் அதன் தளத்தில் 6 கிமீ / மணி கதியில் வட மேற்கு நோக்கி ஓடும் ஒரு பையனையும் கருத்திற்கொள்க படம் 6 (i) கடல் தொடர்பாக பையனின் வேகத்தைக் காணவேண் முன், வேகம் ஒரு காவியாதலினுல், OA என்னும் கோட்டை கப்பவின் கதியையும் திசையையும் குறிக்கு முகமாகக் கிறவும் (படம் 6 ii) பின்பு Aயிலிருந்து AC ஜி 6 கிமீ. / மணியையும் திசையையும் குறிக்குமுகமாகவும் கிறவும். இப்பொழுது OC ஜி இணைக்க. OC இரு வேகங்களினதும் விளையுலோ அல்லது கூட்டுத் தொகையை பருமனிலும் திசையிலும் தரும். ஏனெனில் ஒரு செக்களில் கப்பல் சென்ற தூரமும் (OA) பையன் ஒரு செக்களில் சென்ற தூரமும் (AC) சேர்ந்து, கடல் தொடர்பாகப் பையன் O இலிருந்து Cக்கு இயங்கியதற்கு சமானமாகின்றது.

காவிகளின் கழித்தல்



படம் 7

மேற்கூறியவாறு கழித்தலையும் செய்யலாம். P, Q என்னும் இரு காவிகளினதும் கழித்தல் $\vec{P} - \vec{Q}$ இனால் குறிக்கப்படும். எழுத்துகளுக்கு மேல் கீறப்படும் அம்புகளானவை P யையும் Q வையும் காவிகளைக் காட்டுகின்றன.

$$\text{இப்பொழுது } \vec{P} - \vec{Q} = \vec{P} + (-\vec{Q})$$


காவிகள் P, Q இனது கழித்தல் \vec{P} இனதும் $(-\vec{Q})$ இனதும் கூட்டுத்தொகைக்குச் சமானமாகும். ஆகவே படம் 7 (i) இல் \vec{ab} ஆனது \vec{P} என்னும் காவியையும் $-\vec{Q}$ என்னும் காவியை bc ஆலும் குறிப்பது போதுமானதாகும். பின்பு $\vec{P} + (-\vec{Q}) = ab$ இனால் குறிக்கும் காவியாதம் $= \vec{P} - \vec{Q}$

துறிப்பு: வேக பல்கோணி

ஒரு துணிக்கையானது ஒரே நேரத்தில் பல சிரான வேகங்களை உடையதாயின், அவ்வேகங்கள் ஒழுங்காக எடுக்கப்பட்ட பல்கோணியின் பக்கங்களால் பருமனிலும் திசையிலும் குறிக்கப்பட்டன, விளையுள் வேகம் திசையிலும் பருமனிலும் பல்கோணியை ஆடும் பக்கத்தால் எதிர் ஒழுங்கில் தரப்படும். மேலும் ஒரே நேரத்தில் துணிக்கையொன்றில் செயற்படும் பல சிரான வேகங்களை ஒரு முடிய பல்கோணியின் ஒழுங்காக எடுக்கப்பட்ட பக்கங்களால் குறிக்கப்பட்டன விளையுள் வேகம் பூச்சியம் ஆகும்.

தொடர்பு வேகம்:-

X என்னும் காரானது 45 சிமீ / மணி வேகத்தில் செல்லும் Y என்னும் காரின் திசையில் 30 சிமீ. / மணி வேகத்தில் செல்லின், X தொடர்பாக Y இன் வேகம் $= 45 - 30 = 15$ சிமீ. / மணி ஆகும். அதேபோல் இவை ஒன்றுக்கொண்டு எதிர்த்திசையில் செல்லின் X தொடர்பாக Y இன் வேகம் $= 45 - (-30) = 75$ சிமீ. / மணி ஆகும்.



படம் 8

இனி, வடக்குக்கு 45° கீழ்க்குத் திசையின் வழியேயுள்ள தெருவில் V வேகத்தில் செல்லும் A என்னும் காரையும் கீழ்க்குத் திசையின் வழியேயுள்ள தெருவில் u வேகத்தில் செல்லும் B என்னும் காரையும் கருத்திற் கொள்க. இங்கு தொடர்பு வேகத்தைக் காண்பதற்கு முன்போல் கழிக்க இயலாது. இங்கு காவிக் கழித்தல் முறையைக் கையாள வேண்டும்.

$$B \text{ தொடர்பாக } A \text{ இன் வேகம்} = \vec{v} - \vec{u} = \vec{v} - (-\vec{u})$$


எனவே படம் 8 டி இல் காட்டியவாறு A இன் வேகத்தைப் பருமனிலும் திசையிலும் OX இனால் குறிக்க. B கீழ்க்கு நோக்கிச்

செல்வதால், XY என்னும் வேகம் எண்ணிலில் பகுதுக் கமனுக் கூடும் மேற்குத் திசையையும் கொண்டுள்ளதால் இது (-v) என்னும் காலிகையுக் குறிக்கும். OX இனதும் XY இனதும் காலிக் கூட்டுத் தொகை OY ஆகும். ஆகவே இது பருமனிலும் திசையிலும் B தொடர்பாக A இன் வேகத்தைத் தரும். இதனை வீரிப்பட மொன்றை வேகங்களை குறிப்பது மூலம் கிருவதால் பெறலாம்.

A தொடர்பாக B இன் வேகத்தையும் படம் 8 (ii) இல் காட்டியது போல் காலிகளைக் கிருவதுமூலம் பெறலாம். இங்கு OM →
ஆனது B இன் வேகத்தையும் MN ஆனது (-v) ஐயும் குறிக்கும்: OM இனதும் MN இனதும் காலிக்கூட்டுத் தொகை OY ஆனது A தொடர்பாக B இன் வேகத்தைத் தரும்.

2. தாராணங்கள்

தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் கோட்டில் 20 கி.மி. நனுச்சப்பால் இரு கப்பல்கள் உள். வடக்கேயுள்ள கப்பல் மேற்கு நோக்கி 40 கி.மி./மணி வேகத்தில் செல்லுகின்றது. மற்றது வடக்கு நோக்கி 40 கி.மி./மணி வேகத்தில் செல்கின்றது. அவற்றின் பிரதிநிருங்கிய அனுபவங்கள் தாரம் என்றன: அதை அடைய எடுக்கும் தேரம் என்ன:



படம் 9

இரு கப்பல்களையும் X, Y என்க,

$$X \text{ தொடர்பாக } Y \text{ இன் வேகம் = } \overset{\rightarrow}{40} + (\overset{\rightarrow}{-40})$$

எனவே படம் 9 (ii) இல் OA ம் 40 ஜக் குறிக்கவும், AB ம் (-40) ஜக் குறிக்கவும் கிருக் அப்பொழுது OB, Y இன் தொடர்பு

வேகமாகும். OAB ஒரு செங்கோண முக்கோணி

$$\therefore OB = \sqrt{OA^2 + AB^2} = \sqrt{40^2 + 40^2} = 56.56$$

$$\text{தான் } \theta = \frac{AB}{AO} = \frac{40}{40} = 1 \quad \therefore \theta = 45^\circ$$

எனவே கப்பல் Y ஆனது படம் 9 (iii) இல் காட்டியிருந்து QR திணங்கே X தொடர்பாகச் செல்லும்.

$$\text{இங்கு } QP = 20 \text{ கிமீ.}$$

$$\angle PQR = 45^\circ$$

செங்கோண முக்கோண இல்

$$\text{தான் } 45^\circ = \frac{PN}{PQ} = \frac{PN}{20}$$

$$\therefore PN = 20 \times \text{தான் } 45^\circ$$

$$= \frac{20}{\sqrt{2}} = 10\sqrt{2} \text{ கிமீ.}$$

$$\begin{aligned} \text{அணுகளிடத்தோறும்} &= \frac{QN}{56.56} = \frac{20 \text{ கோணத்தோறு}}{56.56} \\ &= \frac{10\sqrt{2}}{56.56} = \frac{1}{2} \text{ மணி.} \end{aligned}$$

எறியம் உதவும்

A, B என்னும் இரு கற்கள் தீவிக்குத்தாக மேல்நோக்கி ஓய்வு நெடுத்தில் ஏறியபடுகின்றன A ஆனது B இலும் பார்க்க 30 மீற். கடுதலாக உயர்க் கொண்டு, தரைக்கு B இலும் பார்க்க 2 செக்கன் பிரதி வருகின்றது (a) எறிய வேகங்களையும் (b) கற்கள் அடைந்து அதிகமான உயரங்களையும் காண்க. ($g = 10 \text{ ms}^{-2}$)

A, B இன் எறிய வேகங்களை u_1, u_2 என்க

A, B இன் அதிகார உயரங்களை s_1, s_2 என்க

$$A, \text{ அதிகமான உயரத்தை அடைய எடுக்கும் கோழும் } = \frac{u_1}{g}$$

$$B, \quad \dots \quad \dots \quad \dots \quad \dots \quad = \frac{u_2}{g}$$

தரையிலிருந்து A ஆனது 1 செக்கன்று இட்கு பின் அதிகமான உயரத்தை அடையும்.

$$\therefore \frac{u_1}{g} = \frac{u_2}{g} + 1$$

$$u_2 = u_1 - g$$

(1)

$$0 = u_1^2 - 2g \cdot s_1$$

$$s_1 = \frac{u_1^2}{2g} \quad \text{--- (2)}$$

$$s_2 = \frac{u_2^2}{2g} \quad \text{--- (3)}$$

$$s_1 - s_2 = 30$$

$$\frac{u_1^2 - u_2^2}{2g} = 30$$

$$\frac{u_1^2 - u_1^2 + 2u_1g - g^2}{2g} = 30$$

$$\frac{u_1^2 - u_1^2 + 2u_1g - g^2}{2g} = 30$$

$$2u_1 - g = 30 \times 2$$

$$2u_1 = 30 \times 2 + 10 \\ = 70$$

$$\therefore u_1 = 35 \text{ கி.மி. / செக}$$

$$\therefore u_2 = u_1 - g = 35 - 10 \\ = 25 \text{ கி.மி. / செக}$$

(2) இலிருந்து

$$s_1 = \frac{u_1^2}{2g} = \frac{35 \times 35}{2 \times 10} \\ = 61.25 \text{ கி.மி.}$$

$$s_2 = \frac{u_2^2}{2g} = \frac{25 \times 5}{2 \times 10} \\ = 31.25 \text{ கி.மி.}$$

$$A \text{ இன் ஏற்றி வேகம்} = 35 \text{ கி.மி. / செக}$$

$$B \text{ இன் } , , , = 25 \text{ கி.மி. / செக}$$

$$A \text{ இன் அதிகார உயரம்} = 61.25 \text{ கி.மி.}$$

$$B \text{ இன் அதிகார உயரம்} = 31.25 \text{ கி.மி.}$$

விடுக்கள்

$$(g = 32 \text{ அடி / செக}^2 = 980 \text{ சமி. / செக}^2)$$

- சீரான ஆர்முடுகல் இயக்கத்தின் விதிகளை கூறுக. ஒரு மேட்டர் செக்கிலும் காரும் ஓய்யிலிருந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரே திசையில் செல்லின்றன. ஸெக்கிள் 18 மீற் / செக கதி அடையும் வரை செக்கலுக்குச் செக்கள்

120 சமீ. ஆர்முடுகலுடனும் கார் 27 மீ / செக் கதி அடையும் வரை செக்கனுக்கு 60 சமீ. ஆர்முடுகலுடன் இயங்கின் கார் என்ன நேரத்திலும் தூரத்திலும் சொக்கினோக் கடக்கும் என்பதைக் காணக. [விடை: 52½ செக்; 810 மீற்றர்]

2. ஒர் உயர்ந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல் போடப் பட்டது. ஒரு செக்கனுக்குப் பின் கோபுர உச்சிக்கு 20 மீற்றர் ஓயிருக்கும் மாடியிலிருந்து இன்னொரு கல் போடப்பட்டது. ஒரே நேரத்தில் இரு கற்களும் தரையை அடையின் கோபுரத் தின் உயரத்தைக் காணக. $\pi = 980$ சமீ. / செக்கி எண்கொள்க.

[விடை: 31·6 மீற்றர்]

3. 140 சமீ. உயரமான ஓர் உயர்த்தி கீழ்முகமாக 200 சமீ. நிலைக் குத்தத் தூரத்துக்கப்பால் இருக்கும் இரு தளங்களுக்கிடையே இயங்குகின்றது. உயர்த்தி முதல் 100 சமீ. கும் ஓய்விலிருந்து சீரான் ஆர்முடுகலுடன் மீதி 100 சமீ. கூடும் சீரான் அமர்முடுகலுடன் ஓய்வுக்கு வருகின்றது. கீழ்முகமாக அரை வாசி தூரம் உயர்த்தி வரும். கணத்தில் அதன் உச்சியிலிருந்து ஒரு பாரமான துணிச்சை விழவிடப்பட்டு, உயர்த்தி ஓய்வுக்கு வரும் கணத்தில் துணிச்சை உயர்த்தியின் தளத்தில் மோது கின்றது. உயர்த்தியின் இயக்க நேரத்தையும் ஆர்முடுகலையும் காணக.

[விடை: $\frac{4}{7}$ செக், 24·5 மீ செக்-2]

4. ஓய்விலிருந்து ஒரு குறுகிய பிரயாணத்தை ஆரம்பிக்கும் ஒரு மோட்டர் காரின் கதிமாவி ஒவ்வொரு அரை நிமிடமும் வாசிக் கப்படுகின்றது. பின்வரும் அவதானிப்புக்கள் ஏடுக்கப்பட்டன நேரம் நிமிடத்தில்

	0	1	$1\frac{1}{2}$	2	$2\frac{1}{2}$	3
வேகம் மீ/செக்	0	10	12	18	16	12
பிரயாணத்தகுரிய வேக - நேர வரைபைக் கீறுக.						

அரை நிமிட இடையின் போதும் ஆர்முடுகல் மாறுதிகுக்கிற தெளக் கொள்க. வரைபிலிருந்து (a) $1\frac{1}{2}$ நிமிடத்தக்குபின் ஆர்முடுகலை (b) முதல் 1·44 km சுடக்க எடுத்த நேரத்தை (c) பிரயாணத்தின் தூரத்தைக் காணக.

[விடை: (a) 20 cm / Sec² (b) 2 நிமி. (c) 1·94 km]

5. ஒரு மோட்டர் செக்கின் ஓய்விலிருந்து புறப்பட்டு செக்கனுக்கு செக்கள் 1·5 மீற் சீரான் ஆர்முடுகலுடனும் பின்பு சீரான்

வேகத்துடலும் இறுதியாக 60 மீற் / செக்² நோன் அமர்முடுசு வூடனும் ஒய்வுகு வருகின்றது; இந்த ஒரு கீ பிரயாணம் 1 நிமி. 28² செக்கன் எடுப்பின் வேக-நேர வழரபைப் பிரயோ கிந்து அதி உயர் கதியைக் காண்க. (விடை: 1.2m/sec)

தொடர்பு வேகம்

6. A என்பது நேரான ஆறின் தனியிலுள்ள ஒரு புள்ளியாகும். ஆறு 1 கிமி. அசுவத்தையும் 3 கிமீ/மணி கதியையும் உடையது. அசையாத தண்ணீரில் 1 கிமி / மணி கதியடைய ஒரு வள்ளம் A இலிருந்து பறப்பட்டு மற்றக் கரையிலுள்ள 1 கிமி. கீழ் அருவிமுகமாகவுள்ள ஒரு புள்ளி B க்கு கடக்கவேண்டியிருக்கின்றது. வெளிச்செல்லும் திரும்பும் பிரயாணங்களுக்கு வள்ளம் எத்திசையில் செலுத்தப்படல் வேண்டும். பிரயாண நோங்களையும் காண்க. (விடை: கரையுடன் 70° 12.8 நிமி. கரையுடன் 20°, 35.3 நிமி.)

7. சராசரி வேகம், கண வேகம், தொடர்பு வேகம் இவற்றை விளக்குக.

ஒரு கப்பல் A வடக்கு நோக்கி 24 கிமீற் / மணி கதியில் வெல்கின்றது. கப்பல் B, மேற்கு நோக்கி 18 கிமீற் / மணி கதியில் செல்கின்றது. ஒரு குறித்த பொழுதில் Aக்கு வட - கீழாகே B ஆனது 15 கிமீற். தூரத்தில் உள்ளது. B தொடர்பாக A இன் வேகத்தையும் கப்பல்களின் மிகச்சிட்டிய அலுவுகு தூரத்தையும் காண்க. (விடை: 30 கிமீற் / மணி கிழக்குச் சூது 53° வடக்கே, 2.1 கிமி)

8. தொடர்பு வேகம் என்குல் என்ன?

7 கிமீற் / மணி மேற்கு நோக்கி ஒடும் ஒரு மணிதனுக்கு காற்று வட-மேற்கிலிருந்து வீசுவது போல் தோற்றுகின்றது. ஆனால் மேற்கு நோக்கி அலை 3 கிமி / மணி கதியில் நடக்கும் பொழுது காற்று வடக்கிலிருந்து வீசுவதுபோல் தோற்றுகின்றது. அதன் உண்மையான வேகமும் திசையும் என்ன?

(விடை: 5 கிமி / மணி, கிழக்குக்கு 53° வடக்கே)

எறியம்

9. 25 மீற் வீசுக்கையை ஒரு சிறு துவக்கிலிருந்து கடப்படும் சள்ளம் ஓர் இலக்கில், ஒரு புள்ளிக்குச் சுடப்படுகின்றது. இப்புள்ளி துவக்கின் கூழ் நோக்கும் புள்ளிக்கு 10 சமி. கீழே யுள்ளது. சள்ளம் பறக்கும் நேரத்தையும் சள்ளத்தின் வெளி யேறு வேகத்தையும் காண்க.

(விடை: $\frac{1}{7}$ செக், 175 மீற் / செக்)

10. ஒரு கல் கிடையுடன் 30° ஆக்கும் கோணத்துடன் மேல்முக மாக 24 மீற் / செக் வேகத்தில் எறியப்படுகின்றது. வளித் தடையைப் புறக்கணித்து (a) 1 செக்கனுக்குப் பின் அதன் நிலையையும் வேகத்தையும் (b) தரைக்கு மேல் அதிகாடிய உயரத்தையும் (c) தரையை மீண்டும் அடைய எடுக்கும் நேரத்தையும் காணக.

[விடை: (a) கிடைத்தூரம் $20\cdot78$ மீற் நிலைக்குத்துத் தூரம் $7\cdot1$ மீ 20.0 மீ / செக், $6^\circ, 02'$ கிடையுடன்

(b) $7\cdot34$ மீ (c) $2\cdot44$ செக்.]

11. 30 மீற் உயரமுள்ள ஒரு மலைச்சாரவின் ஓரத்தில் நிற்கும் ஒரு மனிதன் ஒரு சிறு கல்லை 30° எறியக் கோணத்துடன் $24\text{m}/\text{செக்}$ வேகத்தில் ஒரு கடலுக்குள் எறிகின்றார். சிறு கல்லை நீரில் படும் தாரத்தை மலைச்சாரவின் அடியிலிருந்து காணக.

[விடை: $82\cdot82$ மீற்]

அலிது 3

வினா, உந்தம், கணத்தாக்கு, வெளி, வறு, சுத்தி

ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது நேர்கோட்டில் அதன் சீரான இயக்கத்தை மாற்றும் அல்லது மாற்றமுயலும் எதுவும் விளையெனப்படும்.

நியூற்றனின் இயக்கவிதைகள்

1. ஒவ்வொரு பொருளும், வெளிவிசை தாக்காவிடில், அதன் ஓய்வுநிலையில் அன்றேல் ஒரு நேர்கோட்டில் அதன் சீரான இயக்க நிலையில் தொடர்ந்தும் இருக்கும்.
2. உந்தமாற்ற வீதம் அழுத்தும் விசைக்கு விகிதசமமாகும் அவ்விசை செயற்படும் நேர்கோட்டின் வழியே நிகழ்கின்றதுமாகும்.
3. தாக்கமும் மறுதாக்கமும் எப்பொழுதும் சமனும் எதிருமாகும். நியூற்றனின் முதலாம்லிதி விசையை விளக்குகின்றதாகவும் இரண்டாம் விதி அதன் பருமனைத் துணியப் பயன்படுகின்ற தாகவும் அமைகின்றது.

நியூற்றனின் இரண்டாம் விதி

உந்தம்: ஒரு பொருளின் இயக்கத்தின் பருமன் உந்தம் எனப் படும். இதன் பருமனை பொருளின் திணிவினதும் வேகத்தினதும் பெருக்கம் தரும். இது ஒரு காலிக்கணியம்.

உந்தம் = திணிவு \times வேகம்

உந்தத்தின் அலகுகள் (i) கி. சமி / செக். (ii) இரு-அடி / செக் (iii) கிசி-மீ / செக்.

ப என்னும் ஆரம்ப வேகத்துடன் இயங்கும் ம திணிவின் பொருளொன்றைக் கருத்திற் கொள்க. t செக்கன் என்னும் நேரத் துக்கு P என்னும் மாறுவிசை அத்திணிவில் செயற்படின் அதன் வேகம் ஏக்கு மாறுகிறதெனக் கொள்க.

ஆகவே பொருளில் ஏற்பட்ட உந்தமாற்றம் = $m^2 - m u$

$$\text{அத்துடன் உந்தமாற்ற வீதம்} = m \frac{(v - u)}{t}$$

நியூற்றனின் இரண்டாம் விதிப்படி,

$$P \propto m \frac{(v - u)}{t}$$

$$\propto m.f \left(\because \frac{v - u}{t} = f \right)$$

$$\therefore P = k \cdot m \cdot f$$

இங்கு k ஒரு விகிதசம் மாறிலி

நாம் விசையின் அலகை ஓர் அலகு திணிவில் ஓர் அலகு ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசை எனக் கொள்ளின்

$$P = 1, \quad m = 1, \quad f = 1 \text{ ஆகும்}$$

$$\text{ஆகவே} \quad 1 = k \times 1 \times 1 \\ k = 1$$

$$\text{இதன் பிரகாரம் } P = m \cdot f$$

விசையின் அலகு ச. கி. செ. இல் தென் ஆகும்.

விசையின் அலகு அ. இ. செ. இல் இருத்தலி ஆகும்.

விசையின் அலகு மீ. கிகி. செ. இல் நியூற்றன் ஆகும்.

தொன்:- ஒரு கிராம் திணிவில் செக்கனுக்குச் செக்கன் ஒரு சதம மீற்றர் ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசை தென் எனப்படும்.

$$1 \text{ கிராம் நிறை} = 981 \text{ தென்கள்}$$

இருத்தலி:- ஓர் இருத்தல் திணிவில் செக்கனுக்குச் செக்கன் ஓர் அடி ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசை இருத்தலி எனப்படும்.

$$1 \text{ இரு. நிறை} = 32 \text{ இருத்தலி}$$

நியூற்றன்:- ஒரு கிலோகிராம் திணிவில் செக்கனுக்குச் செக்கன் ஒரு மீற்றர் ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசை நியூற்றன் எனப்படும்

$$1 \text{ நியூற்றன்} = 10^5 \text{ தென்கள்}$$

இவை விசையின் தலி அலகுகள் என அழைக்கப்படும். மற்றும் கிராம் நிறை, இருத்தல் நிறை, மரப்பு அலகுகள் என அழைக்கப்படும்.

$$\text{மேலும் விசை} = \text{திணிவு} \times \text{ஆர்முடுகல்} \quad (1)$$

$$\text{ஆர்முடுகல்} = \frac{\text{விசை}}{\text{திணிவு}} \quad (2)$$

$$\text{தொன்} = \text{கிராம்} \times \frac{\text{சமி.}}{\text{செக்}^2} \quad (3)$$

$$\therefore \frac{\text{தொன்}}{\text{கிராம்}} = \frac{\text{சமி.}}{\text{செக்}^2} \quad (4)$$

$$\text{அடுத்து இருத்தலி} = \text{இருத்தல்} \times \frac{\text{அடி}}{\text{செக்}^2} \quad (5)$$

$$\therefore \frac{\text{இருத்தலி}}{\text{இருத்தல்}} = \frac{\text{அடி}}{\text{செக்}^2} \quad (6)$$

விசையின் அலதுகளின் மாற்றுங் காரணி

ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு விசையின் அலகை மாற்றுவதற்கான முறை இங்கு கவனிக்கப்படும்.

$$1 \text{ இருத்தலி} = x \text{ தென்கள் எனக்}$$

$$\therefore \text{இருத்தலி} \times \frac{\text{அடி}}{\text{செக}^2} = x \cdot \text{கிராம்} \times \frac{\text{சமி.}}{\text{செக}^2}$$

$$\therefore x = \frac{\text{இருத்தலி}}{\text{கிராம்}} \times \frac{\text{அடி}}{\text{சமி.}}$$

$$= 453.6 \times 30.48$$


$$(453.6 \text{ இடி. } 1 \text{ அடி} = 30.48 \text{ சமி.}) \\ = 1.382 \times 10^4$$

$$\therefore 1 \text{ இருத்தலி} = 1.382 \times 10^4 \text{ தென்கள்}$$

நியூற்றனின் இரண்டாம் விதியை வாய்ப்புப் பார்த்தல்
நியூற்றனின் இரண்டாம் விதிப்படி P = m.f

ஆகவே (i) m மாற்றிவியாயின் P = f (ii) P மாற்றிவியாயின் f = $\frac{P}{m}$

இவற்றைப் பிளேச்சிரினது துரோல்லியை உபயோகித்து வரு மாறு வாய்ப்புப் பார்க்கலாம்




படம் 10

படம் 10 இல் காட்டியவாறு துரோல்லி மேசையென்றின் மீது வைக்கப்பட்டு, உராய்வற்ற ஒப்பமான கட்டிமீது செல்லும் இலே காண இழையின் ஒரு முளையில் பொருத்தப்படுகின்றது. இழையின் மறுமூலை அளவுத்தட்டுக்குப் பொருத்தப்படுகின்றது. இங்கு S என்பது ஓர் அதிரி. இது துரோல்லியின் இயக்கத்துக்குச் செங் குத்தாக அதிரும். அதிரியின் அலைவுகாலம் தெரிந்ததொன்றாகும். துரோல்லியின் மேல் மேற்பரப்பில் ஒரு கட்தாசித் தாள் பொருத்தப்பட்டுள்ளது. அதிரியின் கீழ்மூலையில் ஒரு கூரிய பெண்டில்

பொருத்தப்பட்டுள்ளது. துரோல்லி மரத்தினால் ஆக்கப்பட்டதும் அத்துடன் குண்டுப் போதிகைச் சில்லுகளை உடையதுமாகும். இதனால் உராய்வு குறைக்கப்படுகின்றது. உருக்கு உருளைகளைக் கொள்ளத் தக்கதாகப் பல துவாரங்கள் துரோல்லியில் இருக்கின்றன. உருளைகளின் எண்ணிக்கையை மாற்றுதன்மூலம் துரோல்லியின் திணிவை மாற்றலாம். அதிரியும் அண்ணளவாக ஒரு செக்கனாக்கு 10 அதிர்வுகளை ஆக்கத்தக்கதாகும்.

இரு குறித்த திணிவை அளவுத் தட்டில் வைக்கும்பொழுது துரோல்லியங்கத் துவங்கும். அதே நேரத்தில் அதிரியும் அதிரச் செய்யப்படும். அப்பொழுது கடதாசித் தாளின் மீது பென்சில்மூடின் ஓர் அலைவடிவ வளையைக் கீறும் (படம் 11). அதிரியின் அதிர்வுகாலம் T ஏற்கவே தெரிந்த தொன்றுதும் வளையியிலிருந்து ஆர்முடுகல் = வேகமாற்றுவீதம் எனக் காணப்படுகின்றது.



படம் 11

$$\text{அதாவது } f = \frac{DE - CD}{T} = \frac{CD - BC}{T} = \frac{BC - AB}{T}$$

T தெரிந்ததால் வளையியிலிருந்து ஆர்முடுகல் துணியப்படும்

(a) அளவுத்தட்டில் வெவ்வேறு நிறைகளை வைத்து பரிசோதனையை மீண்டும் செய்து ஆர்முடுகலைத் தணிக. வைக்கப்பட்ட நிறைகள் P_1 , P_2 , P_3 ஆயின் f_1 , f_2 , f_3 துணியப்பட்ட ஆர்முடுகல்கள் ஆயின்,

$$\frac{P_1}{f_1} = \frac{P_2}{f_2} = \frac{P_3}{f_3} \text{ எனக் காணப்பட்டது.}$$

அதாவது $P \propto f$ ஆகும்.

இது ஒரு பொருளின் மீது பிரயோகிக்கப்படும் விசையானது ஆர்முடுகலுக்கு விகிதசமமாகும் என்பதை விளக்குகின்றது.

(b) பரிசோதனை இப்பொழுது நிறையை அளவுத் தட்டில் மாற்று வைத்துச் செய்யப்படுகின்றது. வெவ்வேறு திணிவுகளையுடைய துரோல்லிகளுக்கு அவற்றிற்குரிய ஆர்முடுகல்கள் துணியப்படுகின்றன. துரோல்லிகளின் திணிவுகள் m_1 , m_2 , m_3 எனவும் துணியப்பட்ட ஆர்முடுகல்கள் f_1 , f_2 , f_3 எனவும் இருப்பின், $m_1 f_1 = m_2 f_2 = m_3 f_3$ எனக் காணப்படுகின்றது.


எனவே ஒரு குறித்தவிசைக்கு $mf = \text{மாறிவியாகும்}$

அதாவது $m \propto \frac{1}{f}$ ஆகும்.

குறிப்பு:- இப் பரிசோதனையில் தினிவைக் கருத்திற் கொள்ளும் பொழுது, தட்டின் இழையின், துரொல்லியின் தினிவுகளைச் சேர்த்தே கருத்திற் கொள்ளப்படும். ஆயினும் துரொல்லியின் தினிவானது தட்டு, இழை ஆகியவற்றுடன் ஒப்பிடும்பொழுது பெரிதானதால் இவற்றின் தினிவுகள் புறக்கணிக்கப்படலாம். மேலும் மேசையில் உராய்வு இருப்பதால் அதனை அகற்று முகமாக இழையில் தகுந்த சிறிய செப்புக் கம்பித் துண டொன்றை துரொல்லி தட்டியவுடன் அசையத்தக்கதாக தொங்கவிடுக. இது உராய்வேறி எனப் பெயர்பெறும். இதன் பின்பே மேற் பரிசோதனைகளைச் செய்தல் உத்தமம்.

அத்துவூட்டின் பொறி

அத்துவூட்டின் பொறி நியூற்றனின் இரண்டாம் இயக்கவிதையை வாய்ப்புப் பார்ப்பதற்கும் அதன் பொருட்டு புவியீர்ப்பு ஆர்முடுகல்வத் துணிவுதற்கும் உகந்த ஒரு பொறியாகும்.



இது அளவீடிட்ட நிலைக்குத்தச் கப்பலுள்ளை அதன் உச்சியில் உராய்வற்ற அலுமினியக் கம்பி யொன்று குண்டுப் போதிகைகளில் தாங்கத்தக்க தாகவும் ஓர் கிடைஅச்சு பற்றி சுயாதினமாகச் சுழலத்தக்கதாகவும் இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஓர் இலேசானதும் நீளமுடியாததுமான இழை கப்பிக்கு மேலுள்ள தவானிப் பின்மீது செல்கின்றது M, M என்றும் இரு சமமான உருளைத் தினிவுகள் இழையின் இரு நுனிகளிலும் தொங்குகின்றன. தொகுதியில் இயக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு மேலதிகச் சிறு தினிவு (இது ஏறி என அழைக்கப்படும்) சமத் தினிவுகளாகிய M ஒன்றினில் வைக்கப்படும். ஏற்கனவே M ஆனது P₁ என்னும் பீடத்தில் இருக்கின்றது. P₁ ஆனது கப்பின் உச்சிக்குக் கிட்ட இருக்கின்றது. மேலும் வில்லுமங்கின் உதவியோடு இதன்மீது வைக்கப்படும் தினிவுகளை விழுத்தலாம். P₁ இற்கு கீழ் R என்னும் வணியமொன்று உண்டு. இதன் விட்டம் தினிவு M இனை புகவிடத்தக்கதாகவும் ஏறியை தடுக்கத் தக்கதாகவும் பருமனில் அமைகின்றது. P₂ என்னும் இன்னெஞ்சு பீடமும் கப்பினில் பொருத்தப்பட்டுள்ளது.

நியூற்றனின் இரண்டாம் விதையை வாய்ப்புப் பார்த்தல் அதாவது ஆர்முடுகல் அழுத்தும் விசைக்கு விகிதம் மெனக்காட்டல்

நியூற்றனின் இரண்டாம் விதையை வாய்ப்புப் பார்த்தல்

அதாவது ஆர்முடுகல் அழுத்தும் விசைக்கு விகிதம் மெனக்காட்டல்

பரிசோதனை ஆரம்பிப்பதற்குமுன் பொறியில் ஏதாவது உராய்வு இருப்பின் அதனை ஒரு முன்னேடிப் பரிசோதனை செய்து அகற்ற வேண்டும். அதாவது கப்பின் உச்சிக்குக் கிட்ட இருக்கும் உருளை திணிவின்மீது ஒரு சிறு செப்புக் கம்பித்துண்டை வைத்து அதன் பருமனை சிறு தட்டுதலுடன் தொகுதியிலுள்ள உருளைத் திணிவுகள் இயங்கம் வகையில், சரிசெய்தல் வேண்டும். அப்பொழுது வைக்கப் படும் செப்புக் கம்பித்துண்டின் திணிவு பொறியின் உராய்வை ஈடுசெய்யத்தக்கதாக அமையும். இதன் பின்பு பரிசோதனை ஆரம்பிக்கப்படும். P₁ என்னும் பீடத்தில் M என்னும் உருளைத்திணிவு வைக்கப்படும். இதனில் ஏற்கனவே உராய்வு நீக்குவதற்குரிய கிறிய செப்புக் கம்பித்துண்டும் இருக்கும். பின்பு தெரிந்த திணிவுடைய ஏற்றியானது திணிவு M இன் மீது கிடையாக வைக்கப்படும். ஏற்றியின் நிலை அளவீடிட்ட கப்பில் வாசிக்கப்படும். இந்தினையிலிருந்து உதாரணமாக 50 சமீ. தூரத்தில் R என்னும் வளையம் பொருத்தப் படும். உருளைத் திணிவையும் ஏற்றியையும் தாங்கிக்கொண்டிருந்த பின்பு என்னும் பீடத்தை நிலைக்குத்தாக வில்-ஒழுங்கினால் சரித்துமும் தொகுதியிலுள்ள முழுத்திணிவுகளும் இருப்பதும். பீடம் சரிக்கப்படும் அதே கணத்தில் நிறுத்தற் கடிகாரமொல்லறம் தொடக்கப் படும். R என்னும் வளையத்தை அடைந்ததும் ஏற்றி வளையத்து னால் தடுக்கப்படும். அப்பொழுத தடுக்கப்படும் ஓலி கோசு நிறுத்தற் கடிகாரம் நிறுத்தப்படும். இந்நேரம் t எனில் ஏற்றியங்கியுள்ள தூரம் s ஆனது 50 சமீ. ஆகும். இவ்வாறு $s = 100$ சமீ. 150 சமீ., 200 சமீ., ஆக இருக்கத்தக்கவாறு வளையம் ஒழுங்கு செய்யப்பட்டு பரிசோதனைகள் மீண்டும் செய்யப்படும். மேற்கூற வேல்வேறு திணிவுள்ள ஏற்கிணங்குப் பரிசோதனைகளைச் செய்து பெறுபேறுகளை வருபாறு அட்டவணைப்படுத்துக.

ஏற்றியின் திணிவு	தூரம் S (சமீ.)	நேரம் t	$f = \frac{2s}{t^2}$	சராசரி ஆரம்ப முடுக்கி
2 கிராம் ஏறி	50 100 150 200			f_1
4 கிராம் ஏறி	50 100 150 200			f_2
6 கிராம் ஏறி	50 100 150 200			f_3

இங்கு தொடக்க வேகம் பூச்சியமாதலினால்

$$s = \frac{1}{2}gt^2 \therefore f = \frac{2s}{t^2} \text{ . இது நான்காம் நிரலில் அட்டவணை}$$

யில் காட்டப்பட்டுள்ளது. இப் பெறுமானம் ஒவ்வொரு ஏறிக்கும் அண்ணவாக மாறிலியாக இருக்கும். இறுதி நிரல் ஒவ்வொரு ஏறிக்குமிய சராசரி ஆர்முடுகலைத் தரும். இங்கு இயங்கும் மொத்தத் தினிவுகள் ஏறிகளுக்கிடையேயுள்ள, சிறு வித்தியாசங்கள் தவிர்க்கப்படும்பொழுது ஒரே அளவினதெனக் கொள்ளப்படும். இங்கு f_1 , f_2 , f_3 என்பன வெவ்வேறு தினிவுகள் ஏறிகளுக்கு கணிக்கப்பட்ட ஆர்முடுகல்களாகும். இவை ஏறிகளின் நிறைகள் 2, 4, 6 கிராம் என்பனவற்றிற்கு விகிதசமனாக இருக்கக் காணப்படும். அதாவது ஆர்முடுகல் அழுத்தும் விகிதமாகும்.

(ii) ஒரு தரப்பட்ட விசைக்கு ஆர்முடுகல் தினிவுக்கு கேரமாறு விகிதசமமெனக் காட்டல் இதுவரை உபயோகித்த M , M என்னும் சமதினிவு உருளைகளுக்குப் பதிலாக வெவ்வேறு தினிவுகளையுடைய உருளைச் சோடிகளை உபயோகித்துப் பரிசோதனைகளைச் செய்க. ஒரே ஏறியை உபயோகித்து எல்லா உருளைச் சோடித் தினிவுகளுக்கும் குறித்த தூரம் s இற் கூடாகச் செல்ல எடுக்கும் தேர்வுகளை (t) முன்போல் காணக. ஒவ்வொரு சோடித் தினிவுகள் இயங்கும்பொழுது அவற்றிற்குரிய ஆர்முடுகல் f ஐக் கணிக்க. அது

$\frac{2s}{t^2}$ - இனால் பெறப்படும். இங்கு ஏறியின் தினிவை m கிராம் எனவும் புவியிரப்பு ஆர்முடுகலை g எனவுங் கொள்ளின் ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசை எல்லாச் சந்தரப்பங்களுக்கும் mg ஆகும். ஆகவே மொத்தத் தினிவு \times ஆர்முடுகல் = mg

மொத்தத் தினிவு \times ஆர்முடுகல் = மாறிலி (k)

$$\therefore \text{ஆர்முடுகல்} = \frac{mg}{\text{மொத்தத் தினிவு}}$$

$$\therefore \text{ஆர்முடுகல்} = \frac{1}{\text{மொத்தத் தினிவு}}$$

புவியிரப்பு ஆர்முடுகலைத் துணிதல் (g)

பரிசோதனை விபரம் முதலாவதைப் போலவே

ஒவ்வொரு உருளையினதும் தினிவு = M கிராம்

ஏறியின் தினிவு = m கிராம்

கப்பியினதும் இழையினதும் சமானத் தினிவு

(அதாவது சடத்துவத் திருப்புதிறன்) = I கிராம்

ஆர்முடுகல் = I சமி / செக்க

$$\begin{aligned}
 \Delta \quad \text{உஞ்சறப்படும் விசை} &= \text{ஏறியின் நிறை} = mg \\
 \text{இயங்கும் திணிவுகள்} &= (2M + m + I) \\
 \text{ஆனால் விசை} &= \text{திணிவு} \times \text{ஆர்மூடுகள்} \\
 m.g &= (2M + m + I) f \\
 \therefore \quad g &= \frac{(2M + m + I) f}{m} \quad \text{சமீ / செக}^2
 \end{aligned}$$


கணத்தாங்கு

இநு பொருளின் உந்தமாற்றம் கணத்தாக்கு எனப்படும். ம என் மூம் திணிவுடைய ஒநு பொருளின் மீது t என்னும் நேரத்திற்கு P என்னும் மாற்றுவிசை செயற்படுகின்றதெனக் கொள்க. அப்பொழுது


$$\begin{aligned}
 \text{ஆரம்ப வேகம்} &= u \\
 \text{இறுதி வேகம்} &= v \quad \text{எனின்} \\
 \text{உந்த மாற்றம்} &= mv - mu = m(v - u) \\
 \therefore \quad \text{கணத்தாக்கு} &= m(v - u) \\
 \text{ஆனால் விசை} (P) &= \frac{m(v - u)}{t} \\
 \text{அதாவது } P \times t &= m(v - u) \\
 \text{கணத்தாக்கு} &= m(v - u) = P \times t = \text{விசை} \times \text{நேரம்} \\
 \text{இதன் அலகுகள் கிராம்.} &\quad \text{சமீ.} \\
 &\quad \text{செக;} \quad \text{இருத்தல்.} \quad \text{அடி.} \\
 \text{அவ்வது நூண்-செக;} &\quad \text{இருத்தல் - செக.}
 \end{aligned}$$

நியுற்றனின் மூன்றும் இயக்கவிதை

தாக்கமும் மறுதாக்கமும் எப்பொழுதும் சமனும் எதிருமாகும். இதனைத் திட்டவட்டமாக அய்வுகூடத்தில் வாய்ப்புப் பார்ப்பதற்குப் பின்வரும் பரிசோதனையைக் கையாளலாம்.



இரு கண்ணடி ஆழியின் நிறை (W_1)ஐ வளியில் காண்க. பின்பு படம் 13 (a) இல் காட்டியவாறு நீரில் அதன் நிறை W_2 ஜக் காண்க. அப்பொழுது ($W_1 - W_2$) அதன் மீது நீர் ஏற்படுத்திய மேலுதைப்பைத் தரும். அடுத்தபடி முகவை நீரை அத்தராசில்



படம் 13 (b)

நிறுக்க. இதன் நிறையை W_3 என்க. பின்பு படம் 13 (b) இல் காட்டியவாறு ஒரு புறம்பான தாங்கியில் ஆழியை முகவை நீருக்குள் தொங்கவிட்டு தராசின் சமநிலைக்கு இடவேண்டிய நிறை W_4 ஜக் காண்க. ($W_4 - W_3$) இப்பொழுது பொருள் நீரின்மீது ஏற்படுத்தும் கீழ் உதைப்பைத் தரும். இங்கு

$$W_1 - W_2 = W_4 - W_3 \text{ என்க காணப்படும்}$$

அதாவது மேலுதைப்பு = கீழுதைப்பு

எனவே நீர் ஆழியில் ஏற்படுத்தும் மேலுதைப்பு ஆழி நீரில் ஏற்படுத்தும் கீழுதைப்புக்குச் சமஞாதம். இப்பரிசோதனை தாக்கமும் மறுதாக்கமும் சமஞாம் எதிரும் என்பதைக் காட்டுகின்றது.

உதாரணங்கள்

1. ஒரு 400 கிராம் திணிவு ஓர் உயர்த்தியின் கூரையில் தொங்கவிடப்பட்ட விற்றராசில் பொருத்தப்பட்டுள்ளது. விற்றராசின் வாசிப்புக்களை உயர்த்தி (a) 40 சமீ. / செக் ஆர்முடுகலுடன் உயரும் பொழுதும் (b) 20 சமீ. / செக் ஆர்முடுகலுடன் இறங்கும் பொழுதும் (c) 15 சமீ. / செக் கிரான் வேகத்துடன் உயரும் பொழுதும், காண்க.

(a) விற்றராசில் செயற்படும் இழுவையை T தெள்கள் என்க. இதுவே அதன் வாசிப்பாகும். f உயர்த்தியின் ஆர்முடுகல். எனவே உயர்த்தி உயர்வதால் திணிவில் செயற்படும் இயக்கத்துக்குறிய சமன்பாடு

$$T - 400 \text{ g} = 400 \text{ f}$$

$$T = 400 \times g + 400 \times f$$

$$= 400 \times 980 + 400 \times 40$$

$$= 400 \times 1020 \text{ நீதன்}$$

$$= \frac{400 \times 1020}{980} \text{ கிராம் நிறை}$$

$$= 416.3 \text{ கிராம் நிறை}$$

$$\therefore \text{விற்றராசின் வாசிப்பு} = 416.3 \text{ கிராம் நிறை}$$

(b) இப்பொழுது விற்றராசில் செயற்படும் இழுவையை T_1 நீதன்கள் என்க. உயர்த்தி இறங்குவதால்

$$400g - T_1 = 400 \times f_1$$

$$400 \times 980 - T_1 = 400 \times 20$$

$$T_1 = 400 (980 - 20)$$

$$= 400 \times 960$$

$$= \frac{400 \times 960}{980} \text{ கிராம் நிறை}$$

$$= \frac{19200}{49}$$

$$= 391.8 \text{ கிராம் நிறை}$$

$$\text{விற்றராசின் வாசிப்பு} = 391.8 \dots \dots$$

(c) வேகம் சீரானதால் விளையுள் விசை பூச்சியமாகும் எனவே இழுவை = நிறை

$$T_2 = mg$$

$$= 400 \times g$$

$$= 400 \text{ கிராம் நிறை}$$

$$\therefore \text{விற்றராசின் வாசிப்பு} = 400 \text{ கிராம் - நிறை}$$

(2) 5 கி. கிராம், 3 கி. கிராம் உடைய இரு திணிவுகள் ஒரு இழையினால் இணைக்கட்டபட்டு 3 மீற்றருக்கப்பால் ஓய்வில் இருக்கின்றன. இழையில் 250 கிராம் நிறையுடைய மாரு இழுவை தொழிற் படுகிறது. திணிவுகள் எப்பொழுது சந்திக்கும்? ஒவ்வொன்றும் என்ன தாரம் நகர்ந்திருக்கும்?



இழையில் இழுவை = 250 கிராம் நிறை = 250g தென்
படம் 14 இல் காட்டியவாறு இழுவைகள் செயற்படும்
5 கி. கி திணிவுக்கு P = mf ஜப் பிரயோகிக்க

$$250g = 5000 f$$

$$f = \frac{g}{20} \text{ சமி. / செக}^2$$

$$3 \text{ கி. கி திணிவுக்கு } 250g = 3000 f_1$$

$$f_1 = \frac{g}{12} \text{ சமி. / செக}^2$$

5 கி. கி திணிவுக்குப் பின் திணிவுகள் சந்திக்கிறதெனவும் 5 கி. கி திணிவு 5 சமி. நகர்ந்ததெனவும் கொள்க. அப்பொழுது 3 கி. கி திணிவு ($300 - 5$) சமி. நகர்ந்துள்ளது.

$$s = ut + \frac{1}{2} ft^2 \text{ ஜப் பிரயோகித்தால்}$$

$$5 \text{ கி. கி திணிவுக்கு } s = \frac{1}{2} \times \frac{g}{20} \times t^2 \quad \dots \dots \dots (1)$$

$$3 \text{ கி. கி திணிவுக்கு } (300 - s) = \frac{1}{2} \times \frac{g}{12} \times t^2 \quad \dots \dots \dots (2)$$

$$(1) + (2) \quad 300 = \frac{1}{2} \times \frac{2}{15} g \times t^2$$

$$\begin{aligned} t^2 &= \frac{300 \times 15}{980} \\ &= \frac{15 \times 15}{49} \end{aligned}$$

$$\begin{aligned} t &= \sqrt{\frac{15 \times 15}{49}} = \frac{15}{7} \text{ செக.} \\ &= 2\frac{1}{7} \text{ செக.} \end{aligned}$$

$$(1) \text{ இல் } t = \frac{15}{7} \text{ ஜப் பிரயோகிக்க}$$

$$\begin{aligned} s &= \frac{1}{2} \times \frac{980}{20} \times \frac{15 \times 15}{7 \times 7} \\ &= \frac{15 \times 15}{2} \\ &= 112.5 \text{ ச.மி} \end{aligned}$$

திணிவுகள் $2\frac{1}{7}$ செக்கனுக்குப் பின் சந்திக்கும். 5 கி. கி திணிவு 112.5 சமி. தூரமும், 3 கி. கி திணிவு 187.5 சமி. தூரமும் நகர்ந்துள்ளன.

(3) 6 மீற் / செக் வேகத்துடன் கிடையாக இயங்கும் நீர்த் தாரை ஒரு நிலைக்குத்துச் சவரில் மோதி பின் தேர்க்கேழ விழுகின் ரது. தாரையின் வெட்டுமூகப்பரப்பு 20 சதுர சமி. ஆயின் சவரில் நீர் உருற்றும் விசையை கி.கிராம் நிறையிற் காண்க?

$$1 \text{ செக் சவரில் மோதும் நீரின் கனவளவு} = 6 \times \frac{20}{10^4} \text{ கி. மீற்}$$

$$1 \text{ } , , , , , , \text{ தினிவு} = \times \frac{20}{10^4} \times 10^3 \text{ கி. கி.} \\ = 12 \text{ கி. கிராம்}$$

மோதவின் பின் நீருக்கு கிடைவேகம் இல்லையாகும்.

$$1 \text{ செக் அழிக்கப்பட்ட உந்தம் (யா)} \\ = 12 \times 6 \text{ நியூட்டன்}$$

$$\text{உருற்றப்படும் விசை} = \text{உந்தமாற்ற வீதம்} \\ = 12 \times 6 \text{ நியூட்டன்} \\ = \frac{12 \times 6}{10} \text{ கி. கிராம் நிறை} \\ = 7.2 \text{ கி. கி. நிறை}$$

வேலை

இரு பொருளின் மீதுள்ள ஒரு புள்ளியில் விசை பிரயோகிக்கப்படும் பொழுது விசைப் பிரயோகப்புள்ளி விசையின் திசையே நகரின் வேலை செய்யப்படுகின்றது என்பதும்.

வேலை ஓர் எண்ணிக்கணியமாகும்.

P என்னும் விசை ஒரு துணிக்கையில் பிரயோகிக்கப்படும் பொழுது அத்துணிக்கை S என்னுந் தாரத்திற் கூடாக விசையின் திசையே நகரின் செய்யப்படும் வேலை P இனதும் S இனதும் பெருக்கத்தினால் பெறப்படும்.

அதாவது வேலை (W) = விசை (P) × தாரம் (S). இதன் அலகு கி. கி. செ. இல் ஏக்கு

அ. இ. செ. இல் அடி இருத்தலி அல்லது அடி-இரு-நிறை மீ. கி.கி. செ. இல் நியூற்றன். மீற்றர்

ஏக்குக்குப் பதிலாக யூல் என்னும் பெரிய அலகு உபயோகிக் கப்படும்.

$$\begin{aligned} 1 \text{ யூல்} &= 10^7 \text{ ஏக்குகள்} \\ &= 1 \text{ நியூற்றன். மீற்றர்} \end{aligned}$$

வேலையின் பரிமாணம்

$$\begin{aligned} \text{வேலை} &= \text{விசை} \times \text{தூரம்} \\ (\text{W}) &= \text{MLT}^{-2} \times \text{L} \\ &= \text{ML}^2 \text{T}^{-2} \end{aligned}$$

$$\text{மேலும் } 1 \text{ அடி-இருத்தலி} = 1 \text{ இருத்தல்.} \frac{\text{அடி}^2}{\text{செக}^2}$$


$$1 \text{ ஏக்கு} = 1 \text{ கிராம.} \frac{\text{சமி}^2}{\text{செக}^2}$$

எனவே 1 அடி இருத்தலியில் இருக்கும் \propto ஏக்குகளை காண வேண்டின் அதை வருமாறு காணலாம்.

$$1 \text{ இருத்தல்.} \frac{\text{அடி}^2}{\text{செக}^2} = x \text{ கிராம.} \frac{\text{சமி}^2}{\text{செக}^2}$$

$$\begin{aligned} x &= \frac{\text{இருத்தல்}}{\text{கிராம}} \cdot \frac{\text{அடி}^2}{\text{சமி}^2} \\ &= 453.6 \times (30.48)^2 \\ &= 4.214 \times 10^5 \end{aligned}$$

$$\therefore 1 \text{ அடி இருத்தலி} = 4.214 \times 10^5 \text{ ஏக்குகள்}$$



P என்னும் விசை OP வழியே θ என்னும் கோணத்தை OA வடன் ஆக்கிக்கொண்டு செயற் படின், O நகரும் தூரம் OA வழியே S எனின்,

படம் 15

$$\begin{aligned} \text{செயற்படும் வேலை (W)} &= P \text{ கோசை } \theta \times OA \\ &= P \text{ கோசை } \theta \times S \end{aligned}$$

இங்கு OA வழியே தொழிற்படும் விசை P கோசை θ ஆகத்து வரு:— வேலை செய்யப்படும் வீதம் வஹு எனப்படும்.

$$\text{அதாவது} \quad \text{வஹு} = \frac{\text{வேலை}}{\text{நேரம்}}$$

ச. கி. செ. அலகில் வலுவின் அலகு ஏக்கு / செக் அல்லது யூல் / செக் அனால், யூல் / செக் = உவாற்று. ஆகவே உவாற்று வருமாறு வரையறுக்கப்படும்.

வேலையானது ஒரு செக்கனில் ஒரு யூல் வீதம் செய்யப்படின் வலுவானது ஒர் உவாற்று எனப்படும்.

அவ்வாறு ஒரு செக்கனில் 1000 யூல்கள் வேலைசெய்யப்படின் வலு கிலோவாற்று எனப்படும். இவை வலுவின் செய்முறை அலகுகளாகும். அத்துடன் பெரும்பாலும் மின்பொறிகளின் வேலை செய்யும் வீதங்களை குறிப்பிட இவை பிரயோகிக்கப்படும்.

அ. இ. செ அலகில் இதன் அலகு அடி. இருத்தல் / செக் அல்லது அடி - இருத்தல் / செக். ஆகும்

ஆனால் இத் தொகுதிக்குரிய செய்முறை அலகு பரிவலு என அழைக்கப்படும்.

பரிவலு:- ஒரு செக்கனுக்கு 550 அடி-இருத்தல் வீதம் வேலை செய்யப்படின் அல்லது ஒரு நிமிடத்துக்கு 33,000 அடி-இருத்தல் வீதம் வேலை செய்யப்படின் வலு ஒரு பரிவலு எனப்படும்.

அதாவது 1 பரிவலு = 550 அடி-இருத்தல் / செக்

வலுவின் பரிமாணம்

$$\text{வலு} = \frac{\text{வேலை}}{\text{நேரம்}} = \frac{\text{வீசை} \times \text{தாரம்}}{\text{நேரம்}} = \frac{\text{MLT}^{-2} \times \text{L}}{\text{T}} \\ = \text{ML}^2\text{T}^{-3}$$

பரிவலுவை உவாற்றில் குறிப்பிடல்

1 ப. வ. = x உவாற்றுக்கள்

$$\frac{550 \text{ அடி-இருத்தல்}}{\text{செக்}} = x \cdot \frac{\text{யூல்கள்}}{\text{செக்}}$$

$$550 \text{ அடி - இருத்தல்} = x \times 10^7 \text{ ஏக்கு}$$

$$550 \times 32 \text{ அடி-இருத்தல்} = x \times 10^7 \text{ நெதன். சமி.}$$

$$\frac{550 \times 32}{550 \times 32 \text{ இருத்தல்}} \frac{\text{அடி}^2}{\text{செக்க}^2} = x \times 10^7 \text{ கிராம்.} \quad \frac{\text{சமி}^2}{\text{செக்க}^2}$$

$$\therefore x = \frac{550 \times 32}{10^7} \times \frac{\text{இருத்தல்}}{\text{கிராம்}} \times \left(\frac{\text{அடி}}{\text{சமி.}} \right)^2$$

$$= \frac{550 \times 32}{10^7} \times 453.6 \times (30.48)^2$$

$$x = 746 \text{ உவாற்றுகள்}$$

எனவே 1 செக்கனுக்கு 746 உவாற்று வீதம் வேலை செய்யப்பட்டின் வலு 1 பரிவலு எனப்படும்.

$$\frac{1 \text{ அடி இருத்தல்}}{\text{செக்}} = 1.356 \text{ உவாற்றுகள் எனவும் தெரியப்படும்.}$$

இயக்கச்சத்தி

ஒரு பொருள் வேலை செய்யத்தக்கதாயின் அது சத்தியுடைய தெளக் கொள்ளப்படும், பொருளொன்று இயக்கச்சத்தின் பண்பினால் சத்தியை உடையதாயிருக்கும் பொழுது அச்சத்தி இயக்கப் பண்புச் சத்தி எனப்படும். இயங்கும் ஒரு பொருளின் ஒரு கணத்திலுள்ள இயக்கப் பண்புச் சத்தியைக் கணிப்பதற்கு P என்னும் வேகத்துடன் இயங்கும் மீதினிலுள்ள பொருளொன்றைக் கருத்திற்கொளக் கிடைவேகம் P என்னும் மாறுவிசையினால் s என்னும் தாரத்தினில் ஒய்வுக்குப் படிப்படியாக கொண்டுவரப்படின், அதனில் ஏற்பட்ட இயக்கப் பண்புச்சத்தி மாற்றம் எதிர்ப்பு விசை P இனால் s என்னும் தாரத்துக் கூடாக நகர்வதில் செய்யப்பட்ட வேலைக்குச் சமானுகம். எனவே

$$\therefore \text{இயக்கப் பண்புச்சத்தி மாற்றம்} = P \times s$$

ஆனால் $P = m f$ இங்கு f ஆனது பெர்குளின் அமர்முடுகள்

$$\therefore P \cdot s = m f \cdot s$$

இறுதிவேகம் $v = 0$, $v^2 = u^2 + 2fs$ என்னுஞ் சமன்பாட்டுக்கு இணங்க

$$0 = u^2 - 2f \cdot s \quad (\text{இ அமர்முடுகள்})$$

$$\therefore fs = \frac{u^2}{2}$$

$$\therefore \text{இயக்கப் பண்புச்சத்தி மாற்றம்} = m \cdot fs = \frac{mu^2}{2}$$

ஆனால் இறுதிச் சத்தி $= 0$

\therefore u என்னும் வேகத்தையுடைய கணத்தில் பொருளின் இயக்கப்பண்புச்சத்தி $= \frac{1}{2} mu^2$

ச. கி. செ. அலகில் இது ஏக்குகளில் இருக்கும்

அ. இ. செ. .. , அடி இருத்தலியில் இருக்கும்

அழுத்தசத்தி (நிலைப்பண்புச் சத்தி)

ஒரு பொருளினது நிலையின் பண்பினால் அப்பொருள் பெறும் சத்தி நிலைப்பண்புச் சத்தி அல்லது அழுத்தச் சத்தி எனப்படும். நிலத்தரையின் மட்டத்தில் இருக்கும் பொருளொன்றின் அழுத்த சத்தியைப் பூச்சியமெனக் கொள்ளின் அதிலிருந்து h உயரத்துக்கு

அப் பொருள் உயர்த்தப்பட்டிருக்கும் பொழுது பொருளிலுள்ள நிலைப்பண்புச் சத்தி தரையிலிருந்து அப் புள்ளிக்கு அதன் நிறையை உயர்த்துவதில் செய்யப்பட்ட வேலைக்குச் சமானம். அல்லது அப் புள்ளியிலிருந்து அந் நிறை தரைக்கு விழப்படுத்தப்படும் பொழுது செய்யப்படும் வேலைக்குச் சமானம். அதாவது

$$\text{அமுத்தச் சத்தி} = mg \cdot h \quad (\text{நிறை} \times \text{உயரம்})$$

ச. கி. செ. அவகிள் இது எக்குகளிலும், அ. இ. செ. அவகிள் அடி - இருத்தலிலிலும் இருக்கும்.

மேலும் ம இருத்தல் நிறையிலும் h அடியிலும் இருப்பின் அமுத்தச்சத்தி m · h அடி-இரு நிறையில் இருக்கும்.


சத்திக்காப்பு

சத்தி ஒரு ரூபத்திலிருந்து இன்னொரு ரூபத்தக்கு மாற முடியினும் தரப்பட்ட தொகுதி யொன்றினது மொத்த சத்தி மாறுத தொன்றுக்கும். இதுவே சத்திக்காப்பு. ஏடுத துக்காட்டாக தரைக்குமேல் h உயரத்தில் இருக்கும் m திணிவுள்ள O என்னும் பொருளைக் கருத்திற் கொள்ள.

O வில் பொருள் ஓய்வில் இருப்பதால் அதன் அமுத்தச் சத்தி = mgh

பொருள் விழும்பொழுது தரையிலிருந்து

x உயரத்தை அடையும் பொழுது A இன் வருமெனக் கொள்க.



படம் 16

அப்பொழுது அதிலுள்ள சத்தி = இயக்கச்சத்தி + அமுத்தச்சத்தி

$$= \frac{1}{2} mv^2 + mgx$$

$$\text{ஆனால் } v^2 = 0 + 2g(h - x)$$

$$\therefore \frac{1}{2} mv^2 = \frac{1}{2} m \times 2g(h - x)$$

$$= mgh - mgx$$

$$\therefore A \text{ இல் பொருளின் சத்தி} = \frac{1}{2} mv^2 + mgx$$

$$= mgh - mgx + mgx$$

$$= mgh$$

மேலும் பொருள் தரை B ஜ அடையும் பொழுது அதிலுள்ள மொத்த சத்தி ஆனது v_1 வேகத்துடன் தரையில் விழும்பொழுது பொருள் பெறும் இயக்கச்சத்தியாகும்.

$$\begin{aligned} \text{A B இல் பொருளின் சத்தி} &= \frac{1}{2} m v_1^2 \\ \text{ஆனால் } v_1^2 &= 0 + 2 gh \\ \frac{1}{2} m v_1^2 &= \frac{1}{2} m \times 2gh \\ &= mgh \end{aligned}$$

$$\therefore B \text{ இல் பொருளின் சத்தியும்} = mgb$$

எனவே O விலும், A இலும், B இலும் சரி பொருளின் மொத்த சத்தியானது mgh பருமனுடையதாக இருக்கின்றது. அதாவது சத்தி காக்கப்படுகின்றதென்பதை இப் பெறுத்துக்காட்டு விளக்குகின்றது. இக்கணிப்புகளில் வளித்தடை புறக்கணிக்கப்படுகின்றது.

திணிவு


பொருளின் சடத்திலை பருமன் அதன் திணிவுக்குரிய திட்ட வட்டமான வரையறை என அயின்களத்தின் தொடர்பியல் தத்துவத்தின்படி கருத இயலாதிருக்கின்றது. 1905 இல் அயின் கதைன் தனது தொடர்பியல் கொள்கையிலிருந்து ஒரு பொருள் அதன் திணிவு m பருமனால் குறையும் பொழுது அது வெளிவிடும் சத்தி w ஆனது $w = mc^2$ ஆனால் தரப்படும் என நிறுபித்துள்ளார். என்பது இங்கு ஒளியின் வேகத்தின் எண் பெறுமானமாகும். m கிராமிலும் c சமீ./ செக் இலும் இருப்பின் w ஏக்குகளில் இருக்கும். எனவே $m = \frac{w}{c^2}$. அயின்களத்தின் கொள்கை கதிர்வீசும் பொருள்களின் மீது செய்யப்படும் கிளர்மின் பரிசோதனைகளால் நிறுபிக்கப்பட்டது. எனவே அயின்களதன் ஒரு பொருளின் திணிவானது அதன் அனுக்களிலிருந்து பெறப்படும் மொத்தச் சத்தியின் அளவு என வரையறுத்துள்ளார். $w = 3 \times 10^{10}$ சமி/செக் எனின் 9×10^{20} ஏக்குச் சத்தியை ஒரு குறித்த பொருளின் திணிவிலிருந்து வெளிவிட்டின் அதன் திணிவு ஒரு கிராம் ஆகும்.

உந்தக்காப்பு

வெளி விசைகள் தாக்கா மொதும் பொருட்கள் தொகுதி போன்றினது பொருள்களின் மொத்த உந்தம் மாறுத்தாகும். இதுவே உந்தக்காப்பு விதி.

அதாவது ஒரு தொகுதிப் பொருள்களுக்கிடையே தாக்க மற்றாக்கங்கள் அத் தொகுதிப் பொருள்களின் மொத்த உந்தத்தை மாற்றுவதில்லை.

விளக்கம்



படம் 17

படம் 17 (a) இல் A, B என்பன u_1 , v_1 திணிவுகளாகும். இவைகள் ஒன்றுக்கொண்டு எதிர்த்திசைகளில் u_1 , v_1 என்னும் வேகங்களுடன் ஒரே நேர்கோட்டில் இயங்குகின்றன எனவும் மோதல் நிச்திந்தபின் அவைகள் படம் 17 (b) இல் காட்டியவாறு u_2 , v_2 என்னும் வேகங்களுடனும் திரும்புகின்றன வெனவுங் கொள்க: இங்கு மோதலினால் மொத்த உந்தத்தில் மாற்றம் எது ஏம் ஏற்படவில்லை என்பதைக் காட்டுவதே நோக்கமாகும். வலப்பக்கமான திசையை நேர் (+) எனக் கொள்க. அப்பொழுது

$$A \text{ இன் ஆரம்ப உந்தம்} = m_1 u_1$$

$$A \text{ இன் இறுதி உந்தம்} = -m_1 u_2$$

$$B \text{ இன் ஆரம்ப உந்தம்} = -m_2 v_1$$

$$B \text{ இன் இறுதி உந்தம்} = m_2 v_2$$

மோதுகையின் போது இவற்றிடையே தொழிற்படும் விசையை P எனவும் அது தொழிற்படும் நேரம் t எனவுங் கொண்டால்,

$$A \text{ இல் விசை} = -P \text{ ஆகும்}$$

$$B \text{ இல் விசை.} = P \text{ ஆகும்}$$

$$\therefore A \text{ இல் உந்தமாற்றம்} = -Pt = -m_1 (u_1 + u_2)$$

$$B \text{ இல் உந்தமாற்றம்} = Pt = m_2 v_2 - (-m_2 v_1) \\ = m_2 v_2 + m_2 v_1$$

இவ்விரு மாற்றங்களும் சமனும் எதிருமாகும்

... மொத்த உந்தமாற்றம்


$$m_2 v_1 + m_2 v_2 - m_1 u_1 - m_1 u_2 = 0$$

$$\text{அதாவது } m_1 u_1 - m_2 v_1 = m_2 v_2 - m_1 u_1$$

இது ஆரம்ப மொத்த உந்தம் = இறுதி மொத்த உந்தம் என்பதைக் காட்டுகின்றது.


உந்தக் காப்புத் தத்துவத்தை வாய்ப்பும் பார்த்தல்

இதனை இக்கிண எறியியற்றராசை (Hicks ballistic balance) எப்போகித்து வாய்ப்புப் பார்க்கலாம் (படம் 18)



(a)

படம் 18



(b)

A, B என்னும் இரு திணிவுகள் இரு அளவுத் தட்டுக்களில் கலைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அளவுத் தட்டும் நான்கு இழைகளில் தொங்கவிடப்பட்டுள்ளது. திணிவு ஒவ்வொன்றினதும் கிடை இடப்பெயர்ச்சி S என்னும் அளவுத் திட்டத்தில் ஒவ்வொரு தட்டோடும் பொருத்தப்பட்ட சர்ட்டி஫ினல் அளக்கப்படும். படம் 18 a இல் காட்டியவாறு A என்னும் திணிவு முதல் இடம் பெயர்க்கப்படும். அது விடப்படும் பொழுது B உடன் மோதும். A இனதும் B இனதும் கிடை இடப்பெயர்ச்சிகள் மோதுகைக்கு முன்னும் பின்னும் அளக்கப்படும். படம் 18 b) இல் காட்டிய வாறு A ஆனது ஆரம்பத்தில் 1 என்னும் ஆரையுடைய வட்ட மொன்றின் வில்லிஸ்மீது P இல் இருக்கிறதெலக் கொள்க. அப்பொழுது அதன் வேகம் பூச்சியம். அது B யுடன் மோதும் பொழுது அதிதாழ்ந்த நிலை x இற்குடாக ப என்னும் வேகத்துடன், $mgh = \frac{1}{2} mu^2$ என்னும் சத்திக் காப்புச் சமன்பாட்டுக்கிணங்கத் தெல்லும். இங்கு h என்பது A சென்ற OX இனது நிலைக்குத்துத் தூரமாகும். (படம் 18 b). எனவே,

$$u^2 = 2gh$$

இப்பொழுது $XO \cdot OY = PO \cdot OQ; XY$ வட்டத்தின் விட்டமாகும். விட்டத்தை $2l$ எனவும் கிடைத்தாரம் OP ஜ X எனவுங் கொண்டால்,

$$h(2l - h) = x \cdot x = x^2$$

$$h = \frac{x^2}{2l} \text{ செய்முறையில் } h \text{ ஆனது } l \text{ உடன்}$$

ஒப்பிடும்பொழுது சிறிதாகையால் h^2 புறக்கணிக்கப்படுகின்றது.

$$\therefore u^2 = 2gh = 2g \cdot \frac{x^2}{2l} = \frac{gx^2}{l}$$

$$\therefore u \propto x \quad (\therefore g \cdot l \text{ மாறிலியாதவால்})$$

எனவே B ஜ A மோதும்பொழுது A இன் வேகம் அதன் கிடைப் பெயர்ச்சிக்கு விகிதசமமாகும். இதே போன்ற பரிசீலிப்பின் மூலம் மோதுகைக்கப் பின்னும் A இனதும் B இனதும் வேகங்கள் அவற்றின் கிடைப்பெயர்ச்சிகளுக்கு முறையே விகிதசமமாகும். இப்பெயர்ச்சிகள் S என்னும் அவுத்திட்டத்தில் அளக்கப்படுகின்றன. இவ்வளவுகள் குறிக்கப்பட்ட அட்டவணையிலிருந்து A, B இனது திணிவுகள் m_1, m_2 வும் B ஜ A மோதுகைக்கு முன் A இன் வேகம் u வும், மோதுகைக்குப்பின் A இனதும் B இனதும் வேகங்கள் v_1 உம் v_2 உம் ஆகிய யாவற்றிலுமிருந்து கணிப்பின்மூலம்,

$$m_1 u = m_1 v_1 + m_2 v_2 \text{ எனக் காணப்படுகின்றது.}$$

அதாவது மோதுகைக்கு முன்னிருந்த A இனதும் B இனதும், மொத்த உந்தம் மோதுகைக்கு பின்னுள்ள A இனதும் B இனதும் மொத்த உந்தத்துக்குச் சமஞகின்றது. இங்கு B ஆரம்பத்தில் நிலையாக இருப்பதனால் அதன் ஆரம்ப உந்தம் பூச்சியமாகும்.

உதாரணங்கள்:

1. வடக்கு நோக்கிச் செக்கனுக்கு 5 மீற்றர் வேகத்துடன் இயக்கும் ஒரு பில்லியட் பந்தானது 6 மீற் / செக் வேகத்துடன் தண்ணோக்கி வரும் இன்னேரு B என்னும் பந்துடன் சந்திக்கின ஒரு இரண்டு பந்தினதும் திணிவுகள் சமஞகும். A ஆவது செக்கனுக்கு 3 மீ. வேகத்துடன் பின்னவைக்குமாயின் B இனது வேகத்தையும் திசையையும் காண்க. மோதுதலின் போது சத்தி இழக்கப்படுமென்பதையும் காட்டுக.

ஒவ்வொரு பந்தினதும் திணிவை M கி.கிராம் எனக்

வடக்கு நோக்கும் வேகத்தை + என்க.

ஆகவே தெற்கு நோக்கும் வேகம் - ஆகும்.

மோதுதலுக்கு முன்

$$\begin{aligned} A \text{ இன் உந்தம்} &= + 5M \text{ நியூட்டன். செக்.} \\ B \text{ இன் உந்தம்} &= - 6M \text{ நியூ. செக்} \\ \therefore \text{ மொத்த உந்தம்} &= - M \text{ நியூ. செக்} \end{aligned}$$

மோதுதலுக்குப் பின்

$$\begin{aligned} A \text{ இன் உந்தம்} &= - 5M \text{ நியூட்டன். செக்} \\ \text{இப்பொழுது } B \text{ இன் வேகம் } v \text{ எனின்} & \\ B \text{ இன் உந்தம்} &= Mv \text{ நியூ. செக்} \\ \therefore \text{ மொத்த உந்தம்} &= (- 5M + Mv) \text{ நியூ. செக்} \end{aligned}$$

உந்தக்காப்பின்படி

$$\text{மோதுதலுக்குப்பின் மொத்த உந்தம்} = \text{மோதுதலுக்குமுன் மொத்தஉந்தம்}$$

$$\begin{aligned} - 5M + Mv &= - M \\ v &= + 4 \end{aligned}$$

$$\begin{aligned} \therefore \text{ மோதுதலுக்குப் பின் } B \text{ இன் வேகம் } 4 \text{ மீற்/செக் வடக்கு நோக்கி. அடுத்து மோதுதலுக்கு முன் } A, B \text{ இனது மொத்த} \\ \text{சத்தி} &= \frac{1}{2} M (5)^2 + \frac{1}{2} M (-6)^2 \\ &= \frac{1}{2} M (25 + 36) \\ &= \frac{51}{2} M \text{ மீற். நியூட்டன்} \end{aligned}$$

மோதுதலுக்குப்பின் A, B இனது மொத்த சத்தி

$$\begin{aligned} &= \frac{1}{2} M (-5)^2 + \frac{1}{2} M (4)^2 \\ &= \frac{1}{2} M (25 + 16) \\ &= \frac{41}{2} M \text{ மீற். நியூட்டன்} \end{aligned}$$

3. மோதுதலில் இழக்கப்பட்ட சத்தி

$$\begin{aligned} &= \frac{61M}{2} - \frac{41M}{2} = \frac{20M}{2} \\ &= 10M \text{ மீற். நியூட்டன்} \end{aligned}$$

2. ஓர் 50கிராம் நிறுக்கும் சண்மை கிளையாக ஒரு மன்பெட் டிக்குச் சுடப்பட்டது. அதனால் சண்மை பெட்டியில் பதிந்துள்ளது. பெட்டி சுழலாதவாறு பின்னடிக்கத்தக்கதாக 6 மீற். நீலமுள்ள இழைகளில் தொங்கவிடப்பட்டுள்ளது. பெட்டியின் திணிவு 40 கி. ரீகாமும் ஆரம்பத்தில் ஓய்வினுமிருப்பின் 5° நிலைக்குத்துடன்

இழைகள் ஆக்குமாறு பெட்டி பின்னடிப்பின் சன்னத்தின் வேகம் என்ன? ($g = 980$ சமி, செக் $^{-2}$)

பெட்டியில் மோதும்பொழுது சன்னத்தின் வேகம் உ சமி/செக் சன்னத்தின் திணிவு = 50 கிராம்

மோதுகைக்குமுன் சன்னத்தின் உந்தம் = 50 உ தென் செக் மோதுகைக்குமுன் சன்னத்தின்தும்

பெட்டியினதும் மொத்த உந்தம் = 50 உ தென் செக் மோதுகை நிகழ்ந்தவுடன் உந்தக்காப்பின்படி

மொத்த உந்தம் = 50 உ தென் செக்

இப்பொழுது பெட்டி சன்னம் பதிந்திருக்க வேண்டும் வேகத் தூடன் இயங்க ஆரம்பிப்பின் பெட்டியினதும் சன்னத்தின்தும்

$$\text{இயக்கச்சத்தி} = \frac{1}{2} (40050) v^2 \text{ ச.மி தென்}$$

B இல் பெட்டியினதும் சன்னத்தினதும் அழுத்தச்சத்தி = mgh

$$h = AC$$

$$= 6 - OC$$

$$= 6 - 6 \cos 5^\circ$$

$$= 6(1 - 0.9962)$$

$$= 0.0228 \text{ மீற்றர்}$$

$$= 2.28 \text{ ச.மி.}$$

∴ இயக்கச்சத்தி, அழுத்தச்சத்தியாக மாறிய தால்

$$\frac{1}{2} (40,050) v^2 = 40,05 \times g \times 2.28$$

$$v^2 = 2 \times 980 \times 2.28$$

$$v = 66.85 \text{ ச.மி/செக்.}$$


$$\begin{aligned} \text{எனவே மோதுகை நிகழ்ந்தவுடன் உந்தம்} \\ = 40,050 \times 66.85 \text{ தென் செக்} \end{aligned}$$

எனவே உந்தக் காப்பு விதிக் கிணங்க

$$50u = 40,050 \times 66.85$$

$$u = 53546.85 \text{ ச.மி/செக்.}$$

$$\therefore \text{சன்னத்தின் வேகம்} = 53546.85 \text{ ச.மி/செக்.}$$



40.05kg 40kg

படம் 19

வினாக்கள்

(g = १४० சமி. செக்^२)

1. ஒரு பில்லியட்டுப் பந்து 120 சமி / செக் வேகத்தில் சென்று 180 சமி / செக் வேகத்தில் இதனை நோக்கிவரும் இன்னெலூரு இதே போன்ற பந்துடன் மோதுகின்றது. முதற் பந்து 150 சமி / செக் வேகத்துடன் பின்னதைக்குமாயின் மோதலுக்குப் பின் இரண்டாம் பந்தின் வேகத்தைக் கணிக்க மோதலையில் இழக்கப்பட்ட சத்தியையும் கணிக்க.

[விடை: 90 சமி / செக் 8100 சமி. கைன்]

2. உந்தக்காப்புத் தச்துவத்தைக் கூறி அதனை வாய்ப்புப் பார்க்கப் பரிசோதனையொன்றை விவரிக்க.

பிரதான தெருவில் 100 கி மீற். / மணி வேகத்தில் இயங்கும் 2000 கி. கிராம் திணிவள்ள காரோன்று செங்குத்தாகவுள்ள குறுக்குத் தெருவிலிருந்து 50 கி. மீற். / மணி வேகத்தில் வெளி யேறும் 10,000 கி.கிராம் திணிவள்ள கொழுவப்பட்டு செல்லின் மோதலுக்குப் பின் அவற்றின் வேகம் என்ன?

[விடை: 44.87 கி. மீற். / மணி பிரதான தெருவுக்கு 65° இல்]

- 3 உந்தம், இயக்கச்சத்தி என்றால் என்ன?

260 சமி. நீளமுள்ள ஓர் எளிய ஊசல் 5 கி. கிராம் திணிவள்ள ஊசற் குண்டைக் கொண்டுள்ளது. இது தொங்குபுள்ளிக் கூடாகச் செல்லும் நிலைக்குத்துக் கோட்டிலிருந்து ஒரு பக்கமாக 100 சமி. தூரத்துக்கு இழுத்து பின்பு விடப்படுகின்றது. அதி தாழ் புள்ளியை அடையும்பொழுது ஊசலின் உந்தத்தையும், இயக்கச் சத்தியையும் காணக. இப் புள்ளியில் ஒய்வி விருக்கும் இன்னெலூரு ஊசலின் 9 கி.கிராம் திணிவள்ள ஊசற்குண்டுடன் மோதி ஒட்டிக் கொள்ளின் இரண்டும் ஒன்றாக இயங்கும் பொழுது வேகத்தைக் காணக.

[விடை: 7 நியூட்டன் செக், 50,000 சமி. கிராம், 50 சமி / செக்.]

- 4 3000 சமி / செக் வேகத்தடன் கிடையாக இயங்கும் 15 கிராம் திணிவள்ள சன்னமானது 300 சமி. நீள இழையில் தொங்க விடப்பட்ட 2 கி.கி. திணிவள்ள மரக்குறறியில் மோதுகின்றது. இரண்டும் ஒன்றாக இயங்கின் குற்றி என்ன கோணத்துக் கூடாக அளையும்.

[விடை 23° · 48']

5. 2 கிலோகிராம் திணிவள்ள மரக்குறறி ஒரு நிலையான தொங்கியிலிருந்து தொங்கும் 5 மீற்றர் நீளமுள்ள நுண்ணிய கம்பியில்

தொங்கவிடப்பட்டுள்ளது. 2 கிராம் திணிவள்ள சன்னம் கிடையாக மரக்குற்றிக்கு அதன் புலியீர்ப்புமையும் நோக்கிச் சுடப்படுகின்றது. பின்பு குற்றியடன் பதிந்து விடுகின்றது. இம் மோதுகையால் குற்றி வெளிநோக்கி 35 சமீ. கிடைத் தாரத்துக் கூடாக அலைந்துள்ளது மோதுகையில் சன்னத்தின் வேகத்தையும், பொறியியல் சத்தி இழப்பையுக் காண்க.

[விடை: 4.92×10^4 சமீ/செக; 2.41×10^9 ஏக்குகள்]

6. ஒரு நெருப்பு அலைக்கும் எஞ்சின் அதன் மூக்குக் குழாய்க் கூடாக 1500 சமீ/செக் வேகத்தோடு வெளியேற்றத்தக்கதாக நீரைப் பய்ப்படிக்கின்றது. தாரை சுவருக்குச் செங்குத்தாகப் பிடிக்கப்பட்டின் அத்துடன் நீரின் பின்னதைப்படிம் புறக்கணிக்கப்பட்டின் சுவரில் ஏற்படும் அழுக்கத்தைக் கணிக்க.

[விடை: 2.25×10^5 நியூட்டன்/மீ²]

7. ஒர் இயங்கும் பொருளின் இயக்கச் சத்திக்கு ஒரு கோவையைப் பெறுத.

2×10^3 கி.கி. திணிவும் 50 கி.மீ/மணி வேகத்துடனும் கிடையான பராப்பில் இயங்கும் ஒரு வாகனம் நிறுத்திகளைப் பிரயோகித்து 120 ச.மீ தாரத்துக்குள் ஓய்வுக்கு கொண்டுவரப்படுகின்றது. சுராசரி அமர்முடுகல் விசையைக் கணிக்க.

10கு 1 ஆண சாய்வுடைய தளத்தில் 50 கி.மீ/மணி மாறுக்கத்தில் இழுத்துக் கொல்வதற்கு எஞ்சினில் பிரயோகிக்கப்படும் வழுவைக் காண்க. உராய்வத்தடை 25 கி.கி. நிறையானது.

[விடை: 1.6×10^5 நியூ, 28-125கிலோலாற்று]

8. ஒன்வொன்றும் 3 கி.கிராம் திணிவள்ள இரு வாளிகள், ஒருநிலையான கபிபிதீ செல்லும் நீளா இழையொன்றின் முனையில் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒரு 1 கி.கி திணிவள்ள சத்தியில் 160 ச.மீ உயரத்திலிருந்து ஒரு வாளிக்குள் போடப்பட்டன.

(அ) தொகுதியின் ஆரம்பவேகம் (ஆ) தொகுதியின் ஆர்முடுகல்

(இ) மோதுகையால் 1 கி.கிராம் திணிவில் சத்தி இழப்பு ஆகிய வற்றைக் காண்க.

[விடை: (அ) 8 ச.மீ/செக.

(ஆ) 140 ச.மீ/செக² (இ) 15.36 யூல்]

9. இயக்க விதிகளைக் கூறுக.

ஒரு தோட்டநீரடிக்குங் குழாயால் ஒரு செக்கனுக்கு 10 க.சமீ நீர் 1 மிலி. லிட்டரமுடைய துவாரத்துக்கூடாக வெளியேற்றப் படுகின்றது. அதைப் பாளிப்பவரின் கையில் ஏற்படும் பின்முக உடைப்பைக் காண்க. [விடை: 13 கிராம் நிறை]

10. உந்தம், விசை, வேலை என்பவற்றை விளக்க, பரிமாணங்களைத் தருக.

ஒர் ஒப்பமான கப்பியீது செல்லும் ஒர் இழையின் இருமுனை களிலும் 480 சி. 500 சி. திணிவுகள் காவப்படுகின்றன. இத் திணிவுகள் ஒய்விலிருந்து புறப்பட்டு 5 மீற்றருக் கூடாக இயங்க எடுக்கும் நேரத்தையும் அத்துடன் இந் நேரத்தினில் செய்யப்படும் வேலையையும் காணக. [$g = 980 \text{ சமி/செக}^2$]

[விடை: 7.07 செக.; 0.98 மீ]

11. 300 W. வலுவுடன் வேலை செய்யும் சைக்கிள் ஓட்டி ஒருவான்ஸ் ஒரு சமமான தெருவில் 4 மீ/செக கதியை நிலைநாட்ட முடிகின்றது. அவனின் இயக்கத்துக்குள்ள தடையைக் கணிக்க. 20 க்கு 1 ஆன சரிவில் அச் சைக்கிள் ஓட்டி பெறக்கூடிய அதி உயர் கதி 2.5 மீ/மணி ஆகும். தெருவுக்குச் சமாந்தரமான இயக்கத்துக்குள்ள தடையும் அவன் வேலை செய்யும் வீதமும் சமமான தெரிவில் போன்றவாறு இருப்பின் சைக்கிள் ஓட்டியின் தும் சைக்கிளினதும் மொத்தநிறை என்ன?

[விடை: 75 நியூட்; 90 சி.கி நிறை]

12. ச. கி. செ.; அ. இ. செ. அலகுகளில் சத்தி, வலு, ஆகிய வற்றை வரையறுக்க. இவற்றிற்கு ஒத்த சர்ப்பலைக்கூடும் தருக. ஒரு பம்பியானது 6 மீ. ஆழத் தாங்கியிலிருந்து ஒரு நிமிடத்துக்கு 10 கன மீற் நீரை 9 மீ/செக வெகுத்துடன் வெளியேற்றுகின்றது. (அ) நீரை மேல் எடுத்தவில் (ஆ) நீருக்கு இயக்கச் சத்தி கொடுத்தவில் ஒரு நிமிடத்துக்குச் செய்யப்படும் வேலையைக் காணக. இப் பம்பியின் வலு என்ன?

[விடை: 6×10^5 மூல், 4.4×10^4 மூல், 1.07×10^4 W.]

அல்து 3

வட்ட இயக்கம், எளிய இதை இயக்கம்

கோண வேகம்

O என்னும் புள்ளியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி மாருச்சதியுடன் இயங்கும் பொருளெளான் றின் இயக்கத்தை இனி ஆராய்வோமாக. A இலிருந்து B க்குப் பொருள் இயங்கும் பொழுது ஆரை OA ஆனது உள்ளுங் கோணத்துக்கூடாக இயங்கும். அப்பொழுது புள்ளி O பற்றிய கோணவேகம் ய ஆனது ஒரு செக்கனுக்கு ஆரை கடக்கும் கோணம் எனப்படும். எனவே t என்னும் நேரத்தில் A இலிருந்து B க்குப் பொருள் இயங்கின்,



படம் 20

$$\omega = \frac{\theta}{t} \text{ ஆகும்.} \quad \dots \dots \dots \quad (1)$$

கோணவேகம் ‘செக்கனுக்கு ஆரையன்கள்’ அல்லது ஆரையன்கள் / செக் இனில் அழைக்கப்படும்.

$$(1) \text{ இலிருந்து } \theta = \omega t \quad \dots \dots \dots \quad (2)$$

இது நேர்கோட்டியக்கத்தில்,

தூரம் = சிரான வேகம் × நேரத்துக்குச் சமானமாகும்

எனவே வட்டத்தை ஒரு தரம் சுற்றுவதற்கு எடுக்கப்படும் நேரம் T. அதாவது இயக்கத்தின் அஸெவுகாலம் T ஆனது = $\frac{2\pi}{\omega}$
— — (3) இனால் தரப்படும். ஏனெனில் ஒரு சமூற்சியின்போது கடக்கப்படும் கோணம் 2π ஆரையன்கள் அல்லது 360° ஆகும். எனவே, AB என்னும் வில்லின் நீளம் S ஆகவும் OA என்னும் ஆரை r ஆகவும் கொள்ளப்படின் $\theta = \frac{s}{r}$ ஆகும்.

$$\therefore s = r\theta$$

$$\therefore \frac{s}{t} = \frac{r\theta}{t}$$

ஆனால், $\frac{s}{t} = v$ அதாவது சமூலம் பொருளின் வேகமாகும்
அத்துடன் $\frac{\theta}{t}$ அப்பொருளின் கோண வேகமாகும்.
எனவே $v = \omega$ (4)

சமூலம் பொருளின் ஆர்முடுகல்

ஒர் இழையின் முனையில் கட்டப்பட்ட பொருளொன்று வட்டத்தில் சுழியில், இழையிலுள்ள இழுவை பொருளை அதன் பாதையில் தொடர்ச்சியாக இயங்க வைக்கும். அப்பொழுது பொருளும் வட்டத்தின் மையத்தை நோக்கி ஒரு மாறு ஆர்முடுகலையும் உடையதாகும். பொருள் ஒரு கணத்தில், படம் 20 இல் காட்டியவாறு A இல் வருகிறதெனக் கொள்க. அப்பொழுது அதன் வேகம் v ஆனது AT வழியே யளதாகும். பின்பு பொருள் B க்கு இயங்கும்பொழுது ஒரு குறுகிய நேர இடையில், AT வழியே நிகழும் வேகமாற்றம் = v கோசெ 0 - v ஆகும். ஒரிக்கவும் சிறிதாக கோசெ 0 ஆனது கோசெ 0° க்கு அல்லது 1° க்குச் சமனாகும். இதன் விளைவாக பொருளுக்கு தொடரி வழியே ஆர்முடுகல் இல்லையாகும்.

இப்பொழுது B இலுள்ள வேகம் v ஜி ஆரை ஓக்குச் சமாநத்ரமாக பிரிப்பின் அப்பொழுது

மையம் நோக்கி வேகமாற்றம் = v கைன் 0

\therefore மையம் நோக்கி ஆர்முடுகல் $= \frac{v \text{ கைன் } 0}{t}$

ஆனால் கைன் 0 = 0 ஆரையன்களிலும் சிறிதாகக்காலும் இருப்பதனால்

\therefore ஆர்முடுகல் $= \frac{\pi \theta}{t} = \pi \omega \quad \left(\because \frac{\theta}{t} = \omega \right)$

ஆனால் $v = \pi \omega$

\therefore ஆர்முடுகல் $= \pi^2 r \text{ அல்லது } \frac{\pi^2 r}{T}$ (5)

எனவே சமூலம் பொருளொன்று மையத்தை நோக்கி $\pi^2 r$

அல்லது $\frac{\pi^2}{T}$ க்குச் சமனான மாறு ஆர்முடுகலை உடையதாகும்.

ஒர் இழையின் முனையில் கட்டப்பட்ட கல் ஒரு நிலைக்குத்து வட்டத்தில் சுற்றறப்படும் பொழுது மையத்தை நோக்கி அதற்குக் கொடுக்கப்படும் ஆர்முடுகல் இழையின் இழுவையாலாகும். ஒர் ஒடும் கார் ஒரு சரிந்த வட்டபாதையில் சுற்றி இயங்கும்பொழுது மையநாட்ட ஆர்முடுகல் காரின் சில்லுகளிலுள்ள விசைகளினால் வழங்கப்படும்.

மையநாட்ட விசை

3 என்னும் திணிவள்ள பொருள் ஒரு வட்டத்தில் இயங்கும் பொழுது பொருளின் மீது ஒரு மைய நாட்ட விசை செயற்படும்.

இதன் பருமன் ³⁴² இலால் தரப்படும். ஒரு பொருள் வட்டத்தில் சீரான கதியடன் இயங்குவதற்கு மையநாட்ட விசையே காரணமாகும். பொருள் சுழலும்பொழுது இவ்விசை வெளியேயிருந்து கொடுக்கப்படும். உதாரணமாக ஒர் இழையின் கல்லை கிடையாகச் சுற்றறம் பொழுது கல்லின்மீது இழையின் இழுவை அல் விசை யைக் கொடுக்கும். இதேபோல் ஒரு கார் வளைவில் செல்லும் பொழுதும் மையநாட்டவிசை காரின்மீது செயற்படும் மறுதாக்க விசையால் கொடுக்கப்படுகின்றது.


மையநீக்க விசை

மையநீக்க மறுதாக்கம் சில நேரங்களில் பிழையாக மையநீக்க விசை யெனவும் கருதப்படுகின்றது. மையநீக்க விசையை வருமாறு எடுத்துக்காட்டலாம்.

கிடையான மேசையொன்று ஒரு நிலைக்குத்து அச்சுபற்றி மாருக்கோணக் கதியடன் இயங்குகிறதெனக் கொள்க. மேலும் ஒர் அவதானி அம் மேசையின் மத்தியிலிருந்து மேசையுடன் சுழல்கிருஞ் எனவும் அவன் மேசையின் சுற்றியை அறியாத வண்ணம் இருக்கின்றுன் எனவும் சருத்திற்கொள்க. அவன் ஒரு முனையில் கல் கட்டப்பட்ட இழையின் மறுமுனையை கையில் பிடிக்கின்றால் கும். முழுத் தொகுதியும் சீராகச் சுபுலும்பொழுது அவனுக்கு கல் ஓய்விலிருக்கிறது போல் தோற்றும். ஆனால் அவன் தான் கல்லில் உளுற்றும் இழுவையை உணரத்தக்கவைம் இருக்கின்றன. ஆகவே கல்லில் இவன் விசையை உள்றறவதால் அக் கல் இவனை நோக்கி அனுகாது ஒரு மாருத் தூரத்தில் இருக்கின்றது. அதை வினாவும்பொழுது கல்லின்மீது இழுவைக்கு எதிரானதும் சமமானதுமான ஒருவிசை செயற்படுவதாலாகும் என்பது புலனுகின்றது. இவ்விசை மையநீக்கவிசை எனப்படும். முற்றுகப் புறத்தில் நின்ற நோக்கும் அவதானிக்கு இவ்விசை செயற்படுவதாகத் தெரிவிதில்லை. அத்தகைய அவதானிக்கு மையநாட்டவிசை நின்றதும் பொருள்

பாதையின் தொடவிலழியே பறப்பதாகக் காணப்படும். ஆனால் பொருளோடு சமூலம் அவதானிக்கு மையநாட்டவினை நின்றதும் பொருள் ஆரைவழியே வெளிநோக்கி வீசப்படுவதாகத் தோற்றும். அத்துடன் மையநீக்க விசையும் பருமனில் $\frac{mv^2}{r}$ இ ன ல ஓ ய கொடுக்கப்படும்

வட்பபாதையில் சைக்கிள் ஓட்டியின் இயக்கம்



படம் 21

வட்டப் பாதையைச் சுற்றி ஓடும் சைக்கிள் ஓட்டி செவ்வனிலிருந்து விலகி அதனுடன் உள்ளும் கோணத் துக் கூடாகச் சாய்ந்து ஓடக் காணப்படும். அவன் நிறை நிலைக்குத்தாக புவியீரப்பு மையத்துக்கூடாகச் செயற்படும். R என்பது நிலையத்தின் விளையுள் மறுதாக்கம். இதன் நிலைக்குத்துக் கூறு R கோசை ட வும் கிடைக்கூறு R சென்ட வுமாகும்.

இங்கு


$$R \text{ கோசை } \theta = mg \quad \dots \dots \dots (1)$$

$$R \text{ சென்ட } \theta = \frac{mv^2}{r} \quad \dots \dots \dots (2)$$

$$\frac{(2)}{(1)} \text{ தான் } \theta = \frac{v^2}{rg}$$

θ ஆனது சைக்கிள் ஓட்டி நிலைக்குத்துடன் சாயவேண்டிய கோணத்தைத் தரும்.

வட்பபாதையில் காரின் இயக்கம்



படம் 22

இரு கார் வேகத்துடன் வட்டக் கிடையான என்னும் ஆரையுடைய பாதையில் செல்கின்றது. A, B என்னுஞ் சில்லுகளில் R_1, R_2 என்னும் மறுதாக்கங்களும் F_1, F_2 என்னும் உராய்வு விசைகளும் செயற்படும். $(F_1 + F_2)$ என்னும் சமமான தும் எதிரானதுமான இரு விசைகள் காரின் புவியீரப்பு மையத்துக் கூடாக (G) செயற்படுகிறதெனக் கற்பண செய்க. அப்பொழுது

$$F_1 + F_2 = \frac{mv^2}{r} \quad \dots \dots \quad (1)$$

$$R_1 + R_2 = mg \quad \dots \dots \quad (2)$$

G பற்றத் திருப்புதிறன் எடுப்பின்

$$(F_1 + F_2) h + R_1 a - R_2 a = 0 \quad \dots \dots \quad (3)$$


இங்கு $2a$ ஆனது இரு சில்லுகளுக்குமிடையிலுள்ள தூரமும் h என்பது நிலத்திலிருந்து புவியீரப்புமையத்தின் உயரமுமாகும். ஒம் சமன்பாடுகளிலிருந்து,

$$R_1 = \frac{1}{2}m \left(g - \frac{v^2 h}{ra} \right)$$

$$R_2 = \frac{1}{2}m \left(g + \frac{v^2 h}{ra} \right)$$

R_2 எப்பொழுதும் நேர் ஆனதால் மறைவதில்லை, ஆனால் $v^2 = \arg h$ ஆகின் $R_1 = 0$ ஆகும். அதனால் கார் வெளிநோக்கித் திடியும், $v^2 < \arg h$ ஆகின் R_1 நேர் ஆகும்.

ஊத்த பாதையில் சுற்றிச் செல்லும் காரின் இயக்கம்



சாய்ந்த வட்டப் பாதையில் செல்லும் காரைக் கருத்திற் கொள்க. பாதையின் கிடையாறையை r என்க. சில்லுகளில் செயற்படும் செவ்வன் மறுதாக்கங்கள் R_1, R_2 ஆகும். பாதையின் சாய்வு கிடையுடன் ஒ எணின

$$(R_1 + R_2) \text{ சௌன் } \theta = \frac{mv^2}{r} \quad \dots \dots \dots (1)$$

$$(R_1 + R_2) \text{ கோசை } \theta = mg \quad \dots \dots \dots (2)$$


$$\begin{aligned} (1) \quad \text{தான் } \theta &= \frac{v^2}{rg} \\ (2) \quad \text{தான் } \theta &= \frac{v^2}{rg} \end{aligned} \quad \dots \dots \dots (3)$$

எனவே ஒரு குறிப்பிட்ட வேகத்துக்கும் ஆரை r க்கும் கார் சுறுக்காது செல்வதற்கு சாய்வு ஒ ஆனது தான் $\theta = \frac{v^2}{rg}$ இனால் தரப்படுமாகும். வேகம் அதிகரிப்பின் ஒ வம் அதிகரிக்கும்.

நிலைக்குத்து வட்டத்தில் இயக்கம்

ஒர் இழையின் முனையொன்றில் கட்டப்பட்ட கல் நிலைக்குத்து வட்டத்தில் சுழற்றப்படின் இயக்கம் சீரற்றதாக இருக்கும்.

கல் அதிதாழ் புள்ளிக்கூடாகச் செல்லுப் பொழுது வேகத்தை V_1 என்க. அப்பொழுது இழுவை மேல் முகமாகவும் நிறை தீழுமுகமாகவும் செயற்படும்.



$$\therefore T_1 - mg = \frac{mv_1^2}{R}$$

$$T_1 = \frac{mv_1^2}{R} + mg \quad \dots \dots \dots (1)$$

படம் 24

அதிதயர் புள்ளிக்கூடாகக் கல் செல்லும்பொழுது கல்லின் வேகம் v_2 எணின்,

$$T_2 + mg = \frac{mv_2^2}{R}$$

$$T_2 = \frac{mv_2^2}{R} - mg \quad \dots \dots \dots (2)$$

$$T_2 = 0 \text{ ஆய்} \& \frac{mv_2^2}{R} = mg$$

$$v_2 = \sqrt{gR} \quad \dots \dots \dots (3)$$

(3). இலுள்ள வேகம் மாறுநிலை வேகம் எனப்படும். v_2 இப் பெறுமானத்துக்குக் கீழ் இருப்பின், அதிஉயர் புள்ளியில் இழை தொய்யும் அதனால் கல் கீழ்மகமாக விழும். எனவே அதிஉயர் புள்ளியில் v_2 ஆனது மாறுநிலைவேகம் \sqrt{gR} இலும் குறையாதிருப்பதற்க அதிதாழ் புள்ளியிலுள்ள வேகம் v_1 ஆனது அதிஉயர் புள்ளியை அடையும் கணத்தில் \sqrt{gR} இறங்கி சமஞக வரத்துக்க தாக இருக்கல் வேண்டும். v_1 இன் இப்பெறுமானம் வருமாறு காணப்படும்.

$$\text{அதிதாழ் புள்ளியில் சத்தி} = \frac{1}{2} mv_1^2$$

$$\text{அதிஉயர் புள்ளியில் சத்தி} = \frac{1}{2} mv_2^2 + mg \cdot 2R$$

$$\frac{1}{2} mv_1^2 = \frac{1}{2} mv_2^2 + mg \cdot 2R$$

$$v_1^2 = v_2^2 + 4gR$$

$$= gR + 4gR$$

$$v_1^2 = 5gR$$

$$v_1 = \sqrt{5gR}$$

எனவே அதிதாழ் புள்ளியில் கல்வின் பிக்க குறைந்த வேகம் $\sqrt{5gR}$ ஆக இருக்கல் வேண்டும்.

2. தாரணம்


(1) 2 கிலோகிராம் திணிவுள்ள ஓர் ஊசர் குண்டு 2 மீற்றர் நீளமுள்ள ஓர் இழைக்குக் கட்டப்பட்டு 120 சமி. ஆரை யுடைய ஒரு கிடையான வட்டத்தில் சுழலச் செய்யப்படுகின்றது. இயக்கத்தின் அலைவுக்காலத்தையும் இழையில் இழுவையையும் காணக.

படம் 25 இல் A என்பது ஊசநிலை, OA இழையாகும்.

கோசை $\theta = \frac{\pi}{5}$; கைள் $\theta = \frac{\pi}{5}$

$$T \text{ கோசை } \theta = \frac{mv^2}{r}$$

$$= \frac{2000 \times v^2}{120} \quad \dots \dots \dots (1)$$



$$\begin{aligned} T \text{ சென் } \theta &= 2000g \times \frac{4}{5} \\ &= 1600g \text{ சென்} \\ &= 1600 \text{ கிராம் நிறை} \end{aligned} \quad \dots \dots \dots (2)$$

6. (1) இல் $1600 \times g \times \frac{3}{5} = \frac{2000}{120} \times v^2$

$$\begin{aligned} v^2 &= \frac{1600 \times 980 \times 3 \times 120}{5 \times 2000} \\ v &= \sqrt{\frac{1600 \times 980 \times 3 \times 120}{5 \times 2000}} \\ &= 168\sqrt{2} \text{ மீ. / செக.} \end{aligned}$$

$$\therefore \omega = \frac{v}{r} = \frac{168\sqrt{2}}{120} \text{ ஆண்டுணி / செக.}$$

$$\therefore \text{அலைகாலம் } T = \frac{2\pi}{\omega} = \frac{2\pi}{168\sqrt{2}} \times 120 = 3.18 \text{ செக.}$$

(2) 9.8 மீற/செக. கதியுடன் செல்லும் புகையிரதம் 196 மீற்றர் ஆண்டுடைய வளைவில் கவனமாகச் செல்வதற்கு புகையிரதப் பாதை என்ன சாம்பில் அணுக்கப்படல் வேண்டும்?


$$v = 9.8 \text{ மீ. / செக.}; \quad r = 196 \text{ மீற.}; \quad \theta = ?$$

$$\text{தான் } \theta = \frac{v^2}{rg} = \frac{9.8 \times 9.8}{196 \times 9.8} = 0.05$$

$$\therefore \theta = 2.85^\circ$$

எளிய இசை இயக்கம்

எளிய இசை இயக்கம் இயற்ணக்யில் அடிக்கடி நிகழும் இயக்கமாகும். எளிய ஊசவின் இயக்கம், இசைக்கவரின் இயக்கம் கருளிவில்லில் தொங்கும் தினிவு இழுக்கப்பட்டு விடும்பொழுது ஆக்கப்படும் இயக்கம் இசை யாவும் எளிய இசை இயக்கத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.



ஓ என்னும் மையமும் ர என்னும் ஆராயுமுடைய வட்டத் தில் சீரான் கோணவேகம் ய வடன் இயங்கும் ஒரு பொருளைக் கருத்திற் கொள்க. POQ என்னும் விட்டத்தில் பொருளின் ஏறிய மானது, பொருள் இடஞ்சுழியாக C இலிருந்து ஒரு வட்டத்துக் கூடாக இயங்கும்பொழுது, O விலிருந்து P க்குச் சென்று பின்பு O வுக்கு வந்து அடுத்து Q க்குச் சென்று மீண்டும் O க்கு வரு மாகும். அப்பொழுது மையம் O பற்றி POQ வில் நிகழும் எறியத்தின் அங்குமிக்குமான இயக்கம் எளிய இசை இயக்கம் எனப் படும்.

வட்டத்தில் இயங்கும் பொருள் ஒரு கணத்தில் A இல் இருக்கிறதெனக் கொள்க. அப்பொழுது கோணம் COA யை உ வென்க. எநியத்தை M எனக. A இல் பொருளின் ஆர்மூடுகள் AOவழியே = $\omega^2 r$ இதனால் M இனதம் ஆர்மூடுகள் O வை நோக்கியுள்ளதாகும்.

$$M \text{ இன் ஆர்மூடுகள் } O \text{ வை நோக்கி} = \omega^2 r \text{ சென் } \theta$$

$$\begin{aligned} &= \omega^2 r, \quad \frac{y}{r} \quad (\because OM = y) \\ &= \omega^2 y \end{aligned}$$

ω^2 மாறிலியானதால்

$$\therefore \text{மையம் நோக்கி } M \text{ இன் ஆர்மூடுகள் } \propto C \text{ இலிருந்து } M \text{ இன் தூரம், இதை கணித முறைப்படி எழுதவேண்டியன்} \\ O \text{ வை நோக்கி ஆர்மூடுகள்} = -\omega^2 y \quad \text{---(1)}$$

- க்குறியானது பொருள் மையத்தை கடந்து சென்றும்பொழுது அமர்மூடுகள் ஆரம்பிக்கின்ற வெள்ளுப்புதைக் குறிக்கின்றது.

ஒரு பொருள் அதன் ஆர்மூடுகள் எந்தக் கணத்திலும் நிலையான புள்ளியை நோக்கி அங்குமிக்கும் அலைகின்றதாயும் அப்புள்ளி யிலிருந்து அதன் தூரத்துக்கு விகிதசமமாயும் இருப்பின் பொருள் எளிய இசை இயக்கத்தை ஆக்குகிறதெனப்படும்.

அலைவுகாலம் வீச்சம், கசன்வளையி

ஒர் அலைவுக்கு எடுக்கும் நேரம் அலைவுகாலம் எனப்படும். பொருளின் கோணவேகம் ய எனவும் அது ஒருக்காச் கற்றும் பொழுது 2 ஆராயன்கள் பருமனுடைய கோணத்தை கடக்கிற தாகவும் கொள்ளும்பொழுது அலைவுகாலம் T = $\frac{2\pi}{\omega}$ ஆகும். — (2)

O விலிருந்து எறியம் M அலையும் அதிஉயர் தூரம் OP ஆனது இயக்கத்தின் விச்சம் எனப்படும். இது வட்டத்தின் ஆரைக்குச் சமமாகும்.

இனி தூரம் y ஆனது O விலிருந்து நேரம் t உடன் எவ்விதம் மாறுகிறது என்பதை அவதானிப்போம்.

$$\text{தூரம் } y = OM = r \cos \theta$$

$$\text{ஆனால் } \theta = \omega t; \quad \therefore y = r \cos(\omega t) \quad \dots \dots (3)$$

y க்கும் க்கும் உரிய வரைபு படம் 26 இல் காட்டப்பட்டுள்ளது. கோணவேகம் மாறிலியானதால் θ ஆனது நேரம் t க்கு விகிதமாகும். O விலிருந்து எறியம் P இங்குச் சென்று மீண்டும் O வக்குத் திரும்பி Q க்குச் சென்று O வுக்கும் மீண்டும் வரும் பொழுது வரைபு CDEFG கிறப்படும். இவ் வரைபு கூண் வளையி ஆகும்.

எனிய இசை இயக்கத்தின்பொழுது வேகம்.

A இல் பொருள் வரும்பொழுது அதன் வேகம் = rω இது A இறுள்ள தொடரி வழியே செயற்படுகிறதாகும். எனவே POQ என்னும் விட்டத்துக்குச் சமாந்தரமாக அது கணத்திலுள்ள

வேகம் = rω கோசை θ ஆகும்

$$\therefore M \text{ இன் வேகம் } QP \text{ வழியே} = r\omega \text{ கோசை } \theta$$

$$\text{ஆனால் } y = r \cos(\omega t), \quad \therefore \text{கோசை } \theta = \sqrt{1 - \cos^2 \theta}$$

$$\text{மேலும் கோசை } \theta = \sqrt{1 - \frac{y^2}{r^2}}$$

$$= \frac{1}{r} \sqrt{r^2 - y^2}$$

$$\therefore v = r\omega \cdot \frac{\sqrt{r^2 - y^2}}{r}$$

$$= \omega \sqrt{r^2 - y^2} \quad \dots \dots (4)$$


எனிய இசை இயக்கத்துடன் இயங்கும் பொருளின் வேகம் இது வேயாகும்.

$$\text{இதன் அதிஉயர் வேகம் } v_a = \omega r \quad (\because y = 0)$$

எனிய ஊசல்

1 என்னும் நீளமுள்ள இறையெயான்றின் ஒரு முனையில் ட என்னும் சிறு திணிவு பொருத்தப்பட்ட எனிய ஊசலெலான்றைக் கருத்திற்கொள்க. இது P என்னும் புள்ளியில் தொங்கவிடப்பட்டு சிறிய கோணத்துக் கூடாகப் பெயர்க்கப்படும் அது O என்னும் சமநிலைப்புள்ளி பற்றி அங்கு மிகுஞ்சும் அலையும். இது ஓர் எனிய இசை இயக்கம் என வருமாறு காட்டப்படும்.

அலையும் திணிவு ஒரு கட்டத்தில் B என்னும் நிலையில் இருக்கிறதெனக். அப்பொழுது $OB = y$, $\angle OPB = \theta$. B இல் திணிவை இழுக்கும் விசை mg கைன் θ ஆனது தொடலி வழியே செயற்படுமாகும். இழையிலுள்ள இழுவை இதற்குச் செங்குத்தாக இருப்பதனால் தொடலி வழியே கூரையுடையதாக இருக்கமாட்டாது. எனவே B இல் செயற்படும் விசைக்குரிய சமங்பாடு



படம் 27

$$- mg \text{கைன் } \theta = mf \text{ ஆகும்.}$$

f என்பது OB என்னும் வில்லின் வழியே செயற்படும் ஆரமுடுகலாகும். - குறி விசையானது O வை நோக்குவின்றதைக் குறிக்கின்றது. y என்னும் இடப்பெயர்ச்சி O வீலிருந்து வில்லின் வழியே அளக்கப்படுவதாகும். θ சிறிதாகையாலும் ஆரையன்களில் அளக்கப்படுவதாலும்

$$\text{கைன் } \theta = \theta; \quad \text{அத்துடன் } \theta = \frac{y}{l}$$

$$\text{எனவே} \quad - mg \theta = - mg \frac{y}{l} = mf$$

$$\therefore f = \frac{-g}{l} \cdot y = \omega^2 y \text{ போன்றதாகும். எனவே } \omega^2 = \frac{g}{l}$$

இங்கு ஆரம்புகல் ஒரு நிலையான புள்ளியிலிருந்து y இன் அரத்துக்கு விகிதசமமாக இருப்பதால், அலையும் திணிவின் இயக்கம் எனிய இசை இயக்கம் ஆகும்.

$$\text{அலைகாலம் } T = \frac{2\pi}{\omega} = 2\pi \sqrt{\frac{l}{g}}$$

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓமாறிவியாகும். ஆகவே T ஆனது I இல் மட்டும் தங்கியுள்ளது. மேலும் அலைவுகாலம் வளித்தடை பாதித்த போதிலும் மாற்றம் அடைவதில்லை. அதாவது அலைவின் வீச்சும் குன்றினும் அலைவுகாலம் மாறுதிருக்கும்.

மேற் சமன்பாட்டை அதாவது அலைவுகாலச் சமன்பாட்டை பரி மாணச முறையிலும் வருமாறு கண்களாம்.

அலைவுகாலம் T தினிவு ய இலும் இழையின் நீளம் I இலும் இடத்தின் புவியீர்ப்பு ஆர்முடுகல் ஓ இலும் தங்கும் ஒரு கணிய மென்க கொள்க.

$$\text{எனவே } T = km^x l^y g^z \quad - - - (1)$$

இங்கு x, y, z தெரியா என்களாகும்,

சமன்பாடு (1) இனது இரு பக்கங்களினதும் பர்மாணங்களாவன

$$T = M^x L^y . L^z T^{-2z}$$

M, L, T க்களின் இருபக்கங்களிலுமுள்ள கட்டிகளை சமன்பாடுத் தும் பொழுது

$$x = 0$$

$$y + z = 0$$

$$- 2z = 1$$

$$\therefore z = - \frac{1}{2}; \quad x = 0; \quad y = \frac{1}{2}.$$

இவற்றைச் சமன்பாடு (1) இல் பிரதியிடும்பொழுது,

$$T = km^0 l^{\frac{1}{2}} g^{-\frac{1}{2}} \text{ பெறப்படும்.}$$

$$\text{அதாவது } T = k \sqrt{\frac{l}{g}}$$

க ஆனது ஓர் எண் என்பதால் பரிமாணம் இல்லாத தொன்றுக்கும். ஆனால் கணித பரிசீலிப்பின்படி இதன் பெறுமானம் 2π எனக் கணப்பட்டது.

$$\text{எனவே, } T = 2\pi \sqrt{\frac{l}{g}} \text{ ஆகும்.}$$

எனிய ஊசலினால் ஓ ஐத் துணிதல்

புவியீர்ப்பு ஆர்முடுகல் ஓ ஐத் துணிவதற்கு எனிய ஊசலின் வெவ்வேறு நீளங்கள் I இங்கு T அளக்கப்படும். I ஜ 50 சமி. இவ்வீ

நூது 200 சமி. வரை. மாற்றலாம். பரிசோதனையைச் செம்மையாகச் செய்வதற்கு (i) 50 அலைவுகளின் நேரம் அளக்கப்படல் வேண்டும். (ii) அஸெயும் கோணம் சிறி தாக இருத்தல் வேண்டும். (iii) சிறிய கோளத்தை இழையின் முனையில் கட்டல் வேண்டும். (iv) நீளம் தொங்குபளளியிலிருந்து கோளத்தின் புளியீர்ப்புமையை வரை அளக்கப்படல் வேண்டும். (v) அலைவுகளை எண்ணுவதற்கு A என்னும் மாட்டேற்றும் ஊசி நிலைக்குத்தாக கோளத்துக்குச் சற்று கீழ் வைக்கப்பட்டு அதன்பால் அலைவுகள் எண்ணப்படல் வேண்டும்.

படம் 28



பின்பு I ஜி y அச்சிலும் T² ஜி x அச்சிலும் கொண்ட ஒரு வரைபட அமைக்கப்படும்.

$$T = 2\pi \sqrt{\frac{l}{g}}$$

$$T^2 = \frac{4\pi^2}{g} \cdot l$$

$$l = \frac{g}{4\pi^2} \cdot T^2$$

வரைபின் காப்பு விடுதல்

$$\frac{g}{4\pi^2} \text{ ஜி தகரும்.}$$

படம் 29

இதிலிருந்து ஒரு துணியப்படும்

அனுகாப் புள்ளியில் தொங்கவிடப்படும் எனிய ஊசல்

ஒர் எனிய ஊசல் கூரையிலுள்ள அனுகாப் புள்ளியிலிருந்து கிட்டத்தட்ட தனை வரை தொங்கவிடப்படுகின்றது. கூரையின் உயரம் தரையிலிருந்து h எனின் அது வருமாறு துணியப்படும்.


$$T = 2\pi \sqrt{\frac{h - a}{g}} \quad (\text{Where } h - a = \text{எனிய ஊசலின் நீளம்})$$

$$T^2 = \frac{4\pi^2}{g} h - \frac{4\pi^2}{g} \cdot a$$

$$\therefore \frac{4\pi^2}{g} a = \frac{4\pi^2}{g} h - T^2$$

$$\therefore a = h - \frac{g}{4\pi^2} \cdot T^2 \quad \dots \dots \dots (1)$$


இங்கு h , g , $4\pi^2$ மாறிலிகளாகும்.



எனவே உஜ y அச்சிலும் T^2 ஜி x அச்சிலும் கொண்டு வரைபு அமைக்கப்படும் பொழுது அது படம் 31 இல் காட்டியவாறு அமையும்.

$$\text{வரைபின் சாய்வுவீதம்} = \frac{g}{4\pi^2}$$

$$\therefore g = 4\pi^2 \times \text{வரைபின் சாய்வுவீதம்}$$



எனின் அதன் அதிகார வேகத்தையும் அப்பொழுது இழையின் இழுவையையும் காணக்.

ஊசர்துண்டு அலைபும்பொழுது அதிகாழ் புள்ளிக்கூடாகச் செல்லும்பொழுது வேகம் அதி உயர்வாகும்.

$$\therefore V_a = \omega \cdot r = \omega$$

$$\text{ஆகைல், } \omega = \frac{2\pi}{T} = \frac{2\pi}{2} = \pi$$

$$\therefore v_a = \pi \text{ சமி./செக். ஆகும்.}$$

அத்துடன் வரைபின் y அச்சிலுள்ள வெட்டுத்துண்டு கூரையின் உயரம் h ஜியும் தரும்.

உதாரணம்

ஓர் ஊசர் குண்டின் திணிவு 100 கிராம். இது ஓர் எளிய ஊசலைப்போல் 10 சமீ. வீச்சத்துடன் அலைகின்றது. அலைகள் காலம் 2 செக்கள்

இழையின் இழுவை T தென்கள் எனின் அதிதாழ் புள்ளியில் செயற்படும் விளையுள் விசை = $T - mg = T - 100 \text{ g}$ தென்களாகும்.

$$\text{ஆனால்} \quad T - 100g = \frac{100v^2}{l}$$

$$T - 100g = \frac{100\pi^2}{l}$$

$$\therefore T = 100g + \frac{100\pi^2}{l} \text{ தென்கள்}$$

$$\text{இப்பொழுது} \quad T = 2\pi \sqrt{\frac{l}{g}}$$

$$T^2 = \frac{4\pi^2}{g} \cdot l$$

$$\therefore l = \frac{T^2 \cdot g}{4\pi^2} = \frac{4g}{4\pi^2} = \frac{g}{\pi^2}$$

$$T = 100g + \frac{100\pi^2 \times n^2}{g}$$

$$= 100g + \frac{100\pi^4}{g} \text{ தென்கள்}$$

$$= 100 + \frac{100\pi^4}{g^2} \text{ கிராம் நிறை}$$

$$= 109.3 \text{ கிராம் நிறை}$$

விழுக்கள்

(980 சமி. / செக 2)

வட்ட இயக்கம்

1. 500 கிராம் திணிவுள்ள ஒரு பொருள் 6 ச. மீ ஆரையிடைய வட்டத்தைச் சுற்றி 30 சமி/செக். மாறுக்கத்தியுடன் சுழல்கின்றது. (i) கோணவேகத்தையும் (ii) மையநாட்ட விசையையும் கணக்க. [விடை: (i) செக்கனுக்கு 5 ஆரையன்கள், (ii) 75000 தென்]
2. 5கி.கிராம் திணிவுள்ள ஒரு பொருள் கிடையான 120 சமி ஆரையுள்ள வட்டத்தில் நிலைக்குத்துடன் சாய்ந்த சுழலும் இழை

பினுல் சமுற்றப்படுகின்றது, பொருளின் சீரானகதி 600 சமீ./செக் ஆயின் (i) இழையின் இழுவையை kg நிறையிலும்

(ii) கிடையுடன் இழை ஆக்குங் கோணத்தையும் காண்க.

[விடை: (i) $16^{\circ} 1'$ சி.கிராம் நிறை (ii) $18^{\circ} 05'$]

3. 4 சி. கிராம் திணிவுள்ள ஒரு பொருள், 120 சமீ. ஆரையுடைய நிலைக்குத்து வட்டத்தில் 600 சமீ/செக். மாறுக்கதியுடன் சமுற்றப்படுகின்றது. இழையில் அதிசயர், அதிதாழ் இழுவைகளைக் கணிக்க. ($g = 10$ மீ.செ $^{-2}$) [விடை: 16, 4 சி. கிராம் நிறை]

4. 3000 சி. கிராம் திணிவுள்ள ஒரு முகையிரதப் பெட்டி 13 மீ/செக். வேகத்துடன் 230 மீ/செக் ஆரையுடைய ஒரு வளைவில் இயங்க வில்லை வெளித் தண்டவாளம் உட்தண்டவாளத்திலும் உயர்த்தப்படாமலிடல் வெளித்தண்டவாளத்திலுள்ள பக்கப் பாட்டு உதைப்பை இரு நிறையில் காண்க.

[விடை: 220 சி. கி. நிறை]

5. ஒரு மோட்டார் சூசக விளை செல்லும் பாதையின் வளைவினது ஆரை 96 மீ. 45 மீ/செக் அதிசயர் கதியில் செல்வதற்குத் தகுந்ததாக என்ன கோணத்தில் பாஞ்சயின் சாய்வு அமைக்கப்பட்டல் வேண்டும்? [விடை: $65^{\circ} 05'$]

6. ஒரு கிரு கோளம் ஒரு நிலையான புள்ளிக்கு 30 சமீ. நீளமான இழையினால் தொடுக்கப்பட்டுள்ளது. இது புளியிரப்புத் தாக்கத்தின் கீழ் அதிதாழ் புள்ளியிலுள்ள இழுவை அதிசயர் புள்ளியிலுள்ள இழுவையின் மூலம் மடங்குடையதாக இருக்கத்தக்கவாருள கதியில் சமுற்றப்படுகின்றது. அதிசயர் புள்ளியில் கோளத்தின் கதி என்ன? [விடை: 343 சமீ/செக்]

எனிய இசை இயக்கம்

($g = 32$ அடி / செக 2 அல்லது 981 சமீ. / செக 2 எனக் கொள்க)

7. 15 கிராம் திணிவுள்ள பொருளை ஒரு நிலையான புள்ளி பற்றி 8 சமீ. வீச்சத்துடன் எனிய இசை இயக்கத்தை ஆக்குகின்றது. நிலையான புள்ளியிலிருந்து 4 சமீ. தூரத்தில் 10 கிராம் நிறைக்குச் சமனான விசையினால் அப்புள்ளி நோக்கித் திணிவு கவரப்படும் (a) நிலையான புள்ளிபற்றி அதன் அளவுக்காலத்தை ஏதும் (b) அதிசயர் இயக்கக்கூடிய ஏக்குகளிலும் காண்க. [விடை: (a) 0.49 செக். (b) 78500 ஏக்குகள்]

8. எனிய இசை இயக்கம் என்றால் என்ன?

ஒரு துளைக்கை ஒரு நேர்கோட்டின் வழியே எனிய இசை இயக்கத்தை ஆக்குகின்றது. பாதையின் மத்தியிலிருந்து 3 சமீ.

4 சமீ. தூரத்திலிருக்கும் புள்ளிகளுக்க் கூடாகச் சென்றும் பொழுது அதன் வேகம் 16 சமீ./செக். 12 சமீ./செக். ஆகும்.
(a) வீச்சம் (b) இயக்கத்தின் அலைவுகாலம் ஆகியவற்றைக் காணக.
[விடை: (a) 5 சமீ (b) 4/2 செக்.]

9. எனிய இசை இயக்கத்தை வரையறுக்க.

எனியஇசை இயக்கத்துடன் இயங்கும் பொருளின் வேகம் சராசரி நிலையிலிருந்து 90 சமீ. தூரத்திலும் 120 சமீ. தூரத்திலும் 120 சமீ./செக். 90 சமீ./செக் ஆகும். சராசரி நிலையில் அதன் வேகம் என்ன?

[விடை: 150 சமீ./செக்.]

10. ஓர் எனிய இசை இயக்கத்தை ஆக்கும் பொருளொன்றின் வேகத்துக்கு ஒரு சமங்பாட்டை அலைவுகாலம், வீச்சம், சராசரிப் புள்ளியிலிருந்து தூரம் சார்பாகப் பெறுக.

ஒரு மணிக்கூட்டினது ஊசலின் நீளம் 130 சமீ. இதை ஓர் எனிய ஊசலைக்கொண்டு, $\mu = 980$ சமீ./செக்² ஆக இருக்கும் இடத்தில் இவ்வூசலின் அலைவுகாலத்தைக் காணக.

[விடை: 2.29 செக்.]

11. எனிய இசை இயக்கம் என்றால் என்ன? எனியஇசை இயக்கத்தின் அலைவுகாலத்துக்கு ஒரு கோவையைப் பெறுக.

50 கிராம் திணிவுள்ள ஒரு சிறு ஊசற் குண்டைக்கொண்ட ஓர் எனிய ஊசல் 5 சமீ. வீச்சத்துடனும் 2 செக்கன் அலைவுகாலத்துடனும் அலைகின்றது. ஊசற்குண்டின் வேகம் அதிகமாக இருக்கும் கணத்தில் அதன் வேகத்தையும், அதைத் தாங்கும் இறையின் இழுவையையும் காணக.

[விடை: 50 சமீ./செக்.; 50·13 கிராம் நிறை]

12. ஓர் எனிய இசை இயக்கத்தில் இயங்கும் துணிக்கையொன்றின் வேகத்துக்கும், ஆர்முடுகளுக்கும் அலைவுகாலம் T சார்பாகவும் வீச்சம் a சார்பாகவும், அலைவின் மையத்திலிருந்து இடப் பெயர்ச்சி x சார்பாகவும் கோவைகளை எழுதுக.

2 செக்கன் அலைவுகாலத்துடனும் 5 சமீ. வீச்சத்துடனும் நிலைக்குத்தாச எனிய இசை இயக்கத்தில் இயங்கும் ஒரு கிண்டியான பீடத்தில் 200 கிராம் திணிவுள்ள பொருளொன்று வைக்கப் பட்டுள்ளது. பொருளினால் பீடத்தில் உருற்றப்படும் அதிகமாக அதிநாழ் விசைகளையும் அத்துடன் பீடம் மையத்திலைக்கூடாகச் செல்லும்பொழுது அதனில் உருற்றப்படும் விசையையும் காணக.
[விடை: 210, 190, 200 கிராம் நிறை]

ஆலை 4


நிலையியல்

வினாக்கள், விடைகளின் மத்தில்

வினாக்களின் சமநிலையுடன் சப்பந்தப்பட்ட இயலே நிலையிலால் ஒரு பொருள் சமநிலையில் இருப்பின் அதனில் செயற்படும் விளையுள் வினா பூச்சியமாகும். வினா ஒரு காவியாகும். ஆகவே அதனைப் பருமனிலும் திசையிலும் ஒரு நேர்கோட்டினால் குறிக்கலாம்.

வினா இணைகரம்

ஒரு புள்ளியில் தொழிற்படும் இரு வினாகள் பருமனிலும் திசையிலும் ஓர் இணைகரத்தின் இரு அண்டைப் பக்கங்களால் குறிக்கப்பட்டின் அப் புள்ளிக்கூடாகச் செல்லும் அவ்விணைகரத்தின் மூலைநிட்டம் அவ்விரண்டு வினாக்களின் விளையுள்ளைப் பருமனிலும் திசையிலும் குறிக்கும்.



படம் 32

அதாவது Oவிற் தொழிற்படும் P, Q என்னும் இரு வினாக்கள் இணைகரத்தின் பக்கங்கள் OA, OB இனால் குறிக்கப்படுவதால் விளையுள் R பருமனிலும் திசையிலும் OC இனால் குறிக்கப்படும்.

விளையுள்ளக் காணல்

$$\begin{aligned}
 OC^2 &= OD^2 + DC^2 \\
 &= (OA + AD)^2 + DC^2 \\
 &= OA^2 + AD^2 + 2OA \cdot AD + DC^2 \\
 &= OA^2 + 2OA \cdot AD + AD^2 + DC^2 \\
 &= OA^2 + 2OA \cdot AD + AC^2
 \end{aligned}$$

$$AC = OB; AD = AC \text{ கோசை } \theta = OB \text{ கோசை } \theta$$

$$\therefore OC^2 = OA^2 + 2OA \cdot OB \text{ கோசை } \theta + OB^2$$

$$\therefore R^2 = P^2 + 2P \cdot Q \text{ கோசை } \theta + Q^2$$

$$= P^2 + Q^2 + 2P \cdot Q \cos \theta$$

$$\therefore R = \sqrt{P^2 + Q^2 + 2P \cdot Q \cos \theta}$$

$$\text{மேலும் தான் } \alpha = \frac{Q \sin \theta}{P + Q \cos \theta}$$

(a) P, Q ஒன்றுக்கான்று செங்குத்தாயின்

$$R = \sqrt{P^2 + Q^2 + 2P \cdot Q \cos 90^\circ}$$

$$= \sqrt{P^2 + Q^2} \quad (\because \cos 90^\circ = 0)$$

(b) P, Q சமனுயின்

$$R = \sqrt{P^2 + P^2 + 2P^2 \cos \theta}$$

$$= P \sqrt{2(1 + \cos \theta)}$$

$$= P \sqrt{2(1 + 2 \cos^2 \frac{\theta}{2} - 1)}$$

$$= P \sqrt{4 \cos^2 \frac{\theta}{2}}$$

$$= 2P \cos \frac{\theta}{2}$$

வினா முக்கோணி


ஒரு புள்ளியில் தொழிற்படும் மூன்று வினாகள் பருமனிலும் திசையிலும் ஒரு முக்கோணியின் ஒழுங்காக எடுக்கப்பட்ட பக்கங்களால் குறிக்கப்படுன், அவ்வினாக்கள் சமநிலையில் இருக்கும்.

மறுதலை:

ஒரு புள்ளியில் தொழிற்படும் மூன்று வினாகள் சமநிலையில் இருப்பின் அவை ஒரு முக்கோணியின் ஒழுங்காக எடுக்கப்பட்ட பக்கங்களால் குறிக்கப்படும்.


வாயிலின் தெற்றும்

ஒரு புள்ளியில் தொழிற்படும் மூன்று வினாகள் சமநிலையில் இருப்பின் ஒவ்வொரு வினாயும் மற்ற இரு வினாக்களுக்கிடைப்பட்ட கோணத்தின் செனுக்கு விகித சமமாகும்.



$$\text{அதாவது} \quad \frac{P}{\text{கொண் } p} = \frac{Q}{\text{கொண் } q} = \frac{R}{\text{கொண் } r}$$

வினச இணைகரம், வினச முக்கோணி, வாயிலின் தெற்றும் ஆயைவர்களும் வாய்யப்பும் பார்த்தல்




படம் 34

இரு இலேசான ஒப்பமான கப்பிகளை ஒரு கிடையான சட்டத் தொங்கவிடுக. AOB என்னும் நூலை இக் கப்பிகளில் மீத செல்லவிட்டு அவற்றின் முனைகளில் P, Q என்னும் நிறைகளைத் தொங்கவிடுக. OC என்னும் மற்ற நூலை O என்னும் இடத்தில் மூடுக. OC இன் முனையில், P, Q வை சமநிலையில் வைத்திருக்கத் தக்கதாக R என்னும் நிறையைச் சரிசெய்க. இப்பொழுது P, Q, R என்னும் வினசகள் OA, OB, OC என்னும் திசைகளில் செயற்பட்டு சமநிலையில் இருக்கின்றன.


(a) வினச இணைகரத்தை வாய்யப்பும் பார்த்தல்

படம் 35 (a) இல் காட்டப்பட்ட P, Q, R என்னும் வினசகளை இழைகளுக்குப் பின்னால் வைக்கப்படும் வரைதாளில் குறிக்க. அதாவது வரைதாளில் அவ்விவரங்களின் புறஉருக்களைக் கீறுக. பின்பு OA' இல் P க்குரிய நிறை ஓர் அளவுத்திட்டத்தின்படி OA ஆல் குறிக்க. அதேபோன்று OB' இல் OB ஜக் குறிக்க. பின்பு OAC'B என்னும் இணைகரத்தைப் பூர்த்திசெய்க. மூலிகைகளைப்பட்டும் OC' ஜ இணைக்க. OC' ஜ அளந்து அவ்வளவைக்குரிய நிறையை அளவுத்திட்டத்தின்படி கணிக்க. OC' இல் செயற்படும் வினச R இஞ்சுச் சமஞக இருக்கக் காணப்படும். அத்துடன் COC' இன் கோணத்தை மும் அளக்க. அது 180° ஆக இருக்கவும் காணப்படுகின்றது. இது

விசை இணைசுரத்தை வாய்ப்புப் பார்க்கின்றது. இவ்வாறு இன்னும் இந் முறைகள் பரிசோதனையைச் செய்து வாய்ப்புப் பார்த்தலீல உறுதிப்படுத்துக.



(a)



படம் 35

(b)

(b) விசை முக்கோணியை வாய்ப்புப்பார்த்தல்

முன் உபயோகித்த வரைதாளிலேயே OA' க்குச் சமாந்தரமாக அம் அளவுத்திட்ட மொன்றுக் கிணங்கவும் XY யைக் கிறுக் கிண்பு Y இலிருந்து YZ ஜூ OB' இற்குச் சமாந்தரமாகவும் அளவுத்திட்டத்துக் கிணங்கவும் கிறுக் கிறுக். Z இலிருந்து ZX ஜூயும் மேற்கூறியவாறு கிறுக். இது முற்றுன முக்கோணியை ஆக்குவதையும் P, Q, R என்னும் விசைகள் XY, YZ, ZX என்னும் பக்கங்களாலும் குறிக்கப்படுவதையும் அவதாளிக்க. இது விசை முக்கோணியை வாய்ப்புப் பார்க்கின்றது. இவ்வாறு மேலும் பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்துக.

(c) வாயிலின் தேற்றும்

முதல் உபயோகித்த வரைதாளிலேயே கோணங்கள் $A'OB'$, $B'OC$, $C'OA'$ ஆயியவற்றை பாகைமாணியால் அளக்க. அக்கோணங்களின் கைங்களையும் காணக் கிண்பு

$$\frac{P}{\text{கைங்கள் } B'OC} = \frac{Q}{\text{கைங்கள் } A'OC} - \frac{R}{\text{கைங்கள் } A'OB'}$$

எனக் காணப்படுகின்றது.

இது வாயிலின் தேற்றத்தை வாய்ப்புப்பார்க்கின்றது. இவ்வாறு மேலும் பரிசோதனைகளைச் செய்து உறுதிப்படுத்துக.


விசையின் திருப்புதிறன்

ஒரு புள்ளிபற்றி விசையொன்றின் திருப்பல் விளைவு அப்புள்ளி பற்றி விசையின் திருப்புதிறன் எனப்படும். P என்னும் விசையின் திருப்புதிறன் O என்னும் புள்ளிபற்றி எப்பொழுதும் P இனதும் புள்ளி O விலிருந்து P இன் தாக்கக்கோட்டுக்குக் கீறப்படும் செங்குத்தினது தாரத்தினதும் பெருக்கத்தால் பெறப்படும்.

அதாவது,

$\text{திருப்புதிறன்} = P \times OA$ (படம் 36)

இதன் அலகு ச. கி. செ. இல் தென். சமி.
ஆலும் அ. இ. செ. இல் இரு. நிறை அடி
விளைவும் மீ. கிகி. செ. இல் நியூற்றன். மீற்
நர் இலைஷும் தரப்படும். பொதுவாக ஒரு
புள்ளிபற்றி விசையின் திருப்புதிறன் இடஞ்
சமியாயின் + நேர் எனவும் வலஞ் சமியா
யின் - எதிர் எனவும் கொள்ளப்படும்.




படம் 36

சமாந்தர விசைகள்

ஒரு பொருளில் செயற்படும் விசைகளின் திசைகள் சமாந்தர மாக இருப்பின் அவை சமாந்தர விசைகள் எனப்படும். ஏதாவது இரு விசைகளின் திசைகள் ஒத்தனவாயின் அவை நிகர்த்த விசைகள் எனப்படும். திசைகள் ஒவ்வாதவாயின் அவை நிகரா விசைகள் எனப்படும்.

(a) நிகர்த்த விசைகளின் விளையுள்

ஒரு பொருளில் செயற்படும் இரு ஒத்த விசைகள் P, Q க்களை கருத்திற் கொள்க. இவை A இலும் B இலும் தொழிற்படின் விளையுள்விசை R ஆனது A, B ஜீ இரண்க்கும் கோட்டில் C என்னும் புள்ளியில் தொழிற்படும்.



படம் 37

அதன் (i) பருமன் $R = P + Q$ (ii) திசை ஏதாவதொரு விசையின் திசையாகும் (iii) தொழிற்படும் புள்ளி C அதுபற்றி திருப்புதிறன் P, Q, R என்னும் விசைகளுக்கு எடுக்கப்படும்பொழுது துணியப்படும்.


$$\text{அதாவது } P.AC = Q.BC$$

$$\frac{AC}{BC} = \frac{Q}{P}$$


(b) நிகரா விசைகளின் விளையுள்

P, Q என்னும் விசைகள் ஒரு பொருளில் A, B இல் சமாந்தர மாகவும் ஒவ்வாத திசையிலும் தொழிற்படியின் விளையுள் R ஆனது C இல் தொழிற்படும். அதன் (i) பருமன் $R = P + Q$ (ii) திசை பெரிய விசையின் திசையினாலும் (iii) விளையுள் தொழிற்படுமே புள்ளி C; $P \cdot AC = Q \cdot BC$

$$\text{அதாவது } \frac{AC}{BC} = \frac{Q}{P} \text{ இனால் தரப்படும், (படம் 38 (a))}$$



(a)



படம் 38

(b)

விசைகளின் இணை

இரு விரைப்பான பொருளில் தொழிற்படும் இரு சமமான திசராச சமாந்தர விசைகள் வித்தியாசமான தாக்கக் கோடுகளில் தொழிற்படும் பொழுது ஓர் இணை உட்டாக்கப்படும்.


$$\begin{aligned} \text{O பற்றி இணையின் திருப்புதிறன்} &= P \times AO + P \times BO \\ &= P(AO + BO) \\ &= P \times AB \end{aligned}$$

எனவே இணையின் திருப்புதிறன் இரு விசைகளுக்கு மிடையே யுள்ள செங்குத்துத் தூரத்தினாலும் ஏதாவதொரு விசையினாலும் பெருக்கத்தால் பெறப்படும். படம் 38 (b).

இணையினால் செய்யப்படும் வேலை

F என்னும் இரு சமமான எதிரான விசைகள் W என்னும் ஒரு சில்லிற்கு தொடரவியாகத் தொழிற்படும்பொழுது θ என்னும் கோணத்துக் கூடாகச் சில்லைச் சுழலச் செய்கின் செய்யப்படும் வேலை வருமாறு கணிக்கப்படும்.

$$\begin{aligned} \text{ஒவ்வொரு விசையினாலும் செய்யப்படும் வேலை} &= F \times \text{தூரம்} \\ &= F \times r\theta \end{aligned}$$



படம் 39

இலையால் செய்யப்படும் மொத்தவேலை

$$= F_{r\theta} + F_{t\theta} = 2F.r.\theta$$

ஆனால் இணையின் திருப்புதிறன் $= F \times 2r$

இலையால் செய்யப்படும் வேலை = இணையின் திருப்புதிறன் $\times 2$

மூலிகைகளின் சமநிலை நிபந்தனைகள்

சமாந்தரயில்லா மூலிகைகள் பொருளொன்றைச் சமநிலையின் வைத்திருப்பதற்கு வேண்டிய போதுமான நிபந்தனைகள் பின்வருவனவாகும்.

- (i) மூலிகைகளும் ஒரு தளத்தில் தொழிற்படவேண்டும்.
- (ii) மூலிகைகளின்தும் தாக்கக்கோடுகள் ஒரு புள்ளியில் சந்தித்தல் வேண்டும்.
- (iii) மூலிகைகளும் விசை முத்கோணியை பூர்த்தி செய்தல் வேண்டும்.
- (iv) விசைகள் தொழிற்படும் தளத்துக்குச் செங்குத்தாகவுள்ள எந்த அச்சுபற்றியும் விசைகளினது திருப்புதிறன்களினது அட்சரகணிதக் கூட்டுத்தொகை பூச்சியமாதல் வேண்டும்.

ஒரு தளப் பல்லிகைகளின் சமநிலை


- (i) ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு திசைகளில் எவ்வாறு விசைகளின்தும் பிரித்த கூறுகளின் அட்சரகணிதக் கூட்டுத் தொகை முறையே பூச்சியமாகும்.
- (ii) எந்தப் புள்ளியிலாயினும் விசைகளினது திருப்புதிறன்களின் அட்சரகணிதக் கூட்டுத்தொகை பூச்சியமாகும்.
- (iii) எவ்வாறு விசைகளும் விசை பல்கோணியைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.

சமாந்தர விசைகளின் சமநிலை நிபந்தனைகள்

- (i) ஒரு திசையில் தொழிற்படும் விசைகளின் கூட்டுத்தொகை = எதிர்த்திசையில் தொழிற்படும் விசைகளின் கூட்டுத் தொகை
- (ii) எப்பளவிருப்பதற்கும் விசைகளினது திருப்புதிறன்களின் அட்சரகணிதக் கூட்டுத்தொகை பூச்சியமாகும்.

உதாரணங்கள்

- (1) 55 சி. கிராம திணிவுள்ள ஒரு பொருளானது ஒரே மட்டத் திலிருந்து இருபுள்ளிகளில் பொருத்தப்பட்ட 30 சமி., 40 சமி. நீளங்களுள்ள இரு இழைகளில் பொருத்தப்பட்டது. இரு புள்ளிகளுக்குமிடையெயுள்ள தூரம் 50 சமி. இழைகளின் இழுவைகளைக் காணக்.



$\triangle ABC$, C இல் ஒரு செங்கோணத்தைக் கொண்டனது.

$$\begin{aligned}\angle ACB &= 90^\circ; \\ \angle ACE &= 90 + \theta \\ \angle BCE &= 180 - \theta\end{aligned}$$

படம் 40

வாயியின் தேற்றப்படி

$$\frac{T_1}{\text{சென் } (180 - \theta)} = \frac{T_2}{\text{சென் } (90 + \theta)} = \frac{50}{\text{சென் } 90}$$


$$\frac{T_1}{\text{சென் } \theta} = 50; \quad T_2 = 50 \text{ கோண } \theta$$

$$T_1 = 50 \text{ சென் } \theta; \quad T_2 = 50 \times \frac{\theta}{5}$$

$$\begin{aligned}T_1 &= 50 \times \frac{4}{5}; \\ &= 30 \text{ கி. கிராம்.}\end{aligned}$$

எனவே AC, BC இலுள்ள இழைகளின் இழுவைகள் 40 கி. கி. 30 கி. கிராம் ஆகும்.

(2) 9 கி. கி.; 12 கி. கி. நிறையுடைய நிகர்த்த விசைகள் 42 சமீ. க்கப்பால் இருக்கும் A, B என்னும் புள்ளிகளில் தொழிற்படி கிடைக்கின்றன. விளையுள்ள பருமனையும் AB ஜ் வெட்டும் புள்ளியையும் காண்க. இவ் விசைகள் நிகரா விசைகளாயின் விளையுள்ளின் பருமனையும் நீட்டப்பட்ட AB ஜ் வெட்டும் புள்ளியையுங் காண்க.



$R = 9 + 12 = 21$ கி. கி. நிறை A பற்றி திருப்புதிறன் எடுக்க. அப்பொழுது


$$R \cdot CA = 12 \times 42$$

$$21 \times CA = 12 \times 42$$

$$CA = 24 \text{ சமீ.}$$

படம் 41

விளையுள் Aயிலிருந்து 24 சமீ. தூரத்தில் செயற்படும்.




படம் 42

புளியீர்ப்புமையம்

$R = 12 - 9 = 3$ கி.கி. நீரை
பற்றி திருப்புதிறன் எடுக்க,
அப்பொழுது

$$\begin{aligned} R \times CA &= 12 \times 42 \\ 3 \times CA &= 12 \times 42 \\ CA &= 4 \times 42 \\ &= 168 \text{ சமி.} \end{aligned}$$

விளையுள் A யிலிருந்து B க்கு
வெளியே 168 சமி. தூரத்தில்
தொழிற்படும்.



படம் 43

சில பொருள்களின் புளியீர்ப்பு மையங்கள்

பொருள்

நிலை

1. மெல்லிய சீரானவனை அல்லது

சட்டம் நடுப்புள்ளி

2. சதுர, செங்கக அடர்
3. வட்ட வளையம்
4. கோளம்
5. முக்கோண அடர்
6. கூம்பு

மூலையிட்டங்கள் வெட்டும் புள்ளி
மையம்

இடையங்கள் வெட்டும் புள்ளி
அடித்தளத்தின் மையத்தையும்
உச்சியையும் இணைக்கும் கோட்டு
ஷல் ஒரு புள்ளி. அதன் தூரம்
அடித்தளத்திலிருந்து உயரத்தின்
கால்வாசியாகும்.

தீர்வினாக்கள்

1. $2\sqrt{2}$ சமீ. பக்கமுடையதும் சீரான தடிப்புடையதுமான அடரொன்று 4 சமீ. சிறு சதுரங்களாக புலியீர்ப்புமையத்துக்கூடாக ஏம் பக்கங்களுக்குச் சமாந்தரமாகவும் செல்லும் இரு கோடுகளால் நீரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு சதுரம் நீக்கப்படின் மிகுதியின் புலியீர்ப்புமையத்தின் நிலை எங்கு காணப்படும்?

பெரிய சதுரத்தின் நிறையை W என்க.

$$\text{சிறிய ஒரு சதுரத்தின் நிறை} = \frac{W}{4}$$

$$\text{மீதியின் நிறை} = \frac{3W}{4}$$

G மீதியின் புலியீர்ப்புமையை.

$$\text{இதன் தூரம் } OG = x \text{ சமீ.}$$

$$\begin{aligned} \text{மூலைவிட்டம்} &= \sqrt{2\sqrt{2}^2 + 2\sqrt{2}^2} \\ &= \sqrt{16} = 4 \text{ சமீ.} \end{aligned}$$

$$OA = 1 \text{ சமீ.}$$

O பற்றித் திருப்புதிறன் எடுக்க.


$$\frac{W}{4} \times 1 = \frac{3}{4} W \times x$$

$$x = \frac{1}{3} \text{ சமீ.}$$

∴ மீதியின் புலியீர்ப்புமையை

$$O \text{ விலிருந்து } \frac{1}{3} \text{ சமீ. ஆகும்.}$$

எதுக்கி



படம் 44

(2) 14 சமீ. ஆரையுடைய வட்டத்தட்டிலிருந்து 7 சமீ. ஆரை யுடைய வட்டத்தட்டு படம் 45 இல் காட்டியவாறு வெட்டப்பட்டது. மிகுதியின் புலியீர்ப்புமையத்தின் நிலையைக் காண்க.

A ஜி முழுத்தட்டின் புலியீர்ப்பு மையம் என்க. B ஜி நீக்கப்பட்ட தட்டின் புலியீர்ப்புமையை என்க. C ஜி மிகுதித் தட்டின் புலியீர்ப்புமையை என்க.

முழுத் தட்டில்லை நிறை


$$= \pi \times 14^2 \times d = 616 d$$

நீக்கப்பட்ட தட்டின் நிறை

$$= \pi \times 7^2 \times d = 154 d$$

மிகுதித் தட்டின் நிறை

$$= 616d - 154d = 462d$$



படம் 45

(இங்கு d ஆனது ஒரு ச. ச. ரி. தட்டின் நிறையாகும்.)

AC ஜி என்க.

$$AB = \frac{7}{2} \text{ சமீ.}$$

A பற்றித் திருப்புதிறன் எடுக்க

$$\begin{aligned} 154d \times AB &= 462d \times AC \\ 154 \times \frac{7}{2} &= 462 \times x \\ x &= \frac{154 \times 7}{462 \times 2} = \frac{72}{66} \\ &= 1\frac{1}{11} \text{ சமி.} \end{aligned}$$

3. தட்டின் மையத்திலிருந்து $1\frac{1}{11}$ சமி. தூரத்தில் மிகுதித் தட்டின் புளியீர்ப்புமையம் உளது.

வினாக்கள்

1. விசை இலைகரத்தைக் கூறுக.

இரு விசைகள் ஒன்றுக்கொண்டு 120° இல் செயற்படுகின்றன. இவற்றின் விளையுள் சிறிய விசைக்குச் செங்குத்தாக உளது. பெரிய விசை 20 கி. கிராம் நிறையாயின், சிறிய விசையையும் விளையளையும் காணக [விடை: 10 கி.கி., 10\(\sqrt{3}\) கி.கி.]

2. விசை இலைகரத்தைக் கூறி அதனை வாய்ப்புப் பார்க்கும் முறையையும் விவரிக்க.

ஒரு படத்தின் நிறை 25 கி. கி. இது ஒர் ஒப்பமான ஆணியின் மீது செல்லும் இழையொன்றினால் தொங்கவிடப்படுகின்றது. இழையின் நீளம் 40 சமி. ஆகும். இழையின் இரு நுனிகளும் படத்தின் மேற்சட்டத்தில் 30 சமி இடைத் தூரத்திலிருக்கும் இரு புள்ளிகளில் கட்டப்பட்டுள்ளன. இழையின் இழைவையை வரைபு முறையாகவோ, அல்லது கணிப்பினாலோ காணக.

[விடை: 18.9 கி.கி. நிறை]

3. விறைப்பான வளையொன்றிலிருந்து ஒர் இறைசில் 500 கி. கிராம் நிறை தொங்கவிடப்பட்டுள்ளது. இழையானது A என்னும் புள்ளியில் F என்னும் கிடை விசை யொன்றினால் ஒரு பக்கத் துக்கு இழுக்கப்படுகின்றது. (a) A க்கு மேலுள்ள இழையானது கிடையுடன் 60° ஜி அக்குவதற்கான F இன் பருமனையும் (b) 1500 கி. கிராம் இழைவையில் இழை அறுகின்றதாயின் F இனது அதிகமான பருமனையும் காணக.

[விடை: (a) $\frac{500}{\sqrt{3}}$ கி.கி. (b) 1414 கி.கி.

4. தளவிசைகளின் சமநிலைக்கான நிபந்தனைகளைக் கூறுக.

36 சமி. நீளமான கோவின் நிறை அதன் ஒரு அந்தத்திலிருந்து 15 சமி. தூரத்தில் அதனைத் தாக்குகின்றது. கோவின் நிறை

20 கி. கிராம் கோவில் முனைகள் இரு தாங்கிகளில் கிடக்கின் மனவாயின் தாங்கிகளின் மறுதாங்களைக் கண்க்க.

[விடை: 8^{கி.கி.}, 11^{கி.கி.}]

5. மூவிசைகளின் சமநிலைக்கான நிபந்தனைகளைக் காறுக.

இரு மட்டத்தில் இருக்கும் இரு புள்ளிகளில் இழையென்றால் இணைக்கப்பட்டுள்ளது. இழையில் சுயாதீனமாக வழுக்கிச் செல் லத்தக்கதாக W கி. கிராம் நிறையுள்ள ஒப்பமான வளைய மொன்று P கி. கி. கிடை விசையினால் இழுக்கப்படுகின்றது. தொகுதியின் சமநிலையில் இழையின் பகுதிகள் நிலைக்குத்துடன் 60°, 30° கோணங்களை ஆக்குகின்றன. P இன் பருமணியும் இழையிலுள்ள இழுவைகளையும் காணக.

[விடை: W (2 - v3) கி. கி., W (v3 - 1) கி.கி.]

6. 50 சமீ. நீளமுள்ள ஒரு சீரான கோல் அதன் இரு முனைகளிலும் இரு இழைகளால் கட்டப்பட்டு இவற்றின் மூலம் ஒரு முனையிலிருந்து தொங்கவிடப்படுகின்றது. இழைகளின் நீளங்கள் முறையே 30 சமீ. யும், 40 சமீ. யுமாகும். வரையினாலோ அல்லது கணிப்பினாலோ கோல் கிடையுடன் ஆக்குங் கோணத் தைக் காணக.

[விடை: அண்ணவாக | 3 |]

7. ஒப்பமான தரையின்மீது நிற்கும் 50 கி.கி. நிறையடைய சீரான ஏணியானது ஒப்பமான சுவரின்மீது சாய்ந்திருக்கின்றது. ஏணியின் அடியில் ஓர் இழை கட்டப்பட்டு கிடையாகச் சுவரின் கிட்டிய புள்ளிக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ஏணி நிலைக்குத்துடன் ஆக்கும் கோணம் 45° ஆயின் இழையின் இழுவை 25 கி. கி. எனக் காட்டுக.

8. ஒரு விறைப்பான பொருளில் தொழிற்படும் ஒரு தள மூவிசைகள் அப்பொருள்காக சமநிலையில் வைத்திருப்பதற்கு அவை ஒரு புள்ளியில் சந்திக்கும் அல்லது சமாந்தரமாக இருக்கும் எனக் காட்டுக.

ஒரு பாரமான சீரான கோளம் இரு ஒப்பமான தளங்களில் ஒப்பில் இருக்கின்றது. தளங்கள் கிடையுடன் 30° யும் 60° யும் ஆக்குகின்றன. ஒவ்வொரு தளத்தாலும் தாங்கப்படும் கோளத் தின் நிறையின் விகிதத்தைக் காணக.

[விடை: 1: v3]

9. ஈர்ப்பு மையம் என்றால் என்ன? ஓர் ஒழுங்கற்ற தள அடரின் ஈர்ப்பு மையத்தை எவ்வாறு துணியலாம்?

8 சமீ. ஆரையடைய சீரான வட்டத் தட்டொன்று 4 சமீ. ஆரையடைய துளையொன்றாக கொண்டுள்ளது. தட்டின்

சர்ப்புமையம் ஆணையின் ஓரத்தில் உளது. தட்டினதும் துணையினதும் மையங்களுக்கிடையிலுள்ள தூரத்தைக் காண்க.

[விடை: 3 சமீ.]

10. 16 சமீ. பக்கமுடைய சுதாரத் தட்டில் அடுத்துள்ள இரு பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் வழியே ஒரு மூலை நீக்கப்பட்டின் தட்டின் எஞ்சிய பகுதியின் சர்ப்பு மையத் தைக் காண்க. [விடை: மையத்திலிருந்து $\frac{16\sqrt{2}}{27}$ சமீ.]

11. 78 சமீ. உயரமுள்ள ஒரு நாற்காலி ஒரு சதுர ஆசனத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மூலையிலும் நிலைக்குத்தான் சீரான கால் உண்டு. ஆசனம் 6 சமீ. தட்டிப்பும் 2 கி.கி. திணிவிழுமடையது. கால்களின் மொத்தத் திணிவு $\frac{1}{4}$ கி.கி. சர்ப்புமையத்தின் உயரத்தைக் காண்க. [விடை; தரையிலிருந்து 60 சமீ.]

12. ஒரு கடதாசித்தாள் 12 சமீ. நீளமும் 9 சமீ. அகலமும் உள்ள வடிவத்தையுடையது. குறுகிய பக்கங்களிலொன்று நீளமான பக்கமொன்றின் வழியே கிடக்கத்தக்கவாறு மடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மடிக்கப்பட்ட தாளினது புவியீர்ப்பு மையத்தைக் காண்க. [விடை; குறுகிய பக்கத்திலிருந்து $\frac{4\sqrt{2}}{3}$ சமீ. நீட்டபக்கத்திலிருந்து $\frac{3\sqrt{2}}{4}$ சமீ.]

13. W என்னும் நிறையுடைய சீரான கோல் ACB ஆனது மூலை A ஒரு நிலைக்குத்து ஒப்பமான சுவரில் தாங்கத்தக்கதாகவும் மறுமூலை B மேல்பக்கமாக இருக்கத்தக்கவாறு ஓர் இழையினால் C இலும் Bஇன் மட்டத்திலிருக்கும் D என்னும் சுவரிலிருக்கும் புள்ளியிலும் கட்டப்பட்டுள்ளது. CD சுவருடன் 30° ஆக்கின் இழையிலுள்ள இழுவையையும் சுவரின் மறுதாக்கத்தையும் காண்க. அத்துடன் $AC = \frac{\sqrt{3}}{2} AB$ எனக் காட்டுக.

[விடை; $\frac{2\sqrt{3}W}{3}, \frac{\sqrt{3}W}{3}]$

14. 36 சமீ. ஆரையுடைய ஒரு வட்டத்தட்டில் 6 சமீ. ஆரையுடைய இரு வட்டத்துவாரங்கள் அதன் மையங்கள் இரு செங்குத்து விட்டங்களில் இருக்குமாறு வெட்டப்பட்டன. இம் மையங்களின் தூரங்கள் தட்டின் மையத்திலிருந்து 18 சமீ. ஆகும். தட்டின் மீதிப்பகுதியின் புவியீர்ப்பு மையத்தைக் காண்க. [விடை; துவாரங்களை இணைக்கும் கோட்டின் இரு கருக்கிலிட்டத்தில் மையத்திலிருந்து $\frac{9\sqrt{2}}{17}$ சமீ.]

அலது 5

பொறிகள்

ஒரு புள்ளியில் பிரயோகிக்கப்பட்ட விசையை இன்னேரு புள்ளியில் தொழிற்படும் விசையினது பருமனின் அளவுது திசையின் அல்லது இரண்டினதும் மாற்றத்தால் வெல்லும் ஓர் அமைப்பே பொறி ஆகும்.

பொறியொன்றின் மீது உஞ்சறப்படும் விசை எத்தனம் எனப்படும். பொறியில் வெல்லப்படும் விசையானது நிறை அல்லது கூம் எனப்படும்.

பொறிமுறைநயம்

ஒரு பொறியில் சுமைக்கும் எத்தனத்துக்கும் உள்ள விகிதம் பொறிமுறைநயம் எனப்படும்.

$$\text{பொ. மு. ந.} = \frac{\text{சமை}}{\text{எத்தனம்}}$$

வேகவிகிதம்

எத்தனம் ஒரு செக்கனில் அசையுந் தூரத்துக்கும் (x) சுமை ஒரு செக்கனில் அசையுந் தூரத்துக்கும் (y) உள்ள விகிதம் வேக விகிதம் எனப்படும்.

$$\text{அதாவது வேகவிகிதம்} = \frac{x}{y}$$

உராய்வின் காரணத்தால் ஒரு பொறியிலிருந்து பெறப்படும் வேலை அல்லது சத்தி அதற்கு வழங்கப்படும் வேலை அல்லது சத்தி மிலிருந்து குறைவாகவேயிருக்கும். எனவே ஒரு பொறியின் திறன் என்பது வருமாறு வரையறைப்படும்.

$$\text{திறன்} = \frac{\text{பொறியிலிருந்து பெறப்படும் வேலை}}{\text{பொறிக்கு வழங்கப்படும் வேலை}}$$

$$= \frac{\text{சுமையில் செய்யப்பட்ட வேலை}, W \times y}{\text{எத்தனத்தால் செய்யப்பட்ட வேலை}, P \times x}$$


$$= \frac{W}{P} / \frac{x}{y} = \frac{\text{பொறிமுறை நயம்}}{\text{வேக விகிதம்}}$$

செய்முறையில் பொறிமுறை நயம் வேகவிகிதத்திலும் குறைவாக வேயிருக்கும். பொறி ஒரு நிறை பொறியாயின் அதாவது சத்தி இழப்பு நிகழாவிடில் இரு கணியங்களும் சமமாகும். ஆகவே திறன் கீழ்க்குச் சமஞாகும்.

நெம்புகள்

சமவிடம் என அழைக்கப்படும் ஒரு நிலையான புள்ளிபற்றிச் சுயாதீனமாகத் திரும்பத்தக்க விறைப்பான ஒரு கோல் நெம்பு எனப் படும். இதனில் கமை கோவின் ஒரு புள்ளியிலும் அதனை வெல்லு வதற்கு எத்தனம் இன்னொரு புள்ளியிலும் தொழிற்படும்.

முதலாம் வகுப்பு நெம்பு



இந்நெம்பின் சமவிடம் கூகு இருபக்கங்களிலும் கமையும் எத்தனமும் தொழிற்படும்.

இங்கு

$$W \cdot OA = P \cdot OB$$


$$\frac{W}{P} = \frac{OB}{OA}$$

படம் 46

$$= \frac{\text{எத்தனப்புக்கு}}{\text{கமைப்புயும்}}$$

உதாரணங்கள் :- கத்தரீக்கோல், பொதுத்தராச், பாரை.

இரண்டாம் வகுப்பு நெம்பு



(a)

படம் 47

(b)

இங்கு O என்னும் சமவிடத்தின் ஒரே பக்கத்தில் கமையும் எத்தனமும் தொழிற்படும். கமை கிட்டவும் எத்தனம் எட்டவும் இருக்கும் படம் 47 (a).

இங்கு $W \cdot OA = P \times OB$

$$\frac{W}{P} = \frac{OB}{OA}$$

உதாரணங்கள் :- ஒற்றைச்சில்லு வண்டி, பாக்குவெட்டி.

மூன்றும் வதுப்பு நெம்பு


இங்கும் O என்னும் சமவிடத்தின் ஒரே பக்கத்தில் சமையும் எத்தனமும் தொழிற்படும். ஆனால் எத்தனம் O க்குச் சிட்டவும் சமை எட்டவும் இருக்கும். படம் 47 (b)

$$\text{இங்கு} \quad W \cdot OA = P \cdot OB$$

$$\frac{W}{P} = \frac{OB}{OA}$$

உதாரணங்கள்:- முழங்கை, சாவணம், தனல் இடுக்கி.

பொதுத்தராக



படம் 48

தளம் H இல் ஓய்வில் இருக்கின்றது. v_2 என்பது அடித்தளப் பலகையில் தாங்கப்படுகின்றது. E, E என்பன C இலிருந்து சம தாரங்களில் உள். இவற்றின்மீது தொங்கும் இரு கொழுவிகளில் D, D என்னும் சமதினியுள்ள இரு அளவுத்தட்டுகள் சுயாதினமாகத் தொங்கவிடப்பட்டுள்ளன. அடித்தளப் பலகையிலுள்ள மட்ட மாக்கும் திருக்களினதும் தூக்கு நூற்குண்டு L இனதும் உதவியடன் v_1 ஆனது நிலைக்குத்தாகவும் C கிடையாகவும் இருக்கச் சரி செய்யப்படும். A என்னும் கைபிடியை இடமாகத் திருப்புவதன் மூலம் கப்பு v_1 ஆனது தாழ்த்தப்படும். அப்பொழுது C ஆனது தளம் H இலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும். அத்துடன் வளையானது R, R என்னும் திருத்தகளில் ஓயும். அதே நேரத்தில் E, E என்னும் கத்தியோரங்களும் இறக்கப்படும். அப்பொழுது இலற்றில் தொங்கும் கொழுவிகள் இவற்றிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும். அதனால் அளவுத்தட்டுக்கள் அடித்தளத்தில் ஓயும். இத்தகைய ஒழுங்கினால் கத்தியோரங்கள் தேயாவண்ணம் பேணப்படும். வளையின் நிலை அத

படம் 48 ஒரு பொதுத் தராகின் அமைப்பைக் காட்டுகின்றது. BB என்பது குறுகிய விறைப்பான வளையாகும். C,E, E என்பன மூன்று அகேற்றுக் கசுதியோரங்கள். இவை BB க்குச் செங்குத்தாகவும் அதன் தளத்திலும் இருக்கத்தக்கவாறு விறைப்பாகப் பொருத்தப்பட்டுள்ளன. C ஆனது, ஓர் உட்குழிவான கப்பு v_2 க்குள் அசையத்தக்கதாகவுள்ள v_1 என்னும் நிலைக்குத்துக் கப்பின் உச்சியிலுள்ள கிடையான அகேற்றுத்


னில் பொருத்தப்பட்ட P என்னும் நின்ட காட்டியோன் றினுல் மட்டிடப்படும். இக் காட்டியின் நூளி ஆனது கப்பு w_2 இன் அடியில் பொருத்தப்பட்ட SS என்னும் அளவுத்திட்டத்தின்மீது அலை யும். மேலும் தராசை உபயோகிக்கும்பொழுது வளியோடங்கள் பாதிக்காவாறு கண்ணுடிப் பெட்டிக்குள் அது அடைக்கப்படும். முன்பக்கத்தில் இருக்கும் கண்ணுடிக் கதவு அகற்றத்தக்கதாகும். மேலும் வளையின் இரு முனைகளிலும் இருக்கும் சிறு திருக்கள் வளையைக் கிடையாக வைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

ஒரு செப்பமான தராச (i) உண்மையானதாகவும் (ii) உணர் திறனுடையதாகவும் (iii) உறுதியானதாகவும் அமைதல் வேண்டும்.

(1) உண்மை:- ஒரு தராசின் வளையானது அதன் அளவுத் தட்டுக்கள் வெறுமையாக இருக்கும்பொழுதும் அல்லது சமமான கமைகள் ஏற்றப்பட்டிருக்கும் பொழுது கிடையாக இருப்பின் தராச உண்மையானதென்பதும்.

(a) தட்டுக்களில் நிறைகள் இல்லாதிருக்கும்பொழுது

தட்டுக்களின் நிறைகளை w_1 , w_2 என்க. கழுவிடத்திலிருந்து புயங்களின் தூரங்களை a , b என்க.



படம் 49 (a)

வளை கிடையாக இருக்கவேண்டின் தராசின் புவிசீர்ப்புமையும் கழுவிடத்துக்கு நிலைக்குத்தாக கீழ் இருத்தல் வேண்டும். அத்துடன் இடஞ்சுழி திருப்புதிறன் = வலஞ்சுழி திருப்புதிறன் (படம் 49 (a))

$$w_1 \times a = w_2 \times b \quad \text{--- --- (1)}$$

(b) தட்டுக்களில் சம நிறைகள் w_3 ஏற்றப்படின் (படம் 49 (b))

$$\text{சமநிலையில் } (w_1 + w_3) a = (w_2 + w_3) b \quad \text{--- --- (ii)}$$

$$w_1 a + w_3 a = w_2 b + w_3 b$$

(1) இலிருந்து


$$w_1a = w_2b$$

$$w_3a = w_3b$$

$$\therefore a = b$$

மெலும்


$$w_1 = w_2$$



படம் 49 (b)

இதேவே ஒரு தராக உண்மையாக இருப்பதற்கு வேண்டிய நிபந்தனைகள்

- (1) புயங்கள் சமநீளங்கள் உடையனவாக இருத்தல் வேண்டும்
 - (2) அளவுத் தட்டுக்கள் சமநிறைகளையுடையனவாக இருத்தல் வேண்டும்.
 - (3) வளையின் புவியீர்ப்புமையம் சமவிடத்துக்கு நிலைக்குத்தாக கீழ் இருத்தல் வேண்டும்.
- (2) உணர்திறன்: அளவுத் தட்டுக்களில் இடப்படும் நிறைகளின் சிறிய வித்தியாசத்துக்கு வளையானது பெரிய கோணத்திற்கூடாகத் திரும்பின் தராக உணர்திறன் மிக்கதெனப்படும்.



படம் 50

தட்டுக்களின் நிறையை P எனக், புயங்களின் நீளங்களை a எனக், சமவிடம் O விலிருந்து வளையின் புவியீர்ப்புமையத்தின் கூர்த்தை h எனக். வளையினது நிறையை W எனக். ஒரு சிறு

நிறை W இடப்பக்கத்துத் தட்டில் வைக்கப்படின் வளையானது ச
என்னும் கோணத்துக்கூடாகத் திரும்பும். எனவே சமநிலையில்,

$$(P + w) \cdot a \text{ கோசை } \theta = P \cdot a \text{ கோசை } \theta + W \cdot h \cdot \cos \theta$$

$$\therefore w \cdot a \text{ கோசை } \theta = W \cdot h \cos \theta$$

$$\therefore \text{தான் } \theta = \frac{w \cdot a}{W \cdot h}$$

$$\frac{\text{தான் } \theta}{w} = \frac{a}{W \cdot h}$$

இங்கு $\frac{\text{தான் } \theta}{w}$ உணர்திறனின் பருமனைக் குறிப்பின் உணர்
திறன் உயர்வாகவிருப்பதற்கு ஒரு குறித்த W இன் பெறுமானத்
துக்கு சலின் பெறுமானம் உயர்வாகவிருக்க வேண்டும். அதாவது
தான் ச பெரிதாக இருக்கவேண்டும்.

இதற்கு (i) a பெரிதாக இருத்தல் வேண்டும், (ii) W சிறிதாக
இருத்தல் வேண்டும். (iii) h சிறிதாக: இருத்தல் வேண்டும்.
ஆகவே உணர்திறனுக்கு வேண்டிய நிபந்தனைகள்,

(i) புயங்கள் பெரிதாக இருத்தல் வேண்டும்.

(ii) வளை இலோசனதாக இருத்தல் வேண்டும்.

(iii) சமூவிடத்துக்கும் புவியீர்ப்பு மையத்துக்கும் இடையிலுள்ள
ஊரம் சிறிதாக இருத்தல் வேண்டும்.

(3) உறுதி:- அளவுத் தட்டுக்களில் சமநிறைகள் வைக்கப்படும்
பொழுது, தராசு சமநிலையை விரைவில் அடையின் அது
உறுதியானதெனப்படும்.

இங்கு தராகின் வளையைக் கிடையாகக் கொண்டு வருவது
Wh கைன் ச என்னும் திருப்புதிறனாகும். ஆகவே விரைவாகத் தொ
டக்க நிலைக்குக் கொண்டு வருதற்கு Wh கைன் ச என்னும் பெறுமா
னம் பெரிதாக இருத்தல் வேண்டும். இதற்கு W பெரிதாக வேண்டும்.
ஆகவே உறுதிக்கு வேண்டிய நிபந்தனைகள்

(i) வளை பாரமாக இருத்தல் வேண்டும்.

(ii) சமூவிடத்துக்கும் புவியீர்ப்பு மையத்துக்கும் இடையிலுள்ள
ஊரம் h பெரிதாக இருத்தல் வேண்டும்.

இவற்றிலிருந்து உணர்திறனுக்கு வேண்டிய நிபந்தனைகளை உறு
திக்கு வேண்டிய நிபந்தனைகளை முற்றுக எதிர்க்கின்றன. எனவே
உணர்திறன் மிகக் தராசு உறுதியான தராசு ஆக மாட்டாது.

பொய்த் தராகால் பொருளொன்றை நிறுக்கும் முறை

தராக பொய் என்னும் பொழுது அதன் புயங்களின் நீளங்களும் தட்டுக்களின் நிறைகளும் சமங்க இருக்க மாட்டா.

தட்டுக்களின் நிறைகளை P_1, P_2 என்க. புயங்களின் நீளங்களை a, b என்க. தட்டுக்கள் வெறுமையாக இருக்கும்பொழுது வளைகிடையாக இருப்பின்

$$P_1 \times a = P_2 \times b \quad - - - - - (1)$$

இனி பொருளை இடப்பக்கத்துத் தட்டில் வைக்க. வளையகிடைக்குக் கொண்டுவர ஒரு நிறை w ஜி மற்றத் தட்டில் வைக்க. அப்பொழுது

$$(P_1 + W)a = (P_2 + w)b$$

$$P_1a + W.a = P_2b + w.b$$

$$\therefore W.a = w.b \quad - - - - - (ii)$$

அடுத்து பொருளை வலப்பக்கத்துத் தட்டில் வைக்க. வளையகிடைக்குக் கொண்டுவர ஒரு நிறை w_1 ஜி மற்றத் தட்டில் வைக்க. அப்பொழுது

$$(P_1 + w_1)a = (P_2 + W)b$$

$$P_1a + w_1a = P_2.b + W.b$$


$$w_1a = W.b$$

$$W.b = w_1a \quad - - - - - (iii)$$

$$(ii) \times (iii) \quad W^2.ab = (w.w_1)ab$$

$$W = \sqrt{w.w_1}$$

சாய்தளம்



1 என்னும் நீளமும் h என்னும் உயரமுமுள்ள BC என்னும் சாய்தளத் தூதைக் கருத்திற் கொள்க. இங்கு தளத்தின் சாய்வு கோணம் த ஆகும்.

$$\text{கோண } \theta = \frac{h}{a}$$

படம் 51

W என்னும் நிறையை h

என்னும் உயரத்துக்கூடாக உயர்த்த வேண்டுகிறதெனக் கொள்க.

தளத்துச்சுக் கமாந்தரமாக P என்னும் ஏத்தனம் பிரயோகிக்கப்பட்டின் கையொள்ளது C இலிருந்து B க்கு தளத்தில் வழியே நகருக்

அப்பொழுது அது h என்னும் தூரத்துக்கூடாக உயர்த்தப்படும். எத்தனம் P ஆனது l என்னும் நீளத்துக்கூடாக இயங்கும்.

$$\text{ஆகவே ஊட்டப்படும் வேலை} = P \times l$$

$$\text{ஆனால் பயன்படும் வேலை} = W \times h$$

$$\therefore \text{திறன்} = \frac{\text{பயன்படும் வேலை}}{\text{ஊட்டப்படும் வேலை}} = \frac{W}{P} \times \frac{h}{l}$$

திறன் η ஆயின்

$$\eta = \frac{W}{P} \times \text{சென் த}$$

$$\therefore \frac{W}{P} = \eta \times \frac{1}{\text{சென் த}} \quad \dots \dots \dots (i)$$

திறன் 100% ஆயின்; $\eta = 1$

$$\therefore \frac{W}{P} = \frac{1}{\text{சென் த}}$$

இங்கு $\frac{W}{P}$ ஆனது பொறிமுறை நயத்தையும், $\frac{1}{\text{சென் த}}$ வேக விகிதத்தையும் குறிக்கின்றன.

எத்தனம் P ஆனது CA வழியே அதாவது அடித்தளத்துக்குச் சமாந்தரமாகப் பிரயோகிக்கப்படுன்

$$\text{பயன்படும் வேலை} = W \times h$$

$$\text{ஊட்டப்படும் வேலை} = P \times b$$

$$\therefore \text{திறன் } (\eta) = \frac{W}{P} \times \frac{h}{b}$$

$$\frac{W}{P} = \eta \left(\frac{b}{h} \right) = \eta \cdot \frac{1}{\text{தான் த}}$$

திறன் 100% ஆயின் $\eta = 1$

$$\therefore \frac{W}{P} = \frac{1}{\text{தான் த}}$$

இங்கு $\frac{W}{P}$ -பொறிமுறை நயத்தையும், $\frac{1}{\text{தான் த}}$ வேக விகிதத் தையும் குறிக்கும்.

உதாரணம்

100 கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள், 5 க்கு 3 என்னும் சாய்வுடைய ஒப்பமான தளத்தில் மேல்முகமாக இழுக்கப்படுகின்றது. நியூற்றனில் செயற்படும் அதிகுறை விசையை எத்தனம் (i) தளத்துக்குச் சமாந்தரமாக (ii) அடித்தளத்துக்குச் சமாந்தரமாக செயற்படும்பொழுது காண்க.

$$W = 1000 \times 9.8 = 9800 \text{ நியூற்றன்கள்}$$

$$\text{கென் டி} = \frac{3}{5}$$

$$\text{கோகை டி} = \frac{4}{5}$$

$$\text{தான் டி} = \frac{3}{4}$$

(i) தளத்துக்குச் சமாந்தரமாக

$$\frac{W}{P} = \frac{1}{\text{கென் டி}} ; \quad \frac{9800}{P} = \frac{5}{3}$$

$$P = \frac{3 \times 9800}{5} = 5880 \text{ நியூற்றன்கள்}$$

(ii) அடித்தளத்துக்குச் சமாந்தரமாக

$$\frac{W}{P} = \frac{1}{\text{தான் டி}} ; \quad \frac{9800}{P} = \frac{4}{3}$$

$$P = \frac{3 \times 9800}{4} = 7350 \text{ நியூற்றன்கள்}$$

சாய்தளத்தின் பொநிமுறையத்தையும் வேகவிகிதத்தையும் குணிதல் சாய்தளம் ஒரு குறித்த கோணத்தில் கிடையுடன் சாய வைக் கப்படும். தளத்தின் உச்சியிலிருக்குப் போய்மான கப்பியீது ஓர் இவோன் இழையானது செலுத்தப்பட்டு அதன் ஒரு முனை சாய்தளத்தின்மீது உருஙும் உருளையுடனும் மற்றபோலே ஒரு அவைத் தட்டுடனும் தளத்துக்குச் சமாந்தரமாக இநக்க இணைக்கப்படும். சாய்தளத்தின் அடியில் உருளை இருக்க அவைத்தட்டின்மீது நிறைகள் உருளை தட்டியதும் மேல்முகமாகத் தளத்தில் இயங்கத்தக்கவாறு வைக்கப்படும். இந் நிறையும் தட்டின் நிறையும் உட்பட P_1 ஆகட்டும். அடுத்து உருளை உச்சிக்கு வந்ததும் தட்டில் இட்ட நிறைகளை படிப்படியாக தீழ்முறையாக உருளை தளத்தின்மீது இயங்கும் வரை நீச்குக். அப்பொழுது நிறை P_2 ஆகட்டும். P_1 இனதும் P_2 இனதும் சராசரி அதாவது $\frac{P_1 + P_2}{2}$ ஆனது எந்தளம் P ஐத் தரும். உருளையின் நிறை W அவந்தறியப்படும். தளத்தின் நீளம் L உம் உச்சியின் உயரம் H உம் அளவிடப்படும். சாய்வு V ஏம் அளக்கப்படும். இவ்வாறு பரிசோதணை வெவ்வேறு சாய்வு கோணங்களுக்குச்

செய்யப்பட்டு பெறுபேறுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு ஓவ்வொரு சாய்வுக்குமுறிய பொறிமுறையம் துணியப்படும்.


உருளையின் நிறை = W கிராம

அளவுத்தட்டின் நிறை = — — கிராம

எண்	கீல்வீ θ	P_1	P_2	$P = \frac{P_1 + P_2}{2}$	l	h	மொழி			உயம்
							$\frac{W}{P}$	i	$\frac{l}{h}$	
3.										
2.										
3.										
4.										

ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடைசி மூன்று நிரல்களும் கமமாக (அண்ணவாக) இருக்கக் காணப்படும். இப்பெறுமானங்கள் சாய்தவத்தின் வெவ்வேறு சாய்வுக் கோணங்களுக்குமிய பொறிமுறை நயங்களைத்தரும். ஒத்திரரிக்கும்பொழுது பொறிமுறையம் குன்றுவதைக் காணமுடிகின்றது. மேலும் வேகவிகிதம் $\frac{1}{\text{சென் } \theta}$ என்னும் பெறுமானத்தினால் பெறப்படும்.

சில்லும் அச்சாணியும்



படம் 52

சில்லும் அச்சாணியும் R , என்னும் ஆலைகளைப்படைய இரு ஒருச்சு உருளைகளைக் கொண்டுள்ளது. பெரிய உருளை சில்லையும்

சிறிய உருளை அச்சாணியெனவும் பெயர்பெறும். (படம் 52) சில்லையும் அச்சாணியையுஞ் சுற்றி இழைகள் சுற்றப்பட்டுள்ளன. சில வின் மீது சுற்றியுள்ள இழையின் ஒரு முளை கீழ்முகமாக இழுக்கப்படும் பொழுது சில்லும் அச்சாணியும் சுழலும். அப்பொழுது சமை W மேல்முகமாக உயர்த்தப்படும். இதற்கொப்ப சில்லிலும் அச்சாணியிலும் இழைகள் சுற்றப்பட்ட திசைகள் அமையும். அதாவது சில்லிலுள்ள இழை கீழ்முகமாக இழுக்கப்படும்பொழுது அச்சாணியிலுள்ள இழை கமையை மேல்முகமாக உயர்த்தும். சில்லுரு சமூற்கியை ஆக்கியவுடன் அச்சாணியும் ஒரு சுழற்கியை ஆக்கியும். அப்பொழுது சமை = W ஆகவும், எத்தனம் = P ஆகவும் இருப்பின்,

$$\text{சமை தகரும் தூரம்} = 2\pi r$$

$$\text{எத்தனம் நகரும் தூரம்} = 2\pi R$$

$$\therefore \text{வளட்டப்படும் வேலை} = P \times 2\pi \times R$$

$$\text{பயணப்படும் வேலை} = W \times 2\pi \times r$$

$$\therefore \text{திறன் (T)} = \frac{W \times 2\pi \times r}{P \times 2\pi \times R}$$

$$= \frac{W}{P} \times \frac{r}{R}$$

$$\therefore \frac{W}{P} = (\eta) \frac{R}{r}$$

திறன் 100% ஆயின்,

$$\frac{W}{P} = \frac{R}{r}$$

ஆகவே $\frac{W}{P}$ பொறிமுறைபத்தைத் தரும்.

மேலும் வேகவிகிதம் = $\frac{\text{எத்தனம் அசைந்த தூரம்}}{\text{சமை அசைந்த தூரம்}} = \frac{2\pi R}{2\pi r}$

$\therefore \frac{R}{r}$ வேகவிகிதத்தைத் தரும்.

உதாரணம்:-

100 கிலோகிராம் நீறுக்கும் வாளி நீரை சில்லும் அச்சாணியாலும் உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனம் 20 கிலோகிராம் நிறையாகும். போறிமுறையம், வேகவிகிதம், திறன் ஆகியவற்றைக் காண்க. சில்லினதும் அச்சாணியினதும் ஆறாகள் 12 சமி., 2 சமி. ஆகும்.

$$P = 20 \text{ சி.கி.} \quad W = 100 \text{ சி.கி.}$$

$$R = 12 \text{ சமீ.} \quad r = 2 \text{ சமீ.}$$

$$\text{பொறிமுறையம்} = \frac{W}{P} = \frac{100}{20} = 5$$


$$\text{வேகவிதைம்} = \frac{R}{r} = \frac{12}{2} = 6$$

$$\begin{aligned} \text{இறண்} &= \frac{\text{பொ. மு. ந.}}{\text{வேகவிதைம்}} = \frac{5}{6} \\ &= \frac{5}{6} \times 100 = 83.3\% \end{aligned}$$

கப்பிக்ஸ்

கப்பிகள் தவாளித்த ஓரங்களையுடைய சில்லுகளைக் கொண்டுள்ளன. இவை மையங்களில் கூழல்தக்கவாறு, கப்பிதாங்கி என்படும் சட்டப் பட்டங்களில் தூங்கப்படும். கப்பிகள் பலவகைப் படும். அவையாவன (i) நிலையான தனிக்கப்பி (ii) இயங்குதனிக்கப்பி (iii) முதலாம் கப்பித் தொகுதி (iv) இரண்டாம் கப்பித்தோகுதி (தாங்குகப்பியும் கயிறுப்) (v) மூன்றாம் கப்பித் தொகுதி.

நிலையான கப்பித் தொகுதி



படம் 53

இக் கப்பித் தொகுதி கிணற்றில் நீர் இறைப்பதற்கும், கம்பங்களில் கொடிகளை உயர்த்துவதற்கும் பெரும்பாலும் பிரயோகிக்கப்படுகின்றன. கப்பி ஒப்பமான தாழும் இழை இலேசான தாழும் நிலமுடியாததா யும் இருப்பின் ஏத்தனம் சமைக்குச் சமஞ்சம். ஆகவே அறிமுறைப் பொறிமுறை நயம் = $\frac{\text{கமம்}}{\text{ஏத்தனம்}}$ என்பதற்கிணங்க । க்குச் சமஞ்சும். ஆனால் செய்யுறையில் உராய்வு போன்ற தடைகள் தொழிற்படுவதால் பொறிமுறையம் । இதும் குறைவாக ஒவ்வொரு குத்துமுறையில் கிடைக்கும்.

இயங்கு தனிக்கப்பி:

இக் கப்பித் தொகுதி பாரமான பொருள்களைத் தீக்குவதற்குப் பெரிதும் பயன்படுகின்றது. இதன் அமைப்பு படம் 54 இல்

காட்டியவாறு அமையும். எத்தனம் (E) பிரயோகிக்கப்படும். இழையின் பகுதி எந்தத் திசையிலும் இருக்கும். ஆயினும் மிகக் குறைந்தவை எத்தனம் பிரயோகிக்கும் பொழுது இழை நிலைக்குத்தாக இருக்கும். அப்பொழுது இழையின் நிலைக்குத்துப் பாகங்களிலுள்ள இழைவைகள் பிரயோகிக்கப்படும் எத்தனம் E க்குச் சமஞ்சும். கப்பி உராய்வற்றதாகவும் அத்துடன் அதன் நிறை W ஆகவுமிருப்பின்,

$$L + W = 2E \quad (L = \text{கணமயின் நிறை ஆகும்.)$$

$$\text{கப்பி நிறையற்றதாயின் } L = 2E \quad \text{படம் 54}$$

$$\text{அப்பொழுது கப்பித்தொகுதியின் அறிமுறைப் பொறியுறை நயம்} = \frac{L}{E} = 2 \text{ ஆகும்.}$$

முதலாம் கப்பித் தொகுதி

முதலாம் கப்பித்தொகுதி பல இயங்குதனிக்கப்படுகின்றது. (படம் 55) முன்று இயங்கு தனிக்கப்படுகின்ற கொண்ட முதலாம் கப்பித்தொகுதியின் அமைப்பைக் காட்டுகின்றது. இதனில் காணப்படும் நிலையான கப்பி எத்தனத்தை வசதியாகப் பிரயோகிப்பதற்குச் சேர்க்கப்பட்டுள்ளது. இது இக்கப்பித் தொகுதி யின் பொறிமுறை நயத்தைப் பாதிப்பதில்லை. கைய் W அதிதாழ் கப்பியில் தொங்கவிடப்படுகின்றது. இத் தொகுதி யின் பொறிமுறை நயம் வருமாறு காணப்படும்.

கப்பி நிறையற்றதெலவும் உராய்வற்ற தெலவும் அத்துடன் இழை இலேசானது மௌனவுங் கொள்க.

பிரயோகிக்கப்படும் எத்தனம் E ஆகவும் அதிதாழ் கப்பியில் அதாவது அதனை முதலாவது இயங்குகப்பியெனக் கொண்டு அதனில் தொங்கும் கைய் W எனவும் அதனைத் தொங்கும் நிலைக்குத்து இழைகளின் இழைவைகள் T₁ ஆகவும் இருப்பின்,

$$2T_1 = W \quad \therefore T_1 = W/2$$



படம் 54



படம் 55

(1)

அடுத்து இரண்டாவது இயங்கு கப்பியைத் தாங்கும் இழைகளின் இழைவைகள் T_2 ஆயின்,

$$2T_2 = T_1 = \frac{W}{2}$$

$$\therefore T_2 = \frac{W}{2 \times 2}$$

மேலும் மூன்றாவது இயங்கு கப்பியைத் தாங்கும் இழைகளின் இழைவைகள் T_3 ஆயின்,

$$2T_3 = T_2 = \frac{W}{2 \times 2}$$

$$\therefore T_3 = \frac{W}{2 \times 2 \times 2}$$

$$\therefore \text{ஆனால் } T_3 = P \text{ (எத்தனம்)}$$

$$\therefore P = \frac{W}{2^3}$$

$$\therefore \text{பொறிமுறையம்} = \frac{W}{P} = 2^3$$

இவ்வாறு ப இயங்குகப்பிகளுக்கும் இம் முறையைக் கையாளின் அத் தொகுதிக்குரிய பொறிமுறையம் $= 2^n$ ஆகும்.

கப்பிகள் W என்னும் சமநிலைகளை யுடனடியாக இருப்பின் மேல் தொகுதிக்குரிய முதலாம் இயங்குகப்பிக்கு,

$$2T_1 = W + w \quad \therefore T_1 = \frac{W + w}{2} = \frac{W + w(2 \times 1 - 1)}{2}$$

$$\text{ஆனால் } 2T_2 = T_1 + w$$

இரண்டாம் இயங்குகப்பிக்கு,

$$2T_2 = \frac{W + w + 2w}{2} = \frac{W + w(2 \times 2 - 1)}{2}$$

$$\text{ஆனால் } T_3 = \frac{W + w(2 \times 2 - 1)}{2 \times 2}$$

மூன்றாம் இயங்குகப்பிக்கு,

$$2T_3 = T_2 + w$$

$$= \frac{W + 3w}{4} + w$$

$$= \frac{W + 7w}{2 \times 2}$$

$$\therefore T_3 = \frac{W + 7w}{2 \times 2 \times 2} = \frac{W + w(2 \times 3 - 1)}{2^3}$$

ஆனால் $T_3 = P$

$$\therefore P = \frac{W + w(2 \times 3 - 1)}{2^3}$$

அல்லது $2^n P = W + w(2 \times 3 - 1)$

இக்கோவை 3 இயங்குகப்பிகளைக் கொண்ட முதலாம் கப்பித் தொகுதிக்குரிய சமன்பாடாகும். ஆகவே n இயங்கு கப்பிகளைக் கொண்ட தொகுதிக்கு,

$$P = \frac{W + w(2n - 1)}{2^n}$$

$$\therefore 2^n P = W + w(2n - 1)$$

2. தாரணம்

(1) 3 இயங்குகப்பிகளைக் கொண்ட முதலாம் கப்பித் தொகுதி யில் 14 கி.கிராம் சுமையை உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனை 8 கி.கிராம் நிறையாகும். இந் நிபந்தனைக்குக்கீழ் விளைத்திறன் கூட ஆயின் தொகுதியின் வேகவிகிதத்தைக் காண்க.

$$\text{பொறிமுறைநயம்} = \frac{\text{சுமை}}{\text{எத்தனம்}} = \frac{64}{8} = 8$$

$$\begin{aligned} \text{வினைத்திறன்} &= \frac{\text{பொறிமுறைநயம்}}{\text{வேகவிகிதம்}} \\ \frac{1}{2} &= \frac{8}{\text{வேகவிகிதம்}} \end{aligned}$$

$$\therefore \text{வேகவிகிதம்} = 16$$

(2) 3இயங்கு கப்பிகளைக் கொண்ட முதலாம் கப்பித் தொகுதியில் ஒவ்வொரு கப்பியினதும் நிறை 2 கி.கி ஆகும். 10 கி.கி சுமையை உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனத்தையும், விளைத்திறனையும் காண்க. உராய்வைப் புறக்கணிக்க.

முதலாவது அல்லது அதன் கீழ்க்கப்பியில் இழுவை

$$= \frac{1}{2}(10+2) \text{ கி.கி} = 6 \text{ கி.கி.நி.}$$

இரண்டாவது கப்பியில் இழுவை = $\frac{1}{2}(6+2)$ கி.கி = 4 கி.கி.நி.

மூன்றாவது கப்பியில் இழுவை = $\frac{1}{2}(4+2)$ கி.கி = 3 கி.கி.நி.

\therefore வேண்டிய எத்தனம் = 3 கி.கி.நிறை

$$\text{பொறிமுறைநயம்} = \frac{\text{சுமை}}{\text{எத்தனம்}} = \frac{10}{3}$$

$$\therefore \text{வேகவிசிதப்} = 23 = 8$$

$$\therefore \text{வினைத்திறங்} = \frac{\text{பொறிமுறைநயம்}}{\text{வேகவிசிதம்}} = \frac{10}{3} \approx 3$$

$$= \frac{5}{12} \text{ அல்லது } 42\%$$

வேகவிசிதத்தைக் காணல்

அதி தாழ் கப்பியில் கமையைத் (W) தொங்கவிடுக. நிலையான அப்பிரின் மீது செல்லும் இழையின் நூளியில் W என்னும் நிறைய தடைய தராசத் தட்டைத் கொங்கலிடுக. இத்தட்டில், தொகுதி மநிலையில் இருக்குத்தக்கவாறு நிறைகளை (w) இடுக. எனவே பிரயோகிக்கப்பட்ட எத்தனம் E ஆனது $W + w$ ஆகும். பின்பு எத்தனம் E என்னும் தூரத்துக்கூடாக இயங்கும்பொழுது கமை (P) இயங்கும் தூரம் $\frac{h}{h}$ ஆக அளக்க. அப்பொழுது $\frac{l}{h}$ இன் பெறுமானம் வேகவிசிதத்தைத் தரும். அத்துடன் உபயோகிக்கப்படும் கப்பித்தொகுதி 3 இயங்கு கப்பிகளைக் கொண்டதாகையால் அதன் அறிமுறைப் பொறிமுறைநயம் அல்லது வேகவிசிதமும் 2^o ஆகும். எனவே $\frac{l}{h}$ இன் பெறுமானம் 2^o இந்தச் சமன்கவுமிகுக்கும்.

பொறிமுறை நயத்தைக் காணல்

கமையைத் தொங்க விடாது தராசத்தட்டில், ஒரு மென்கையான சண்டுத்துடன் தட்டு சீராக இயங்குப் பிரை நிறைகளை இடுக. இந் நிறையுடன் தராசன் தட்டின் நிறையையும் சேர்த்து எத்தனம் E_1 ஆக காணக. இதன்பின், நிறைகளை, தட்டு மேல்முகமாக சீராக இயங்கும் வரை அதிலிருந்தும் நீக்குக. இந் நிறைகள் E_2 ஆயின், கப்பிகளை மட்டும் செயற்படுத்த வேண்டிய நிறைகள் $\frac{E_1 + E_2}{2} = E_0$ ஆகும். இவ்விதம் செய்வதுழலம் கப்பிகளின் தம் உராய்வினதும் விளைவுகள் அகற்றப்படுகின்றன. கமை W ஜ் அதிதாழ் கப்பியில் தொங்கவிடுக. முன் போன் நிறைகளைத் தட்டில் அதி சீராக இயங்கும் வரை சுரிசெய்து E_1 ஆக காணக. பின்பு மேல்முகமாக இயங்குச் செய்தும் E_2 ஆக காணக. $E_1 + E_2 = E_0$

ஆனது கமைகளையும், கப்பியையும் உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனம் ஆகும். எனவே கமை W இந்து வேண்டிய எத்தனம் $E_0 - E_1 = E_2$ ஆகும். E இன் இப் பெறுமானம் பொறிமுறை நயத்தைத் தருவதாகும். இவ்வாறு வெவ்வேறு கமைகளுக்கும் பரி சோதனையைப் பொறிமுறை நயத்தின் பெறுமானத்தை உறுதிப் படுத்துக.

இருண்டாம் கம்பித்தொருதி


இக் கம்பித் தொருதி இரு வெவ்வேறு கட்டை நிலை கப்பிகளைக் கொண்டுள்ளன. கப்பிகள் ஒன்றின் கீழ் ஒன்றுக் கம்பிகளின்றன. இவற்றான் ஒரு கட்டை நிலையாகவும் மற்றது இயங்கத்தக்கதாகவும் இருக்கும். ஒடுபெயாரு இழை இக்கப்பிகள்மீது சென்றும் இதன் சுயாதின் நுணியில் எத்தனம் பிரயோகிக்கப்படும். இழையின் மறுநுணி படம் 56 (a) இலும் (b) இலும் காட்டியவாறு மேல் கட்டைக்கும் சரி கீழ்க் கட்டைக்கும் சரி தொடுக்கப்படலாம்.

மேல் கட்டையிலுள்ள கொழுக்கி வில் இழை தொடுக்கப்பட்டின், ஒவ்வொரு கட்டையிலும் ம் கப்பிகள் இருப்பின், கீழ் கட்டையில் தொங்கும் கம்பிகளின் பாகங்கள் 2g ஆகும். அப்பொழுது

சுமை S_1 என்றும் தூரத்துக்கடாக உயர்த்தப்பட்டின் எத்தனம் $2gS_1$ தூரத்துக்கடாக நகர்த்தப்படும். ஆகவே அறிமுறைப் பொறிமுறை

$$\text{துயம் (வேகவிகிதம்)} = \frac{2gS_1}{S_1} = 2g \text{ ஆகும்.}$$

படம் 56



கீழ்க்கட்டைக்கு இழையின் நுணி படம் 56 (b) இல் காட்டிய வாரு தொடுக்கப்பட்டின், கம்பியைத் தாங்கும் இழையின் பாகங்கள் $(2g + 1)$ ஆகும். ஆகவே இங்கு அறிமுறைப் பொறிமுறைதுயம் (வேகவிகிதம்) $= 2g + 1$ ஆகும்.

மேலும் கீழ்க்கட்டையிலுள்ள கப்பிகளின் எண்ணிக்கை மேல் கட்டையிலுள்ள கப்பிகளின் எண்ணிக்கையிலும் 1 குறையின், இழையின் நுணி அதை கீழ்க்கட்டையின் உச்சியில் தொடுக்கப்படும். அப்பொழுது கம்பியைத் தாங்கும் இழையின் பாகங்கள் $(2g - 1)$ ஆகும் ம் ஆனது இங்கே மேல் கட்டையிலுள்ள கப்பிகளின் எண்ணிக்கையாகும். அத்துடன் அறிமுறைப் பொறிமுறைதுயம் (வேகவிகிதம்) $= 2g - 1$ ஆகும். மேலும் கப்பித் தொருதிகளுக்கு அறிமுறைப் பொறிமுறை துயத்தை வருமாறும் காணலாம்.

படம் 56 (a) இல் தொங்கும் கணமாக W கூகவும் கீழ்க்கண்ட விளைவின் நிறை புறக்கணிக்கப்படுவதாசலும் இருப்பின்,

$$W = 2n P$$

$$\text{பொ. மு. ந.} = \frac{W}{P} = 2n$$

$$\text{படம் 56 (b) இல் } W = (2n + 1) P$$

$$\text{பொ. மு. ந.} = \frac{W}{P} = 2n + 1$$

அடுத்து கீழ்க்கண்டையில் 1 கப்பி குறையின் சமையைத் தாங்கும் இழையின் பாகங்கள் $2n - 1$ ஆகும்.

$$\therefore W = (2n - 1) P$$

$$\text{பொ. மு. ந.} = \frac{W}{P} = 2n - 1$$

கீழ்க் கட்டையின் நிறை W ஆயின்,

$$nP = W + w (\because n \text{ ஆனது ஒவ்வொரு கட்டையிலுமுள்ள கப்பிகள்})$$

$$n = \frac{W + w}{P}$$

$$\frac{W}{P} = n - \frac{w}{P}$$

வேகவிகிதத்தைத் துணிதல்

இல்வொரு கட்டையிலும் n கப்பிகளைக் கொண்ட கப்பித்தொகுதியைன்றை எடுக்க. மேற்கட்டையின்மீது செல்லும் இழையின் கயாதின முனையில் பிரயோகிக்கப்படும் எத்தனம் P_1 ஜி என்றும் தூரத்திற்கூடாக நகர்த்துக. அதை அளந்தறிக. அப்பொழுது

கணம் W நகரும் தாரம் h தூயம் அளந்தறிக. $\frac{1}{h}$ இன் பெறுமானம் வேகவிகிதத்தைத் தரும். இல்வாறு வெவ்வேறு சமைகளுக்கு பரிசோதனையைச் செய்க. இப்பெறுமானம் எப்பொழுதும் 2π க்குச் சமஞாகும்.

பொறிமுறைநயத்தைத் துணிதல்

கீழ்க் கட்டையில் சமையைத் தொங்கவிடாது அதனை மேல்முக மாக பட்டுமட்டாக இயங்கச் செய்வதற்கு இழையின் கயாதின நுணியில் பிரயோகிக்க வேண்டிய நிறை P_1 ஜி காணக. பின்பு

அது தாங்க மட்டுமட்டாக சீழ்முகமாக இயங்கச் செய்வதற்கு வேண்டிய நிறை P_2 ஜூம் காண்க. இவற்றின் ராசரி அதாவது $\frac{P_1 + P_2}{2} = P_0$ சீழ்க்கட்டையினதும் உராய்வினதும் விளைவை அகற்றுகின்றதாகும். அடுத்து சுமையைத் தொங்கவிட்டும் பரிசோதனையைச் செய்க. மேல்முகமாக மட்டுமட்டாக இயங்கச் செய்வதற்கு வேண்டிய நிறை P_1 ஜூக் காண்க. மற்றும் சீழ்முகமாக மட்டுமட்டாக இயங்கச் செய்வதற்கு அகற்ற வேண்டிய நிறை P_2 ஜூம் காண்க. மேலும் $\frac{P_1 + P_2}{2} = P_0$ என்பது சுமை W இனதும் சீழ்க்கட்டையினதும் உராய்வினதும் விளைவை வெல்லவல்ல எத்தனம் ஆகும். ஆகவே சுமை W ஜூ மட்டும் தாங்கவல்ல எத்தனம்.

$$P_0 - p_0 = P \text{ ஆகும்.}$$

$$\therefore \frac{W}{P} \text{ இன் பெறுமானம் பொறிமுறைநயத்தைத் தரும்.}$$

இவ்வாறு வெவ்வேறு சுமைகளுக்குப் பரிசோதனையைச் செய்க.

3. துராஜாம்

ஒர் இரண்டாம் கப்பித்தொகுதி 6 கப்பிகளைக் கொண்டுள்ளது. இது 1120 கி. கி. சுமையை நிலைக்குத்தாச உயர்த்த பயன்படுத்தப்படுகின்றது. இயங்கும் கட்டையின் நிறை 38 கி. கி. எனின் வினைத் திறனைக் காண்க. மேலும் எத்தனம் 193 கி. கி. நிறை எனவுங்காட்டுக. உராய்வைட் புறக்கணிக்க.

எத்தனம் P ஆயின்,

$$6P = 1120 + 30 = 1158$$

$$P = \frac{1158}{6} = 193 \text{ கி. கி. நிறை.}$$


$$\text{வேகமிகிதம்} = 6$$

$$\therefore \text{பொறிமுறைதயம்} = \frac{\text{சுமை}}{\text{எத்தனம்}} = \frac{1120}{193}$$

$$\therefore \text{வினைத்திறன்} = \frac{\text{பொ. மு. ந.}}{\text{வே. வி.}} = \frac{1120}{193 \times 6} \times 100\% \\ = 9.7\%$$

மூன்றாம் கப்பித்தொகுதி

மூன்றாம் கப்பித்தொகுதியில் வெவ்வேறு இழைகள் ஒவ்வொரு கப்பிக்கு மீதும் செல்கின்றன. ஆனால் ஒவ்வொரு இழையினதும்



படம் 57

இரு நுணி சலமயைத் தொங்கலிடும் கூட டத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதியர் வில் இருக்கும் கப்பி நிலையாக ஒரு தாங்கி யில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பொறிமுறையை வருமாறு கணிக்கப்படும். கப்பிகளின் நிறைகளைப் பறக்கணிக்க. எத்தனம் பிரயோகிக்கப்படும் கீழ்க்கப்படும் யின் மீது செல்லும் இழையின் இழுவை T_1 எனவும் அதற்கு மேலுள்ள கப்பியின் மீது செல்லும் இழையின் இழுவையை T_2 எனவும் அதியர் கப்பியின் மீது செல்லும் இழையின் இழுவையையை T_3 எனவுக்கொள்க.

$$\text{இங்கு, } T_1 = P$$

$$T_2 = 2T_1 = 2P$$

$$T_3 = 2T_2 = 2^2P$$

$$\text{இவ்வாறு } T_n = 2T_{n-1} = 2^nP$$

மேலும் n கப்பிகளிறுப்பின்

$$W = T_1 + T_2 + T_3 + \dots + T_n$$

$$W = P(1 + 2 + 2^2 + \dots + 2^{n-1})$$

$$P = P \cdot \frac{2^n - 1}{2 - 1}$$

$$\frac{W}{P} = 2^n - 1$$

$$\therefore \text{பொறிமுறையை } = 2^n - 1$$

வினாக்கள்

1. 10 மீற்றர் நீளமுள்ள ஒரு கோள் முதலாவது நெம்பு போன் 1000 கி.கி சுமையைத் தாங்குவதற்கு உபயோகிக்கப்படுவின் நது. எத்தனம் 150 கி.கி ஆயின் சமூலிடம் எங்கிருத்தல் வேண்டும். [விடை: சுமையிலிருந்து 1.3 மீ]

2. ஒரு மணிதன் 20 கி.மீ சுமையை 90 ச.மீ நீளமுள்ள கோலெரான் நின் உதவியுடன் தூக்குகின்றான். சுமையிலிருந்து 30 மீ. தூரத்திலுள்ள கோலீன் புள்ளியில் அது தோளில் ஒய்விலிருப்பின் கோலீல் உருற்றப்படும் விசையைக் கணிக்க.

[விடை: 30 கி.மீ]

3. ஒரு பொருள் பொதுத்தராசொன்றின் ஒரு தட்டில் 20 கி.கிரா மும் மற்றத்தட்டில் 21 கி.கி. மும் நிறுக்கின்றது. தட்டுகள் வெறுமையாக இருக்கும்பொழுது தராசின் வளை கிடையாக இருப்பின் தராசின் பிழை என்ன. அத்துடன் பொருளின் உள்மை நிறை என்ன? [விடை: 20·49 கி.கி.]

4. ஒரு பிழையான தராசின் புயங்கள் 20·21 என்னும் விகிதத் தில் உள்ளது. நீளமான புயத்தின் நுணியில் நிறுத்து, கி.கிராம் 1 ரூபா வீதம் வாங்கப்பட்ட 5 கி.கி.ராம் பொருள்களில் ஒரு வனுக்கு ஏற்பட்ட நட்டத்தைக் காண்க. [விடை: 2·1 ரூபா]

5. ஒரு பொதுத் தராசின் தத்துவத்தை விளக்குக. (அ) உணர் திறன் (ஆ) திருத்தம் ஆசியவற்றை நிர்ணயிக்கும் சாரணி கண் ஆராய்க.

ஒரு தராசின் ஓவ்வொரு புயமும் 7 சமீ. நீளமாகும். காட்டி யின் நீளம் 12 சமீ. வளையின் திணிவு 10 கிராம். மூன்று கத் தியோரங்களும் ஒரு தளத்தில் இருக்க வளையின் புவியிர்ப்பு மையம் நடுக்கத்தியோரத்துக்கு 0·02 சமீ. கீழ் இருப்பின் தட்டி விடப்பட்ட சுடைகளுக்குள் வித்தியாசம் 1 மில்லி கிராமாயின் காட்டியின் நுணி எவ்வளவுக்காகத் திருப்பும்?

[விடை: 0·084 சமீ.]

6. பெயரிடப்பட்ட படத்தைக் கொண்டு ஒரு பொதுத் தராசை விவரிக்க. இதன் உணர்த்தினை நிர்ணயிக்கும் காரணி கள் யாவை?

வளையின் அடர்த்தி 1·17 கி.இல்லறர் ஆக இருக்கும் வேளையில் 8·4 கி.கி. சமீ. அடர்த்தியுடைய பித்தளைப் படிகளை உபயோகித்து செம்மையான தராசோன்றில் 0·7 கி.கி.சமீ. அடர்த்தி உடைய ஒரு பொருள் நிறுங்கப்பட்டது. தராசைச் சமநிலைப் படுத்த 10 கிராம் திணிவுடைய படிகள் வேண்டியிருந்தால் பொருளின் உள்மையான திணிவு என்ன? [விடை: 10·017 கி.]

7. 150 மீற்றர் நீளமுள்ளதும் 15 மீற்றர் உயரமுள்ளதுமான ஒரு சாய்வில் 112 கி.கி. லிசை பிரயோகிக்க எவ்வளவு ஆட்கள் விண்ணத்திற்கு 25% ஆக இருக்கும் பொழுது தேவைப்படும்?

[விடை: 40]

8. ஒரு சில்லும் அச்சாணியாலும் 200 கி.கி. கமை உயர்த்த வேண்டியிருக்கின்றது. அச்சாணியின் விட்டம் 2 ச.மீ. சில்லின் விட்டம் 15 ச.மீ. திறன் 80% ஆயின் சில்லில் உருற்ற வேண்டிய லிசையைக் கணிக்க.

[விடை: 33 $\frac{1}{2}$ கி.கி.]


9. ஒரு சில முடி அச்சானியினதும் வேகவிகிதம் 5. ஒரு 320 கி.கி. கமையானது 30 சி. கி. நிறையுடைய எத்தனத்தால் உயர்த் தப்படுகின்றது. பொறியின் திறன் என்ன? பொறியின் உராய்வை வெள்ள 30 சி. கி. நிறை என்ன எத்தனத்தின் பின்னம் உப யோசிக்கப்படுகின்றது? [விடை: 80% ; ?]
10. ஒரு கப்பித்தொகுதியின் பொறிமுறை நயத்தை எவ்வாறு கண்ணாலாம்? கப்பித் துவ்வொன்றும் 14 சி. கிராம் நிறையுடைய 4 கப்பிகளின் துணைகொண்டு 11.20 சி. கி. தினிலை தூக்கவேண்டியிருக்கின்றது. அதிசுயர் பொறிமுறை நயத்தைக் கொடுக்கத்தக்க கப்பித் தொகுதியை சீறிக்காட்டுக். [விடை: 3ம் கப்பித்தொகுதி]
11. இரண்டாம் கப்பித்தொகுதியில் துவ்வொரு கட்டடத்திலும் 4 கப்பிகள் உள். அசையக்கூடிய கட்டடத்தின் நிறை 5 சி. கி. திறன் 90% ஆயின் 75 சி. கி. கமையை உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனத்தைக் கணிக்க. [விடை: 11.1 சி. கி.]
12. ஒரு கப்பித்தொகுதி இரு கட்டடகளைக் கொண்டுள்ளன. மேற் கட்டட நிலையானதும் 3 கப்பிகளைக் கொண்டதுமாகும். கீழ்க் கட்டட அசையத்தக்கதும் 2 கப்பிகளைக் கொண்டதுமாகும். ஒரு கமையை உயர்த்துவதற்கு எவ்வாறு இதன் வரிப்படம் அமைய மேனங்க சீறுக. அசையும் கட்டடத்துக்கு 50 சி. கி. கமை போருத் தப்பட்டால் அதனை உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனம் 12 சி. கிராம் ஆயின் திறன் எண்ணவாகும்? [விடை: 83½%]
13. W சி. கி. கமையை உயர்த்துவதற்கு வேண்டிய எத்தனம் P ஆனது $P=4 + 0.1 W$ என்பதனால் தரப்படத்தக்க வகையில் ஒன்றும் அச்சானியும் என்னும் உயர்த்தும் போற் அகமக்கப் பட்டுள்ளது. பொறியின் வேகவிகிதம் 10 ஆயின் 5 சி. கி. கமையை 1 மீற்றர் தூரத்துக்கூடாக உயர்த்தும்போது விரைய மாக்கப்பட்டு வேலையைக் கணிக்க. [விடை: 40 மீற்றர் சி. கிராம்]
14. 8 கப்பிகள் தரப்பட்டிருந்தால் ஒரு பொறியை அமைப்பதற்கு அவற்றை ஒழுங்கப்படுத்தக் கூடிய பல முறைகளை விவரிக்க. ஒக்லெவாரு வகையிலும் உள்ள பொறிமுறைநயத்தைக் கணிக்க. அறிமுறையிலும் பார்க்க ஏன் உண்மையான போ. மு. ந வித தியாகப்படுகின்றது?

அலகு 6

உராய்வு

உயிரினங்கள், பொறிகள், மற்றும் வாகனங்கள் தரையின் மீது அளிடத்திலிருந்து இன்னேர் இடத்திற்கு இயங்குவதற்கு உறுதுவை பொக இருப்பது உராய்வு. இது, எப்பொழுதும், இரு தொட்டுக் கொண்டிருக்கும் மேற்பாப்புக்கள் ஒன்றின் தொடர்பாய் மற்றது இயங்கும்பொழுது அவற்றின் தொடுகைத் தளத்தினில் அதற்குச் சமாந்தரமாக தொடர்பியக்கத்தை எதிர்க் கூம் வண்ணம் செயற்படும் ஒரு விசையாகும். இயக்கத்தை ஏற்படுத்துமுகமாக புறவிசை பொன்றைப் பிரயோகிக்கும்பொழுது மட்டுமே இவ்வராய்வு விசை செயற்படும் எனவே, சாதாரணமாக, பொருளொன்று ஒய்வில் இருக்கும்பொழுது இது செயற்படுவதில்லை. இவ்விசை தெத்தகைய தூண்பதை பின்வருமாறு பரிசீலித்தறியலாம்.

மேசையின் மீது வைக்கப்பட்ட மருக்கும் Xஎன்னும் ஒரு மரக்குறியைக் கருத்திற் கொள்க. இது தலாவித்த கப்பி A மீது செல்லும் ஓர் இழையின் மூன்றையெந்றாலும் தொடுக்கப்பட்டுள்ளது. இழையின் மறுமுனையை என்னும் தராகத் தட்டுடன் தொடுக்கப்பட்டுள்ளது. (படம் 58).



படம் 58

இடப்படும்பொழுது மரக்குறியை அசையாதிருக்கிறது. எனவே இடப்பட்ட நிறைகளினதும் தட்டின் நிறையினதும் கூட்டுத் தொகைக் குக் குற்றிக்கும் மேசைக்குமிடையே செயற்படும் உராய்வுவிசை சமஞகும். நிறைகள் மேலும் தட்டில் இடப்படும்பொழுது X அசையாதிருக்கின்றது. ஆகவே செயற்படும் உராய்வுவிசை கூடியுள்ளது என்பது புவனுளின்றது. ஆனால் இடும் நிறைகளை மேலும் மேலும் கூட்டுக்கொண்டு போகும்பொழுது, ஒரு நிலையில் X வழுக்க ஆரம்பிக்கின்றது அந்திலையில். இரு மேற்பாப்புக்களுக்கு மிடையேயுள்ள உராய்வுவிசை எல்லைப்பெறுமானால் அடைந்திருக்கிற தெளப்படும். இக் கணத்தில் இரு மேற்பாப்புக்களும் எல்லை உராய்வுநிலையில் இருக்கின்றன வென்றும், அவற்றினிடையே செயற்படும் உராய்வுவிசையை எல்லை உராய்வுவிசை யென்றும் சொல்லப்படும். இவ்விசை பிரயோகிக்கப்படும் விசையைப் பொறுத்து, பூச்சியத்தில் இருந்து எல்லை உராய்வுப் பெறுமானம்வரை அதிகரிக்கின்றதனால் இது ஒரு தற்செப்பப்படுத்துவிசை (self adjusting force) எனப்படும்.

நிலையியல் உராய்வுக்குணகம்


இநு தினம் மேற்பரப்புக்கள் எல்லை உராய்வுநிலையில் இருக்கும் போழுது, F என்னும் எல்லை உராய்வுவிசைக்கும், R என்னும் செலவன் மறுதாக்கத்திற்கும் உள்ள விசிதம் எல்லை உராய்வுக்குணகம் எனப்படும். இது நிலையியல் உராய்வுக்குணகம் எனவும் பெயர் பெறும். இக்குணகம், பொதுவாக, ம் என்னும் குறியீட்டினால் குறிக்கப்படும். எனவே மேல் வரைவிலக்கணத்தை பின்வரும் குறியீட்டின் கோவையால் விளக்கலாம்.

$$\text{அதாவது } \mu = \frac{F}{R}$$

பரிசோதனையின்படி தரப்பட்ட இநு தொடும் மேற்பரப்புக்களை லொன்றினது பரப்புக் கூடியபோதும் அல்லது குறைந்தபோதும் ம் இன் பெறுமானம் கணிக்கப்படும்போது, ஒரே பருமன் உடைய தாக்க காணப்படுகிறது ஆகவே தொடும் பரப்புகளின் பரப்பினில் இப்பெறுமானம் தங்குவதில்லை. மேலும், R இன் பருமன் குடும்போழுது, அதற்கேற்ப F உம் குடுவதால், ம் இன் பெறுமானம் மாற்றும் அடைவதில்லை.



நிலையியல் உராய்வுக்குணகத்தைத் தணிதல்



படம் 59

ஆரம்பிக்கும்வரை, இட்டுக் குறித்தக்கொள்க. X இன்மீது தெரிந்த நிறையெண்ணற வைத்து மறுதாக்கம் R இனைக் கூட்டிக்கொள்க. மீண்டும் தட்டில் முன்போல் குற்றி வழுக்க ஆரம்பிக்கும்வரை நிறைகளை இட்டுக் குறித்தக்கொள்க. இவ்விதம் R இன் பருமனை அங்கள்ததுப் பரிசோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து தட்டில் இடப்படும் நிறைகளைக் குறித்தக்கொள்க. பரிசோதனையை ஒன்றிவாரு முறையும் குற்றியை முதல் இருந்த இடத்தில் வைத்தே ஆரம்பிக்க. பின்பு பெறுபேறுகளைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்தி நிலையியல் உராய்வுக்குணகத்தைக் கணித்துக் கொள்க.

பெறுபேறுகள் : தட்டின் நிறை = W_1 கிராம்

குற்றியின் நிறை = W_2 கிராம்

குற்றி X இனதும் தராசத் தட்டு ம் இனதும் நிறை + ஜோக்காணக். குற்றியை ஒரு கிடை மான தளத்தில் வைத்து ஒரு இழையினால் படம் 59 இல் காட்டியவாறு தராசத்தட்டுடன் இணைத்தல்லடுக. X இனது நிலையத்தைத் தளத்தில் குறித்தபின் தட்டில் நிறைகளை குற்றி வழுக்க

ஆரம்பிக்கும்வரை, இட்டுக் குறித்தக்கொள்க. X இன்மீது தெரிந்த நிறையெண்ணற வைத்து மறுதாக்கம் R இனைக் கூட்டிக்கொள்க. மீண்டும் தட்டில் முன்போல் குற்றி வழுக்க ஆரம்பிக்கும்வரை நிறைகளை இட்டுக் குறித்தக்கொள்க. இவ்விதம் R இன் பருமனை அங்கள்ததுப் பரிசோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து தட்டில் இடப்படும் நிறைகளைக் குறித்தக்கொள்க. பரிசோதனையை ஒன்றிவாரு முறையும் குற்றியை முதல் இருந்த இடத்தில் வைத்தே ஆரம்பிக்க. பின்பு பெறுபேறுகளைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்தி நிலையியல் உராய்வுக்குணகத்தைக் கணித்துக் கொள்க.

உராய்வு மூலக்கூறு R (கிராம)	தட்டிடில் நிறை வழக்க ஆரம்பிக்கும் போது (கிராம)	ஏதை உராய்வு விசை F (கிராம)


கணிப்பு

எல்லை உராய்வுவிசை $F = \text{வழக்க ஆரம்பிக்கும்போது தட்டில்$
 $\text{உள்ள நிறை} + \text{தட்டின் நிறை}$
 $\text{செவவன் மறுதாக்கம் } R = \text{குற்றியின் நிறை} + X \text{ இன் மீது}$
 $\text{வைக்கும் வேறு நிறைகள்}$

உரைபு:

R இறுதி ஒத்ததாய் F இனைக்
 $\text{குறிக்கும்பொழுது வரைபொன்று}$
 $\text{படம் 60 இல் காட்டியவாறு}$
 பெறப்படும்.

வரைபின் காய்வீதம் குறிக்கும் தளத்திற்கும் இடையே
 $\text{உள்ள நிலையியல் உராய்வுக்குண்ணத்தைக் குறிக்கும்.}$



படம் 60

இயக்கவியல் உராய்வும், இயக்கவியல் உராய்வுக்குண்ணக்கூடும்.

ஒரு மேற்பாட்டு இன்னொரு மேற்பாட்பின்மீது இயக்கி கொண்டு போகும்பொழுது அவற்றின் தொடும் பரப்புகளினிடையே ஒர் உராய்வுவிசை செயற்படுகின்றது. இது நிலையியல் உராய்வுவிசையைப் போன்றதன்து இவ்வராய்வை இயக்கவியல் உராய்வு அல்லது வழக்குராய்வு என்று சொல்லப்படும். இது தொடர்பியத்தும் உடைய இரு மேற்பாட்புக்களுக்கிடையே நிகழும்.

ஒரு மேற்பாட்டு சீரான வேகத்துடன் இன்னொரு மேற்பாட்பினே மீது இயங்கும்பொழுது இவ்விரு மேற்பாட்புக்களுக்குமிடையே

செயற்படும் F' என்னும் உராய்வுவிசைக்கும் R என்னும் செவ்வன் மறுதாக்கத்திற்கும் உள்ள விகிதம் இயக்கவியல் உராய்வுக்குணகம் அல்லது வழுக்குராய்வுக்குணகம் எனப்படும்.

$$\text{அதாவது } \mu' = \frac{F'}{R} \quad (\mu' = \text{வழுக்குராய்வுக் குணகம்)$$

பரிசோதனையின்படி இவ்வராய்வுக்குணகம் இரு மேற்படிப்புக் கணக்கிடையேயுள்ள தொடர்புவேகம் அதிகரிக்கும்போதும் அல்லது குறையும்போதும் மாறுவதில்லை. அதாவது இது இயங்கும் வேகத் தில் தங்குவதில்லை. மேலும் இயக்கவியல் உராய்வுக்குணகம் நிலையியல் உராய்வுக்குணகத்திலும் சிறிதென்பதும் பரிசோதனை வாய்வாக அறியப்படுகிறது.

இயக்கவியல் உராய்வுக்குணகத்தை (வழுக்குராய்வுக் குணகத்தை) துணிதல்

முறை I: நிலையியல் உராய்வுக்குணகத்தைத் துணிதற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணமே இதனைக் காணபதற்குப் பயன்படுகிறது. தராசத்தடில் நிறைகளையிட்டு குற்றியை சுற்று மெதுவாக தட்டவேண்டும். இவ்விதம் நிறைகளைத் தட்டில் இட்டு குற்றியை மெதுவாகத் தட்டும்பொழுது அது சோன் வேகத்துடன் இயங்குமாயின். அப்பொழுது தட்டில் உள்ள நிறையைக் குறித்தல் வேண்டும். இதுவே இயக்கவியல் உராய்வுவிசையைத் தருவதாகும். குற்றியை மீண்டும் முகலை இருந்த இடத்தில் வைத்து, அதன்மீது நிறைகளை ஏற்றி செவ்வன் மறுதாக்கத்தை அதிகரிக்கச் செய்து பரிசோதனையைப் பல முறைகள் செய்க. மறுதாக்கங்களையும் உராய்வுவிசைகளையும் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.

பெறுபேறுகள்

தட்டின் நிறை = W_1 கிராம்

குற்றியின் நிறை = W_2 கிராம்


செய்வன் மறுதாக்கம் R (கிராம)	வழுக்குப்போது கட்டிட இடுக்குற நிறைகம்	இயக்கவியல் உராய்வு குணகம் F' (கிராம)

கணிப்பு

F' = வழுக்கும்பொழுது தட்டில் உள்ள நிறை + தட்டின் நிறை
 R = குற்றியின் நிறை + குற்றியில் ஏற்றிய வேறு நிறைகள்


விளைவு

R இந்த ஒத்ததாய் F' இனால் குற்றிக்கும் பொழுது படம் 61 இல் காட்டியவானுண் ஒரு வரைபு பெறப்படும். வரைபின் சாய்வுவீதம் இயக்கவியல் உராய்வுக் குணகத்தைக் குறிக்கும்.



படம் 61

முறை II:- குற்றி X இனை B என்றும் தளத்தில் வைத்து தளத் தைக்கிண்டைக்கு சார்பாகச்சரிக்க. இவ்வாறு சரித்துக்கொண்டுபோகும் பொழுது குற்றியை மேதுவாகத் தட்டுக். பரிசோதனையை இவ் விதம் செய்துகொண்டு போகும் பொழுது, ஒரு கட்டடத்தில் குற்றி தட்டிய மாத்திரத்தில் சீரான வேகத்துடன் வழுக்குகின்றது. அத்திலையில் தளம் கிடையும் நன் ஆக்கும் சரிவுக் கோணம் எனின் அனத்தல் வேண்டும். எனின் சராசரிப் பெறுமானத் தைக் காணப்பதற்கு பரிசோதனையை மீண்டும் இருமுறைகள் செய்வது நல்லுகும்.



படம் 62

கணிப்பு

$$\text{இங்கு} \quad F = W \text{ சூன் } \alpha$$

$$R = W \text{ கோணம் } \alpha$$

$$\text{ஆனால் } \frac{F}{R} = \tan \alpha$$

எனவே தளம் கிடையும் ஆக்கும் சரிவுக்கோண திறன் தாங்களின் பெறுமானம் இரு மேற்பரப்புக் கணுக்கிண்டேயே செயறபடும் இயக்கவியல் உராய்வுக்குணகத்தைத் தகவுதாகும்.

குறிப்பு: உலாந்த திண்மப் பரப்புக்களே மேற்கூறிய பரிசோதனை கணுக்கு உதந்தனவாகும்.

திணம் உராய்வு விதிகள்

- இரு மேற்பரப்புக்களுக் கிடையே செயற்படும் உராய்வுவிலை அவற்றின் தொடர்பியக்கத்தை எதிர்ப்பதாகும்.
- செவ்வன் மறுதாக்கம் மாறுதிருக்கும் பொழுது, உராய்வுவிலை இரு மேற்பரப்புக்களின் தொடுகைப் பரப்பின் பருமனில் தங்குவதில்லை.
- நிலையில் உராய்வில், எல்லை உராய்வுவிலை செவ்வன் மறுதாக்கத்திற்கு நேர்விகித சமமாகும்.


இயக்கவியல் உராய்வில், உராய்வுவிலை செவ்வன் மறுதாக்கத்திற்கு நேர்விகித சமமாகும். அத்துடன் இது மேற்பரப்புக்களின் தொடர்பு வேகத்தில் தங்குவதில்லை,

உராய்வுக்கோணம்

ஒரு பொருளினை F என்னும் விலை தாக்குப் பொழுது, அது எல்லை உராய்வு நிலையில் இருப்பின் எல்லை உராய்வு விலையும் F ஆகும். அதனை செவ்வன் மறுதாக்கத்துடன் சேர்த்து தளத்தை விளையுள் மறுதாக்கத்தைப் பெறலாம். படம் 63 இல் BA ஆனது W இறங்குச் சமாயின், உராய்வுவிலை F இன்னும் BA இன்னும் விளையுள் BC ஆகும். இது AB உடன் ஆக்கும் கோணம் உ வாயின்,

$$\text{தான் } \theta = \frac{F}{W} = \mu$$

இக்கோணம் θ உராய்வுக்கோணம் எனப் பெயரிப்பெறும்



படம் 63

உராய்வுக்கோணத்தைத் துணிதல்



படம் 64

ஒரு பேரூள் காய்தலை மொன்றில் ஓய்வில் இருக்கும் பொழுது, அதன் நிறை W இனை இரு கூறுகளாகப் பிரித்துவிட வாய்க்.

ஒன்று, $R = W$ கோசனம் உ இது தளத்திற்குச் செங்குத்தாக இருக்கும்.

மற்றது W கெண் θ , இது தளத்திற்குச் சமாந்தரமாகவிருக்கும்.

தளம் கிடையுடன் ஆக்கும் ஒரு குறித்த சரிவு உள்ளில் எல்லை உராய்வுதிலே எப்தியேதனவும், பொருள் வழுக்க ஆரம்பிக்கும் நிலையில் இருக்கிறதெனவும் கொள்வோமாயின்

$$\mu = \frac{W \text{ சென் } \theta}{W \text{ கோசென் } \theta} = \text{தான் } \theta$$

எனவே பொருள் வழுக்க ஆரம்பிக்கும் கணத்தில், தளத்தின் சரிவு θ , உராய்வுக் கோணத்திற்குச் சமங்கும். ஆகவே உராய்வுக் கோணத்தைத் துணிதற்கு காய்தளத்தின் ஒரு முனையை தளத்தில் வைக்கப்பட்ட பொருள் வழுக்க ஆரம்பிக்கும்வரை உயர்த்தல் வேண்டும். அந்திலையில் θ இனை அளந்திடல் வேண்டும். இவ்விதம் சரிசோதனையை மூன்று அல்லது நான்கு முறைகள் செய்து θ இன் சராசரியைக் காண்க. இச் சராசரிப் பெறுமானம் உராய்வுக் கோணத்தின் பருமனாகும் இதிலிருந்து தான் θ இன் பெறுமானத்தைக் காணும்பொழுது நிலையியல் உராய்வுக்குணகம் பெறப்படும்.


உதாரணங்கள்

1. ஒரு பாரமான சீராண ஏணி அதன் மேல்முனை ஓப்பமான நிலைக்குத்துச் சுவருடன் இருக்க ஒய்வில் இருக்கின்றது. அதன் கீழ் முனை கரடான கிடையான தரையில் இருக்கின்றது. ஏணி நிலைக் குத்துடன் 30° ஆக்கும்பொழுது அது வழுக்கும் தறுவாயில் இருப்பின் தரைக்கும் ஏணியில் அடிக்குமிடையேயுள்ள நிலையியல் உராய்வுக் கோணத்தைக் காண்க.

ஏணியின் அடிப்பிளது செவ்வன்

மறுதாக்கம்	$= R$
உராய்வு விணச	$= F$
சுவரில் செவ்வன் மறுதாக்கம்	$= S$
ஏணியின் நிறை G இல்	$= W$
AB இன் நீளம்	$= 2a$
ஏணியின் சமாநீயில் (படம் 65)	
$R = W$	— — — (1)
$F = S$	— — — (2)

B பற்றித் திருப்புதிறன் எடுக்கும் பொழுது,



படம் 65

$$S. 2a \text{ கோசை } 60^\circ = W \cdot a \text{ சென் } 30^\circ$$


$$\therefore S = \frac{W}{2} \text{ தான் } 30^\circ$$

$$\therefore F = \frac{W}{2} \text{ தான் } 30^\circ$$

$$\text{ஆனால் உராய்வுக்குணகம் } \mu = \frac{F}{R}$$

$$\begin{aligned} \text{அதாவது} \quad \mu &= \frac{W}{2} \quad \text{தான் } 30^\circ / W \\ &= \frac{1}{2} \text{ தான் } 30^\circ \\ \mu &= 0.29 \end{aligned}$$

2. ஒரு நிறையற்ற கப்பியின் மீது செல்லும் இவோசான இழை யொன்றின் ஒரு முனையில் ஒரு சுமை தொங்கவிடப்பட்டுள்ளது. இழையின் மறுமுனை மேசையொன்றின்மீது இருக்கும் ஒரு குற்றிக் குத் தொடுக்கப்பட்டுள்ளது. சுமையின் தின்னிவு குற்றியினது தின்னிவின் இருமடங்காகும். சுமை ஓய்விலிருந்து 180 சமி. தாரம் விழ விடப்பட்ட பின் நிறுத்தப்பட்டது. அப்பொழுது குற்றி 300 சமி. வழுக்கிச் சென்றபின் ஒப்புக்கு வந்தது. மேசைக்கும் குற்றிக்கும் இடையிலுள்ள இயக்கவியல் உராய்வுக்குணகத்தைக் காண்க.



$$\begin{aligned} 2Mg - T &= 2Mf \\ T - F &= Mf \\ 2Mg - F &= 2Mf \\ F &= \mu Mg \\ 2Mg - \mu Mg &= 3Mf \end{aligned}$$

$$\begin{aligned} f &= \frac{g}{3} (2 - \mu) \\ A, 180 \text{ சமி.} \quad \text{சென்றவுடன் அதன்} \\ \text{வேகம்} \quad v^2 &= u^2 + 2f.s \\ v^2 &= 0 + 2.f.180 \end{aligned}$$

A நிறுத்தப்பட்டிரின், B ஆனது உராய்வு விசைக்கு எதிராகச் செல்லும்: எனவே B இன் ஆர்மூடுகல் (அமர்மூடுகல்) f'

$$\begin{aligned} F &= Mf' \\ \text{ஆனால்} \quad F &= \mu Mg \\ \mu Mg &= Mf' \end{aligned}$$

$$\begin{aligned} \therefore f' &= \mu g \\ B \text{ இறஞு} \quad v^2 &= u^2 + 2f'.s \\ 0 &= 2.f.180 - 2.f' \times 300 \\ \therefore 2.f'.300 &= 2.f'.180 \\ f' &= \frac{180}{300} f = \frac{3}{5} f \end{aligned}$$


$$\therefore \mu \cdot g = \frac{3}{5} \times \frac{g}{3} (2 - \mu)$$

$$\mu = \frac{2 - \mu}{5}$$

$$\therefore 5\mu = 2 - \mu$$

$$\therefore 6\mu = 2$$

$$\therefore \mu = \frac{1}{3}$$



வினாக்கள்

1. வழுக்குராய்வுக்குணகம் எவ்பதை வரையறுக்க. இன்ம உராய்வு விதிகளைக் கூறுக.

இரு மரக்குற்றிக்கும் பலகைக்கும் இடையேயுள்ள உராய்வுக் குணகத்தைத் துணிவதற்கு வேண்டிய உபகரணத்தைக் கிடூக. ஒரு தகுந்த வரைபைக்கொண்டு எவ்வாறு உராய்வுக் குணகத் தைப் பெறவார்.

2. நிலையியல் உராய்வுக்கும் இயக்கவியல் உராய்வுக்கும் உள்ள வேறு பாடுகளைக் கூறுக. இரும்புக்கும் மரத்துக்கும் இடையேயுள்ள இயக்கவியல் உராய்வுவிதிகளை எவ்வாறு பரிசீலிக்கலாம்? கிடையுடன் 30° சரிவில் இருக்கும் மரத்தளத்தின்மீது 5 கி.கி துணிவுள்ள இரும்புக்குற்றி ஓய்வில் இருக்கின்றது. தளத்துக் குச் சமாந்தரமாக குற்றியை மேல்முகமாக நகரப்பண்ணுவதற்கு வேண்டிய அதிகங்களாக விசை 5 கி.கி என்று, மரத்துக் கும் இரும்புக்கும் உள்ள வழுக்குராய்வுக் குணகத்தைக் கணிக்க.

[விடை: 0.58]

3. வழுக்குராய்வு விதிகளைக் கூறுக?

4.5 கி.கி., 6 கி.கி. தினிவுள்ள ஓர் இறுக்கமான இழையினால் கட்டப்பட்டு ஒரு கரடான மேசையில் சரிவின் அதிகாரம் நேர் கோட்டின் வழியே வைக்கப்பட்டுள்ளன. மேசை மெதுவாக சரிக்கப்பட்டது. 4.5 கி.கி. தினிவு கீழ் இருப்பின், வழுக்கல் நிகழ் ஆரம்பிக்கும் பொழுதுள்ள தளத்தின் காய்வைக் கணிக்க. 4.5 கி.கி. தினிவுக்கும் தளத்துக்கும் உள்ள உராய்வுக்குணகம் $\frac{2}{3}$; 6 கி.கி. தினிவுக்கும் தளத்துக்கும் உள்ள உராய்வுக் குணகம் $\frac{1}{2}$.

[விடை: 23.2°]

4. 20 மீற்றர் நீளமும் 70 கி.கி. தினிவுமான ஏணியொன்று கரடான நிலைக்குத்துச் சுவருடன் 45° இல் சாய்ந்திருக்கின்றது. ஏணியின் ஒவ்வொரு முனையிலும் உராய்வுக்

குணகம் 0.5 ஆயின் 140 கி.கி திணிவுள்ள ஒரு மனிதன் ஏனை வழுக்க ஆரம்பிக்க முன் அதனில் எவ்வளவு தூரம் ஏற்றுவான்? [விடை: 13 மீற்றர்]

5. 30° சாய்வில் இருக்கும் ஒரு கரடான் தளத்தின் வழியே கீழ் முகமாக ஒரு பொருள் வழுக்கிக் கொண்டு செல்கின்றது. ஆரம்பத்திலுள்ள அழுத்த சத்தியின் 70% இறங்குசெயில் விரைய மாயின் உராய்வுக் குணகத்தைக் கண்க்க.

[விடை: 0.404]

6. உலர் திண்ம உராய்வு விதிகளைக் காறுக.

கிடையுடன் 45° ஆக்கும் கரடான் தளத்தில் 15 கி.கி. திணிவொன்று வைக்கப்பட்டுள்ளது. திணிவுக்கும் தளத்துக்குமுள்ள உராய்வுக்குணகம் 0.2 ஆயின் திணிவு தடத்தின் வழியே கீழ் முகமாக வழுக்காது வைத்திருப்பதற்கு வேண்டிய அதிகுறைந்த கிடை விசையைக் கண்க்க. [விடை: 10 கி.கி. நிறை]

7. 10 கிராம் திணிவுள்ள ஒரு சன்னம் 300 மீ/செக். கிடையுடன் சென்று ஒரு கரடான் கிடைத்தளத்திலிருக்கும் 190 கிராம திணிவுள்ள மரக்குறியோவைறில் மோதுகின்றது. மோதியபின் குற்றியும் சன்னமும் கோந்து ஒன்றுச் சூடியக் 15 மீற்றர் தூரத்தில் ஒப்புக்கு வருகின்றது. குற்றிச்சும் சன்னத்துச்சும் இடையில் ஆள்ள உராய்வுக் குணகத்தைக் கண்க்க.

[விடை: 0.34]

8. ஒரு கிடையான வட்டமேசை அதன் மையம் பந்தி நிபிடத்துக்கு 120 சமுற்சிகளை ஒக்கும் வகையில் சமுவிகின்றது. மேசையில் ஒரு சிறுபொருளை மேசை சார்பாக ஓய்விலிருக்க என்ன தூரத்தில் வைக்கப்படவு வேண்டும். இவைகளுக்கிடையே உராய்வுக்குணகம் 0.8 ஆகும். [விடை: 4.97 சமி.]

9. ஒரு மனிதன் புறக்கணிக்கத்தக்க நிறையுடைய ஏணியோன் றின் முக்கால் நீளத்தில் நிற்கின்றன. ஏனை ஒரு ஒப்பமான நிலைக்குத்துக்கவருடன் 30° சாய்வில் எல்லைச் சமநிலையில் ஒய்வில் இருக்கின்றது. ஏணியின் கீழ்மூலை ஒரு கரடான் கிடைப்பராப்பில் இருக்கின்றது. பராப்புக்கும் ஏணிக்குமுள்ள உராய்வுக் கோணத்தைக் காணக.

[விடை: 23.25']

10. 50 கி.கி திணிவுள்ள ஒரு குற்றியை ஒரு கிடையான மேசையின் மீது மட்டுமட்டாக 20 கி.கி. நிறையுள்ள கிடைவிலையினால் இழுக்க முடியின் குற்றியை இழுப்பதற்கு வேண்டிய விசையை விசையின் திசை கிடையுடன் 30° (i) மேல்முகமாக வும் (ii) கீழ்முகமாகவும் ஆக்கும்பொட்டு காணக.

[விடை: (i) 18.4 கி.கி (ii) 3.9 கி.கி நிறை]

அல் து 7

நீர்நிலையியல்

ஆ.ர்.த்தி

இரு கன அலகுட் பொருளின் திணிவு அடர்த்தி எனப்படும்.

$$\text{அடர்த்தி } \rho = \frac{\text{பொருளின் திணிவு}}{\text{பொருளின் கனவளவு}}$$

இதன் அலகு சிராம்/க.சமீ; இருத்தல்/க.அடி;
கிளோசிராம்/க.மீற்றர் ஆகும்.

தன்னீர்ப்பு

இரு குறித்த கனவளவுள்ள பொருளின் திணிவுக்கும் அதே கனவளவுள்ள நீரின் திணிவுக்குமுள்ள விகிதம் பொருளின் தன்னீர்ப்பு எனப்படும். இது அலகு இல்லாததாகும்.

பொருளின் கனவளவு V எனவும் அதன் அடர்த்தி ρ எனவும் நீரின் அடர்த்தி w எனவும் கொள்ளின்,

$$\text{தன்னீர்ப்பு } (S) = \frac{V\rho}{V.w}$$

$$\therefore S = \frac{\rho}{w}$$

$$\therefore \rho = S.w$$

ச.கி.செ. தொகுதியில் நீரின் w = 1 சிராம்/க.சமீ. ஆனதால் S = ρ ஆகும். அதாவது இத்தொகுதியில் பொருளின் அடர்த்தியும் தன்னீர்ப்பும் எண்ணளவில் சமானமாகும்.

அ.இ.செ தொகுதியில் நீரின் w = 62.5 இரு. /கன அடி ஆனதால், $\rho = S \times 62.5$ ஆகும்.

இரு திரவத்தின் அபர்த்தியை அல்லது தன்னீர்ப்பைத் துணிதல்

இரு திரவத்தின் தன்னீர்ப்பை அல்லது அபர்த்தியை தன்னீர்ப்புப் போத்தலைற உபயோகித்துத் திருத்தமாகத் துணியலாம். தன்னீர்ப்புப் போத்தல் நுண்ணிய துவாரத்தையுடைய இறுக்கமாகப் பொருந்தும் கண்ணுடித்தக்கையைக் கொண்டுள்ளது. இதனால் தன்னீர்ப்புப் போத்தலை அதன் கனவளவுள்ள திரவத்தால் மிகத் திருத்தமான அளவிற்கு நிரப்பிக்கொள்ளலாம். நிரப்பும் பொழுது வழியும் மிகுதியான திரவம் துடைக்கப்படும். திரவத்தின்

பரிசோதனைவாயிலாக வாய்ப்புப்பார்த்தல்

ஆக்கியிலசின் தத்துவத்தை வாய்ப்புப் பார்ப்பதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படும் உபகரணம் படம் 69 இல் காட்டப் பட்டுள்ளது. இவ்வுபகரணம் A, B என்னும் இரு உருளைகளைக் கொண்டுள்ளது. A உட்குழிவானதும் B திண்மமானதும் அத்துடன் B மட்டுமெட்டாக A இன் உட்குழிலை நிரப்பத்தக்கதாகவும் அமையும். B ஆனது A இனுள்ளிருக்க ஒரு தராசின் கொழுக்கியில் தொங்கவிடப்பட்டு தராக சமநிலைப்படுத்தப்படும். பின்பு B அதனுள் விருந்து அகற்றப்பட்டு A இன் அடியிலுள்ள கொழுக்கியில் தொங்கவிடப்பட்டு முகவை நீருள் அமிழ்த்தப்பட்டிருக்கும். அப்பொழுது தராசின் சமநிலை குழப்பப்படும். ஆயி னும் A இன் உட்குழிவு முற்றுக நோல் நிரப்பப்படும் பொழுது மீண்டும் தராக சமநிலைக்குக் கொண்டுஸரப்படும். இப் பரிசோதனை முற்றுக அமிழ்ந்திருக்கும் பொழுது அனுபவிக்கும் மேலுதப்பு அது இடம்பெயர்க்கும் நீரின் நிறைக்குச் சமமென்பதைக் காட்டுகின்றது. மிதத்தல் தத்துவம்


இயல்விருக்கும் திரவத்தில் பகுதியாக அமிழ்த்தப்படும் பொருளின் மீது திரவத்தினால் ஏற்படும் விசைகளின் விளையுள் பொருளின் நிறையைச் சமப்படுத்தின அப்பொருள் மிதக்கும். ஆனால் இவ் விசைகளின் விளையுள் இடம்பெயர்க்கப்பட்ட திரவத்தின் நிறைக்குச் சமனென முன்பு அறிந்துள்ளோம். ஆகவே ஒரு பொருள் மிதப்பின் அதன் நிறை இடம்பெயர்க்கப்பட்ட திரவத்தின் நிறைக்குச் சமம்.

ஆக்கியிலசின் தத்துவத்தைப் பிரயோகித்து பொருள்களின் அப்தத்தைத் தூணித்தல்

1. திண்மம்: பித்தனை அல்லது இருப்பு போன்ற திண்மத்தை முதல் வளியில் நிறுக்க (m_1 கி). பின்பு நீரில் நிறுக்க (m_2 கி). அப்பொழுது,

$$\text{மேலுதப்பு} = m_1 - m_2 = \text{இடம்பெயர்ந்த நீரின் நிறை}$$

$$\therefore \text{திண்மத்தின் அடர்த்தி} = \frac{m_1}{m_1 - m_2}$$



படம் 69

2. செப்பு கல்பேற்றின் அடர்த்தி: திண்மம் நீரில் கரையின் அது கரையாத திரவத்தில் உதாரணமாக பரபின் எண்ணெல் பரிசோதனை செய்தல் வேண்டும்.

செப்புசல்பேற்றுத் துண்டொன்றை வளியில் நிறுக்க (m_1 கி). பின்பு அதனை பரபின் எண்ணெயில் நிறுக்க (m_2 கி).

அப்பொழுது திரவத்தினால் மேலுதைப்பு = $m_1 - m_2 = V\rho$ இங்கு ρ திரவத்தின் அடர்த்தியும் V அதன் கனவளவுமாகும்.

$$\therefore V = \frac{m_1 - m_2}{\rho}$$

செப்புசல்பேற்றின் அடர்த்தி = $\frac{m_1}{V} = \frac{m_1 \rho}{m_1 - m_2}$ கி/க.சமி

திரவத்தின் அடர்த்தி (μ) தெரியாவிட்டு தன்னிரப்புப் போத்த லைப் பிரயோகித்துக் காணல் வேண்டும்.

தக்கையின் அடர்த்தி

தக்கை போன்ற நீல மிதகரும் போருள்ளீரை அடர்த்தியை ஆழி பொன்றைப் பிரயோகித்து வருமாறு காணலாம். வளியில் தக்கையின் திறையைக் காண்க (m_1 கி). தக்கை வளியிலும் ஆழி நீரிலும் அமிழ்ந்திருக்க இரண்டையும் ஒன்றுடன் தொடுத்து அவற்றின் திறை m_2 கிராமைக் காண்க. பின்பு இரண்டும் நீரில் அமிழ்ந்திருக்க நிறை m_3 கிராமைக் காண்க.

வளியில் தக்கையின் நிறை = m_1 கிராம்

தக்கையின்மீது மேலுதைப்பு = $m_2 - m_1$ கிராம்

$$\therefore \text{தன்னிரப்பு} = \frac{m_1}{m_2 - m_1}$$

$$\therefore \text{தக்கையின் அடர்த்தி} = \frac{m_1}{m_2 - m_3} \text{ கிராம்/க.சமி}$$

திரவத்தின் அடர்த்தி

திரவத்தில் கரையாத திண்மமொன்றை வளியில் நிறுக்க (m_1 கி).

பின்பு முற்றுக திரவத்தில் அமிழ்ந்திருக்க நிறுக்க (m_2 கி).

அடுத்த நீரில் முற்றுக அமிழ்ந்திருக்க நிறுக்க (m_3 கி);

திரவத்தில் மேலுதைப்பு = $m_1 - m_2$


நீரில் மேலுதைப்பு = $m_1 - m_3$

திரவத்தின் தன்னிரப்பு = $\frac{m_1 - m_2}{m_1 - m_3}$

\therefore திரவத்தின் அடர்த்தி = $\frac{m_1 - m_2}{m_1 - m_3}$ கி/க.சமி;

மாருநிறை எளிய நீரமானி

நீரமானி திரவமொன்றின் தன்னீர்ப்பை அல்லது அடர்த்தியை அளப்பதற்கு ஒரு கருவியாகும். பாலைச் சூழம் மதகாரங்களின் ஜம் சேமிப்புக்கல் அமிலங்களின் ஜம் தன் வீர்ப்புகளை அளக்க இக்கருவி மிகவும் பயன் படுகின்றது. ஒரு கமையேற்றப்பட்ட சோத ணோக் குழாய் அல்லது அடியில் ஈயத்தண்டு பொருத்தப்பட்ட சீரான வெட்டுமுகப்பை யுடைய குறித்த நீரமுடைய கோல் போன்றவற்றை நீரமானியாகத் தெருவிற் படுத்தலாம். படம் 70 இல் காட்டப்பட்ட இள்ளது. அடியில் ஈயத்தண்டு பொருத்தப் பட்ட AC என்னும் சீரான மரக்கோல். இது நிரில் நிலைக்குத்தாக மிதக்கும்பொழுது கோவில் அமிழ்ந்த பாகத்தின் நீளம் h எனின,



படம் 70

கோவில் மேலுதைப்பு = இடம் பெயர்க்கப்பட்ட திரவத்தின் நிறை

$$= ha^p \quad (1 = செட்டுமுகப்பரப்பு) \\ \qquad \qquad \qquad (p = திரவத்தின் அடர்த்தி)$$

$$\therefore \quad ha^p = W \quad (W = கோவில் நிறை)$$

$$\therefore \quad p = \frac{W}{h}$$

இங்கு $p \propto \frac{1}{h}$ ஆகையால் கோவில் அமிழ்ந்த நீளம் h இனில் திரவத்தின் அடர்த்தியைக் குறித்துவிடலாம். இவன் தம் கோவில் நீளத்தின் வழியே மற்றும் திரவங்களில் அமிழ்த்தி அமிழ்ந்த நீளங்களுக்கெதிரே அவ்வளவு திரவங்களின் அடர்த்திகளைக் குறிக்கலாம்.

செய்முறை நீரமானி

செய்முறையில் ஒரு நீரமானி ஒடுங்கிய சீரான தண்டயும் தீஞ்கீழ் ஓர் அகல மான குழிமூழுங் கொண்டுள்ளது. இதன் அடியில் ஏதாவது பாரமான பொருள் அல்லது ஈழச்சனங்கள் சேர்க்கப்படும். அதனால் நீரமானி நிலைக்குத்தாக திரவத்தில்

மிதக்கும். நீரமாணியின் மொத்தக் கனவளவு V ஆகவும் தண்டின் வெட்டுழகப்படு உ ஆகவும் இருக்கும்பொழுது P என்னும் அடர்த்தி ஏடைய திரவத்தில் நீரமாணி அதன் தண்டின் y என்னும் நீளம் திரவத்துக்கு மேல் இருக்க மிதப்பின்,

இடம்பெயர்க்கப்பட்ட திரவத்தின் கனவளவு = $V - ay$
ஆக்கிமிழின் தக்கவத்தின் படி.

$$(V - ay)p = W \quad (W = \text{நீரமாணியின் நிறை})$$

$$\therefore V - ay = \frac{W}{p}$$

$$\therefore ay = V - \frac{W}{p}$$

$$\therefore y = \frac{V}{a} - \frac{W}{a} \cdot \frac{1}{p}$$


ஒரு நீரமாணிக்கு $\frac{V}{a} - \frac{W}{a}$ என்பன மாறிலிச்சானதால் y உம் $\frac{1}{p}$ உம் நேர்த் தொடுப்புடையனவாக இருக்கின்றன. அடர்த்திகளை தண்டின் அளவீடு செய்யவேண்டின் நீரமாணி இரு தெரிந்த அடர்த்தி கணியடைய திரவங்களில் அமிழ்த்தப்பட்டு y இன் நீளங்கள் அளக்கப்படும். பின்பு y க்கும் $\frac{1}{p}$ வகுக்குமிடையே வரைபொன்று இரு புள்ளிகளையும் இணைத்து அமைக்கப்படும். இது ஒரு நேர்க்கோடாக அமையும். இவ் வளர்பிலிருந்து ஏதாவதொரு நீளம் y க்கு அதற்கான $\frac{1}{p}$ இன் பெறுமானம் வாசிக்கப்பட்டு தண்டில் அடர்த்திகள் குறிக்கப்படும்.

பொதுவாக நீரமாணிகள் மிதக்கும் பொழுது மேற்பறப்பினுடைச் செற்றபடுவதால் கீழ்முகமாக இழுக்கப்படுகின்றன. இதனால் வழு ஏற்பட நேரிடுகின்றது, எனவே அடர்த்தி தணிதலுக்கு தன்வீர்ப்புப் போத்தல் முறை நீரமாணி முறையிலும் சிறந்ததாகும்.

ஷிக்கல்வரின் நீரமாணி (மாருக்கணவளவு நீரமாணி)

இந் நீரமாணி நிக்கலசன் என்பவரால் அமைக்கப்பட்டது. இது X என்னும் உட்குழிவான உலோக உருளையையும், B என்னும் கூம்புப் பெட்டியையும் M என்னும் மெல்லிய தண்டையும், S என்னும் அளவுத் தட்டையும் கொண்டுள்ளது. நீரமாணி நிரவத்தில்

வைக்கப்பட்டு தண்டில் இடப்பட்ட ஒரு குறிவரை தட்டில் நிறைகள் வைப்பதன் மூலம் அமிழ்த்தப்படும். இக் குறிவரை இது எப்படும்?



படம் 72

பொழுதும் அமிழ்த்தப்படுவதால் இது மாருக்கவனவு நீரமானி எனப்படும்.

நின்மத்தின் தன்னீர்ப்பைத் துணிதல்

படம் 72 (i) இல் காட்டியவாறு அளவுத் தட்டில் நிறைகள் (ம₁) நீரமானி நிலைத்த குறிக்கு அமிழும்வரை இடப்படும். இந் நிறைகள் அகற்றப்பட்டின் அளவுத்தட்டில் தன்னீர்ப்பைத் தணியப்படும் பொருள் A வைக்கப்படும் படம் 72 (ii). பின்பு மேலதிக நிறைகள் (ம₂) நிலைத்த குறிக்கு நீரமானி அமிழும்வரை அளவுத் தட்டில் இடப்படும். (ம₁ - ம₂) பொருளின் நிறையைத்தகும். அடுத்து படம் 72 (iii) இல் காட்டியவாறு பொருள் A கீழ்ப் பெட்டிடக்குள் வைக்கப்பட்டு நிறைகள் (ம₃) நிலைத்த குறிக்கு நீரமானி அமிழும்வரை இடப்படும். (ம₃ - ம₂) மேலுளைத்தப்பட்ட சில்லது A இனால் இடம்பெயர்க்கப்பட்ட நீரின் நிறையைத் தகும்.

$$\therefore A \text{ இன் தன்னீர்ப்பு} = \frac{m_1 - m_2}{m_3 - m_2}$$

A நீரில் மிதக்குமாயின் B க்குள் வைக்கும்பொழுது அதனைக் கட்டிப் பரிசோதனையை முன்போல் செய்தல் வேண்டும்.

கிரவுத்தின் தன்னீர்ப்பைத் துணிதல்

முதல் நீரில் நிலைத்த குறிவரை நீரமானி அமிழுவதற்கு அளவுத் தட்டில் இடவேண்டிய நிறை m₁ ஜிக் காண்க. பின்பு தன்னீர்ப்புக் காணப்போகும் கிரவுத்தில் நீரமானியை வைத்து நிலைத்த குறிவரை நீரமானி அமிழுவதற்கு அளவுத் தட்டில் இடவேண்டிய நிறை m₂ வைக் காண்க. இறுதியாக நீரமானியின் நிறை ய ஜிக் காண்க.

$$\text{நீரில் நீரமாணியின் மீது மேலுகைப்பு} = m + m_1$$

$$\text{திரவத்தில்} \quad \dots \quad \dots \quad = m + m_2$$

$$\therefore \text{திரவத்தின் தண்ணீர்ப்பு} = \frac{m + m_2}{m + m_1}$$


இங்கும் திரவத்தின் மேற்பரப்பியூனிக் நீரமாணியின் செம்கை வைக் குறைக்கின்றது.

திரவத்தில் அழுக்கம்

திரவத்தினில் ஓர் இடத்தில் ஒரு பரப்பவகை செயற்படும் விளை அவ்விடத்திலுள்ள அழுக்கம் எனப்படும்.

$$\text{என் அழுக்கம்} = \frac{\text{விளை}}{\text{பரப்பு}} = \frac{F}{A}$$

அழுக்கம் ஆழத்துடன் அதிகரிக்கின்றது. அத்துடன் திரவத்தில் ஓர் இடத்தில் எல்லாத் திசைகளிலும் சமமாகச் செயற்படுகின்றது.



F என்னும் அழுக்கத்துக்கு ஒரு கோவையை பெறவேண்டுமோயின், A என்னும் ஆழத்தில் இருக்கும் A என்னும் பரப்புடைய X என்னும் கிடையான தட்டைக் கருத்திற் கொள்க. மட்ட 73 இல் காட்டியவாறு X இன் பெரிதாக நிலைக்குத்துக் கோடைகளைக் கிறுக். அப்பொழுது X இன் மீது ஏற்படும் விளையானது இந் நிலைக்குத்துக் கோடைகளுக்கும் திரவத்தின் மேற்பரப்புக்கும் தட்டு X இற்கு முன்னே உள்ள திரவத்தின் நிறையினால் தரப்படும்.

படம் 73

அதாவது

$$\text{விளை } F = \text{திரவத்தின் நிறை}$$

$$= Ah \times p \times d \text{ எதன்கள்}$$


இங்கு ? திரவத்தின் அடர்த்தி சிராம் / க. சமி. இல், க. சமி. இல் க. சமி. இல் இருக்கின்றன.

$$\text{ஆக } X \text{ இல் அழுக்கம் } P = \frac{\text{விளை}}{\text{பரப்பு}} = \frac{Ahpg}{A}$$

ஆ

$$P = hpg$$

இசு குத்திரத்திலிருந்து ஒரு திரவத்தில் ஒரு கிடை யான மட்டத்திலுள்ள எல்லாப் புள்ளிகளிலும் அழுக்கம் சமம் என்பதும் வெளிப்பட்டது.




படம் 74

இதனைப் பரிசோதனை வாயிலாக படம் 74 இல் காட்டியவாறு காண முடிகின்றது ABCD கிடையாக இருப்பின் பாத்திரத்தை நிரப்பும் திரவம் எல்லாப் பதுதிகளிலும் ஒரே உயரத் துக்கே எழும்.

திரவத்தின் அப்தத்தைய உக்குமாய் முறையால் துணித்து

நீரிலூல் ஒரு பகுதிவரை நிரப்பப்பட்ட உக்குமாயைக் கருத்திற் கொள்க. இவ்வள்ளண்ணையை இடப்படுத்தில் B என்னும் மட்டத்துக்கு வரும்வரை ஊற்றுக். இந்மட்டத்தில் உயரத்தைப் பிரிக்கும் பரப்பு A இலிருந்து h_1 என்க. வலப்படுத்திலுள்ள நீரின் மட்டமானது Dஐ அடையும், Dஇன் உயரத்தை பிரிக்கும் பரப்பிலிருந்து h_2 என்க. (படம் 75).



படம் 75

A ம் C ஹம் ஒரேமட்டத்தில் இருப்பதால்
A இல் அழுக்கம் = C இல் அழுக்கம்
 $\therefore H + h_1 p_1 g = H + h_2 p_2 g$

இக்கு H வளிமண்டல அழுக்கமாகும்.

$$\therefore h_1 p_1 = h_2 p_2$$

$$\therefore p_1 = \frac{h_2}{h_1} \cdot p_2$$

ஆனால் $p_2 = 1$ கிராம்/ச.சி. எனவே h_2 ஏம் h_1 ஏம் தெரி யின் p_1 துணியப்படும். இவ்விதம் வெள்வேறு உயரங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு h_2 ஜி Y அச்சிலும் h_1 ஜி X அச்சிலும் குறித்து வரைபு செய்யப்பட்டு அது உற்பத்தித்தான்தினாடு கொண்டும் நேர்கோடாக அமையும். வரைபிள் கால்வு வீதம் எண்ணையின் அடர்த்தி p_1 , ஜி தகுப். நீரிலும் அடர்த்திகடிய இருவங்களுக்கு நீருக்குப் பதிலாக இரசத்தைப் பாளிக்கலாம்.

எயினுப்க்கருவி முறை

இம் முறை ஒன்றுடனேன்று கலக்கும் இரு திரவங்களுக்கு, உதற்ததாகும். B, C என்னும் முகவைகளில் திரவங்கள் விடப்படும்

(படம் 76). A என்னும் குழாய்க்கூடாக உறிஞ்சும்பொழுது திரவங்கள் புயங்களில் எழும். இவ்வாறு வேண்டிய உயரங்களுக்குப் புயங்களில் திரவங்களை எழுச்செய்யலாம். முகவைகளிலுள்ள திரவ மேற்பரப்புக்களுக்கு மேல் புயங்களிலுள்ள திரவமட்டங்களின் உயரங்கள் h_1, h_2 ஆகவும், அடர்த்திகள் ρ_1, ρ_2 ஆகவும், வளிமண்டல அழுக்கம் H ஆகவுமிருப்பின்,

$$\text{இடப்புயத்துக்கு} \quad H = h_1 \rho_1 g$$


$$\text{வெப்பபுயத்துக்கு} \quad H = h_2 \rho_2 g$$

$$\therefore h_1 \rho_1 g = h_2 \rho_2 g$$

$$h_1 \rho_1 = h_2 \rho_2$$

$$\therefore \rho_1 = \frac{h_2}{h_1} \rho_2$$


ρ_2 தெரியின் ρ_1 துணியப்படும்.



படம் 76

மேலும் h_2 ஜி Y அச்சிலும் h_1 ஜி X அச்சிலும் கொண்டு வரைபு நோப்படின் அது உற்பத்தித்தானத்தினாடு செல்லும் நோகோட்டாக அமையும். வரைபின் காய்வலீதம் $\frac{h_2}{h_1}$ ஆத் தரும். அதாலும் அடர்த்திகளின் ஒப்பீட்டைத் தரும். ρ_2 நீரின் அடர்த்தியாயின் காய்வலீதம் திரவத்தின் அடர்த்தியைத் தரும்.

வளிமண்டல அழுக்கம்



படம் 77

வளிமண்டல அழுக்கத்தை முதன் முதல் அளவிடு செய்தவர் கனிலியோ ஆவர். அவர் ஓர் அழுமான கிணற்றில் வைக்கப்பட்ட ஒரு குழாயிலெழுந்த கீர்த்திரவின் கூயரத்தைக் கொண்டு வளிமண்டல அழுக்கத்தை மட்டிட்டார். ஆனாலும் தொறி செலவில் என்பார் 1640 ம் ஆண்டில் நீர் திருச்சுப் பதிலாக குறுகிய நிரலைப் பெறு தற்கு இரசம் உசந்ததென என்று அறிந்து. அதனை வளிமண்டல அழுக்கத்தைக் காண்பதற்கு உபயோகித்தார்.

இவர் ஒரு மீற்றர் நீளமுள்ள கண்ணாடிக் குழாயை முற்றுக் கிராத்தால் நிரப்பி D என்னும் இரசத்தைக் கொண்ட பாத்தி ரத்திலுள் தலைக்குரைக்க வளிந்ததார். அப்பொழுது வளி குழாய்கள் புகாதவரை கவனிக்கப்பட்டது. கலீழிக்கப்பட்ட நிலையில் குழாயில் இரசம் மட்டம் A வரை நின்றது. இதற்குமேலுள்ள குழாயில் வெளி வெற்றிடமாக இருந்தது. D இலுள்ள திரவமேற்பரப் பில் அழுக்கம் வளிமண்டல அழுக்கம் கீண தாலும் அத்துடன் அழுக்கம் திரவமொன்றினுடு செலுத்தப்படுவதாலும் வளிமண்டல அழுக்கம் குழாய்க்குள் D இல் மேற்பரப்புக்கு மேலிருக்கும் இரச நீரில் H ஜெத் தாங்குகின்றது குழாயைச் சரித்தாலும் B இலுள்ள திராமட்டத்தின் நிலைத்தது உயரம் H ஆகக் காணப்பட்டது. இப்பொழுது H உயரமுள்ள இரசநிரவின் அடியில் ஒரு புள்ளியில், அழுக்கம் P = H 84 கைதங்கள். H இன் உயரம் 76 சமி. -ஆகச் சாணப்பட்டது. எனவே வளிமண்டல அழுக்கம் = $76 \times 13.6 \times 98.1$ எதங்கள் ஆகும். இவ்வழுக்கம் நியம அழுக்கம் அல்லது ஒரு வளி மண்டலம் எனப்படும். அத்துடன் நியம வெப்பநிலையும் அழுக்கமும் (நி. வெ. அ.) 60°C ம் 76 சமி. இரசமுமாகும். பார் என்பது 1 வளிமண்டலத்தைக் குறிக்கும் ஒரு பதம். இது 1 சதுர சமி. கடு 100 கைதங்கள் அழுக்கத்தைப் பிரயோகிக்கும்.

போட்டினி பாரமானி

பாரமானி வளிமண்டல அழுக்கத்தை அளக்கும் ஒரு கருவியாகுடி. காலனிலெகளினாலும் வளிமண்டல அழுக்கத்தை மிகத்திருத்தமாக கணப்பதற்கு சிறந்த பாரமானி¹போட்டினினால் அமைக்கப்பட்ட பாரமானியாகும். இது அமைப்பட்டதாக இரசத்தையும் உச்சியில் வெற்றிடத்தையும் கொண்ட ஒரு பாரமானிக் குழாயாகும். இது படம் 78 இல் காட்டப்பட்டுள்ளது. குழாயின் ஒரு முனையானது B என்னும் கழுவுதோலால் ஆக்கப்பட்ட உறையினில் உள்ள இரசத்தில் தாழ்த்தப்பட்டுள்ளது. பாரமானியின் மேற்பகுதியில் சதம மீற்றர்களும் (C) அங்குலத்திலும் (1) அளவிடு செய்யப்பட்ட பித்துக்கள் அளவுத் திட்டமிடான்று பொருத்தப்பட்டுள்ளது. P என்பது

யானைத் தர்தத்தினால் ஆகப்பட்ட பள்ளின் உச்சியாகும். இதன் உச்சி அளவுத் திட்டத்தின் பட்சியத்தைக் குறிக்கின்றது. ஆகவே அழக்கத்தின் அளவிடு செய்யும் ஒரு இலூள் B இலூள் இரச மட்டமானது P இன் உச்சியைத் தொடும்வரை S என்னும் திருக்கினால் சரிசெய்யப்படும். V என்பது ஒரு வேணியர் அளவுத்திட்டம். இதன் அடி குழாயிலூள் இரசத்தின் மேற் பரப்பைத் தொடும்வரை D என்னும் திருக்கினால் சரிசெய்யப்படும். பின்பு அளவுத்திட்டங்கள் C இலூம் அல்லது I இலூம் V இலூபிருந்த வளிமண்டல அழக்கம் வாசிக்கப்படும். காவநிலை யுடன் பாரமாணி உயரமும் மாறும்.



பாரமாணியின் உயரத்துக்குத் “திருத்தம்”

பாரமாணியில் வாசிக்கப்படும் அழக்கம் பெரும்பாலும் ஒப்பிடு நோக்குக்காக 0°C க்கும் கூல்யட்டத்தில் 45° அகலக் கோட்டுக்கும் குறைக்கப்படும். அவ்வாறு குறைத்த கப்படும் அழக்கம் H_0 சமீ. எனவும் அவதானிக்கப்பட்ட அழக்கம் $t^{\circ}\text{C}$ இல் H_t எனவும் இருப்பின் அழக்கம் = hrg ஆன தால் $H_t H_0 g = H_t \rho_t g'$

g என்பது 45° அகலக் கோட்டில் கூல்யட்டத்திலூள் புலி யீர்ப்பு ஆர்முடுகலாகும். g' என்பது பாரமாணிக்கப்படும் இடத்தின் அகலக்கோட்டிலூள் புலி யீர்ப்பு ஆர்முடுகலாகும்

$$\therefore H_t = H_0 \times \frac{\rho_t}{\rho_0} \times \frac{g'}{g}$$

இன் பெறுமானம் நியம அட்டவணைகளிலிருந்து பெற முடிகொள்ளப்படும். $\frac{\rho_t}{\rho_0}$ என்னும் அடாத்தினரின் விகிதம்




$\frac{1}{1 + \gamma t}$ இலிருந்து பெறப்படும். இங்கு γ இரசத்தின் உண்ணம் விரி வகுக்குண்மாகும். மேலும் பித்தளை அவைத்திட்டத்தில் அவதா வித்த H_t என்னும் வாசிப்புக்கும் பித்தளை வெப்பநிலையுடன் அதி சரிப்பதால், திருத்தம் செய்யவேண்டி இருக்கின்றது. அவைத்திட்டம் 0°C இல் சர்யாக அளவிடு செய்யப்பட்டிருப்பின், $t^\circ\text{C}$ இல் அதன் நீணம் = $H_t \cdot (1 + \alpha \cdot t)$. இங்கு α பித்தளையின் நீட்டல் சரிவுக்குண்கம் ஆகும். ஆகவே இறுதியாகத் திருத்தப்பட்ட உயரம் H_t வருமாறு தரப்படும்.

$$\text{அதாவது } H_t = H_0 \cdot \frac{(1 + \alpha \cdot t)}{1 + \gamma t} \cdot \frac{g'}{g}$$

இத்துடன் மேலும் வாசிப்பைச் செய்யைப்படுத்தின் இரசத்தின் பொறுப்புமிகுசைக்கும் திருத்தம் செய்ய வேண்டும்.

நிறைவீல் பாரமாணி



படம் 79

இப் பாரமாணியில் ஒருவித திரவமும் உபயோகிக்கப்படுவுமில்லை. இது B என்னும் மேடுபள்ள உலோகப் பெட்டியைக் கொண்டுள்ளது. அத்துடன் பெட்டியிலுள்ள விரி ஏறத்தாழ முழு வரூம் அகற்றப்பட்டுள்ளது. பெட்டி விழாதவாறு அதன் உச்சியா வது S என்னும் வில்லுக்குப் படம் 79 இல் காட்டியவாறு தொடுக் கப்பட்டுள்ளது விரிமண்டல அழுக்கம் மாறும்பொழுது பெட்டியின் அடியும் நுனியும் உள்ளேநாக்கி அல்லது வெளிநோக்கி அசையும். ஒரு சிறு அசைவு, தொடுக்கப்பட்ட நெம்புகளின் தொகுதியொன்றுல் பெரிதாக்கப்படுகின்றது. இத்தொகுதி தண்டு A இனைச் சுற்றியுள்ள சங்கிலியை இழுக்கும். அப்பொழுது Q என்னும் காட்டி ஓர் அளவுத் திட்டத்தின் மீது சுழலும். அளவுத்திட்டம் படம் 79 இல் காட்டப் படவில்லை. அளவுத்திட்டம் சுதமமீற்றர் இரசத்தில் அளவிடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 1000 அடி உயரச்சியின் போதும் வளிமண்டல அழுக்கம் ஏற்றத்தாழ 1 சமீ. இரசத்தால் குற்றும். ஆகவே திரவயில் பாரமானி ஆகாச விமானங்களில் உயரமானியாக உபயோகிக்கப்படுகின்றது. மலை ஏறிகளாலும் இது உபயோகிக்கப்படுகின்றது.

வாய்விள் அழுக்கம்



படம் 80
(i)




ஒரு வாய்விள் அழுக்கத்தை நீர் அல்லது இரசத்தைக் கொண்ட உக்குழாயான்றுக்குத் தொடரப்பதன் மூலம் அளவீடு செய்யலாம். (படம் 80 i). M என்னும் அழுக்கமானியிலுள்ள இரு புயங்களிலுமின்ன திரவயாடங்களின் வித்தியாசம் படம் 80(i) இல்


காட்டியவாறு h என்னின் வாய்விள் அழுக்கம்.
 $P = H + h_1 \rho g$ ஆகும். இங்கு H வளிமண்டல அழுக்கமாகும். படம் 80 (ii) இல் காட்டியவாறு இருபுயங்களிலுமின்ன திரவமட்டங்களிருப்பின் வாய்விள் அழுக்கம்,

$$P = H - h_1 \rho g$$

படம் 80 (i) இல் வாய்விள் அழுக்கம் வளிமண்டல அழுக்கத்திலும் பெரிதாகும். படம் 80 (ii) இல் வாய்விள் அழுக்கம் வளிமண்டல அழுக்கத்திலும் சிறிதாகும்.



படம் 80
(ii)



உதவங்கள்:

1. 100 க் சமீ. கணவளவும் 588 கிராம் தினளிவழுடைய ஒரு கல்ப்பு உலோகம் இருப்பதும் அலுயினியத்தையும் கொண்டுள்ளது. இருமின்தும் அலுமினியத்தின்தும் தன்னீரப்புகள் முறையே 8 மீ 2.7 மீ ஆயின் கலப்பு உலோகத்தில் அவற்றின் விகிதங்களை (i) கணவளவிலும் (ii) நிறையிலும் காணக்.

(i) இரும்பினது கணவளவு V எனின் அலுமினியத்தின் கணவளவு 100 - V ஆகும்.

$$\therefore 8V + 2 \cdot 7(100 - V) = 588$$

$$8V + 270 - 2 \cdot 7V = 588$$

$$5 \cdot 3V = 318$$

$$V = \frac{318}{5 \cdot 3} = \frac{3180}{53}$$

\therefore இரும்பின் கணவளவு = 60 க. சமி.

எனவே அலுமினியத்தின் கணவளவு = 40 க. சமி.

\therefore இரும்பின் கணவளவு : அலுமினியத்தின் கணவளவு = 3 : 1

(ii) \therefore இரும்பின் கணவளவு 60 க. சமி.

அலுமினியத்தின் கணவளவு 40 க. சமி.

$$\text{இரும்பின் நிறை} = 60 \times 8 = 480 \text{ கிராம}$$

$$\text{அலுமினியத்தின் நிறை} = 40 \times 2 \cdot 7 = 108 \text{ கிராம}$$

$$\text{இரும்பின் நிறை : அலுமினியத்தின் நிறை} = 480 : 108 \\ = 40 : 9$$

2. ஒரு பொது நீர்மானி அதன் தண்டின் நீளத்தில் 2 சமி மேல் நிற்க நிரிலும், 20 சமி. மேல்நிற்க 1.2 தண்ணீர்ப்புள்ள திரவது திலும் யிதக்கின்றது. 1.1 தண்ணீர்ப்புள்ள திரவத்தில் இது மிதக்கும்பொழுது திரவத்தின் மேல் நிற்கும் தண்டின் நீளம் என்ன?

நீரின் அடர்த்தியை ஒன்க

பொது நீர்மானியின் மொத்தக் கணவளவை V க. சமி. என்க.

தண்டின் வெட்டுமுகப்பரப்பை a ச. சமி. என்க.

பொது நீர்மானியின் நிறையை W கிராம என்க.

நீரில் அமிழ்ந்த பாகத்தின் கணவளவு = V - 2a

1.2 தண்ணீர்ப்புள்ள திரவத்தில் அமிழ்ந்த பாகத்தின்

கணவளவு = V - 20a

1.1 தண்ணீர்ப்புள்ள திரவத்தில் 1 சமி. திரவத்துக்குமேல் நிற்பின் நீர்மானியின் அமிழ்ந்த பாகத்தின் கணவளவு = V - 1a

எனவே (V - 2a) w = W -----(1)

(V - 20a) 1.2w = W -----(2)

(V - 1a) 1.1w = W -----(3)

$$\begin{aligned}
 \text{மேற்கு} & V - 2a = (V - 20a) 1 \cdot 2 \\
 & V - 2a = 1 \cdot 2 V - 24a \\
 & 0.2V = 22a \\
 & V = 110a \\
 \text{மேற்கு} & (V - 2a) w = (V - 1a) 1 \cdot 1 w \\
 & 108a = (110 - 1)a \times 1 \cdot 1 \\
 & 108 = 121 - 1 \cdot 1 \\
 \therefore & 1 \cdot 1 l = 13 \\
 l & = \frac{130}{11} = 11.8 \text{ சமி.}
 \end{aligned}$$

3. 10 அவுண்ட நிறையுள்ள ஒரு மெழுகு துண்டு நீரில் மட்டுமொத்த அபிழ்வதற்கு தன்னிர்ப்பு 9 உள்ள ஓர் உலோகத்துண்டு மெழுகுடன் கூடியேற்றப்பட்டது. உலோகத்துண்டின் நிறை 2.7 அவுண்ட ஆகும். மெழுகின் தன்னிர்ப்பைபக் காணக.

 நீரின் அடர்த்தியை கணக்கி; மெழுகின் தன்னிர்ப்பை S என்க இடம்பெயர்க்கப்பட்ட நீரின் நிறை = பொருளின் நிறை

$$\begin{aligned}
 \left(\frac{10}{163w} + \frac{2.7}{16 \times 9w} \right) w &= \frac{12.7}{16} \\
 \left(\frac{10}{Sw} + \frac{2.7}{9w} \right) w &= 12.7 \\
 \frac{10}{S} + 0.3 &= 12.7 \\
 \frac{10}{S} &= 12.4 \\
 \therefore S &= \frac{10}{12.4} = 0.806
 \end{aligned}$$

∴ மெழுகின் தன்னிர்ப்பு = 0.806

4. 20 சமி. பக்கங்களையுடைய ஒரு கவவடிவத் தாங்கி 12 சமி. ஆழத்துக்கு நீரைக் கொண்டுள்ளது. 0.8 தன்னிர்ப்புள்ள ஒரு கணவடிவ மரத்துண்டு நீரில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பக்கங்கள் 10 சமி. நீலமுடையன, நாங்கியின் அடிப்பிழுள்ள ஒரு புள்ளியில் அழக்க அதிகரிப்பு என்ன?

இடம்பெயர்க்கப்பட்ட	நீரின் நிறை = பொருளின் நிறை
	= $10 \times 10 \times 10 \times 0.8 \times 1$
	= 800 கிராம்
கணவளவு	= 800 க. சமி.
தாங்கியின் பரப்பு	= $20 \times 20 = 400$ க. சமி.
இடம்பெயர்க்கப்பட்ட	$\frac{800}{400} = 2$ சமி.
4. அழுக்க அதிகரிப்பு 2 சமி. உயர அதிகரிப்பிலேல் ஏற்பட வேண்டுத்	
5. அழுக்கத்தின் அதிகரிப்பு	= $2 \times 1 \times 8$ கைதங்கள்
	= 2 கிராம் நிறை / க. சமி.

வினாக்கள்

1. பின்வரும் அவ்தானிப்புக் களிலிருந்து (a) கண்ணுடயின் (b) மதுசாரத்தின் (c) செப்பு சல்பேற்றுப் பளிங்கின் தன்மீப்புகளைக் காண்க.

கண்ணுடயின் நிறை = 13.11 கிராம்
 நீரின் கண்ணுடயின் தோற்ற நிறை = 7.73 கிராம்
 மதுசாரத்தில் கண்ணுடயின் தோற்ற நிறை = 8.63 கிராம்
 செப்புச் சல்பேற்றுப் பளிங்கின் நிறை = 8.01 கிராம்
 மதுசாரத்தில் செப்புச்சல்பேற்றின் தோற்ற நிறை = 4.99 கிராம்

|விடை: (a) 2.44 (b) 0.833 (c) 2.21)
2. தராசின் கொழுக்கினில் தொங்கவிடப்பட்ட பரவின் மெழுகின் நிறை 3.72 கிராம். கண்ணுட மெழுகுடன் தொங்கவிடப்பட்டு மெழுகு வளியிலும் கண்ணுட நீரிலும் தராசில் தொங்கும் பொழுது மொத்த நிறை 17.12 கிராமாகும். கண்ணுடயும் மெழுகும் முற்றுக அமிழ்தக்கவாறு தொங்கும் பொழுது தோற்ற மொத்த நிறை 10.62 கிராம் ஆகும். மெழுகின் சார்படர்த்தியையும் அதன் அடர்த்தியை கி. கி. / க. மி. இலும் காண்க.

|விடை: 0.88; 8.88 கி. கி. / க. மி.)
3. ஆக்கியிழின் தத்துவத்தைக் கூறி இதனை ஒரு விவரத்தின் தன்மீப்புப்பைக் காண்பதற்கு எவ்வாறு விரயோகிக்கலாம் என்பதையும் விளக்குது.

3.4 தன்மீப்புடைய ஒரு பித்தனைத் துண்டு 0.92 தன்மீப்புடைய மெழுகுடன் இலேசான இழையுடன் தொடுக்கப்பட்டு மூலத் தொகுதியும் 1.15 தன்மீப்புடைய உப்புக்கரைசளிலுள்ள

அயிழ்த்தப்பட்டபொழுது முற்றுக அயிழ்ந்து மிதக்கக் காணப் பட்டது. மெழுகின் தினிவு 10 கிராமாயின் (a) பித்தனையின் தினிவு (b) இணைக்கும் இழையில் இழுவையையும் காணக
[விடை: (a) 2·9 சி. (b) 2·50 கிராம் நிறை]

4. வளியில் 49·35 கிராம் நிறுக்கும் ஒரு கல் நீரில் 28·35 கிராம் நிறுக்கக் காணப்பட்டது. 1·12 சார்படர்த்தியுடைய திரவத்தில் இதன் தோற்ற நிறையைக் காணக. [விடை: 25·8 சி.]

5. ஆக்கிமிஹசின் தத்துவத்தைக் காறி ஒரு பரிசோதனை அல்லது அறிமுறை நிகுபணம் இதற்குத்தங்க.

ஒரு தரப்பட்ட சோதனைக் குழாயின் நிறை 10 கிராம். அதன் விட்டம் 2 சமீ. யும் முழுநீளமும் 15 சமீ. யுமாகும். 0·7 தன் வீர்ப்புடைய திரவத்தில் சோதனைக்குழாய் நிலைக்குத்தாகவும் அதன் திறந்தமுனை நீரினது மேற்பரப்பின் மட்டத்துடனும் மிதக்கச் செய்வதற்கு அதற்குன் விடவேண்டிய இரசத்தின் நிறையைக் காணக. சோதனைக் குழாய் உருளையும் அதன் ஒரு முனை அரைக்கோள் வடிவிலேதனவும் கொள்க.

[விடை: 22·25 கிராம்]

6. ஒரு நீரமானியின் கொள்கையையும் விபரங்களையும் விளக்குக. சீரான விட்டமுடைய தண்ணையும் குமையேற்றப்பட்ட குழி மூழியும் கொண்ட ஒரு பொது நீரமானியின் கணவளவு தண்டில் குறிக்கப்பட்ட அடையாளம் 1·00 வரை 25 ச. சமீ. ஆகும். தண்டின் நீளம் அடையாளம் 1·00 க்கும் 0·90 க்கு மிகவும் 10 சமீ. ஆகும். தண்டின் வெட்டுமுகப்பரப்பைக் காணக.

[விடை: 0·278 ச. சமீ.]

7. ஒரு பொது நீரமானி நீரின் மேற்பரப்பிற்கு மேல் அதன் தண்டின் நீளத்தில் 5 சமீ. யும், 1·1 தன்வீர்ப்புடைய உட்புக்களை சளின் மேற்பரப்பிற்குமேல் 9·5 சமீ. யும் நிற்க மிதக்கின்றது. நீரமானி 1·15 தன்வீர்ப்புடைய திரவத்தில் மிதக்கும்பொழுது இதன் மேற்பரப்புக்கு மேல் நிற்கும் தண்டின் நீளத்தைக் கணிக்க.

[விடை: 11·46 சமீ.]

8. சீரான வெட்டுமுகப்பரப்புடையதும் நேரானதுமான மரப் பலகை நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றது. பின்பு பலகையின் ஒரு முளையில் கட்டப்பட்ட இழையினால் அம்முனை நீரின் மேற்பரப்புக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. என் இழை நிலைக்குத் தாக இருக்கும்.

மரப்பலகையின் தண்வீர்ப்பு 0·75 ஆயின் (a) பலகை சாய்ந்த தீவியில் இருக்கும்பொழுது பலகையின் நீளத்தின் எண்ண பின்

எம் அமிழ்ந்திருக்கும் (b) பலகையின் நிறை சார்பாக இழையின் இழுவையையும் காண்க.

[விடை: (a) $\frac{1}{2}$ வாசி நீளம் (b) நிறையின் $\frac{1}{2}$ வாசி]

9. பொது நீரமானியையும் அதனை அளவிடு செய்யும் முறையையும் விவரிக்க.

பிரித்தெடுக்கத்தக்க சுமையொன்றை மேல்முனையில் காலும் பொது நீரமானி கடல் நீரிலிருந்து நீரில் மாற்றிவைக்கப்பட்ட போது x சமீ. அமிழ்க் காணப்பட்டது. சுமை பிரிக்கப்பட்ட தும் அது y சமீ. ஏறியது. கடல் நீருக்கு மாற்றப்பட்டதும், அது மேலும் z சமீ. ஏறியது. கடல் நீரின் தண்ணீர்ப்பைக் காண்க.

[விடை: y
x + y + z]

10. நீரில் மிதக்கும் பொருளின் தண்ணீர்ப்பை எவ்வாறு காணலாம் என்பதை விவரிக்க

ஒலை மெழுகுக் கணக்குறியினுள் தண்ணீர்ப்பு 8 உடைய ஓர் உலோகத்துள்ளு பதிந்துள்ளது. இது நீரில் முற்றுக அமிழ்ந்த நிலையில் மிதக்கிறது. மெழுகின் தண்ணீர்ப்பு 0.7 ஆலின் பதிந்துள்ள உலோகத் துண்டின் தினிவைக் காண்க.

11. போடினின் பாரமானியின் தொழிற்பாட்டு முறையை தெளிவான் வரிப்படத்துடன் விளக்குக. இக் கருவியைக் கொண்டு வளிமன்றல் அழுக்கத்தைத் திருத்தமாக அளப்பதற்கு செய்ய வேண்டிய திருத்தங்களைக் கூறுக. ஆகாய விழாவத்தில் உபயோகிக்கும் பாரமானி எது?

12. வளிமன்றல் அழுக்கம் 10⁶ கிடன் / சமீ². ஆக விருத்தம்போது (a) இரசப் பாரமானிபொன்றினதும் (b) நீர்ப்பாரமானியொன்றினதும் உயரத்தைக் காண்க. இரசத்தின் அடர்த்தி 13.6 கி. / க சமீ. நீரின் நிரப்பல் ஆலி அழுக்கம் அறைவெப்ப நிலையில் 1.3 சமீ. இரசம்.

[விடை: (a) 74.96 சமீ. (b) 1000 சமீ.]

13. ஓர் உருளையான கண்ணுடிப் பாத்திரத்தின் அடித்தளம் 30 கி. சமீ.; இது 6 சமீ. அழுத்துக்கு நீரைக் கொண்டுள்ளது 10 சமீ. \times 6 சமீ. \times 5 சமீ. பரிமாணமுடைய அலுமினியக் குற்றி நீரில் முற்றுக அமிழ்ந்திருக்கத்தக்கதாக தொங்கிடப்பட்டுள்ளது. அப்பொருது 2 சமீ. பக்கங்கள் நிலைக்குத்தாக இருந்தன. (a) அடித்தளத்தில் உருஞ்சப்படும் மேலதிக உதைப்பையும் (b) அடித்தளத்தில் மேலதிக அழுக்கத்தையும் காண்க.

[விடை: (a) 300 கிராம் நிறை (b) 1 கிராம் நிறை / ச. சமீ.]

அலகு 1

பொறியியலுக் கடப்பொருளின் இயல்புகளும்

மேற்பார்ப்பிமுனிச

திரவங்கள் கொள்கலங்களில் கொள்ளப்படுவன. திறந்த கொள்கலங்களில் திரவங்கள் இருக்கும்பொழுது அல்லது கொள்கலங்களில் திரவங்கள் பகுதியாக நிரப்பப்பட்டிருக்கும் பொழுது. திரவங்களின் மேற்பரப்புகளிலொன்று வளியுடன் தொட்டுக் கொண்டிருக்கின்றது. இம் மேற்பரப்பு கயாதீன் மேற்பரப்பு எனப்படும். இத்திரவ மேற்பரப்பின் ஆராயும்பொழுது, அது ஒர் ஈர்க்கப்பட்ட மீள்தன்மையுள்ள சல்லினை அல்லது இறப்பர்த் தாளினைப் போன்ற தூகும். ஆகவே ஒரு திரவமேற்பரப்பு எப்பொழுதும் இழிவு பரப்பினை அடையமுயலும் தன்மையுடையதாக இருக்கும். திரவ மேற்பரப்புகளின் இது தன்மைக்குப் பின்வரும் தோற்றப்பாடுகள் காண்று பகர்கின்றன.

1. ஒரு குறித்த கணவளவிற்கு, இழிவு மேற்பரப்பினையுடைய வடிவம், சேத்திர கணிதப்படி, ஒரு கோளமாவதால், ஈர்ப்புவிசை புறக்கணிக்கப்படும். சிறிய திரவத்துளிகள் கோளவடிவம் உடையனவாகக் காணப்படும். உதாரணமாக விழும் மழைத் துளிகள், இலைகளில் படியும் பனித்துளிகள், குழாயிலிருக்குத் தொட்டும் நீர்த்துளிகள் யாவும் கோளங்களாகவே இருக்கின்றன. இவற்றினைப் பின்வரும் தோற்றப்பாடுகள் விளக்குகின்றன.



ஒலில் வெண்ணெயின் (olive oil)
அடர்த்திக்குச் சமமான அடர்த்தியுடைய
ஒரு கரைசலை மதுசாரத்தையும் நீரையும்
கொண்டு தயாரிக்க. இச் கரைசலை ஓர்
உருளைக்காடியில் இட்டு, அதனுள் ஒரு
துளி ஒலில் வெண்ணெயை குழாயினால்
இடுக. துளியானது படம் 1 இல் காட்டியவாறு ஒரு நிறைகோள் வடிவம் அடையும். இங்கு கோவத்தின் நிறையானது
கரைசலின் மேலுதைப்பினால் தாங்கப்படு


படம்: 1

வதால் ஈர்ப்புவிலைவு தவிர்க்கப்படுகின்றது.
இவ்விலைவை நீக்குவதற்காகவே மேற்கூறியவாறு கரைசல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2. திரவப்படல் கருங்க முபல்கின்ற தெப்பதுணை விளக்கும் தோற்றப்பாடு

ஒரு கம்பி வளையத்தை சவர்க்காரக் கரைசலினுள் தோய்த் தெடுக்க. அப்பொழுது வளையத்தில் ஒரு சவர்க்காரப்படலம்

பட்டர்ந்திருக்கக் காணப்படும். ஓர் ஈரமாக்கிய பஞ்ச நூல் தடத்தை அப்படலத்தின்மீது இடுக. தடம் படம் 2 (i) இல்



படம் 2

காட்டியவாரு அங்குமிங்கும் வளைந்திருக்கும். நூல் தடத்தின் உட்பாகத்தில் உள்ள படலத்தை ஓர் ஊசியினால் குத்தி உடைத்துவிடுக. அப்பொழுது நூல் தடம் படம் 2 (ii) இல் காட்டியவாருன் ஒரு வட்டவடிவம் அடைந்துள்ளதை அவதானிக்கலாம். ஒரு குறித்த கந்றன்விற்கு உயர் பரப்பினை உடையவடிவம் வட்டம் ஆவதால் தடத்தின் உட்பாகம் உயர்ப்பாடு பின் அடைகிறது. ஆகவே வளையத்திலுள்ள எஞ்சிய சுவர்க்காரப் படலம் இழி பரப்பினையுடையதாகிறது. இத்தோற்றுப்பாடு படலத்தில் அதன் பரப்பினைக் குறைக்க முயலும் ஓர் இழுவிசை செவற்பட்ட வண்ணம் இருக்கிறதென்பதைக் காட்டுகின்றது.

3. ஓர் உலர்ந்த ஊசியை ஒற்றுத் தாளொன்றினில் வைத்து மெதுவாக நீரின் மேற்பரப்பில் வைக்க. சிறிது நேரத்தின்பின், ஒற்றுத்தாள் தாழ்வு தையும், நீரிலும் ஏழு அல்லது எட்டு மடங்கு அடர்த்திக்குடிய ஊசி மிதப்ப தையும் அவதானிக்கலாம். ஊசியின் அடிப்பாகத்துடன் தொட்டுக் கொள்ள படம்: 3 (a)
- இருக்கும் நீர்ப்பரப்பு குழிவாக இருக்கும். ஊசி சமநிலையில் இருப்பதனால் இதன் நிறையைக் குழிவான நீர்ப்பரப்பினில் உள்ள ஒரு விசை தாங்குகின்றது என்பதை இத் தோற்றுப்பாடு காட்டுகின்றது.


4. ஓர் ஒட்டக மயிர்த்துடைப்பம் நீரினுள் அமிழ்தப்பட்டிருக்கும் பொழுது மயிர்கள் ஈரவிப்பாக இருந்தபோதும் விரிந்திருப்பதை அவதானிக்கலாம். நீரிலிருந்து வெளியே எடுத்த

வுடன் துடைப்பத்தின் மயிர்கள் ஒட்டிச்கொண்டிருப்பதையும் அவதானிக்கலாம். இங்கு மயிர்களுக்கிடையிலுள்ள வெளிகளில் உள்ள நீர் மூலக்கறுகள் ஒன்றையொன்று கவர்ந்து மேற்பரப்பைக் குறைக்கின்றன. அப்பொழுது மயிர்கள் ஒட்டிச்கொள்கின்றன.

மேற்கூறிய தோற்றுப்பாடுகள் யாவும், ஒரு திரவத்தின் மேற்பரப்பில் ஓர் இழுவிசை அதன் பரப்பினை இழி பகுமலுக்குச் சுருக்குகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன. இவ்விசை மேற்பரப்பிழுவிசை அல்லது மேற்பரப்பிழுவை எனப்படும்.

மேற்பரப்பிழுவிசையை மூலக்கற்றுக் கொள்கையினால் விளக்கல்

திரவமொன்றின் மூலக்கறுகள் ஒன்றையொன்று கவர்கின்றன. ஒரே இன மூலக்கறுகளுக்கிடையே நிச்சயம் இக்கவர்ச்சி பின்னை எனப்படும். இது இரு மூலக்கறுகளின் இடைத் தூரத்தில் தங்கியுள்ளதால், ஒரு குறித்த தூரத்திற்கப்பால் இப் பின்னை புதக்கணிக்கத்தக்களவிற்குக் குன்றி அற்றுப் போகிறது. இரு மூலக்கறுகளுக்கிடையே பின்னை நிச்சயக்கூடிய இவ்யூர் தூரம் மூலக்கற்றுக் கவர்ச்சி விக்க எனப்படும். இதன் பகுமன் 10^{-7} சமீ. வரிசையில் பொருளுக்குப்பொருள் வெறுபட்டிருக்கும்.



மய்: 3 (b)


இப்பொழுது படம் 3 (b)இல் காட்டப்பட்டுள்ள A என்னுப் பூர் மூலக்கற்றைக் கருத்திற் கொள்க. இதனை மையமாகவும் மூலக்கற்றுக் கவர்ச்சி வீச்சை ஆரையாகவுங் கொண்டு ஒரு கோளம் வரைக. இக்கோளத்தினில் இருக்கும் மூலக்கறுகள் மட்டுமே A ஜக்கவரும். இக்கோளம் செல்வாக்கு மண்டலம் எனப்படும். இம் மண்டலத்திலுள்ள மூலக்கறுகள் A ஜக்கவருவதால் அதனைத் தாக்கும் விளையுள் வீசை பூசியமாகும். எனவே A திரவத்தினுள் சதந்திரமாக இயங்க முடியும். இனி, B என்னும் மூலக்கற்றை அவதானிக்க. அதன் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதி திரவ மேற்பரப்பித்து மேல் இருக்கின்றது. எனவே B ஜக்க கீழ்முகமாகக் கவரும் கீழ் அரைக்கோளத்திலுள்ள மூலக்கறுகளின் எண்ணிக்கை மேல்முகமாகக் கவருப் பேல் அரைக்கோளத்திலுள்ள திரவ மூலக்கறுகளின் எண்ணிக்கையிலும் உயர்வாக இருப்பதானால் B ஒரு கீழ்முகவிசையினாலும் கவரப்படும். அதைது, திரவமேற்பரப்பில் இருக்கும் C என்னும் மூலக்கற்றைக் கருத்திற்கொள்க. இதன் செல்வாக்கு மண்டலத்தின் மேல் அரைக்கோளம் திரவ மேற்பரப்பித்து மேல் இருப்பதனால், C ஆனது

கீழ் அரைக்கோளத்தில் உள்ள மூலக்கூறுகளினால் மட்டுங்கீழ்முகமாகச் செயற்படும். எனவே இவற்றின் விளையுள் விசை மேற்பரப்பிற்குச் செங்குத்தாக C இனைத் திரவத்தினுள் இழுக்கும். PQ என்னும் சுயாதீன மேற்பரப்பிற்குச் சமாந்தரமாகவும் மூலக்கூற்றுக் கவர்ச்சி வீச்சுத் தூரத்துக்குச் சமானவும் இருக்க செய்தீடு என்னும் தள்ளுகிறப்படின் அப்பொழுது PQ இற்கும் RS விற்கும் இடையேயுள்ள திரவப்படை மேற்பரப்புப் பாலம் எனப்படும். எனவே இம் மேற்பரப்புப் படவத்திலுள்ள எல்லா மூலக்கூறுகளும் கீழ்முகமாக மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள பின்னவினால் இழுக்கப்படும். மூலக்கூறுகள் RS இவிருந்து PQ விற்குச் செல்லும்பொழுது, இவ்விழுவை அதிகரிக்கும்.

இவ் விழுவைக்கெதிராக திரவத்தின் மேற்பரப்பினை அடையும் மூலக்கூறுகள் வேலை செய்கின்றன. இவை செய்யும் வேலைகள் இவை மீது மேற்பரப்பை அடைந்ததும் நிலைப்பண்புச் சத்தியாகச் சேமிக்கப்படுகின்றன. இதனால் ஒரு திரவமேற்பரப்பு நிலைப்பண்புச்சத்தையடையதாகிறது. இம் மேற்பரப்பு, அதன் நிலைப்பண்புச் சத்தியை பொறிமுறைச் சபநிலையில் இருக்கும் ஒரு தொழுதி இழி நிலைப்பண்புச்சத்தை அடைய முயலும் என்னும் கோட்பாட்டிற்கிணைய இழி பெறுமானத்தை அடையச் செய்யும். எனவே திரவமேற்பரப்பு தன் மீதுள்ள மூலக்கூறுகளின் நிலைப்பண்புச் சத்தியைக் குறைக்குமுகமாக கருங்க முயலும். இதனையேதான் திரவமேற்பரப்பொன்று ஓர் ஈர்க்கப்பட்ட மீள் தன்மையுள்ள சவ்விடை போன்றதெனக் கொள்ளப்படுகின்றது.

மேற்பரப்பியுவினை

திரவமொன்றின் சுயாதீன மேற்பரப்பில் AB என்னும் ஒரு நேர் கோடு வரைந்திருக்கிறதெனக் கொள்க்கப்பட்டு (முடிவு 4). இக்கோட்டின் வழி யேயுள்ள மேற்பரப்பின் மூலக்கூறுகளைக்கோட்டிற்கு இருட்கங்களிலும் மூளை விசைகள் T சமமாகவும் எதிராகவும் தாக்குகின்றனமையால், அவை சமநிலையிலிருக்கும் ஒர் ஈர்க்கப்பட்ட இழையிலுள்ள மூலக்கங்களைப் போல் இருக்கின்றன. கோட்டினைச் செங்குத்தாகத் தாக்கும் ஒரு பக்கத்து விசையை நோக்கி என்ன அது நீளத்திற்கு விகிதமூட்ட இருக்கிறதென்பது பரிசோதனை வாயிலாக அறியப்படுகின்றது. இதனை பொருட்டு மேற்பரப்பியு விசை பின்வருமாறு வரையறைக்கப்படும்.




திரவமேற்பரப்பொன்றின் மீது வரையப்பட்டுள்ள கூட நோமான் ஒரு கற்பணக் கோட்டிற்குச் செங்குத்தாக ஒரு பக்கத்தில், மேற்பரப்பின் வழியே தாக்கும் விசை, மேற்பரப்பிழுவிசை எனப்படும்.

இதன் அலகு நியூற்றன் மீற்றர்⁻¹ (Nm^{-1}) இதன் பரிமாணம் [M] [T]⁻² ஆகும்.

மேற்பரப்புச்சத்தி

ஒரு திரவமேற்பரப்பு ஈர்க்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. ஆனால் இதன் மேற்பரப்பின் பருமனை மேற்பரப்பிழுவிசை குறைக்க முயல்கின்றது. எனவே திரவமேற்பரப்பு அதிகரிக்கப்படும்பொழுது, மேற்பரப்பிழுவிசைக் கெதிராக வேலை செய்யப்படுகின்றது. இவ்வேலை மேற்பரப்பில் நிலைப்பண்புச் சத்தியாக சேமிக்கப்படுகின்றது. இதுவே மேற்பரப்புச்சத்தியாகும்.

ஒரு திரவப்படலம் விரிக் கப்பட்ட, ABCD என்னும் சட்டமொன்றைக் கருத திற் கொள்க (படம் 5). இப்படலத்திற்கு இரு மேற்பரப்புக்கள் உள். இவற்றி லுள்ள மேற்பரப்பிழுவிசை ஒரு மீற்றருக்கு T நியூற்றனுயின், இதனால் BC இல் உருற்றப்படும் விசை $= 2T \times l$ நியூற்றனுகும். இவ்விசைக் கெதிராக BC



படம்: 5

ஆனது டஎன்னும் சிறிய தாரத்திற்கூடாக B'C' என்னும் புதிய நிலைக்கு நகர்த்தப்படுகிறதெனக் கொள்க. அப்பொழுது படலத்தின் பரப்பு அதிகரிக்கின்றது. அதே வேளையில் படலத்தின் வெப்பநிலை குறைவதால் மேற்பரப்பிழுவிசையில் மாற்றம் ஏற்படும். இதனைத் தவிர்ப்பதற்கு, சமவெப்ப நிபந்தனைகளுக்கமைய (வெப்பநிலை மாறுதிருக்க) மேற்பரப்பு அதிகரிக்கப்படின் மேற்பரப்பிழுவிசை மாறுதிருக்கும். எனவே பரிசோதனை செய்யப்படும் வெப்பநிலையில் மேற்பரப்பிழுவிசை T எனின், மேற்பரப்பினை அதிகரிப்பதற்குச் செய்யப்படும் வேலை=விசை \times தூரம்

$$= 2Tl \times b \text{ யூல்}$$

படலப் பரப்பின் மொத்த அதிகரிப்பு $2/l$ மீற்றர்² ஆகும்.

ஆகவே 1 m^2 பரப்பு அதிகரிப்புக்குச் செய்யப்படும் வேலை

$$= \frac{2T/b}{2/b} = T$$

எனவே மேற்பரப்பிழுவிசையை சுத்தி தொடர்பாக வருமாறும் வரையறுக்கலாம்.

சமவெப்ப நிபந்தனைகளுக்கண்மைய திரவமொன்றின் மேற்பரப்பினை ஒரு சதுர மீற்றினால் அதிகரிப்பதற்குச் செய்யப்படும் வேலை மேற்பரப்பிழுவிசை எனப்படும்.

அப்பொழுது மேற்பரப்பிழுவிசை யூல்கள் மீ $^{-2}$ (Jm^{-2}) என்னும் அலகுகளினால் குறிக்கப்படும் என்பெறுமானத்துக்குச் சமஞாகும்.

இது கயாதின மேற்பரப்புச்சுத்தி எனவும் பெயர்பெறும். இதன் வரைவிலக்கணமும் அதேபோன்று வருமாறு அமையும்.

சமவெப்ப நிபந்தனைகளுக்கண்மைய திரவமொன்றின் மேற்பரப்பு, மேற்பரப்பிழுவிசைக்கெதிராக பரப்பல்கொண்றினால் அதிகரிக்கப்படும் பொழுது செய்யப்படும் வேலை கயாதின மேற்பரப்புச் சுத்தி எனப்படும்.


இது Jm^{-2} அலகில் அளவிடப்படும்.

மேற்பரப்பிழுவிசையின் பரிமாணச் சூத்திரங்கள் இரு வரை விளக்கணங்களின் படியும் ஒரேயாத்திரயானவை யென்பதைப் பின் வருமாறு காட்டலாம்.

$$1. \text{ மேற்பரப்பிழுவிசை} = \frac{\text{விசை}}{\text{நீளம்}} = \frac{MLT^{-2}}{L} = MT^{-2}$$

$$2. \text{ மேற்பரப்பிழுவிசை} = \frac{\text{வேலை}}{\text{பரப்பு}} = \frac{MLT^{-2} \cdot L}{L^2} = MT^{-2}$$

தொடுகைக்கொண்டு



(a)



(b)

படம்: 6

நீரில் ஒரு கண்ணுடித்தட்டு நிலைக்குத்தாக படம் 6 (a) இல் காட்டியவாறு அமிழ்ந்திருக்கும் பொழுது தட்டின் வழியே நீர் ஏறியுள்ளதையும் அது வளைந் திருப்பதையும் அவதானிக்கலாம்.

ஆனால் இதேபோன்ற தட்டு நிலைக்குத்தாக படம் 6 (b) இல்

காட்டியவாறு இரசத்தினில் அமிழ்ந்திருக்கும் பொழுது தட்டுடன் தொட்டுக் கொண்டிருக்கும் இரசப்பாகம் கீழ்முகமாக வளைந்து

தாழ்வற்று இருப்பதையும் அவதானிக்கலாம். படங்கள் ம் இலும் ட இலும் ட இலும் குறிச்கப்பட்ட கோணங்கள் தொடுகைக் கோணங்கள் எனப்படும். தொடுகைக் கோணம் வருமாறு வரையறுக்கப்படும்.

திரவ-தினம் மேற்பரப்புக்களின் சந்தியிலிருந்து வரையப்படும் தினமத்தொடரித் தளத்திற்கும் திரவத்தொடரித் தளத்திற்கும் இடையே திரவத்தினுடைக் அளக்கப்படும் கோணம் திரவத்திற்கும் தினம் யத்திற்கும் இடையேயுள்ள தொடுகைக் கோணம் எனப்படும்.

தூயநிருக்கும் கண்ணுடிக்கும் இடையேயுள்ள தொடுகைக் கோணம் பூச்சியமாகும். சாதாரண நிருக்கும் கண்ணுடிக்கும் இடையேயுள்ள தொடுகைக்கோணம் 8° ஆகும். இரசத்திற்கும் சுத்தமான கண்ணுடிக்கும் இடையேயுள்ள தொடுகைக் கோணம் விரிவுக்கோணமாக ஏற்றதாம் 140° ஆகும்.

பொதுவாக மேற்பரப்பினை நன்கூடும் திரவங்களின் தொடுகைக் கோணங்கள் பூச்சியமெனக் கொள்ளப்படும்.


தொடுகைக்கோணமானது

1. திரவத்தினதும் தினமத்தினதும் தன்மையிலும்
2. திரவ மேற்பரப்பிற்கு மேல் இருக்கும் பதார்த்தத்திலும் தங்கியுள்ளது. உதாரணமாக, இரசம் மேல் வளி இருப்பின், இரசத்திற்கும் கண்ணுடிக்குமிடையேயுள்ள தொடுகைக்கோணம், இரசம் மேல் நீர் இருக்கும்பொழுது இரசத்திற்கும் கண்ணுடிக்குமிடையேயுள்ள தொடுகைக் கோணத்திலும் வேறுபட்ட தாழும்.
3. திரவமேற்பரப்புடன் தினமமேற்பரப்பு ஆக்கும் ஏற்றக்கோணத்தில் தங்கியுள்ளதல்ல.

தொடுகைக்கோணத்தைத் துணிதல்

முறை 1.

AB என்னும் கண்ணுடித் தட்டு படம் 7 (a) இல் உள்ளதுபோல் இரசத்தில் அமீழந் திருக்கும் பொழுது, இரசம் வளைந்து தட்டினை C இல் சந்திக்கின்றது. C இல் உள்ள இரசமேற்பரப்பு பிறையுரு எனப்படும். புள்ளி C இல் திரவம், தினம், வளி ஆகி யன சந்திக்கின்றன. C இல் CM என்னும் நேர்கோடு திரவ மேற்பரப்பிற்குத் தொடவியாக இருப்பதனால் கோணம் MCB தொடுகைக் கோணம் ஆகும். எனவே நிலைச்சுத்து நிலையில் இருக்கும்



(a) (b)
படம்: 7

இத்தடினை ஒருபக்சமாக மெதுவாகச் சரிக்கும்பொழுது ஒரு நிலையில் இத்தட்டு தொடலி CM உடன் ஒன்றும், அப்பொழுது அப்பக்கத்திலுள்ள பிறையுரு மறைந்து விடும். மற்றப் பக்கத்திலுள்ளது பெரிதாகத் தோற்றும். பிறையுரு மறையும்பொழுது அப்பக்கத்து திரவமேற்பரப்பு கிடையாக இருக்கும். இப்பிறையுருவின் மறைதல் இங்கு தொடுகைக் கோணத்தைத் துணிவதற்குப் பெரிதும் உதவுகின்றது. திரவமேற்பரப்பு கிடையென் அறிதற்கு ஒரு போருளின் விப்பத்தை மேற்பரப்பிற்கூடாக நோக்கு. விம்பம் திரிபு அற்ற இருப்பின் மேற்பரப்பு கிடையெனத் தீர்மானிக்கப்படும்.

பரிசோதனையைச் செய்யும்பொழுது, நிலைக்குத்தாக இருந்ததடினை ஒரு பக்கத்துத் திரவமேற்பரப்பு கிடையாக வரும்வரை சரிக்க. அப்பொழுது ஏ இனைத் தாக்குக்குண்டின் உதவிகொண்டு அளந்தறிக. பின்பு தொடுகைக் கோணத்தைப் பின்வருமாறு கணித்தறிக.

$$\text{தான் } \phi = \frac{AD}{CD}$$


$$\therefore \phi = \text{தான்}^{-1} \left(\frac{AD}{CD} \right)$$

$$\therefore \text{தொடுகைக்கோணம்} = 180 - \phi$$

நீர் - கண்ணுடியின் தொடுகைக் கோணத்தையும் இவ்வாறு கணியால்.

முறை 11

இவ்வுபகரணம் ஓர் இறப்பர்க் குழாயினால் தொடுக்கப்பட்டுள்ள P எண்ணும் கோளக் கண்ணுடிக் குமிழையும், M எண்ணும் இரசத் தேக்கத்தையும் கொண்டுள்ளது. குமிழ் திறந்த மேல்பாகத்தையும், ஒரு சிறு குறுகிய குழாயை ஏட்டைய அடிப்பாகத்தையும் உடையது. இக்குழாய் சிறி யதாயும் குறுகியதாயும், இருப்பதனால் குமிழினுள் இரசம் மெதுவாகச் செலுத்தப்படத்தக்கதாக இருக்கின்றது. குமிழின் அடியில்



இரசம் இருக்கும்பொழுது அதன் மேற்பரப்பு கணிசமான அளவிற்கு வளர்ந்திருக்கும். M என்னும் தேக்கத்தை உயர்த்தும்பொழுது இரசமட்டம் படிப்படியாகக் குமிழினுள் உயரும். ஒரு நிலையில் ஈமிழினுள் உள்ள இரசமேற்பரப்பு கிடையானதாக வரும். அந்திலையில் மேற்பரப்பு AB க்கும், A இல் வரையப்படும் தொடரிக்கும் இடையே திரவத்துள்ளிருக்கும் கோணம் தொடுகைக் கோணமாகும். AB இன் விட்டத்தையும், கோளக் குமிழினது விட்டத்தையும் வெணியார் இடுக்குமானி கொண்டு அளந்து தொடுகைக் கோணத்தை வருமாறு கணித்துக்கொள்ளலாம்.

கணிப்பு: மேற்பரப்பு AB இன் ஆரை r எனவும் குமிழின் ஆரை R எனவும் அக்துடன் மேற்பரப்பின் மையம் N எனவும் குமிழின் மையம் O எனவும் கொள்க.

$$\text{செங்கோண} \Delta \text{ONA} \text{ இல் } \angle \text{OAN} = \phi$$

$$\text{கோணம் } \phi = \frac{r}{R}$$

$$\therefore \phi = \text{கோணம்} \left(\frac{r}{R} \right)$$

$$\therefore \text{தொடுகைக்கோணம் } \text{CAN} = 90 + \phi$$

திரவத்துளிகளின் வடிவங்கள்

பொறிமுறைச் சமநிலையில் இருக்கும் ஒரு தொகுதி இழிவு நிலைப்பண்புச்சத்தியடையதாக இருக்கும் என்னும் தத்துவத்தைப் பிரயோகித்து திரவத்துளிகள் எடுக்கும் வடிவங்களை அறிந்துகொள்ளலாம்.

ஒரு துளியிலுள்ள மொத்தச்சத்தி (i) புளியீர்ப்பினால் ஆன நிலைப்பண்டுச் சத்தியாலும் (ii) மேற்பரப்பிழுவிசையால் ஆன நிலைப்பண்டுச் சத்தியாலும் ஆனதாகும்.


திரவத்துளி சிறிதாயின் புளியீர்ப்பினால் ஆன நிலைப்பண்டுச் சத்தி, மேற்பரப்பிழுவிசையினால் ஆன நிலைப்பண்டுச் சத்தியடன் ஓப்பிடும்பொழுது மிகச்சிறிதாகையால் பூறக்கணிக்கப்படும். எனவே சிறிய துளியில் கூடிதலாக மேற்பரப்பிழுவிசையினால் ஆன நிலைப்பண்டுச்சத்தி இருப்பதானால் அச் சத்தியினை மட்டும்கொண்டே அத்துளியின் வடிவம் தீர்மானிக்கப்படும். துளி சமநிலையில் இருக்கும் பொழுது இழிவு நிலைப்பண்டுச்சத்தியடையதாக இருத்தல் வேண்டும். இது சாத்தியமாவதற்கு மேற்பரப்பின் பருமன் இழிவு பெறுமானாம் உடையதாக வேண்டும். இதற்கு திரவமேற்பரப்பு கோளவடிவினதாக வேண்டும். ஆகவேதான் மழைத்துளிகள், பணித்துளிகள், சத்தமான தட்டில் இடப்படும். சிறு இரசத்துளிகள் கோளங்களாக இருக்கின்றன.

அடுத்தபடியாக பெருந் திரவத்துளியொன்றை நோக்குக. அதிலுள்ள நிலைப்பண்புச்சத்தி, புலியீரப்பினால் ஆன நிலைப்பண்புச் சத்தியைக் கூடுதலாகக் கொண்டுள்ளது. இச்சத்தியே துளியின் வடிவத்தைத் தீர்மானிக்கும். இத்துளி இழிவு நிலைப்பண்புச்சத்தி அடையுமுகமாக சமநிலையில் தட்டையாகிறது இதனால் அதன் சர்ப்புமையத்தின் உயரம் குறைகிறது. அத்துடன் சர்ப்புவிளைவின் ஞான நிலைப்பண்புச்சத்தின்கூம் குறையும். ஆனால் எந்த அளவிற்கு சர்ப்புவிளைவின் ஞான நிலைப்பண்புச்சத்தின் குறைகின்றதோ, அந்த அளவிற்கு மேற்பரப்பிழுவிலையினும் ஆகும் நிலைப்பண்புச்சத்தி மேற்பரப்பு அதிகரிப்பினால் கூடும். எனினும் இம்மேற்பரப்பிழுவிலை - நிலைப்பண்புச்சத்தி தற்போதைய சர்ப்புவிலை - நிலைப்பண்புச்சத்திக்கு நிகராகாது. ஆகவே துளி தட்டைவடிவின்தாக இருக்கும்.

ஒரு திண்மத்துடன் நோட்டுக்கொண்டிருக்கும் திரவம்

திரவநிலையில் இருந்து திண்மநிலைக்கு ஒரு பொருள் மாற்றம் அடையும் பொழுது, திண்மமாக்கலினால் மேற்பரப்பிழுவிலை அற்றுப் போகிறதென நிலைத்தல் காரணமற்றதாகும். மேற்பரப்பிழுவிலையின் செயற்பாட்டின் விளக்கும் மூலக்கூற்றுக் கொள்கை இங்கேயும் திண்மங்களில் மேற்பரப்பிழுவிலை இருக்கிறதென நிருபிக்கப் பயன் படும். ஆனால் திண்மம் விரைப்புடையதாக இருப்பதனால் இத் தோற்றப்பாடு வெளியே தெரிவதில்லை. ஓர் உருகிய கண்ணுடித் துளி, திண்மமாகும் மூன்பு மேற்பரப்பிழுவிலையை உடையது. ஆனால் வெப்பநிலை குறைய மேற்பரப்பிழுவிலை உயர்கின்றது. இதன் பொருட்டு, கண்ணுடி உருகிய நிலையில் இருக்கும்போதுள்ள அதன் மேற்பரப்பிழுவிலையிலும், திண்மநிலையில் இருக்கும்போதுள்ள அதன் மேற்பரப்பிழுவிலை கடியதாக இருக்கும் என தீண்பது இயல்பு. எனவே திண்ம-வளி மேற்பரப்புக்கிடையே மேற்பரப்பிழுவிலையொன்று செயற்படுகிறதெனக் கொள்ளலாம்.

A என்னும் திண்மம் மீது சமநிலையில் இருக்கும் ஒரு திரவத்துளியைக் கருத்திற்கொள்க (படம் 9). T_1 , T_2 , T_3 ஆகியன திண்ம-திரவ், திண்ம-வளி, திரவ-வளி என்னும் மேற்பரப்புக்களுக் கிடையேயுள்ள மேற்பரப்பிழுவிலைகள் ஆகும். **A** இற் கூடாக கடதாகித் தாளிலுள்ள செல்லும் 1 மீ நீளமுள்ள கோட்டினைத் தாக்கும் கிடைவிலை ஜைக் கருத்திற் கொள்ளும்பொழுது துளிசமநிலையில் இருப்பதனால் **A** திரவத்திற்கும் திண்மத்துக்கும் இடையேயுள்ள தொடுகைக் கோணமாதலினால் சமநிலையில்,



$$T_3 \text{ கோசென் } \theta + T_1 = T_2$$


$$\therefore \text{கோசென் } \theta = \frac{T_2 - T_1}{T_3}$$

$T_2 > T_1$ ஆயின், கோசென் θ நேர்ப்பெறுமானம் உடையதாகும். எனவே θ கூர்க்கொண்மாகும். ஆகவே மேற்பரப்பில் நன்றாக தல் நிகழும்.

$T_2 < T_1$ ஆயின், கோசென் θ எதிர்ப்பெறுமானம் உடையதாகும். எனவே θ விரிகொண்மாகும், ஆகவே மேற்பரப்பில் நன்றாக தல் நிகழுமாது.

$T_2 - T_1 > T_3$ ஆயின் கோசென் θ இன் பெறுமானம் 1 இலும் கூடுதலாக இருக்கும். ஆனால் இது சாத்தியமன்று. ஆகவே இச் சந்தர்ப்பத்தில் திரவம் திண்மம் மீது பரவும் அதாவது ஒரு மேற்பரப்பிமுலிசை மற்ற இரு மேற்பரப்பிமுலிசைகளின் கட்டுத்தொகையிலும் கூடுதலாக இருப்பின் திரவம் பரவும்.

மயிர்த்துளைக் குழாயில் திரவ எழுகை



படம் 10

படம் 10 (a) இல் காட்டப்பட்டுள்ள கண்ணுடியாலான மயிர்த்துளைக் குழாயிலுள்ள திரவத்தின் பிறையுருவை அவதானிக்க. இப் பிறையுருவில் கண்ணுடிச் சுவருக்குக் கிட்ட உள்ள M என்னும் ஒரு மூலக்கூறுக்குத்திறக்க கொள்க. இது, அதற்குக்கிட்ட உள்ள கண்ணுடி மூலக்கூறுகள் உருற்றும் F₁ என்னும் ஒட்டற்பண்பு விசையினால் சுவருக்குச் செங்குத்தாகக் கவரப்படும். அதே நேரத்தில் திரவமூலக்கூறுகளின் பினைவுவிசை F₂ இலும் கவரப்படும். ஆனால் மூலக்கூறு M ஆனது கண்ணுடிக்கண்மையில் இருப்பதனால் அதனில் F₁ இன் தாக்கம் F₂ இன் தாக்கத்திலும் கூடுதலாக இருக்கும். இதனால் விளையுள் R படம் 10 (a) இல் காட்டியவாறு சுவரை நோக்கி இருக்கும். R இன் தாக்கம் மூலக்கூறு M இருக்கும் பிறையுருவுக்குச் செங்குத்தாக இருந்தாக வேண்டும். இதற்கு அப்பாகத்து பிறையுரு மேல்முகமாகக் குழிவுற்று இருத்தல் வேண்டும்.


அடுத்து படம் 10 (b) இலுள்ள M என்னும் மூலக்கூற்றைக் கருத்திற் கொள்க. இங்கு F₂ என்னும் பினைவின் தாக்கம் F₁ என்னும் ஒட்டற்பண்பின் தாக்கத்திலும் பெரிதாக இருப்பதனால் விளையுள் R படம் 10 (b) இல் காட்டியவாறு M இருக்கும் பிறையுருவுக்குச் செங்குத்தாக திரவத்துள் நோக்கி இருக்கும். எனவே அப்

பாகத்துப் பிறையுரு கீழ்முகமாகக் குழிவுற் றிருக்கும். இவ்விதம் பிறையுரு குழிவாகவும் குவிவாகவும் இருப்பதை விளக்கலாம்.


மேலும் திரவமேற்பரப்பிலுள்ள கண்ணுடிச் சுவருக்கு அணித் தாகவுள்ள திரவமூலக்கறுகள் கண்ணுடி மூலக்கறுகளினால் கவரப்படுகின்றன. இக்கவர்க்கி அவற்றினைக் கவரும் பிலைஸிலும் கூடுதலாக இருப்பதனால் அம் மூலக்கறுகள் இருக்கும் திரவமேற்பரப்பு கண்ணுடிச் சுவரின்மேல் எழுகின்றது. இவ்வாறு எழுந்திருக்கும் போது சமநிலையில் இருக்கும் பிறையுரு இழிவுநிலைப்பண்புச்சத்து அடையுமுகமாக சுருங்க முயனும். இதன் பொருட்டு குழிவுற் றமேற்பரப்பு தட்டையாக வர, மேல் எழும். இது மேஜெழுந்தவுடன், ஒரத்தில் உள்ள திரவமூலக்கறுகள் ஒட்டறபண்பினால் மேலும் சுவரில் எழும். மீண்டும் இழிவு நிலைப்பண்புச் சத்தியடையுமுகமாக குழிவுற் றமேற்பரப்பு தட்டையாக வருமுகமாக மேலெழும். இவ்விதம், எழும் திரவத்தின் நிறையும் ஒட்டறபண்பு விசையினால் அதில் உருந்தறப்படும் தாக்கழும் சமனுகும் வரை திரவம் எழுந்து கொண்டே இருக்கும்.

துறியு: மூலக்கறு M இன் நிறை, பிலைஸ் விசையுடன் ஒப்பிடும் பொழுது மிகச்சிறிதாகையால் அதனால் ஏற்படும் விலைவு புறக்கணிக்கப்படுகிறது.

மயிர்த்துவீத தன்மை



(1)



(2)

படம்: 11


இரு மயிர்த்துளைக்குழாய் நீரில் நிலைக்குத்தாக அமிழ்த்தப்படும் பொழுது அதனில் நீர் எழுவதை அவதானிக்க முடிகின்றது. பல்வேறு விட்டங்களையுடைய மயிர்த்துளைக் குழாய்களைப் படம் 11 (1) இல் காட்டியவாறு நீரில் அமிழ்த்தும்பொழுது ஒடுங்கிய விட்டமுடைய குழாயில் நீர் அதிவரைத்துக்கொழுகின்றது. மற்றும் பல்வேறு விட்டமுடைய மயிர்த்துளைக் குழாய்களை இரசத்துள் நிலைக்குத்தாக

அமிழ்ததுப் பொழுது வெளியிலுள்ள இரச மேற்பாப்புக்குக் கீழ் குழாய்களிலுள்ள இரசமட்டங்கள் தாழ்வுற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. படம் 11 (ii) இல் காட்டியவாறு ஒடுக்கிய குழாயில் தாழ்வு அதிகூடியதாக இருக்கும்.

மேற்பாப்பிழுவிசையைத் துணிதல்

1. மயிர்த்துளை எழுகை முறை

ஒரு மயிர்த்துளைக் குழாய் நிலைக்குத் தாக திரவத்தினில் படம் 12 இல் காட்டிய வாறு அமிழ்ந்திருக்கும் பொழுது திரவம் குழாயிலுள் எழும். எழுந்த திரவத்தின் பிறையுருவின்து அடிப்பாகம் பாத்திரத்தி லுள்ள திரவமேற்பாப்பிற்கு மேல் h உயரத்திலிருக்கிறதெனக் கொள்க. குழாயின் ஆரையை r எனவும் திரவத்தின் அடர்த் தியை R எனவும் எடுத்துக்கொள்க. திரவத்தின்ம தொடும் பரப்பில் A என்னும் புள்ளியில் திரவமேற்பாப்பிற்கு ஒரு தொடலித் தளம் வரைக. இது, குழாயின் சுவருடன் ஆக்கும் கோணம் θ ஆனது இவற்றிற்கிடையேயுள்ள தொடுகைக் கோணமாகும். A இல் செயற் படும் T என்னும் மேற்பாப்பிழுவிசை AB வழியே திரவத்துள் நோக்கி இருக்கும். எனினும் இவ்விழுவிசை கண்ணடிச் சுவரில் ஒரு விசையை உருப்பும். நியூற்றனின் மூன்றாம் இயக்கவிதீயின்படி கண்ணடியும், A இல் உள்ள திரவத்தின்மீது, ஒரு சமமான இடு விசையை AF வழியே உருப்பும். மேற்பாப்பிழுவிசையாலான இவ்வெளிமுக மறுதாக்கம் இரு கூறுகளாகப் பிரிக்கப்படும்.



படம் 12

அவையாவென

1. நிலைக்குத்தாகவும் மேல்முகமாகவும் செயற்படும் T கோசைன் θ
2. கிடையாகவும் வெளியுமுகமாகவும் செயற்படும் T கைன் θ

குழாயுடன் தொட்டுக்கொண்டிருக்கும் பிறையுருவில் அரைப் பரிதியில் செயற்படும் கிடைக்கூறுகள் மற்ற அரைப் பரிதியில் செயற்படும் கிடை விசைகள் அற்றுப்போகின்றன. ஆகவே திரவ மேற்பாப்பின் பரிதியில் செயற்படும் விசை $2\pi r T$ கோசைன் θ ஆகும். இது நிலைக்குத்தாகவும் மேல்முகமாகவும் செயற்படுகின்றது. இம் மேலமுகவிசை கீழ் முகமாகச் செயற்படும் திரவத்திற்கு நிறையைச் சமப்படுத்துகிறது.

கணிப்பு

$$\begin{aligned}
 \text{திரவநிரலின் நிறை} &= h \text{ உயரம் உடைய திரவநிரலின் நிறை} + \\
 &\text{பிறையுருவில் உள்ள திரவத்தின் நிறை} \\
 &= (\pi r^2 h + \frac{1}{3} \pi r^3) \rho g \\
 &= \pi r^2 \left(h + \frac{r}{3} \right) \rho g
 \end{aligned}$$

$$\begin{aligned}
 \therefore \text{சமநிலையில், } 2\pi r T \text{ கோசைன் } \theta &= \pi r^2 \left(h + \frac{r}{3} \right) \rho g \\
 \therefore T &= \frac{r \left(h + \frac{r}{3} \right) \rho g}{2 \text{ கோசைன் } \theta}
 \end{aligned}$$


மேற்பறப்பை நீணக்கும் திரவங்களுக்கு தொடுகைக் கோணம் $\theta = 0$ ஆகும்.

$$\text{எனவே } T = \frac{r \left(h + \frac{r}{3} \right) \rho g}{2}$$

பிறையுருவின் நிறை புறக்கணிக்கப்படுமாயின் $T = \frac{h r \rho g}{2}$
என்னும் குத்திரம் பெறப்படும்.

பரிசோதனை விபரங்கள்

C என்னும் ஒரு மயிர்த்துளைக் குழாயை முறையே நெத்திரிக் கமிலத்தினாலும், ஏரிசோடாக் கரைசலினாலும், குழாய் நீரினாலும் கழுவிச் சுத்தமாக்குக. திரவமேற்பரப்பிமுலிசையை குறைக்க முற்படும் நெய்போன்ற அழுக்குகள் எவ்வெண்ணும் இருப்பின் அவை குழாயிலிருந்து நீக்கப்படும். திரவம் இருக்கும் முகவையையும் மேற்கூறியவாறு சுத்தமாக்குக. மயிர்த்துளைக் குழாய் C இல் இருதரம் செங்குத்தாக் வளைக்கப்பட்ட P என்னும் ஓர் ஊசியை இறப்பார் வார் ஒன்றினால் இறுகப் பொருத்தின்டுகூ. படத்தில் காட்டியவாறு குழாயை, P இன் உச்சி திரவமேற்பரப்பினைத் தொடத்தக்கவாறு ஓர் இறுக்கி M இல் நிலைக்குத்தாக நிறுத்துக. பின்பு, நகரு நுனுக்குக் காட்டியொன்றை உபயோகித்து குழாயினுள் எழுந்த திரவத் தனது பிறையுருவின் அடிப்பாகத்தை நோக்குக. அப்பொழுது நுனுக்குக்காட்டியின் வாசிப்பைக் குறிக்க. இவ்வாறு இருமுறைகள் மெண்டுஞ் செய்து சுராசரி வாசிப்பைப் பெற்றுக்கொள்க.



படம்: 13.

அடுத்து முகவையை அகற்றி, ஊசி P இன் உச்சியை நுனுக்குக்காட்டியால் நோக்குக. அப்பொழுது அதன் வாசிப்பைக் குறித்து, மீண்டும் இரு முறைகள் இவ்வாசிப்புக்களை எடுத்து சராசரி வாசிப்பைப் பெற்றுக்கொள்க, இவ்விரு சந்தர்ப்பங்களிலும் பெற்ற சராசரி வாசிப்புக்களின் வித்தியாசம் திரவ நிரவின் உயரம் $\frac{1}{2}$ இனைத் தரும். இறுதியாக பிறையிரு இருக்கும் இடத்திலுள்ள வெட்டுமுகத்தின் விட்டத்தை குழாயின் அவ்விடத்தில் முறித்து நுனுக்குக்காட்டியால் அளந்தறிக.

மேற்பெற்ற பெறுவானங்களையும், P, Q ஆகியவற்றின் பெறுமானங்களையும் $T = \frac{r\theta p g}{2}$ என்னுஞ் குத்திரத்தில் பிரதியிட்டு மேற்பரப்பியுவினையை துணிந்து கொள்க. இப் பெறுமானம் பரிசோதனை செய்யப்பட்டபோதுள்ள வெப்பநிலைக்குரிய மேற்பரப்பியூஷனையாகும்.

துறியு: மயிர்த்துளைக் குழாயின் ஆரையை அறிதற்கு பின்னரும் முறையையும் கையாளவாம். ஒரு சிறு இரசவிழையை மயிர்த்துளையுள் புகுத்துக. அதனைத் துளையின் பல பாகங்களுக்கு நகர்த்தி அதன் நீளம் $\frac{1}{2}$ இனை அளந்து கொள்க, பின்பு இவ்விழையின் திணிவை $\frac{3}{4}$ இனை நிறுத்தறிக. குழாயின் ஆரையை $\frac{1}{2}$ எனவும், இரசத்தின் அடர்த்தியை $\frac{1}{2}$ எனவும் கொள்க.

$$\text{இவ்விழையின் கனவளவு} = \pi r^2 l$$

$$\therefore \text{இரசனிழையின் திணிவு} = \pi r^2 ld$$

$$\pi r^2 ld = m$$


$$\therefore r = \sqrt{\frac{m}{\pi ld}}$$

முன் ஜெச்சரிக்கைகள்

1. மயிர்த்துளை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் திரவம் சுயாதீனமாக எழல் வேண்டும்.
2. குழாய் நிலைக்குத்தாக இருத்தல் வேண்டும்.
3. திரவத்தின் பிறையுற இருக்கும் இடத்திலுள்ள விட்டத்தை இரு செங்குத்துத் திசைகளில் அளந்து சராசரி விட்டத்தை, எடுத்தல் வேண்டும்.
4. காய்ச்சி வடித்த நீருக்குப் பதிலாக குழாய் நீர் உபயோகித்தல் விரும்பத்தக்கது.

முறை II:

துறுங்குக்காட்டி வழக்கியறை



படம்: 14

வழக்கியை நெடு போன்ற அழுக்குகள் இல்லாதவாறு காத்து டூக்கி வேணியார் இடுக்கிமாவியால் நீலத்தையும், திருகு நூல்மானியால் தடிப்பையும் அளந்துகொள்க. பகுதியாக நீர் நிரப்பப் பட்ட முகவைசெயாஸ்றினை படம் 14 இல் காட்டியவாறு நீர் நிலையியல் சட்டத்தில் வைத்து, வழக்கி கிடையாக நீரின் மேற்பரப்பிற்கு சுற்றுமேல் இருக்குத்தக்கவாறு தராசின் புயமொன்றில் தொங்கவிடுக. அப்பொழுது அதன் நிறையையும் குறித்துக் கொள்க. இப்பொழுது முகவையுள் குழாயியொன்றினால் சிறிது நீரினை வழுக்கியின் அடிப்பக்கம் மட்டுமட்டாக தொடும்வரை விடுக. தராசின் வளை உயர்த்தப்படும் பொழுது, வழக்கியின் நிறையும், கீழ்முக மாகத் தாக்கும் மேற்பரப்பிழுவிசையாவான விசையையும்

சமப்படுத்துமுகமாக தராசின் மற்றத் தட்டில் நிறைகளை இடுக. தராசின் சமநிலையில் வழுக்கி நீரின் மேற்பரப்பினை மட்டுமட்டாகத் தொட்டுக்கொண்டிருப்பதை முக்கியமாகக் கவனிக்கவேண்டும். இல்லை விடுதல் வழுக்கி மீது நீரின் மேலுதைப்பினால் வழு ஏற்படும். நீரின் வெப்பநிலையையும் குறித்துக்கொள்க.


அளவுவகை

வழுக்கிரின் நீளம்	= l m
.. தடிப்பு	= d m
வளியில் வழுக்கியின் நிறை	= x kg
வழுக்கியின் நிறை + மேற்பரப்பிழுவிசையாலன் விசை	= y kg
நீரின் வெப்பநிலை	= t °C

கண்டிப்பு

$$\begin{aligned} \text{மேற்பரப்பிழுவிசையால் ஆன விசை} &= y - x \text{ kg} \\ \therefore \quad 2T(l + d) &= (y - x)g \\ T &= \frac{(y - x)g}{2(l + d)} \text{ Nm}^{-1} \end{aligned}$$

இம் முறையினது தத்துவத்தின் அடிப்படையில் சவர்க்காரக் கரைசலின் மேற்பரப்பிழுவிசையையும் வருமாறு துணியலாம்.



படம் 15

ABCD என்னும் முப்பக்க உலோகச் சட்டப் படலை ஒரு கண்ணுடப் பாத்திரத்துள்ளிருக்கும் சவர்க்காரக் கரைசலிலுள் தோய்த் தெடுத்து தராசின் புயமொன்றில் தொங்கவிட்டு படம் 15 இல் காட்டியவாறு மறுத்தில் நிறைகளை இட்டு சமநிலைக்குச் சரிசெய்க. சமநிலையில் சட்டப்படல் கரைசலை மட்டுமட்டாகத் தொட்டுச் சொண்டிருப்பதையும் அவதானிக்க. பின்பு ஒரு சூடான கம்பி யான் படலத்தை உடைத்துவிடுக. இப்பொழுது தட்டில் இட்ட நிறைகளை படிப்படியாக அகற்றி சமநிலைக்குச் சரிசெய்க. அத்துடன் வெப்பநிலையையும் குறித்துக்கொள்க.

அளவுகள்

$$\text{காரசலின் வெப்பநிலை} = t^{\circ}\text{C}$$

$$\text{படலத்தோடு சட்டப்பட்டின் நீலம்} = m \text{ kg}$$

$$\text{சட்டப்பட்டின் நிறையட்டும்} = m_1 \text{ kg}$$

$$\text{BC இன் நீளம்} = l \text{ m}$$

கணிப்பு


$$\text{BC இலுள்ள மேற்பரப்பிழுவிசையினாலன் விசை} = 2Tl$$

$$\text{ஆனால் } 2Tl = (m - m_1)g$$

$$\therefore T = \frac{(m - m_1)g}{2l} \text{ Nm}^{-1}$$

இது அக்குறிப்பிட வெப்பநிலைக்குரிய மேற்பரப்பிழுவிகை எடுக்கும்.

அறுகிய குழாயில் திரவத்தின் எழுதை



உயர்ந்த குழாயில் திரவமட்ட உயரம் h
மற்றையதில் h_1 எனக் கொள்க.

படம் 16

ஒரு மயிர்த்துளை குழாயில் திரவம் எழுத்தக்க அதிகூடிய உயரம் h எணின் அது, $T = \frac{rh\theta g}{2\cos\theta}$ என்னும் சமன்பாட்டினால் தாப் படும். இதனை வருமாறு எழுதலாம்.


$$\text{அதாவது } \frac{2T}{rg} = \frac{h}{\cos\theta} = \text{மாறிலி}$$

ஒன்னில் T, r, p, g ஆகியன ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரப்பட்ட மயிர்த்துளைக் குழாய்க்கும் திரவத்துக்கும் மாறியியாலும்.

(b₁) மயிர்த்துளைக் குழாயின் நீளம் (b) இலும் சிறிதாயின் திரவம் இக்குழாயின் உச்சிவரை படம் 16 இல் காட்டியவாறு ஏற்றநு, மேலும் எழு முயற்சிக்கையில் அதன் மேற்பரப்பின் வீணா ஸின்றை அதிகரிக்கும். இதனால் தொடுகைக்கோணம் ட அதிகரிக்கும். தொடுகைக்கோணமானது.

$\frac{h}{\text{கோசெ } \theta} = \frac{h_1}{\text{கோசெ } \theta_1}$ என்னுஞ் சமன்பாட்டிற்கிணங்க ஒரு பெறுமானம் θ_1 இற்கு அதிகரிக்கும். திரவம் மேலும் வளைவினாரையை அதிகரிக்க இயலாதிருக்கும்.

இரு குழியில் அல்லது வளைந்த மேற்பரப்பில் அழுக்க வித்தியாசம்



T பரப்பிழுவை உடைய ஒரு திரவத் திலுள் உண்டாகிய, r ஆரையடைய ஒரு கோவையில் வளிக் குழிமைக் கருதுக. இதன் உட்புறத்திலுள்ள அழுக்கத்தை P_2 எனவும், வெளிப்புறத்திலுள்ள அழுக்கத்தை P_1 எனவும் கொள்க.

இக் குழியின் ஓர் அரைவாசி B இன் சமநிலையைக் கருதுக.

இதில் தாக்கும் விசைகள்

படம் 17

- அழுக்கம் P_2 இலும் ஏற்படும் கிடைவிசை = $\pi r^2 P_2$ இடமிருந்து வலமாக
- அழுக்கம் P_1 இனால் ஏற்படும் கிடைவிசை = $\pi r^2 P_1$ வலமிருந்து இடமாக
- அரைக்குழியின் விழிம்பின் வழியே தாக்கும் பரப்பிழுவை கிடைவிசை = $2\pi rT$ இடமிருந்து வலமாக அரைக் குழியின் சமநிலைக்கு

$$\pi r^2 P_2 - \pi r^2 P_1 = 2\pi rT$$

$$P_2 - P_1 = \frac{2T}{r}$$


$P_2 - P_1$ என்பது மிகை அழுக்கம் எனப்படும்.

இது தொடுகைக் கோணம் பூச்சியமாகவிருக்கும். எந்த வரைத்த பரப்புக்கும் அழுக்க மிகையைக் குறிப்பதற்குப் பொருந்தும். தொடுகைக்கோணம் உயின்

$$\text{அழுக்கமிகை } P = \frac{2T \text{ கோணம்}}{\pi} \text{ இனால் தரப்படும்.}$$

சவர்க்காரக் குமிழியில் அழுக்கமிகை

ஒரு சவர்க்காரக் குமிழி, வளியுடன் தொடுகையிலிருக்கும் இந்த திரவமேற்பரப்புக்களை உடையது. எனவே ஓர் அரைவாசி



B இதை சமநிலையை நோக்கின் அதனில் செயற்படும் மேற்பரப்பி மீறுவிசையால் ஆனவிசை $2 \times 2\pi r T$ யும், வளி அழுக்கம் P_1 இனால் ஆனவிசை $\pi r^2 P_1$ உம் சேர்ந்து உள் அழுக்கம் P_2 இனால் ஆன விசை $\pi r^2 P_2$. இறஞுச் சமங்கும். அதாவது


$$4\pi r T + \pi r^2 P_1 = \pi r^2 P_2$$

$$P_2 - P_1 = \frac{4T}{r}$$

படம்: 18

$$\text{எனவே அழுக்கமிகை } P = \frac{4T}{r}$$

வெவ்வேறு விளைவினாரக்களையுடைய இரு சவர்க்காரக் குமிழிகளை தொடுத்தல்



படம் 19


A, B என்பன படம் 19 இல் காட்டப்பட்ட குழாயின் நூன் களில் ஊதப்பட்ட இரு சவர்க்கார குமிழிகளாகும். A இன் ஆரை R எனவும் B இன் ஆரை R' எனவும், இவை ஆரம்பத்தில் தொடுப்பு விண்றி இருக்கின்றனவெனவுங் கொள்க. இவற்றிடையே தொடுப்பு ஏற்படுத்தப்படும் பொழுது, A இலுள்ள சிறு குமிழி சுருங்குவதை யும் B இலுள்ள பெரிய குமிழி வீங்குவதையும் அவ

தானிக்க முடியும். A இலுள்ள சிறு மிழியின் அழக்கமிகை $\frac{4T}{r}$. B இலுள்ள பெருங் குழியின் அழக்கமிகை $\frac{4T}{R}$. $r < R$ ஆன

தான் A இலுள்ள அழக்கம் $(H + \frac{4T}{r})$ B இலுள்ள அழக்கம் $(H + \frac{4T}{R})$ இலும் கூடியதாகும். எனவே வளியானது A யிலிருந்து B க்கு இரண்டும் ஒரே பொது அழக்கத்தை அடையும் வரை செல் லும். இதனால் B விரிவடையும். A சுருங்கி குழியில் இல்லாத தோற் றத்தை A இல் காட்டும் படம் (19 b). இறுதியில் A இன் நுணியிலுள்ள படவத்தின் ஆரையும் B இலுள்ள குழியின் ஆரையும் சமமான தாக் இருக்கும்.

சவர்க்காரக் குழியின் மேற்பரப்பிழுவிசையைத் துணிதல்

சவர்க்காரக் கரைசலின் மேற் பரப்பிழுவிசையை M என்னும் வாயு அழக்கமானியுடன் தொடுக்கப்பட்ட குழாயின் முனை B இல் ஊதிக் காணலாம். குழியில் ஊதிபதுடன் T என்னும் காவி மூடப்படும். பின்பு நகரு நுணுக்குக் காட்டி யொன்றினால் குழியின் விட்டம் d அளக்கப்படும். அதே கருவி யால் அழக்கமானியிலுள்ள திரவமட்டங்களின் உயரங்கள் அளக்கப்பட்டு, அவற்றின் வித்தியாசம்பகனிக்கப்படும்.



படம் 20

கணிப்பு

குழியிலுள்ள அழக்கமிகை $\rho = h\beta g$ (ρ ஆதை M இலுள்ள திரவத்தின் அடர்த்தி)


$$\therefore h\beta g = \frac{4T}{r} = \frac{8T}{d}$$

$$\therefore T = \frac{h\beta gd}{8} \text{ Nm}^{-1}$$

குறிப்பு: (1) வாயு அழக்கமானியின் திரவமட்டங்களின் வித்தியாசத்தை அதிகரிப்பதற்கு ஊதப்படும் குழியின் விட்டம் சிறிதாக இருக்கதல் வேண்டும். இதற்குக் குழாயின் விட்டம் சிறிதாக இருப்பின் சாலும் சிறந்ததாகும்.

(2) அழக்கமானியில் உபயோகிக்கப்படும் திரவம் அடர்த்தி குறைந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் கூட்வாக இருக்கும்.

மயிர்த்துளைக் குழாய்களில் தீரவங்களின் எழுதக்யும் விழுக்கையும் வளைந்த மேற்பார்ப்பின் ஒரு பக்கத்திலுள்ள அழுக்கமினையில் ஆயும் அத்துடன் அத்திரவத்தின் தொடுகைக் கோணத்திலும் இருந்து மயிர்த்துளைக் குழாய்களில் தீரவங்களின் எழுதலையும் விழுதலையும் உய்த்தறியலாம்.



உதாரணமாக படம் 21

(i) இல் காட்டப்பட்டது போல A என்னும் குழாய், நீரில் இருப்பதை தோக்குக. இங்கு தொடுக்கை கோணம் பூச்சியமாவதால் குழாயினுள் உள்ள தீரவ மேற்

படம் 12

பார்ப்பு குழிவானதாக இருக்கும். X இலுள்ள அழுக்கம் Y இலுள்ள அழுக்கத்திலும் $\frac{2T}{r}$ இனால் கூடுதலாக இருக்கும். இனால் X இல் உள்ள அழுக்கம் வளிமண்டல அழுக்கம், ஆகவே Y இலுள்ள அழுக்கம் வளிமண்டல அழுக்கத்திலும் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் படம் 21 (i) இன்படி X இலும் Y இலும் அழுக்கங்கள் சமஞக இருக்கின்றன. இது நிகழமுடியாத தொன்றுக்கும். ஆகவே படம் 21 (ii) இல் காட்டியவாறு தீரவம் ஒரு உயரம் h இங்கு எழும். அவ்விடத்திலுள்ள M இன் அழுக்கம் N இலுள்ள அழுக்கத்திலும் $\frac{2T}{r}$ இனால் கூடுதலாக இருக்கும். இதே தூர்க்க முறையில் கூர்ந்கோணத் தொடுகைக் கோணங்களையடைய தீரவங்களின் எழுதகையையும் நிறுப்பிக்கலாம்.

இரசத்தினதும் கண்ணுடியினதுப் பொடுகைக்கோணம் விரிகோணமாகும். எனவே ஒரு மயிர்த்துளைக் குழாய் இரசத்தினுள் நிறுத்தியுடன் தீரவம் கீழ்முசமாக வளையும். இப்பொழுது வளைந்த பாகத்திற்கு சற்று கீழ் இருக்கும் தீரவப் புள்ளியில் அழுக்கம் வெளிப்பக்கத்துப் புள்ளியிலுள்ள அழுக்கத்திலும் கூடுதலாக இருக்கும்.


அதனால் தீரவமானது அழுக்கமிகை = $\frac{2T}{r}$ கோசை θ இருக்கச் சமஞகும் வரை குழாய்க்குள் இறங்கும். ஆகவே விரிகோணத் தொடுகைக் கோணங்களையடைய தீரவங்கள் எப்பொழுதும் ஒரு மயிர்த்துளைக் குழாய்க்குள் இறங்கும்.

அழுக்க முறையினால் மயிர்த்துளை எழுதகையும் விழுதகையும்


படம் 22 (i) மயிர்த்துளைக் குழாய் நீரில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றது. இங்கு தொடுகைக் கோணம் பூச்சிய

மாறும். p_2 வளிமண்டல அழுக்கமெனவும் p_1 திரவத்தினுள் உள்ள அழுக்கமெனவங் கொள்ளின்,

$$p_2 - p_1 = \frac{2T}{r}$$



(a)



(b)

படம் 22

வளிமண்டல அழுக்கம் H ஆகவும், திரவத்திற்கிணங்க உயரம் h ஆகவும் ρ அடர்த்தியாகவுமிருப்பின்

$$p_2 = H$$

$$\therefore p_1 = H - h\rho g$$

$$H - (H - h\rho g) = \frac{2T}{r}$$

$$\therefore h\rho g = \frac{2T}{r} \quad \text{--- (i)}$$

இச் சூத்திரத்திலிருந்து r குன்றின் h அதிகரிக்கும் என்பதை கும் அறியமுடிகின்றது. மேலும் குழாயின் உயரம் l ஆனது h இலும் திற்தாயின் நீரின் மேற்பரப்பு குழாயின் உச்சியை ஒ என்னும் கூர்க்கோணத்தையுடைய தொடுகைக் கோணத்தில் சந்திக்கும் இதன் பிரகாரம் நீரின் வளைவினாலை R வருமாறு தரப்படும் $R = r$ கோசை θ ; இங்கு r குழாயின் ஆரையாகும்.

$$\text{அத்துடன் } l\rho g = 2T \text{ கோசை } \theta \quad \text{--- (ii)}$$

$$(i) \div (ii) \frac{l}{h} = \text{கோசை } \theta \text{ பெறப்படும்.}$$

இத்தகைய சந்தர்ப்பங்களில் தொடுகைக்கோணம் மேலுள்ள கமள் பாட்டுக்கிணங்க மாற்றம் அடையும்.

கண்ணுடியில் இரசத்தின் விழுகை

r என்னும் ஆரையடைய மயிர்த்துளைக் குழாயில் இரசத்தில் விழுகை p_1 எனவும் p_2 வளைந்த மேற்பரப்புக்குள் உள்ள இரசத்தின் அழுக்கம் எனவும் p_1 வெளியிலுள்ள அழுக்கமெனவும் கொள்ளப்பட்டின்

$$p_2 - p_1 = \frac{2T \text{ கோசை } \theta}{r} \quad \text{ஆகும்:}$$

$$p_1 = H$$

$$p_2 = H + h\rho g \quad (\text{இங்கு } H \text{ Nm}^{-1} \text{ இல் உள்ள வளரிமண்டல அழுக்கம்})$$

$$\therefore H + h\rho g - H = \frac{2T \text{ கோசை } \theta}{r}$$

$$\therefore h\rho g = \frac{2T \text{ கோசை } \theta}{r}$$

$$\therefore h = \frac{2T \text{ கோசை } \theta}{r \rho g}$$

ஒடுங்கிய குழாய் ஆயின் தாழ்வு அதிகரிக்கும்.

எவரினுய் கருவியில் மேற்பரப்பிழுவிசையின் விளை

U குழாய் அல்லது எயரினுய் கருவிகளால் திரவங்களின் அடர்த்திகளை அல்லது தன்னீர்ப்புக்களை துணியும் பொழுது பெரும் பாலும் மேற்பரப்பிழுவிசையினால் ஏற்படும் விளைவுகளை கருத்திற் கொள்வதில்லை. குழாய்கள் அகலமாயின் இவ்விளைவைப் பறக்கணிக்கலாம். ஆனால் அவை ஒடுங்கியவாயின் மேற்பரப்பிழுவிசையால் ஏற்படும் விளைவையும் வருமாறு கருத்திற் கொள்ளலாம்.

உதாரணமாக எயரினுய்க் கருவியை எடுத்துக்கொண்டால் R என்பது B என்னும் முகவையில் தூண் என்பது புயத்தில் திரவமேற்பரப்பிற்கு மேலுள்ள வெளியிலுள்ள அழுக்கமாகும். r_1 அப்புயத்தில் திரவமேற்பரப்பிற்குச் சந்திர கீழுள்ள அழுக்கமாகும். அப்புயத்தின் ஆரை r_1 எனவும் திரவத்தின் மேற்பரப்பிழுவிசை T_1 எனவும் கொள்ளின்

$$p - p_1 = \frac{2T_1}{r_1}$$

$$\text{ஆனால் } p_1 = H - h_1 \rho_1 g$$

$$\therefore p - H + h_1 \rho_1 g = \frac{2T_1}{r_1}$$

$$\therefore H - p = h_1 \rho_1 g = \frac{2T_1}{r_1} \quad \text{--- --- (1)}$$

C என்னும் முகவையிலுள்ள திரவத்தின் மேற்பரப்பிமுலிசை
 T_2 என்னும் அதிலுள்ள புயத்தின் ஆரை r_2 என்னும் கொள்ளின
 முந்திய வாசித்தலின்படி

$$H - p = h_2 \rho_2 g - \frac{2T_2}{r_2} \quad \dots \dots \dots \text{(ii)}$$

(i) இலும் (ii) இலுமிருந்து

$$h_2 \rho_2 g - \frac{2T_2}{r_2} = h_1 \rho_1 g - \frac{2T_1}{r_1}$$

$$h_2 \rho_2 g = h_1 \rho_1 g - 2 \left(\frac{T_1}{r_1} - \frac{T_2}{r_2} \right)$$

$$\therefore h_2 = h_1 \frac{\rho_1}{\rho_2} - \frac{2}{\rho_2 g} \left(\frac{T_1}{r_1} - \frac{T_2}{r_2} \right)$$

C இலுள்ள திரவம் நீர் ஆயின் $\rho_2 = 10^3 \text{ kg m}^{-3}$

$$\therefore h_2 = \frac{\rho_1 \cdot h_1}{1000} - \frac{2 \times 10^{-3}}{g} \left(\frac{T_1}{r_1} - \frac{T_2}{r_2} \right)$$

இங்கு h_2 ஜி V அச்சிலும் h_1 ஜி X அச்சிலும் கொண்டு வரைபை
 அமைப்பின் அது நேர்க்காடாக அமையும் வரைபின் சாய்வுவைதம்
 Y, ஜி அதாவது முகவை B இலுள்ள திரவத்தின் அடர்த்தி
 தீயைத் தரும். இம் முறையினால் கணிப்பைக் கொட்ட செய்யும் பொழுது
 மேற்பரப்பிமுலிசையின் விளைவு தவிர்க்கப்படுவது குறிக்கத்தக்கது.

U - குழாயில் மேற்பரப்பிமுலையின் விளைவு

r_1, r_2 ($r_1 > r_2$) ஆரைகளையுடைய புயங்களைக் கொண்ட ஒரு U குழாயினுள் P அடர்த்தி உடைய திரவம் உள்ளதெனக் கொள்க. இரு புயங்களிலுமுள்ள திரவமட்ட வித்தியாசங்களை கணக.



$$\text{வளிமண்டல அழுக்கம்} = H$$

அகன்ற குழாயில் பிறையுருவின் கீழ் உள்ள
 அழுக்கம் = p_1 மறு குழாயில் பிறையுருவின்
 கீழுள்ள அழுக்கம் = p_2

படம் 23

$$\text{பிறையுருக்களுக்கு} H - p_1 = \frac{2T}{r_1} \text{ கோசை } 0$$

$$H - p_2 = \frac{2T}{r_2} \text{ கோசை } 0$$


$$\text{ஆனால் } p_1 - p_2 = h\beta g$$

$$\therefore h\beta g = 2T \cos \theta \left(\frac{1}{r_2} - \frac{1}{r_1} \right)$$


$$h = \frac{2T}{\beta g} \cos \theta \left(\frac{1}{r_2} - \frac{1}{r_1} \right)$$

இரு புயங்களும் சம ஆரைகளையெடுவதாயின் மேற்பரப்பிலு விளைவுகள், h ஐப் பாதிக்கா.

இழையோன்றின் ஒரு பக்கத்திலுள்ள சவர்க்காரப் படலம் இழையை இழுக்கும்பொழுது இழையினில் செயற்படும் இழுவையத் துணிதல்



(a)




(a)

படம் 24

(b)

ஒரு கம்பி வளையத்தில் விரிக்கப்பட்ட சவர்க்காரப் படல மொன்றின் மீது படம் 24 (a) இல் காட்டியவாறு இடப்பட்ட இழையை அவதானிக்க. இழை அங்குமிங்கும் நெரிந்திருக்கும் இழையின் ஒரு பக்கத்திலுள்ள படலத்தை உடைத்துவிடுக. அப்பொழுது இழை எஞ்சிய படலத்தால் வில் வடிவத்தை உடையதாக இழுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க படம் 24 (b).



படம் 25

இல்லைவில் செயற்படும் இழுவையை துணிதற்கு படம் 25 இல் காட்டப்பட்ட APB என்னும் சிறு மூலக்ததை நோக்குக. P இலுள்ள வளைவினாரை R எனவும் வில்லினது மையம் O வில் அது ஆக்கும் கோணம் 45 எனவும் கொள்க. அப்பொழுது AB இன் நீளம் R ஆகும். AB மூன்று விசைகள். தாக்க சமநிலையில் இருக்கின்றது. A இலும் B இலும் இழையில் தாக்கும் விசைகள் F ஆனவை அப்புன்னி களில் தொடரிகளின் வழியே தொழிற்படுகின்றன. மேற்பாப்பிழு விசையால் ஆனவிசை 2Tr.45, P இல் செங்குத்தாகத் தொழிற்படுகின்றது. F என்னும் விசைகள் OP க்குச் செங்குத்தாகவும் சமாந தரமாகவும் கூறுபோடப்படின் OP க்குச் செங்குத்தாகத் தொழிற்படும் கூறுகள் எவ்வாம் நொதுமற்படுகின்றன. ஆனால் OP க்குச் சமாநதரமாகச் செயற்படும் கூறுகள் பின்வரும் சமன்பாட்டிற கிணங்கத் தொழிற்படுகின்றன.

$$\text{அதாவது } 2\text{Tr.}45 = 2F \text{ கைன் } \frac{\delta\theta}{2}$$


இங்கு 45 சிறிதாகையால் கைன் $\frac{\delta\theta}{2}$ ஆனது $\frac{\delta\theta}{2}$ இற்குச் சமஞாகும்.

$$\therefore 2\text{Tr.}45 = 2.F. \frac{\delta\theta}{2}$$

$$\therefore F = 2\text{Tr.}$$

இங்கு F இழையில் தொழிற்படும் விசையாகும்

மேலும் F இழையில் எவ்விடத்திலிருப்பினும் T என்னும் மேற்பரப்பிழுவிசை ஒரே அளவினதாக இருப்பதாலும் இழையிலுள்ள இழுவை F உம் நீளம் பூராக ஒரே மாறிலியாக இருப்பதனாலும் இதை ஒரு வட்டவில் வடிவத்தையே எடுக்கும்.



கோங்பபிழுவிசையை பேசுவின் முறையால் துவிதுவு

ஒரு திரவத்துக்குள் குழியியொன்றை உண்டாக்கி அதன் அமுக்க விகையை அளப்பதன்மூலம் யேக்க ஒரு திரவத்தின் மேற் பரப்பிழுவிசையைத் துணித்துள்ளார், இவர் உபயோகித்த உபரைணத்தின்தும் கொள்கையினதும் விபரங்கள் வருமாறு:

உபரைணம் படம் 26 இல் காட்டியதுபோல் ஒடுங்கிய நுணி யைக் கொண்ட A என்னும் குழாய், M என்னும் அமுக்கமானிக் கும், W என்னும் பாத்திரத்துக்கும் தொடுக்கப் பட்டுள்ளது. C என்பது ஒரு புனல் இதற்கூடாக நீரை W இனுள் விழுத்து வதன் மூலம் வளியை A இனுடு மெதுவாகச் செலுத்த முடிகின்றது, குழாய் A ஆகது ஒரு முகவைக்குள்ளிருக்கும் L என்னும் மேற்பரப்பிழுவிசை துணியப்போகும் திரவத்துள் வைக்கப் பட்டுள்ளது. இதன்றுள்ளில் ஒரு குழியானது, வளி மெதுவாகச் செலுத்தப்படும்பொழுது உண்டாகும். இவ்விதம் உண்டாகும் குழியிய அதன் ஆரை, குறையாய் A இன் ஆரைக்குச் சமனாக வரும்பொழுது உறுதியில்லாச் சமநிலையை அடையின்றது. அப்பொழுது அது A இலை குந்து ஓடிந்து வெளியேறுகின்றது. இவ்விதம் குழியிகள் தொடர்ச்சியாக உண்டாகி ஓடிந்து வெளியேறுகின்றன.

அதாவது A இற் கூடாக வளி கொலுத்தப் படும்பொழுது குழியொன்று வளர்கின்றது. அதன் ஆரை குறைகின்றது. அது அடையக் கூடிய மிகக் குறைந்த ஆரை, குழாயின் நுணியின் ஆரையாகும். அதனால் அதனுள் உள்ள அமுக்கம் அதி உயர்வுக்கு அடிக்கிறது பின்பு அது ஓடிகின்றது. M என்னும் அமுக்கமானியிலிருந்து அதிஉயர் அமுக்கவித்தியாசம் அளக்கப்படும். இவ்வாறு பல குழியிகள் வளரும் பொழுது ஒரு தொடரில் அவதானிப்புக்கள் எடுக்கப்படும். அமுக்கமானி மிகத்தாழ்ந்த அடர்த்தியுள்ள திரவத்தை கொண்டுள்ளதால் சிறு அமுக்க வித்தியாசங்களும் பெருப் பித்து காட்டப்படும்.

குழியிலுள்ள அமுக்கம் அதிஉயர்வாக இருக்கும்பொழுது அமுக்கமானியின் திரவமட்டங்களின் அதிஉயர் வித்தியாகம் h_1 எனவும் வளிமன்றல் அமுக்கம் H எனவும் கொள்ளப்படின் குழியிலிருள்ள அமுக்கம் = $H + h_1 p_{1g}$ ஆகும்.

குழியிக்கு வெளியிலுள்ள அமுக்கம் = $H + h_1 p_{1g}$ இங்கு h_1 ஆனது A இன் துவாரத்தினது ஆழத்தையும் p_{1g} முகவையிலுள்ள திரவத்தின் அடர்த்தியையும் குறிக்கின்றன.

$$\therefore \text{குழியிலுள்ள அமுக்கமிகை} = (H + h_1 p_{1g}) - (H + h_1 p_{1g}) \\ = h_1 p_{1g} - h_1 p_{1g}$$

அதிதுடன் அமுக்கமிலை = $\frac{2T}{r}$ இது குழாயின் நூலியின் ஆரையாகும்.

$$\therefore \frac{2T}{r} = h\rho g - h_1 \rho_1 g$$

$$\therefore T = \frac{r g}{2} (h\rho - h_1 \rho_1)$$

மேலும் வெள்வேறு வெப்பநிலைகளுக்கு மேற்பரப்பிழூவிசை காணவேண்டின் முகவைக்குள் குடான் திரவத்தை ஊற்றுவதன் மூலம் அவ்வள் வெப்பநிலைகளுக்குரிய மேற்பரப்பிழூவிசைகளையும் துணியலாம். நீருடன் இப்பரிசோதனை நிகழ்த்தும்பொழுது வெப்பநிலை அதிகரிக்க மேற்பரப்பிழூவிசை குன்றுகிறதை அவதாரிக்க முடிகின்றது. பொதுவாக திரவங்களின் மேற்பரப்பிழூவிசைகள் வெப்பநிலைகள் அதிகரிக்கும்பொழுது குன்றுகின்றன.

இம்முறையின் முக்கியத்துவம்

- (i) மேற்பரப்பிழூவிசையை பல வெப்பநிலைகளில் துணியலாம்.
- (ii) கரைசலின் வெள்வேறு வளிவுகளில் மேற்பரப்பிழூவிசையைத் துணியலாம்.
- (iii) உருகிய உலோகங்களின் மேற்பரப்பிழூவிசையைத் துணியலாம்.
- (iv) இரு திரவங்களின் மேற்பரப்பிழூவிசைகளை ஒப்பிடலாம்.

அனுபவங்கள்

- (i) குழாயின் நூலியில் மட்டுமே ஆரை அளக்கப்படுவதால் துளையின் சீரின்மையால் ஏற்படும் வழு தவிர்க்கப்படும்.
- (ii) திரவத்துக்கும் வளிக்கும் இடையிலுள்ள முகம் அதாவது திரவ-வளி இடைமுகம் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படுவதால் குழியியின் மேற்பரப்பில் அமுக்குகள் படிவதில்லை. இதனால் திருத்தமான பெறுமானம் மேற்பரப்பிழூவிசைக்குப் பெறலாம்.

பிரதிகூலம்: குழிழ் உடையும் போது அதன் விட்டம் குழாயின் நூலியின் விட்டத்திற்கு சமஞக இல்லாதிருக்கலாம்.

இரு கிடையான தட்டுக்களுக்கிடையே சிறு நீர்த்துளி இருக்கும் பொழுது தட்டுக்களை பிரித்தெடுப்பதற்கு வேண்டிய விசை

இரு கிடையான தட்டுக்களுக்கிடையே
பரப்பு A உம் தடிப்பு d உம் உடைய ஒரு
திரவப் படை உள்ளதெனக் கொள்க. இத்
திரவத்தின் பரப்பிழுவையை T எனவும்
தொடுகைக் கோணத்தை ஓ எனவும் கொள்க.
திரவத்தின் சுயாதனை மேற்பரப்புகள் பிறை
ஞானில் இருக்கும். எனவே திரவத்தினது உள்
படம் 21 ஞம் வெளியிலும் ஓர் அழுக்க வித்தியாசம்
இருக்கும்.

$$\text{இம் மிகை அழுக்கம்} = \frac{2T \text{ கோசை } \theta}{d}$$

$$\text{எனவே ஒரு தட்டில் தாக்கும் மேலதிக விசை} = \frac{2T \text{ கோசை } \theta}{d} A$$

$$\text{ஆகவே தட்டைப் பிரித்தெடுப்பதற்கு வேண்டிய விசை} = \frac{2TA}{d} \text{ கோசை } \theta N$$

உதாரணங்கள்

1. மிமி. ஆரையுடைய ஒரு நீர்த்துளியானது 10^6 நீர்த்துளிகளாக
சிந்தப்பட்டுள்ளது. இத்துளிகள் யாவும் ஒரே பருமன் உடையன
வாக இருப்பின் சிந்தப்படுகையில் செலவான சத்தியைக் காணக.
நீரின் மேற்பரப்பிழுவிசை $7.2 \times 10^{-2} \text{ N/m}$

$$\text{பெரியதுளியின் மேற்பரப்பின் பருமன்} = 4\pi(0.1)^2 = 0.04\pi \text{ cm}^3$$

$$\therefore \text{கனவளவு} = \frac{1}{3}\pi \times (0.1)^3$$

$$= \frac{0.04\pi}{3} \text{ cm}^3$$

$$\text{சிந்தப்பட்ட துளிகளின் எண்ணிக்கை} = 10^6$$

$$\text{ஒவ்வொரு துளியினதும் ஆரையை } r \text{ எனக்.}$$

$$\text{ஒவ்வொரு துளியினதும் கனவளவு} = \frac{1}{3}\pi \times r^3$$

$$\therefore 10^6 \times \frac{1}{3}\pi \times r^3 = \frac{1}{3}\pi \times (0.1)^3$$

$$r^3 = \frac{(0.1)^3}{10^6}$$

$$\therefore r = \frac{0.1}{100} = .001 \text{ cm}$$

$$10^6 \text{ துளிகளினதும் மொத்த மேற்பரப்பு} = 10^6 \times 4\pi \times (.001)^2 \\ = 4\pi \text{ cm}^2$$

$$\therefore \text{பரப்பு அதிகரிப்பு} = 4\pi (1 - 01) \times 10^{-6} \text{ m}^3$$

$$\text{செலவான சத்தி} = 4 \times \frac{22}{7} \times 0.99 \times 10^{-6} \times 7.2 \times 10^{-3}$$

$$=$$

2. ஒரு சிறு துவாரமுடைய சிறு பொட்கோளம் 40cm ஆழத் துக்கு நீரில் நீர் உள்புகுமுன் அமிழ்த்தப்பட்டுள்ளது. நீரின் மேற் பரப்பிழூவிசை 73 தென்/சமீ. எனின் துவாரத்தின் ஆரையைக் காணக். துவாரத்தின் ஆரையை 1 என்க.

40 சமீ. ஆழத்தில்நீரின் அழுக்கமிகை = $40 \times 1 \times 980$ தென்/சமீ.²
பொட்கோளத்தினுள் நீர் உள்புகுமுன் துவாரத்தின் ஆரையை டைய ஒரு வளிக்குமிழி தப்பி வெளியேறுகிறது. எனவே,

$$\text{குமிழியின் அழுக்கமிகை} = \frac{2T}{r} = \frac{2 \times 73}{r}$$

$$\therefore \text{சமநிலையில் } \frac{2T}{r} = 40 \times 1 \times 980$$

$$\frac{2 \times 73}{r} = 40 \times 980$$

$$\therefore r = \frac{2 \times 73}{40 \times 980} = 0.0037 \text{ சமீ.}$$

3. 0.5 மிமி. விட்டமுடைய ஒரு மயிர்த்துளைக் குழாய் 3×10^{-3} Nm⁻¹ மேற்பரப்பிழூவிசையுடைய திரவத்தினில் நிலைக்குத்தாக அமிழ்த்தப்பட்டுள்ளது. திரவத்தின் தன்மீரப்பு 0.8. அத்துடன் அது குழாயை நனைக்கின்றது. குழாயில் திரவத்தின் எழுகையைக் கணிக்க. திரவத்தின் எழுகையை h என்க.


$$\frac{2T}{r} = h \rho g$$

$$\therefore h = \frac{2T}{r \rho g} = \frac{2 \times 3 \times 10^{-2}}{0.25 \times 10^{-3} \times 800 \times 9.8} = 0.0306 \text{ m}$$

4. 135° தொடுகைக்கோணமுடைய திரவத்தினுள் 0.02 சமீ. ஆரையுடைய கண்ணுடிக் குழாய் அமிழ்த்தப்படின் திரவம் எவ்வளவால் தாழ்த்தப்படும்? திரவத்தின் மேற்பரப்பிழூவிசை 547×10^{-3} Nm⁻¹.

$$\text{அடர்த்தி} = 13.5 \times 10^3 \text{ kgm}^{-3}$$

திரவத்தின் விழுகையை h என்க
(படம் 28)



$$2T \text{ கோசை } \theta$$

$$\therefore h = \frac{2T}{r \rho g}$$

$$= \frac{2 \times 547 \times 10^{-3} \times \text{கோசை } 45}{0.02 \times 10^{-2} \times 13.5 \times 10^3 \times 9.81}$$

$$\therefore \text{தாழ்வு} = 2.92 \text{ சமீ.}$$

5. ஒரு பக் குழாயினது புயங்களின் விட்டங்கள் முறையே 2 சமீ. உம் 2 மிமி. உமாகும். நிலைக்குத்தாகவிருக்கும் பக் குழாய்கள் 70×10^{-3} Nm⁻¹ மேற்பரப்பிழுவிசையுடைய திரவம் விடப் பட்டது. இரு புயங்களிலும் ஓன் திரவமட்டங்களின் வித்தியாசத்தைக் காணக். திரவத்தின் அடர்த்தியை 10^3 kgm⁻² என்றும் தொடுகைக்கோணத்தை 0° எனவுங் கொள்க. (படம் 23 பக்கம் 25)

இடுங்கிய குழாயிலுள்ள திரவமட்டம் மற்றதிலும் பார்க்க உயரமாக இருக்கும். அதிலுள்ள பிறையுருவுக்குக் கீழுள்ள அழுக்கத்தை p_2 எனக்.

$$\text{வளிமண்டல அழுக்கம்} = H$$

$$\therefore H - p_2 = \frac{2T}{r_2}$$

$$H - p_2 = \frac{2T}{0.1 \times 10^{-2}} \quad \dots \dots \dots \quad (i)$$

அகலமான குழாயில் பிறையுருவுக்குக் கீழிருக்கும் அழுக்கம் p_1 எனின்,

$$H - p_1 = \frac{2T}{1 \times 10^{-2}} \quad \dots \dots \dots \quad (ii)$$

$$(i) - (ii) = (H - p_2) - (H - p_1) = \left(\frac{2T}{0.1} - \frac{2T}{1} \right) 100$$

$$p_1 - p_2 = 2T (10 - 1) 100$$

$$p_1 - p_2 = 2 \times 70 \times 10^{-3} \times 900$$

$$\text{ஆனால் } p_1 - p_2 = h \rho g$$

$$h \times 10^3 \times 9.8 = 2 \times 7 \times 9$$

$$h = .013 \text{ m}$$

6. ஓர் எயினாய்க் கருவியினது இரு நிலைக்குத்துக் குழாய்களை தட்ட உள்ளவிட்டங்கள் 2 மிமி. ஆகும். ஒவ்வொரு புயமும் நீரிலும் குளோற்போமிலும் அமிழ்த்தப்பட்டுள்ளன. நீரினதும் குளோற்போமினதும் மேற்பரப்பிழுவிசைகள் முறையே 73×10^{-3} 27×10^{-3} Nm⁻¹ எனவும் குளோற்போமின் தன்மீரப்பு 1.5 எனவுங் கொண்டு முகவையிலுள்ள குளோற்போமுக்கு மேலுள்ள உயர்த்தைக் காணக்.

$$\text{நீர் நிரவின் உயரம்} = 20 \text{ cm}$$

வளிமண்டல அழுக்கத்தை H எனவும் குழாயிலுள்ள திரவ நிரல்களுக்கு மேலுள்ள அழுக்கத்தை p எனவும் கொள்க. குளோர் போம் நிரவின் உயரத்தை h எனக.

$$\text{நிருக்கு: } p - (H - \cdot 2 \times 10^3 \times 9.8) = \frac{2 \times 73 \times 10^{-3}}{1 \times 10^{-3}}$$

குளோறபோமிற்கு:

$$P - (H - h \times 1.5 \times 10^3 \times 9.8) = \frac{2 \times 27 \times 10^{-3}}{1 \times 10^{-3}}$$

இவற்றிலிருந்து $h = 0.1271$ m.

7. 2cm, 3cm ஆரைகளையடைய இரு சவர்க்காரக் குழிழ்கள் மறையே x, y வளிமில் தனித்தனியாக உண்டாகியிருள்ளன. இவை இரண்டும் வளிமில் வெளிப்புறமாகத் தொடுகையில் இருப்பின், அப்பொதுப் படலத்தின் வளைவாரை என்ன?

x, y இன் உள்ளுமக்கங்களை முறையே p_1, p_2 எனக.

வளிமண்டல அழுக்கத்தை p_0 எனக.

பொதுப் படலத்தின் வளைவாரையை r மீ எனக.

$$\text{குழியி } X \text{ இற்கு: } \text{மேலதிக அழுக்கம்} = p_1 - p_0 = \frac{4T}{\cdot 02} \quad \dots \dots \quad (i)$$

$$\text{குழியி } y \text{ இற்கு: } p_2 - p_0 = \frac{4T}{\cdot 03} \quad \dots \dots \quad (ii)$$

$$\text{பொதுப்படலத்திற்கு: } p_1 - p_2 = \frac{4T}{r}$$

$$(i) - (ii) \text{ இல்லிருந்து } p_1 - p_2 = 4T \left(\frac{1}{\cdot 02} - \frac{1}{\cdot 03} \right) = \frac{4T}{r} \\ r = 0.06 \text{ m}$$

பொதுப்படலத்தின் வளைவாரை = 0.06 m. இது y யை நோக்கி வெளிவானதாக இருக்கும்.

வினாக்கள்

- ஒரு கண்ணுடித்தட்டு அதன் தளம் நிலைக்குத்தாகவும், 10cm நீளமுள்ள ஓரம் கிடையாகவும் இருக்கத்தக்காக ஒரு தராசின் ஒரு புயத்தில் தொங்கவிடப்பட்டு சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. பின்பு சவர்க்காரக் கரைசலைக் கொண்ட சிறு தாழி 10cm ஓரத் துக்குச் சற்று கீழ் கொண்டுவரப்பட்டு பின் மெதுவாக உயர்த் தப்பட்ட பொழுது ஒரு சவர்க்காரப் படலம் தட்டின் கீழ் ஓரத்தில் உண்டாகியது. தட்டின் சமநிலையை மீப்பதற்கு 0.6g

தராசின் மறுதட்டில் இடப்பட்டது. சவர்க்காரக் கணிசனில் மேற்பரப்பிழுவிசையைக் கணித்து, (விடை: $29.4 \times 10^{-3} \text{ Nm}^{-1}$)

2. ஒரு திரவத்தின் மேற்பரப்பிழுவிசையை அளப்பதற்கு ஒரு சுருக்கமான முறையைத் தருக. 10 cm நீளமும் 1.54 cm அகலமும் 0.20 cm தடிப்பும் உடைய கண்ணால்த்தட்டு வளியில் 8.2 கி நிலைக்கூறுது. தட்டு நிலைக்குத்தாகவும் அதன் நீளப்பக்கம் கிடையாவும் அதன் கீழ் அரைவாசி நீரில் அயிழ்ந்தும் தொங்குமாயின் அதன் தோற்ற நிறை என்ன? நீரின் $T = 73 \times 10^{-3} \text{ Nm}^{-1}$ (விடை: $8.18 \times 10^{-3} \text{ kg}$)

3. 0.1 மிமி. துளையடைய நிலைக்குத்தான் மாவிர்த்துளைக்குழாயில், வெளியிலுள்ள நீரின் மேற்பரப்புக்குமேல், ஏழுந்த நீரின் உயரத்தைக் கணித்துக் கொண்டு $T = 7.5 \times 10^{-4} \text{ Nm}^{-1}$ (விடை: 206 m)

4. தீரவுமொன்றின் மேற்பரப்பிழுவிசையை கணரவதற்குக். இதன் பெறுமானத்தை எவ்வாறு அற்ககோடுக்குத் துணியாக. வெளியிலுள்ள திரவமேற்பரப்புக்கு மேல் ஒரு குழாயில் நீர் 5.8 cm எனின், அதே குழாய் ஓர் இரசத்தாழியில் வைக்கப்பட்டன, என்ன நீக்கும் என்பதை வரிப்படம் மூலம் காட்டுக். குழாயில் இரசத்தின் உள் மேற்பரப்பிற்கும் வெளியிலுள்ள இரசத்தின் மேற்பரப்பிற்கும் உள்ள திரவமெட்ட வித்தியாசத்தைக் காணக். நீரின் பரப்பிழுவை $T = 73 \times 10^{-3} \text{ Nm}^{-1}$; இரசத்தின் $T = 547 \times 10^{-3} \text{ Nm}^{-1}$, இரசத்தின் தொடுகைக்கொண்டு 130° , இரசத்தின் அடர்த்தி $= 13.6 \times 10^3 \text{ kg m}^{-3}$ (விடை: 2cm)

5. முறையே 1 மிமி. யும் 0.5 மிமி. யும் உள்ள வீட்டங்களைக் கொண்ட புயங்களையடைய உச்சுக்குழாயிலுள்ள இரு புயங்களிலும் உள்ள நீர்மட்ட வித்தியாசத்தைக் காணக். நீரின் $T = 73 \times 10^{-3} \text{ Nm}^{-1}$ (விடை: 3.06 cm)

6. மேற்பரப்பிழுவிசை, மேற்பரப்புச்சத்தி என்பவற்றை வரையறுக்க. ஒரு சவர்க்காரக் குழியிலிலுள்ள அழுக்கமினக எனக் காட்டுக். இரு சமாந்தரத் தட்டுக்களுக்கீட்டையே நீர்த்துளியொன்று வைக்கப்பட்டு இரு தட்டுக்களும் இருக் காட்டுத்தப்பட்டன. அப்போது நீர் 0.01 cm, தடிப்பும், தட்டின் நீர் நலைந்த பாசும்

10cm². ஆகவும் இருந்தது. இரு தட்டுக்களையும் ஒன்றுடன் ஒன்று இழுக்கும் மேற்பரப்பிழுவிசையாலான விசை என்ன? நீரின் $T = 75 \times 10^{-3} \text{Nm}^{-1}$ (விடை: 0.153 kg)

7. 800 kg m^{-2} அடர்த்தியடைய திரவத்தைக் கொண்ட உக்குழாய் அழுக்கமானிக்கு 1.6 cm விட்டமுடைய சவர்க்காரக் கோளங்குமிழி தொடுக்கப்பட்டுள்ளது. இரு புயங்களிலும் ஒன்றைக் கொண்ட திரவமுட்ட வித்தியாசம் 1.5 mm ஆயின் சவர்க்காரக் கரைசலின் மேற்பரப்பிழுவிசையைக் கணிக்க.

(விடை: $23.5 \times 10^{-3} \text{ Nm}^{-1}$)

8. மேற்பரப்பிழுவிசை காணும் யேகரின் முறையை விவரிக்க. 0.2 cm ஆரையடைய மயிர்த்துளைக் குழாய் நிலைக்குத்தாக அதன் கீழ்மூலை 4cm. நீரின் மேற்பரப்பிற்குக் கீழிருக்க வைக் கடப்பட்டுள்ளது. அதன் மேல்மூலை T வடிவக் குழாயினால் ஒரு நீர் அழுக்கமானிக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வளியைக் கொண்டாம் ஒரு இறப்பர்க் குழிமூலி தொடுக்கப்பட்டுள்ளது. நிலைக்குத்தாக குழாயின் அடி முனையில் ஓர் அரைக் கோள் வளிக்குமிழி உண்டாகும் வரை இறப்பர்க் குழிம் அழுக்கப்படுகின்றது. அப்பொழுது அழுக்கமானிலுள்ள நீர் மட்ட வித்தியாசம் 10.6 cm; இவ்வவதாணிப்புக்கள் நீரின் மேற்பரப்பிழுவிசைக்கு என்ன பெறுமானத்தைத் தரும்?

(விடை: $64.8 \times 10^{-3} \text{ Nm}^{-1}$)

9. மேற்பரப்பிழுவிசையை வரையறுக்க ர ஆரையடைய சவர்க்காரக் குழிமீனின் அழுக்கமின்கூக்கு ஒரு கோவையைப் பெறுக. 1 cm. விட்டமுடைய கொதிநீராவிக் குழிமீனான்று 10 cm ஆழத்தில் முகவையிலுள்ள நீரின் மேற்பரப்புக்குக் கீழ் உண்டாகியது. பாரமானி அழுக்கம் 75.10 cm. இரசம் எனின் குழிமீக்குள் உள்ள நீராவியின் அழுக்கத்தைக் காண்க. நீரின் அடர்த்தி 960 kg m^{-2} . அதன் $T = 60 \times 10^{-3} \text{ Nm}^{-1}$

(விடை: 75.99 cm . இரசம்)

10. ஒரு சவர்க்காரக் குழிமீனின் மேற்பரப்பிழுவிசையை எவ்வாறு காணலாம்.

3 cm. ஆரையடைய குழிமீயை ஊதுவதற்குச் செய்யப்படும் வெலையைக் காண்க. சவர்க்காரக் கரைசலின் $T = 25 \times 10^{-3} \text{ Nm}^{-1}$

(விடை: $56.6 \times 10^{-3} \text{ J}$)

11. 5 cm. விட்டமும் 1.85 மீ நிறையுமடைய வட்டக் கம்பி அதன் தளம் கிடையாக இருக்க ஒர் உணர்திறன் மிக்க தரம் சின் ஒரு புயத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. ஒரு முகவை நீரானது வட்டக் கம்பியைத் தொடும் வரை உயர்த்தப்படு கின்றது. நீரின் $T = 75 \times 10^{-3} \text{ Nm}^{-1}$. ஆயின் கம்பியை நீருக்கு வெளியே தூக்குவதற்கு மறுதடில் என்ன நிறை வைக்கப் படல் வேண்டும்? (விடை: 4.25 g)

12. 0.4 mm விட்டமுடைய ஒரு கிடையான மயிர் துளைக் குழாய் சிறிதவே நீரைக் கொண்டுள்ளது. ஒரு சிறு மாறும் மிகை அழுக்கம் படிக்க ஆனது குழாயின் ஒரு முனைக்கு பிரயோகிக்கும் பொழுது நிகழ்பவற்றை விவரிக்க. மறுமுனையில் நீரின் பிறை ஏறு தளமாவதற்கு பிரயோகிக்க வேண்டிய படிக்க இன் பெறுமா ஏத்தைக் காணக, நீரின் $T = 72 \times 10^{-3} \text{ Nm}^{-1}$ (விடை: 729 Nm^{-2})

13. "பரப்பிழுவிசை" யை வரையறுக்க. அதன் பரிமாணங்கள் யாவை? திரவமொன்றினுள் ஆக்கப்படும் ஒரு குழியினது வளைவின் பருமானது அத்திரவத்தின் பரப்பிழுவையுடன் எத் தொடர்பு உடையதெனக் காட்டுக.

வினாவருவனவற்றைக் கணிக்க

(அ) 1.0 cm. விட்டக் கொண்ட ஒரு சவர்க்காரக் குழியினுள் அழுக்கம்.

(ஆ) நன்னீர்க்குளமொன்றினது மேற்பரப்புக்குக் கீழ் 1 cm ஆழத்தில் ஆக்கப்படுவதும் 1 cm. ஆலையுடையதுமான ஒரு வளிக்குழியினுள் அழுக்கம்.

வளிமண்டல அழுகக் கம் = 10^5 Nm^{-2} சவர்க்கார கரைசலின் $T = 28 \times 10^{-3} \text{ Nm}^{-1}$. நீரின $T = 70 \times 10^{-3} \text{ Nm}^{-1}$

விடை: (அ) 100022.4 Nm^{-2} (ஆ) 9900014 Nm^{-2}

14. ஒரு சவர்க்காரப் படலத்தின் மேற்பரப்பிழுவிசையைக் காணும் முறையை விவரிக்க. ஒரு மெல்லிய வட்ட இறப்பர் நாடா நீட்சியடையாதிருக்கும் பொழுது அதன் ஆரை 2 cm. ஆதம். இது ஒரு சட்டப்பட வில் இருக்கும் சவர்க்காரப் படலத்தின் மீது வைக்கப்பட்டு நாடாவிற்குள் உள்ள படலம் உடைக்கப்பட்டபொழுது வட்ட நாடா வெளியிலுள்ள படலத்தின் இழுவையால் நீட்சி அடைந் துள்ளது. அப்பொழுது நாடாவின் ஆரை 2.1 cm. ஆகும். சவர்க்காரப் படலத்தின் மேற்பரப்பிழுவிசை $30 \times 10^{-3} \text{ Nm}^{-1}$ ஆயின் அதன் நீளத்தை இரட்டிப்பதற்கு என்ன விசை வேண்டும்? நாடா நிறை மீன்தன்மையுடையதெனக் கொளக.

(விடை: $2.52 \times 10^{-2} \text{ N}$)


அலகு 9

மீன் தன்மை

இரு பொருளின் மீது அதன் வடிவத்தை அல்லது பருமனை மாற்றும் பொருட்டு விசை உருற்றப்படின் அவ்விசைக்கு எதிராக பொருள் தடை கொடுத்து விசை அகற்றப்பட்டதும் பழைய ஆரம்பநிலையை அடையின் அப்பொருள் மீன் தன்மையுள்ள பொருள்ள எனப்படும். இத் தன்மை பொருந்திய பொருள்கள் யாவும் மீன் தன்மைப் பொருள்கள் எனப்படும். பொருள், விசை உருற்றப்படும் பொழுது எதிர்ப்புக் கொடாது இளகின் அப்பொருள் இளகு தன்மையுள்ள பொருள் எனப்படும். பொதுவாக பொருள்கள் முழு வதும் இவ் வெல்லைகளுக்குள்ளேயேயிருக்கின்றன.


பொருள்களின் நீளத்தில் அதிகாக்கும் விசையினால் ஏற்படும் மாற்றம்

இரு உருக்குக் கம்பிகளுள் ஒன்றிற்கு (Q) விசை உருற்றப்படும் பொழுது அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு என்ன நிகழுமென்பதை பரிசோதனை வாய்வாக மற்றக் கம்பியுடன் (P) ஒப்பிட்டு வருமாறு பரிசீலித்தறியலாம்.




B என்னும் ஒந் விசைப்பான தொங்கியில் P, Q என்னும் இரு உருக்குக் கம்பிகள் அருகருகே தொங்கவிடப்பட்டுள்ளன. P என்னும் கம்பி நெழிவுகள் அல்லது முறைக்குகள் இல்லாதவாறு இருக்க ஆகவே அன்னும் நிறை அதன் கீழ் முனையில் தொங்கவிடப்பட்டுள்ளது. அத்துடன் இக் கம்பி யில் சுதம் மீற்றால் அளவீடு செய்யப்பட்ட M என்னும் அளவுத்திட்டமும் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கருகில் தொங்கும் கம்பி Q வில் V என்னும் வேணியர் அளவுத்திட்டம் M இன் வழியே நகரத்தக்கலாறு பொருத்தப்பட்டுள்ளது. இவ்விரு கம்பிகளுள் P என்பது மாட்டேற்றுக் கம்பியாகவும் (reference wire) Q பரிசோ படம் 30 தனைக் கம்பியாகவும் தொழிற்படும் (படம் 30).

Q என்னும் கம்பியின் முனையில் வெவ்வேறு பகுமன்களுடைய சுமை W தொங்கவிடப்பட்டு நீட்சிகள் குறிக்கப்படும். பின்பு நீட்சி களை Y அச்சிலூம் சுமைகளை X அச்சிலூம் கொண்டு ஒரு வரைபட படம் 31 (i) இல் காட்டியவாறு அமைக்கப்படும். இவ் வரைபில்



(i)

படம் 31



(ii)

OA ஒரு நேர்கோடாக இருப்பதையும் அதன் பின்னே வரும் ABY ஒரு வளையியாக முதலில் மெதுவாக உயர்ந்து பின் விரைவாக உயர்வதையும் அவதானிக்க முடிகின்றது. சுமையின் பருமன் படிப் படியாக 5 கிலோ கிராம் வரை அதிகரிக்கும் பொழுது நீட்சி சம அளவில் அதிகரிப்பதையும் அத்துடன் சுமையின் இவ்வெல்லைக்குள் சுமை அகற்றப்பட்டதும் கம்பி ஆரம்பநிலையை அடைவதையும் அவதானிக்க முடிகின்றது. 5 கிலோகிராமுக்கு மேலுள்ள சுமைகளுக்கு நீட்சி ஒன்றைவிட ஒன்று கூடுதலாக அதிகரித்துக்கொண்டு போவதையும் அத்துடன் இச்சுமைகள் அகற்றப்பட்டதும் கம்பி நிரந்தரமாக விகாரப்பட்டு ஆரம்பநிலையை அடைய முடியாதிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. படம் 31 (i) இலுள்ள வரையில் A என்னும் புள்ளி கம்பியின் மீளதன்மை எல்லையைக் குறிக்கும். B என்பது இளகுநிலைப் புள்ளியைக் குறிக்கும். புள்ளி Aக்கு அப்பாலுள்ள வளையி ABY பொருள் இளகுதன்மையடைந்த நிலையைக் காட்டுகின்றது மட்டுமென்றி அதிகரிக்கும் சுமைகளுக்கு விரைவான நீட்சி நிகழ்வதையும் விளக்குகின்றது. மேலும் Y என்னும் புள்ளி கம்பியின் இறுதனைப்பு நிலையையும் N என்னும் புள்ளி உடையும் நிலையையும் காட்டுகின்றது.

படம் 31 (ii) இலுள்ள வரைபு தகைப்புக்கும் விகாரத்துக்கும் நிறப்பட்ட வரைபாகும். இங்கும்,


A — மீளதன்மை எல்லையையும்; B — இளகுநிலைப் புள்ளியையும்

C — இறுதனைப்பையும்

D — உடையும் நிலையையும்

காட்டுகின்றன.

மீண்தனமையிலுள்ள விடையும் பதங்களும் வருமாறு தகைப்பு.



படம் 32

இரு பொருளின் ஓரலகு பரப்பில் செயற்படும் விசை தகைப்பு எனப்படும். கம்பியில் கமை தொங்கவிடுவதால் ஏற்படும் தகைப்பு இழுவைத் தகைப்பு எனப் பெயர்பெறும்.

$$\text{இழுவைத் தகைப்பு} = \frac{\text{இழுவிசை } (F)}{\text{பரப்பு } (A)}$$

இதன் அலகு நியூற்றன் m^{-2} (Nm^{-2})

இதன் பரிமாணம் $= \text{ML}^{-1} \text{T}^{-2}$

விகாரம்: தகைப்புற்றிருக்கும் பொருளோன்றினது வடிவத்தின் அல்லது பகுமணின் பின்னமாற்றம் விகாரம் எனப்படும்.

இழுவைத் தகைப்புற்றிருக்கும் ஒரு அலகு நீளக் கம்பியில் ஏற்படும் நீட்சி இழுவை விகாரம் எனப் பெயர் பெறும். F என்னும் விசையானது A என்னும் வெட்டுமுகப்பரப்பும் | என்னும் நீளமும் உள்ள கம்பியில் செயற்படும் பொழுது நீட்சி e ஆயின்

$$\text{இழுவை விகாரம்} = \frac{\text{நீட்சி}}{\text{நீளம்}} = \frac{e}{l}$$

இதற்கு அலகு இல்லையாகும்.

மீண்தனமை எல்லை: அதிகமாக தகைப்பின் கீழ் விகாரப்பட்டிருக்கும் பொருளோன்று கமை அகற்றப்பட்டதும் தனது ஆரம்ப நிலையை அடையின் அவ அதி உயர்தகைப்பு அப்பொருளின் மீண்தனமை எல்லை எனப்படும்.

மீண்தனமைக் குணகம்: மீண்தனமை எல்லைக்குள் பொருளோன்று விகாரப்பட்டிருக்கும் பொழுது தகைப்புக்கும் விகாரத் துக்கும் உள்ள விகிதம் அப்பொருளுக்குரிய மீண்தனமைக் குணகம் எனப்படும்.

யகிளி குணகம்: ஒரு கம்பி மீண்தனமை எல்லைக்குள் விகாரப்பட்டிருக்கும்பொழுது இழுவைத் தகைப்புக்கும் இழுவை விகாரத்துக்கும் உள்ள விகிதம் யங்கின் குணகம் அல்லது யங்கின் மட்டு எனப்படும்.

$$\text{மீன்தன்மைக் குணகம் } E = \frac{\text{தகைப்பு}}{\text{விகாரம்}}$$

$$\text{யங்கின் குணகம் } E = \frac{\text{இழுவைத் தகைப்பு}}{\text{இழுவை விகாரம்}}$$

$$E = \frac{F}{A} / \frac{e}{l} = \frac{Fl}{Ae}$$

இதன் அலகுகள் நியூற்றன் மீ⁻²; Nm⁻¹. இதன் பரிமாணம் வருமாறு காணப்படும்.

$$\text{தகைப்பின் பரிமாணம்} = \frac{MLT^{-2}}{L} = ML^{-1} T^{-2} \text{ விகாரம் பரி மாணமற்றது.}$$

$$\therefore \text{யங்கின் குணகத்தின் பரிமாணம்} = ML^{-1} T^{-2}$$

இளகுநிலை: ஒரு பொருளினது பதார்த்தம் பாய ஆரப் பிக்கும் நிலை இளகு நிலை எனப்படும். இந்நிலைக்கப்பாக சமை குறைக்கப் படினும் கம்பி தொடர்ந்து சிறிதளவு நேரம் நீழும்.

இறுதகைப்பு: ஒரு பொருள் உடையாத வண்ணம் இருக்கத் தக்கவாறு அதனில் தொங்கவிடக்கூடிய சுமையிலூல் ஏற்படும் உயர்தகைப்பு பொருளின் இறுதகைப்பு எனப்படும்.

ஊக்கின் விதி: மீன்தன்மை எல்லை மீருதிருக்கும் வரை கம்பி யோன்றின் நீட்சி பிரயோகிக்கப்படும் சுமைக்கு நேர்விகித சம மாரும். நீட்சி x சுமை

கம்பி வடிவத்திலுள்ள பதார்த்தத்தின் யங்கின்மட்டுத் துணிதல்

ஒரே பதார்த்தத்திலூல் ஆன P, Q என்னும் இரு நீள்க் கம்பி கள் படம் 32 இல் காட்டியவாறு அருகஞ்சீக தொங்கவிடப்படுகின்றன. இதனால் (i) Q என்னும் கம்பியில் நிறைகளை தொங்க விடும்பொழுது தாங்கி இளக்நேரடும். இவ்வழு இரு கம்பிகளுக்கும் பொதுவானதால் வழுத்திருத்தம் தவிர்க்கப்படும் (ii) வெப்பநிலை மாற்றத்தால் நிகழும் வழுவிற்குரிய திருத்தமும் தவிர்க்கப்படும்.

P, Q என்னும் இரு கம்பிகளும் முறுக்கில்லாதவாறு இறுக்கமாக சுமைகளை தொங்கவிடுவதன் மூலம் வைக்கப்படும். இங்கு P மாட்டேற்றுக் கம்பியாகவும் Q பரிசோதனைக் கம்பியாகவும் தொழிற் படும். Q இறுக்கமாக இருக்கும் இந்நிலையில் வேண்டியர் அளவுத் திட்டத்தின் உதசியுடன் M என்னும் அளவுத்திட்டம் வாசிக்கப்படும். அவ்வாசிப்பு Q வின் பூச்சியநிலை எனக் கொள்ளப்படும்.

பின்பு Q வில் $\frac{1}{2}$ கிளோகிராம் ரீதியில் 5 கிளோகிராம் வரை சமை படிப்படியாக ஏற்றப்பட்டு வேணியரின் வாசிப்புக்கள் ஒவ்வொரு முறையும் குறிக்கப்படும். இதேபோல் மேற்கூறிய ரீதியில் நிறைகள் அகற்றப்பட்டும் வேணியர் வாசிப்புக்கள் குறிக்கப்படும். Q வின் நீணம் தாங்க புள்ளியிலிருந்து வேணியரின்து மேல் ஓரம் வரை மீற்றுர் சுட்டமொன்றினால் அளக்கப்படும். அத்துடன் கம்பியின் விட்ட மூடும் ஐந்து அல்லது ஆறு இடங்களில் ஒவ்வொரு புள்ளியிலும் செங்குத்தாக இரு வாசிப்புகள் திருகு நுண்மானியால் அளக்கப்படும். இவ்வளவைகள் யாவும் வருமாறு அட்டவணைப்படுத்தப்படும்.


கம்பியின் ஆரம்ப நீணம் (l) = --

கம்பியின் சராசரி விட்டம் (d) = --

வேணியரின் பூச்சியதிலை வாசிப்பு = --

ஒவ்வொரு சமைக்குமுரிய கம்பியின் நீட்சி அப்பொழுதுள்ள வேணியரின் வாசிப்பிலிருந்து பூச்சியதிலை வாசிப்பைக் கழிப்பதன் மூலம் பெறப்படும்.

சமை W (கிகி. இல்)	நீட்சி (மி. இல்)		சராசரி நீட்சி e மி. இல்
	சமை அநிகிக்க	சமை குறைய	



பின்பு நீட்சியை Y அச்சிலும் சமையை X அச்சிலும் கொண்டு வரைபட கிறப்படும். அது (படம் 33) இல் காட்டிய வாறு அமையும். கணிப்பு:

யங்கின்குணகம் E = இழுவைத் தகைப்பு இழுவை விகாரம்

$$= \frac{Wg}{A} : \frac{e}{l}$$

$$= \frac{Wgl}{\pi r^2 e}$$

$$e = \frac{lg}{\pi r^2 E} W$$

இங்கு E நீட்சியையும், I கம்பியின் ஆரம்ப நிலைத்தையும், T அதன் ஆரையையும் குறிக்கின்றன.


வரைபிலிருந்து $\frac{Ig}{\pi r^2 E}$ இன் பெறுமானம் $\frac{AB}{OB}$ இல்ல தரப்படும்.

எனவே I உம் T உம் தெரியின் E துணியப்படும்.

ஆறியு: கணிப்பில் T² வருவதால் கம்பியின் விட்டம் மிகத் திருத் தமாக அளக்கப்படல் வேண்டும்.

சேளின் முறை:

கம்பியொன்றின் யங்கின் குணகத்தைத் திருத்தமாக அளப்பதற்கு சேளின்முறை ஓர் உகந்த முறையாகும். X, Y என்னும் இரு ஒரே விதமான கம்பிகள் படம் 34 இல் காட்டியவாறு இரு சட்டங்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. சட்டங்கள் இரண்டும் ஒரு நீர் மட்டத்தை காவுகின்றன. நீர் மட்டத்தின் ஒரு முனையானது C என்னும் திருகில் ஓய்வில் இருக்கின்றது. திருகு C அளவிடு செய்யப்பட்ட ஒரு எண்ணும் சில்லினால் செயற்படுத்தப் படுகின்றது. B இன் இயக்கம் மில்லி மீற்றரில் அளவிடு செய்யப்பட்ட ஒரு எண்ணும் நிலையான அளவுத்திட்டத்தில் அளவிடப்படும். இங்கு X என்பது பரிசோதணைக் கம்பி Y என்பது மாட்டேற்றுக்கம்பி. X எண்ணும் கம்பியைத் தாங்கும் சட்டத்தின் அடியில் L என்னும் சமைதாங்கியும் Y எண்ணும் கம்பி யைத் தாங்கும் சட்டத்தின் அடியில் ஒரு மாரு நிறையும் தொங்குகின்றன. இந் நிறைகள் இரு கம்பிகளையும் முறக்குகள் இல்லாமல் வைத்திருக்கின்றன.



படம் 34

L இல் சமைக்கக்கூடியன் நீர்மட்டத்திலுள்ள குழியினை நீர் மட்டத்தில் மையத்தில் வரும்வரை சில்லு B ஜஸ் சரிசெய்க. அப்பொழுது B க் கெதிரேயிருக்கும் A எண்ணும் அளவுத்திட்டத்திலுள்ள வாசிப்பை

மும் B இலுள்ள வட்ட அளவுத்திட்டத்திலுள்ள வாசிப்பையும் கணித்துக் கொள்க. இதனை பூச்சியநிலை வாசிப்பெனக் கொள்க. இனி T இல் ஒர் அரை கிலோ கிராம் நிறையை வைக்க. நீர்மட்டத்திலுள்ள குழியில் ஒரு பக்கம் செல்லும். இக் குழியினைய மீண்டும் நீர்மட்டத்தின் மையத்துக்கு கொண்டுவந்தபின் B இலும் A இலும் உள்ள வாசிப்புக்களைக் கணிக்க. இவ் வாசிப்புக்கும் பூச்சியநிலை வாசிப்புக்கும் உள்ள வித்தியாசம் அரை கிலோகிராம் நிறைக் குரிய நீட்சியை மிமி.இல் தரும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அரை கிலோகிராம் ரீதியில் நிறைகளை அதிகரித்து நீர் மட்டத்தைச் சரிசெய்து வாசிப்பைக் குறித்து நீட்சியை அவ்வள் நிறைகளுக்குக் கணித்துக் கொள்க. மீண்டும் நிறைகளை அதே ரீதியில் குறைத்தும் மூன்போல் நீர்மட்டத்தைச் சரிசெய்தும் வாசிப்புக்களை எடுத்து நீட்சிகளைக் கணித்துக்கொள்க. இவ்விதம் ஒவ்வொரு நிறைக்கும் சராசரி நீட்சியைக் கண்டபின் முதலாம் முறையில் விவரித்தவாறு நீட்சிக்கும் கணமக்கும் வரைபை அமைத்து கம்பியின் யங்கின் குணகத்தை முன்போல் கணித்துக் கொள்க.

கருங்குதலால் அல்லது விரிதலால் கட்டத்தில் தொழிற்படும் விசை

ஒரு சட்டம் அல்லது கோல் வெப்பமாக்கப்பட்டு பின் குளிரும் போழுது சுருங்குதல் தடுக்கப்படின் கோலின் முளைகளில் கணிச மான் விசை உருந்தப்படும். இவ் விசைக்கு ஒரு கோவையை வரு மாறு பெறலாம்.

E என்னும் பங்கின் குணகமும் A என்னும் வெட்டுமுகப் பரப்பும் a என்னும் நீட்டல் விரிவுத்திறந்தும் உடைய கோல் t°Cக் கூடாக வெப்பநிலை குறையின் கோலின் நீளம் ! ஆயின் அதனில் ஏற்படும் குறுகல் e ஆனது lat இலும் தரப்படும். ஆனால்

$$E = \frac{F}{Ae}$$

$$F = \frac{E A e t}{l}$$

அதாவது F = E A e t நியூற்றன்

இதே பருமனுடைய விசை கோலின் வெப்பநிலை t°Cக் கூடாக அதிகரிக்கப்படும்பொழுது விரிவு தடுக்கப்படின், உருந்தப்படும்.

ஒரு கம்பியில் கோமிக்கப்படும் கத்தி

(a) l என்னும் நீளமுள்ள கம்பியின் ஒரு முளையில் F என்னும் விசை பிரயோகிக்கப்படும் பொழுது ஏற்படும் நீட்சியை e என்க. மீன் தன்மை எல்லை மீறுகிறுப்பின் கணம் நீட்சிக்கு விசித்தசமமாகவிருப்ப

பதனுல் கம்பியில் பிரயோகிக்கப்படும் விசையும் பருமனில் பூச்சியத் திலிருந்து F இற்கு அதிகரித்துள்ளது என்பது வெளிப்படை. எனவே கம்பி நீட்சியடையும்பொழுது அதனில் செயற்படும் சராசரி விசை

F
யானது $\frac{1}{2}$ ஆகும்.

$$\text{ஆனால் செய்யப்படும் வேலை} = \text{சராசரி விசை} \times \text{தூரம்} \\ = \frac{1}{2} F \times e \quad \text{--- (i)}$$

இதுவே கம்பியில் சேமிக்கப்படும் சத்தி F நியூற்றனிலும் மீற்றிரும் இருப்பின் $\frac{1}{2} Fe$ யூலிலிருக்கும்.

$$\text{மேலும் } F = \frac{EAe}{l} \text{ ஆக இருப்பதனால்}$$

$$\text{சத்தி} = \frac{\frac{1}{2} EAe \times e}{l} = \frac{\frac{1}{2} EAe^2}{l} =$$

அடுத்து ஒரலகு கணவளவு கம்பியிலிருள்ள சத்தியைக் காணவேண்டும் மொத்தச் சத்தி $\frac{1}{2} Fe \cdot e$ ஜி கம்பியின் கணவளவு Al இனால் பிரிக்க. அதாவது


$$\text{ஒரலகு கணவளவில் சேமிக்கப்பட்டிருக்கும் சத்தி} = \frac{1}{2} Fe \rightarrow Al \\ = \frac{1}{2} \frac{F}{A} \times \frac{e}{l} \\ = \frac{1}{2} \times \text{தகைப்பு} \times \text{விகாரம்.} \quad \text{--- (ii)}$$

F_1 , என்னும் கமை ஒரு கம்பியில் பிரயோகிக்கப்படும்பொழுது ஏற்படும் நீட்சி e_1 எனின் கமை F_2 இற்கு அதிகரிக்கப்படும்பொழுது நீட்சி e_2 எனின், மீண்தன்மை எல்லை மீறுதிருக்கும் வரை நீட்சி எக்கும் கமை F க்கும் அமைக்கப்படும் வரைபு படம் 35 இல் காட்டியவாறு OA போன்ற நேர்கோடாக அமையும். எனவே கமை அதிகரி க்கப்பட்டதும் சேகரிக்கப்படும் மேலதிகச் சத்தி, $W = \text{சராசரிவிசை} \times \text{நீட்சி}$

$$W = \frac{1}{2} (F_1 + F_2) \times (e_2 - e_1) \\ = \frac{1}{2} \left(\frac{EAe_1}{l} + \frac{EAe_2}{l} \right) \times (e_2 - e_1)$$

$$= \frac{EA}{l} (e_1 + e_2) (e_2 - e_1)$$

$$= \frac{EA}{l} (e_2^2 - e_1^2)$$



(b) ஒரு கம்பியில் சேமிக்கப்படும் சத்தியை வருமாறும் காணலாம். செய்யப்படும் நீளமுள்ள கம்பியில் F_1 என்னும் விசை செய்யப்படும்பொழுது ஏற்படும் நீட்சி \times ஆயின்

$$\text{யங்கின் குணகம் } E = \frac{F_1}{A} / \frac{x}{l}$$

$$\therefore F_1 = \frac{EAx}{l}$$

கம்பியை δx நீளத்துக்கூடாக அதிகரிக்கச் செய்வதற்கு

$$\text{செய்யப்படும் வேலை} = F_1 \cdot \delta x = \frac{EAx}{l} \cdot \delta x$$

i.e. ஒத்திலிருந்து ஏத்து நீட்சியை அதிகரிக்கச் செய்வதற்கு

$$\text{செய்யப்படும் வேலை} = \int_0^e \frac{EA}{l} x \cdot \delta x$$

$$= -\frac{EA}{l} \int_0^e x \cdot \delta x = -\frac{EA}{l} \left[\frac{x^2}{2} \right]_0^e$$

$$= -\frac{EA}{l} \cdot \frac{e^2}{2}$$

$$= \frac{1}{2} \frac{EAe}{l} \cdot e$$

$$\therefore \text{சேமிக்கப்படும் சத்தி} = \frac{1}{2} F \times e \quad \left(\because \frac{EAe}{l} = F \right)$$

நாரங்கள்:

1. 50cm நீளமும் $1mm^2$ வெட்டுமுகப்பரப்பும், $1.24 \times 10^{11} Nm^{-2}$ யங்கின் மட்டுமுடைய ஒரு கம்பியை $1 mm$ கூடாக நீளச்செய்க்கையில் செய்யப்படும் வேலையைக் காண்க.

$$F = \frac{EA \cdot e}{l} = \frac{1.24 \times 10^{11} \times 1 \times 10^{-6} \times 1 \times 10^{-3}}{50 \times 10^{-2}}$$

$$= 248 N$$

$$\therefore \text{செய்யப்படும் வேலை} = \frac{1}{2} F \times e$$

$$= \frac{1}{2} \times 248 \times 1 \times 10^{-3}$$

$$= 0.124 J$$

2. 10 கிலோகிராம் நிறை, ஓவ்வொன்றும் 10மீற்றர் நீளமுள்ள பித்தளைக் கம்பியினாலும் உருக்குக் கம்பியினாலும் ஆன 10 மீற்றர்

நீளமுள்ள சேர்மானத்தில் தொங்கவிடப்படுகின்றது. இரு கம்பிகளின் முனைகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பியினதும் வெட்டு முகப்பரப்பு 0.01 சமீ². ஆகும். அந்திறை பிரயோகிக்கப்படும்பொழுது கம்பிகள் எவ்வளவுக்கூடாக நிழும்? பித்தலையினதும் உருக்கினதும் யங்கின் குணகங்கள் முறையே 20×10^{10} Nm⁻², 10×10^{10} Nm⁻² ஆகும்.

இரு கம்பிகள் மூலம் ஒரே நீட்சி ஏற்படும். பித்தலை, உருக்குச் கம்பிகளிலுள்ள இழுவைகளை முறையே F_1, F_2 என்க.

$$\text{பித்தலைக்கு: } F_1 = \frac{E Ae}{l} = \frac{20 \times 10^{10} \times 0.01 \times 10^{-4}}{10} e = 2 \times 10^4 \text{ e kg}$$

$$\text{உருக்கிற்கு: } F_2 = \frac{10 \times 10^{10} \times 0.01 \times 10^{-4} e}{10} = 1 \times 10^4 \text{ e kg}$$

$$F_1 + F_2 = 10g = 10 \times 10$$

$$2 \times 10^4 \text{ e} + 1 \times 10^4 \text{ e} = 100$$

$$e = 3.27 \times 10^{-3} \text{ m}$$

3. 2 மீற்றர் நீளமுள்ள ஒரு பித்தலைக் கம்பியில் 3 கிலோ கிராம் நிறை சுமையேற்றப்பட்டுள்ளது. கம்பியின் விட்டம் 0.9 மிமி. எனின் (i) கம்பியினுல் ஏற்பட்ட நீட்சியையும் (ii) அதனை ஏற்படுத்துவதில் செய்யப்பட்ட வேலையையும் காண்க. பித்தலையின் யங்கின்குணகம் 9.8×10^{10} Nm⁻²; g = 9.8 ms^{-2}

(1) ஏற்பட்ட நீட்சியை என்க.


$$e = \frac{Fl}{AE}$$

$$= \frac{9.8 \times 10^{10} \times 2.2 \times (0.45 \times 10^{-3})^2}{3 \times 9.8 \times 2} \\ = 9.4 \times 10^{-5} \text{ m}$$

$$(ii) \text{ செய்யப்பட்ட வேலை} = \frac{1}{2} F \times e$$

$$= \frac{1}{2} \times 3 \times 9.8 \times 9.4 \times 10^{-5} \\ = 1.38 \times 10^{-2} \text{ J}$$

4. 2 மீற்றர் நீளமும் விட்டம் 0.8 மிமி. யுமுடைய ஓர் உருக்குச் கம்பி கிடையாக இரு வினரப்பான தாங்கிகளுக்கிடையே அதன் மூலைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கம்ப அதன் நடுப் புள்ளியில் தொங்கவிடப்பட்டபொழுது 1 சமீ. தாழ்வு ஏற்பட்டுள்ள தாயின் சுழுமையைக் காண்க. உருக்கின் யங்கின்குணகம் 2×10^{11} Nm⁻²



எடுத்த 36 இல் $\angle DCB = 90^\circ$

$$BD = 100 \text{ cm} \quad DC = 1 \text{ cm}$$

$$\begin{aligned} BC &= \sqrt{BD^2 + DC^2} \\ &= \sqrt{100^2 + 1^2} \\ &= \sqrt{10001} \\ &= 100 \sqrt{1.0001} \\ &= 100 \times 1.00005 \text{ cm} \\ \therefore BD\text{இல்லறபட்டத்திற்கி}&= 100(1.00005 - 1) \\ &= 100 \times 0.00005 \\ &= 0.005 \text{ cm} \end{aligned}$$

சுழுவுக்கமதிலையில் $F = 2T$ கொண்டு

$$\begin{aligned} T &= \frac{EAe}{l} = \frac{2 \times 10^{11} \times 22 \times 1}{1 \times 7} \times (4 \times 10^{-5} \text{ J}^2) \times 5 \times 10^{-5} \\ &= \frac{35.2}{7} \text{ N} \end{aligned}$$

$$\text{கொண்டு } \theta = \frac{1}{100.005}$$

$$\begin{aligned} F &= 2T \text{ கொண்டு } \theta = \frac{2 \times 35.2}{9.8 \times 7} \times \frac{1}{100.005} \\ &= 10.3 \times 10^{-5} \text{ kg நிறை} \end{aligned}$$

5. 3 m நீளமும் 0.8 mm. விட்டமுடைய ஓர் இரும்புக் கம்பி விரிவுடைய முடியாதவாறு அதன் இரு முனைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வெப்பநிலை 10°C ஆகும். இது 100°C க்கு வெப்பமாக்கப்பட்டின் ஒவ்வொரு முனையிலும் தொழில் படும் விசையைக் கணிக்க யங்கின்குணகம் $= 2 \times 10^{11} \text{ Nm}^{-2}$ தீட்டுவில்லிவுத்திறன் $= 18 \times 10^{-6} \text{ K}^{-1}$

$$\text{தொழிற்படும் விசை} = EA\alpha\theta$$

$$= 2 \times 10^{11} \times 2.2 \times (4 \times 10^{-3})^2 \times 18 \times 10^{-6} \times 90 \\ = 16.6 \text{ kg நிறை}$$

6. ஒரு 3 நீளமுள்ள இலோசான கோவொலான் ரூபாய்கள் கீட்டப்பட்டிருக்கும் சமநீளமுள்ள A, B எனும் ஒரு நிலைக்குத்துக்கம்பிகளால், கிடையாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. A, B இன் குறிக்கு வெட்டுழகப் பரப்பளவுகள் மூறையே 1mm^2 , 2mm^2 ஆகும். A இலும் B இலும் சமமான விகாரங்களை ஏற்படுத்த கோவொலில் எங்கு ஒரு நிறையைத்து (W) தொங்க விட வேண்டும்? A, B இன் யங்கின் மட்டு மூறையே 2.0×10^{11} , $1.6 \times 10^{11} \text{ Nm}^{-2}$

விகாரங்கள் சமமானபடியால் A, B இன் நீட்சிகள் ஒம்மைக்கும்.

W வை A இலிருந்து கீழ் தூரத்தில் தொங்கவிடுக. A, B இலுள்ள இழுவைகளை மூறையே T_1, T_2 என்க தொங்க விடப்பட்ட புள்ளி பற்றி திருப்பம் எடுப்பின்.

$$T_1 x = T_2 (1-x)$$

$$\text{A இற்கு, } T_1 = \frac{E_1 A_1 e}{l} = \frac{2 \times 10^{11} \times 1 \times 10^{-6} \times e}{l}$$

$$\text{B இற்கு } T_2 = \frac{1.6 \times 10^{11} \times 2 \times 10^{-6} \times e}{l}$$

T_1, T_2 இற்கு பிரதியிடுவதால்,

$$2 \times 10^5 \frac{e}{l} x = 1.6 \times 2 \times 10^5 \frac{e}{l} (1-x)$$

$$x = \frac{8}{13} = 0.6154 \text{ m}$$

∴ சமமானது A இலிருந்து 0.6154 m தூரத்தில் தொங்க விடப்பட்டவேண்டும்.

7. 1 m நீளமான செப்புக் கம்பியைன்றின் ஒரு முனை 2m நீளமான உருக்குக் கம்பியின் ஒரு முனைக்கு இணைக்கப்பட்டு, இரு கம்பிகளுக்கும் ஒரே இழுவை விசை பிரயோகிக்கப்பட்டது. செப்புக் கம்பியின் ஆரையானது உருக்குக் கம்பியினதிலும் இரு மடங்கு. செப்புக் கம்பியில் 1% நீட்சி ஏற்படும் போது, உருக்குக் கம்பியில் ஏற்படும் நீட்சி என்ன?

$$\text{செப்புக் கம்பிக்கு; } E_1 = \frac{F \times 1}{\pi r^2 \times 0.01}$$

$$\text{உருக்குக் கம்பிக்கு; } E_2 = \frac{F \times 2}{4\pi r^2 \times e}$$

$$\frac{E_1}{E_2} = \frac{2e}{01} = \frac{1}{2}$$

$$e = 0.025 \text{ m}$$

உருக்கின் நீட்சி = 0.25 cm

வினாக்கள்

$$(g = 9.81 \text{ ms}^{-2})$$

1. 4m நீளமும் 3mm² வெட்டுமுகப் பரப்புமுடைய செப்புக்கம்பி அதன் மேல் முனையிலிருந்து தொங்கவிடப்பட்டு கீழ் முனையில் படிப்படியாக சுமை ஏற்றப்பட்டுள்ளது. சுமை ஏற்றல் 5kN யை அடைந்ததும் நீட்சி 0.55 mm ஆகியது. அத்துடன் நீட்சி மீன் தன்மை எல்லைக்குள் ஒரும் இருந்தது. செம்புக்கு யங்கின் குணகத் தைக் காண்க.
(விடை: $1.19 \times 10^{11} \text{ Nm}^{-2}$)
2. யங்கின் குணகம் என்றால் என்ன? ஒரு கம்பியில் வடிவத்திலுள்ள பொருளினது யங்கின் குணகத்தை எவ்வாறு துண்டியலாம்? 200cm நீளமும் 1mm விட்டமும் உடைய ஒர் உருக்குக் கம்பியில் 1.2 mm நீட்சியைப் பெறுத்துக்குப் பிரயோகிக்க வேண்டிய சுமையை கிலோகிராமில் காண்க. உருக்கின் யங்கின் குணகம் = $2 \times 10^{11} \text{ Nm}^{-2}$
(விடை: 9.61kg)
3. யங்கின் குணகத்தை வரையறுக்க. அது என்ன நிபந்தனைக்குக் கீழ் தொழிற்படும்?
ஒரு கம்பியில் சுமையானது 3kN இலிருந்து 5kNக்கு மெது வாக அதிகரிக்கும் பொழுது நீட்சி 0.61 இலிருந்து 1.02மாங்கு அதிகரித்தது. கம்பியின் இந் நீட்சியின் போது செய்யப்பட்ட வேலையைக் காண்க.
மேற்கூறும் கம்பியின் நீளம் 1m ஆகவும் வெட்டுமுகப்பரப்பு 0.40 m² ஆகவும் இருப்பின் யங்கின் குணகத்தைக் காண்க.
(விடை: $1.61 \times 10^{-2} \text{ J}$; $1.2 \times 10^{11} \text{ Nm}^{-2}$)
4. 1mm விட்டமுடைய உருக்குக்கம்பி 20°C இல் இருக்கமாக வைத்திருப்பதற்கு தேவையான சுமையைத் தாங்குகின்றது. வெப்பநிலை 0°Cக்கு விழின் அதன் தொடக்க நீளத்தில் கம்பியை வைத்திருப்பதற்கு வேண்டிய மேலதிக் சுமையைக் காண்க.
உருக்கின் யங்கின் குணகம் = $2 \times 10^{11} \text{ Nm}^{-2}$ அதன் நீட்டல் விரிவுக்குணகம் = 0.000010 k^{-1}
(விடை: 3.21kg)
5. யங்கின் குணகம், மீன்தன்மை எல்லை, இளகு நிலை என்றால் என்ன?

100cm நீளமும் 0.6mm விட்டமும் உடைய ஓர் உருக்குக் கம்பியின் இரு முனைகள் இரு விரைப்பான தாங்கிகளுக்கிடையே பொருத்தப்பட்டுள்ளன. அதன் நடுப்புள்ளியில் என்ன சமை தொங்கவிடின் 1cm தாழ்வு ஏற்றும்? உருக்கின் யங்கின் குணகம் $2 \times 10^{11} \text{Nm}^{-2}$

(விடை: $46.1 \times 10^{-3} \text{kg நிறை}$)

6. 200cm நீளமும் 0.38mm² வெட்டுமுகப்பரப்புமுடை கம்பி உருக்குக் கம்பியில் அதன் ஒரு முனையில் தொங்கவிடப்பட்டுள்ளது. இதன் மறுமுனைக்கு 1kg திணிவு கட்டப்பட்டு, கம்பி கிடையாக இறுகப் பிடிக்கப்பட்டு விடப்படுகின்றது. கம்பி நிலைக்குத்தாக முதல் வரும்பொழுது அதிலுள்ள நீட்சியினால் யங்கின் குணகம் $= 2 \times 10^{11} \text{Nm}^{-2}$ (விடை: 0.098cm)

7. தகைப்பு, விகாரம் என்றால் என்ன? யங்கின் விதியைக் கூறுக. அதனை எவ்வாறு வாய்ப்புப்பார்க்கலாம்.

2m நீளமும் 0.58mm விட்டமுமுடைய ஓர் உருக்குக் கம்பியின் ஒரு முனையிலிருந்து 5kg திணிவுள்ள ஓர் இரும்பு தொங்கவிடப்பட்டுள்ளது. இத்திணிவு ஒரு வர்வி தீரில் அவிழுத்தப்பட்டிருக்கும் பொழுது நீட்சியில் ஏற்பட்ட மாற்றத்தைச் காண்க. இரும்பின் அடர்த்தி $= 7500 \text{kgm}^{-3}$ உருக்கின் யங்கின் மட்டு $2 \times 10^{11} \text{Nm}^{-2}$ (விடை: $3.33 \times 10^{-4} \text{மீற்றர்}$)

8. ஒவ்வொண்றும் 1.5m நீளமும் 0.2 cm விட்டமும் உடைய ஓர் உருக்குக் கம்பியும் பொஸ்ப்-வெண்கலக் கம்பியும் 3m நீளமுடைய ஒரு சேர்மானக் கம்பியாக முனைக்கு முனைக்கு பொருத்தப்பட்டுள்ளன. இச் சேர்மானக் கம்பியில் என்ன இழுவை 0.064m மொத்த நீட்சியைத் தரும்?

உருக்கின் யங்கின் குணகம் $= 2 \times 10^{11} \text{Nm}^{-2}$, பொஸ்ப் வெண்கலத்தின் யங்கின் குணகம் $1.2 \times 10^{11} \text{Nm}^{-2}$ (விடை: 101 N)

9. ஒரு கவண்ணின் இறப்பர் இழையின்து வெட்டுமுகப்பரப்பி 1mm^2 உம் ஸர்க்கப்படாத நீளம் 10cm யுள்ளது. இது 12cm நீளத்துக்கு ஸர்க்கப்பட்டு ஏன்பு 5 கிராம் திணிவை ஏறிதற்கு விடப்பட்டது. சத்தியைக் கருத்திற் கொண்டோ அல்லது வேறு எந்த விதத்திலோ ஏறியல் வேகத்தைக் காண்க. இறப்பரின் யங்கின் மட்டு $= 5 \times 10^{-8} \text{Nm}^{-2}$ (விடை: $2.0 \times 10^3 \text{ cm} \times 1\text{g}$)

10. ஓர் உருக்குக் கம்பியின் ஒரு முனைக்கு 100 கிராம் திணிவு பொருத்தப்பட்டு கிடையான ஒரு வட்டப் பாதையில் ஒரு செக்கனுக்கு 2 சமூற்சிகள் வீதம் சமூற்றப்படுகின்றது. கம்பியின் மறுமுனை நிலையாக இருப்பதெனவும் அதன் நீளமும் விட்டமும் 1.5m , 1mm எனவுங் கொண்டு நீட்சியைக் காண்க. சர்ப்பு விசையைப் புறக்கணிக்க. யங்கின் குணகம் $2 \times 10^{11} \text{N m}^{-2}$

(விடை: $2.26 \times 10^{-2}\text{cm}$)

11. ஓர் உருக்குக் கோல் விரிவடைய முடியாதவாறு 8°C இல் இற சப் பொருத்தப்பட்டுள்ளது. இக் கோல் -4°C க்கு குளிரும் பொழுது கோலில் இழுவையின் மாற்றத்தைக் காண்க.


வெட்டுமுகப்பரப்பு = 20cm^2 நீட்டல் விரிவுக்குணகம் = $1.1 \times 10^{-5} \text{C}^{-1}$; யங்கின் குணகம் = $2 \times 10^{11} \text{N m}^{-2}$

(விடை: 538.8kg)

அல்து 10

பாகுநிலை அல்லது பிகபிசப்பு

பாகுநிலை



படம் 37

ஒரு திரவம் குழாயோன் நிற்கூடாக மெதுவாகவும் உறுதியாகவும் பாயும்பொழுது அதா வது அருவிக்கோட்டுப் பாய்ச்சல் உடையதாக இருக்கும் பொழுது. குழாயின் சவருடன் தொட்டுக் கொண்டிருக்கும் திரவப்படை

நிலையாகவும் அதாவது அதன் வேகம் பூச்சியமாகவும் அதற்கு மேலுள்ள திரவப்படைகள் சுவரிலிருந்து அவற்றின் செங்குத்துத் தூரங்களுக்கேற்ப அதிகரிக்கும் வேகங்களையுடையனவாகவுமிருக்கும். ஆகவே குழாயின் அச்சின் வழியே பாயும் திரவப்படை அதிசயர் வேகத்தையும் அச்கக்கும் சவருக்குமிடையிலுள்ள திரவப்படைகள் இவ்வேகத்துக்கும் பூச்சியத்துக்கும் இடையிலுள்ள வேகங்களையுடையனவாகவுமிருக்கும். இவ்வாறு திரவம் பாயும்பொழுது ஒரு குறித்த திரவப்படையை நோக்கின் அப்படைக்கு உடன்மேலுள்ள படை விரைவாகவும் அதற்கு உடன்கீழுள்ள படை மெதுவாகவும் இயங்கும். எனவே இவ்விரு படைகளையும் நோக்கும்பொழுது மேலுள்ளது கீழுள்ளதை விரைவாக்கவும் கீழுள்ளது மேலுள்ளதை மெதுவாக்கவும் முயல்கின்றன. இதனால் இவ்விரு படைகளுக்கிடையே யுள்ள தொடர்பியக்கம் ஒரு கட்டத்தில், இவற்றிடையே ஏதாவதொரு பின்னிமுப்புத் தொடவிலை செயற்பட்டு இயக்கத்தை அழித்துவிடுவதைப் போல், அழிந்துவிடுகின்றது. எனவே தொடர்ச்

சியாக இவற்றிடையே ஒரு தொடர்பியக்கத்தை நிலைநாட்ட வேண்டின் இப் பின்னிமுப்பை வெல்லவல்ல ஒரு புறவிசையை உருவர வேண்டும். அல்லாவிடில் பாய்ச்சல் நின்றுவிடும். ஆகவே ஒரு திரவம் பாயும்பொழுது அது தனது திரவப்படைகளுக்கிடையே யுள்ள தொடர்பியக்கத்தை எதிர்க்கும் தன்மையுடையதாக இந்த கிணறது. இத்தன்மை திரவத்தின் பாதுநிலை எனப்படும்.

பாகுநிலைக் குணகம்

அருவிக் கோட்டுப் பாய்ச்சலிலுள்ள ஒரு பாயினுள் $\frac{V}{A}$ தூரத் திலிருக்கும் இரு அடுத்தடுத்த படைகள் B,C யைக் கருதவும் இப் படைகளுக்கிடையில் ஒரு வேக வித்தியாசம் $\frac{V}{15}$ ஆக இருக்கும். (படம் 37) படை C ஆனது படை B இலும் பார்க்க விரைவாகச் செல்வதால் அவற்றிற்கிடையே ஒரு பாகு உராய்வு விசை அல்லது பாகு இழுப்பு F தொழிற்படும். இதற்கு ஒரு குத்திரத்தை பெறு முகமாக நியூற்றன் செய்த பரிசோதனைகளின் விளைவுகள் வருமாறு

பாகுநிலைப் பின்னிமுப்பு F ஆனது (i) கருத்திற் கொள்ளப்படும் பாயிப்படையின் பரப்பிறது (A) நேர்விகித சமமெனவும் (ii) அதன்

வேகப்படித்திறனுக்கு $\frac{V}{A}$ நேர் விகித சமமெனவும் காணப்பட்டது.

$$\text{வேகப்படித்திறன்} = \frac{\text{படைகளின் வேக வித்தியாசம்}}{\text{அப்படைகளுக்கிடைப்பட்ட தூரம்}}$$

அதாவது $F \propto A$

$$\alpha \frac{V}{A}$$

$$\therefore F = \frac{V}{A} \frac{V}{A}$$

இங்கு V ஒரு ஒருமை. இது இப்பாயியின் பாகுநிலைக் குணகம் எனப்படும்.

பாகு விசை = பாகுநிலைக் குணகம் \times பரப்பு \times வேகப்படித்திறன்.

$$A = 1, \frac{V}{A} = 1 \text{ எனின் } F = V \text{ ஆகும்,}$$

இதிலிருந்து பாகுநிலைக் குணகத்திற்கு ஒரு வரைவிலக்கணம் கொடுக்கலாம்.

அருவிக் கோட்டுப் பாய்ச்சலிலுள்ள பாயியோன்றினுள் ஓரலது வேகப்படித்திறனுள்ள இடத்தில், ஓரளகு பரப்பில ($1m^2$) தாக்கும், தொடரி பாகு விசை, அப்பாயியின் பாகுநிலைக் குணகம் எனப்படும்.

பாகுநிலீக்குணகத்தின் அலகும் பரிமாணமும்:

$$\begin{aligned}
 F &= A \times \text{வேகப்படித்திறன} \\
 \text{சுவதைச் சமீகில் } \eta &= \frac{\text{நியூற்றன்}}{\text{மீற}} \\
 &= \frac{M^2 \times}{\text{செக} \times \text{மீற}} \\
 &= \text{நியூற்றன். மீற.}^{-2} \text{ செக.} \\
 &= \text{Ns m}^{-2}
 \end{aligned}$$


$$\begin{aligned}
 \text{இதன் பரிமாணம் } \eta &= \frac{A \times \text{வேகமாறு விசிதம்}}{MLT^{-2}} \\
 &= \frac{L^2 \times L/T L}{L^2 \times L/T L} \\
 &= ML^{-1} T^{-1} \\
 \therefore \eta \text{ இன் பரிமாணம்} &= ML^{-1} T^{-1}
 \end{aligned}$$

தின்ம உராய்வு விசையும், பாகு உராய்வு விசையும்

தின்ம, பாகு உராய்வுவிசைகள் இரண்டும் ஏதாவதிருப்புரப்புகள் அல்லது படைகளுக்கிடையில் வேக வித்தியாசம் இருக்கும் போது ஏற்படுகின்றன. தொழிற்படும் உராய்வு விசையானது இயக்கத்தை எதிர்க்கும் திசையில் இருக்கும்.

தின்ம உராய்வு விசையானது, செல்வன் மறுதாக்கம் மாறு திருக்கும் வரை, தொடுகைப் பரப்பில் தங்கியிருக்கவில்லை. ஆனால் பாகு உராய்வு விசை தொடுகைப் பரப்பில் தங்கியுள்ளது. தின்ம உராய்வு விசையானது, மேற்பரப்புக்களின் சார்பு வேகத்தில் தங்கி யிருக்கவில்லை. ஆனால் பாகு இழுப்பு விசையானது வேகப் படித் திறனில் தங்கியுள்ளது. தின்ம உராய்வு விசைகள் தின்மத்தின் மேற்பரப்புகளில் மாத்திரம்தான் தாக்குகின்றன. ஆனால் பாகு உராய்வு விசைகள் பாயியின் எல்லாப் பகுதியிலும் தொழிற்படுகின்றன.

அருவிக்கோட்டுப் பாய்ச்சலும் கொந்தளிப்புப் பாய்ச்சலும்



அருவிக்கோட்டுப் பாய்ச்சலையும் கொந்தளிப்புப் பாய்ச்சலையும் படம் 38 (i) இலுள்ள உபகரணத்தைக் கொண்டு காட்டலாம்.

T எனும் ஒடுங்கிய குழாய், நீரைக் கொண்ட ஒரு தொட்டி W இலுள் படத்திற் காட்டியவாறு பொருத்தப்பட்டுள்ளது. கவ்வி C யைத் திறக்கும் போது T இனாடாக நீர் வெளியேறும். T இன் மறுமுனை அருகே B எனும் ஒரு குழாய் உண்டு. இதனாடாக தொட்டி A இலிருந்து, பொட்டாசியம் பர்மங்கனேற்றுக் கரைசல் T இன் அச்சை நோக்கி தாரை வடிவில் வருகின்றது. W இலுள்ள நீரின் ஆழம் குறைவாக இருக்கும்போது C திறக்கப்பட்டால் T இனாடாக நீர் வெளியேறுகின்றது. B இலிருந்து வெளிவரும் நீர்த் தாரை ஒரு நேர்கோட்டு வடிவில் T இனாடாக நீருடன் வெளி யேறுகிறது.

W இலுள்ள நீரின் ஆழம் கூடும் போது ஒரு குறித்த ஆழத்தின் பின் இந்நிறக் கோடு குழாயினுள் மேலும் கீழும் நெளிந்து பின் நீருடன் கலந்து செல்வதை அவதானிக்கலாம் (படம் 38 ii) ஆகவே தற்போது திரவப்படைகள் ஒரு நேர்கோட்டில் இயங்காது நெளிந்து செல்கின்றன. இவ்விதமான பாய்ச்சல் குழப்பப்பாய்ச்சல் எனப்படும். ஆரம்பத்திலுள்ள பாய்ச்சல் அருவிக் கோட்டு அல்லது தகட்டு அல்லது சீரான பாய்ச்சல் எனப்படும்.

ஒரு மயிர்த்துளைக் குழாயினாடு மாறுப் புறஅழுக்கக் குடுமியினால் திரவமொன்று செலுத்தப்படும் பொழுது குழாயின் சவருடன் தொட்டுக் கொண்டிருக்கும் திரவப்படை ஒய்விலும் அதற்கு மேலுள்ள படைகள் அதிலிருந்து அளக்கப்படும் தூரங்களின் பருமன்களுக்கேற்ப அதிகரிக்கும் வேகங்களுடனும் அச்சின் வழியே செல்லும் படை அதிசூர் வேகத்துடனும் பாயும். இவ்வாறு பாயும் திரவத்தின் ஒவ்வொரு துணிக்கையும் உறுதிநிலையடைந்து அச்சுக்குச் சமாந்தரமாக குழாயின் ஆரைவழியே மாறு வேகமாறு விகிதத்தையுடையதாக இயங்கும். குழாய் ஒடுங்கியதாக வும் புறஅழுக்கம் சிறிதாகவும் இருக்கும் பொழுது அச்சுக்குச் சமாந்தரமான ஒரு கோட்டில் பாயும் திரவத்துணிக்கைசளின் வேகம் ஒரேயளவினதாகவுமிருக்கும். திரவமொன்றின் இத்தகைய பாய்ச்சல் (படம் 38 (i)) அருவிக் கோட்டுப் பாய்ச்சல் அல்லது தகட்டுப் பாய்ச்சல் எனப்படும்.

ஆயினும் புறஅழுக்கம் பெரிதாகும் பொழுது திரவம் அச்சின் வழியே ஆரமூடுக்கப்பட்டு பின் கொந்தளித்துப் பாயும். அதாவது திரவம் அங்குமிங்கும் நெளிந்து பாயும் (படம் 38 (ii)). இத்தகைய பாய்ச்சல் கொந்தளிப்புப் பாய்ச்சல் எனப்படும்.

அருவிக் கோட்டீப் பாய்ச்சலில்

(i) ஒல்லொரு பாயிப்படையும் வெவ்வேறு சிரான வேகத்துடன் ஒரே நேர்கோட்டில், சுயாதின மேற்பரப்பிற்குச் சமாந்தரமாக அல்லது குழாயின் அச்சிற்குச் சமாந்தரமாக இயங்கும்.

(ii) திணமப்பரப்புடன் தொடுகையிலிருக்கும் பாயிப்படை ஓய்வி லிருக்கும் சுயாதினமாக இருக்கும் படை அல்லது குழாயாயின் அதன் அச்சிலிருக்கும் படை மிகக் கூடிய வேகத்துடன் ஒரே நேர்கோட்டில் இயங்கும். மேறும் இவ்விரு படைகளுக்கும் இடையிலுள்ள படைகளின் வேகங்கள் அதிகரித்துக்கொண்டு செல்லும். எனவே ஏதாவதிரு அடுத்தடுத்த படைகளுக்கிடையில் ஒரு வேகப்படித்திறன் உண்டு.

குழப்பப் பாய்ச்சலில் மேற்கூறிய இயல்புகள் ஒன்றும் இருக்க மாட்டா. அருவிக் கோட்டீப் பாய்ச்சல் ஏற்படுவதற்கு வேகம் குறைந்ததாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வேகத்திலும் கூடவாக வேகம் வரும்போது, அருவிக்கோட்டீப் பாய்ச்சலிலும் குழப்பப் பாய்ச்சலாக மாறும்.

மாறுநிலை வேகம்

அரிவிக்கோட்டீப் இயக்கத்தினுடைய வேகம் திரவத்தைச் செலுத்தும் அழுக்கத்துக்கு நேர்விகிதசமம். ஆனால் கொந்தளிப்பு இயக்கத்தினுடைய வேகம் அழுக்கத்தின் வர்க்கழுலத்துக்கு நேர்விகிதசமம். திரவ மொன்று ஒரு குறித்த வேகத்துக்குள் ஒழுங்கான பாய்ச்சல் உடையதாகவும் அவ்வேகத்தை மீறும்பொழுது கொந்தளிப்புப் பாய்ச்சலை உடையதாகவும் இருப்பின் திரவத்தின் அவ்வேகம் மாறுநிலையை எனப்படும்.

யேலும் ஒவோன் றெயினேட்டின் (Orbome Reynolds) பரி சோதனையின் படி ஒரு திரவத்தின் மாறுநிலை வேகம் $\frac{V_c}{\rho_a}$ கி. இலங் தரப்படும். எனவே திரவமொன்றின் மாறுநிலை வேகம் (i) பாகுநிலை குணகம் γ இற்கு நேர்விகிதசமமாகும். (ii) அடர்த்தி R இற்கு நேர்மாறு விகிதசமமாகும். (iii) குழாயின் ஆரை a இற்கு நேர்மாறு விகிதசமமாகும்.

ஒடுங்கிய குழாய்களுக்கு k இன் பெறுமானம் 1000 ஆகும். இது வெண் றெயினேட்டின் எண் எனப்படும்.

குழாயோன்றினுடு திரவத்தின் உறுதிப்பாய்ச்சல், புவசேயின் குத்திரம் குழாயோன்றினுடு செல்லும் திரவத்தின் உறுதிப் பாய்ச்ச ஒக்கு முதன் முதல் ஒரு கோவையைப் பெற்றவர் புவசேய் ஆவர். அதாவது ஒரு குழாயினுடு ஒரு செக்கனில் பாயும் திரவத்தின் கூகவளவு Q ஆனது (i) பாகுநிலைக்குணகம் ஏ இலும் (ii) குழாயின் ஆரை ஏ இலும் (iii) குழாயின் வழியே நிலைநாட்டப்பட்ட அழுக்கப்படித்திறன் P/l இலும் தங்கியுள்ளதாகும்.

இங்கு P குழாயின் முனைகளுக்கிடையேயுள்ள அழுக்க வித்தி யாச்சத்தையும் ! குறாயின் நீளத்தையும் குறிக்கின்றன.

மேலும் Q ஆனது \propto $\eta^x a^y \left(\frac{P}{l}\right)^z$
 $\propto a^y \eta^x$ ஆம் அடுக்கிலும்
 $\propto P/l$ இன் z ஆம் அடுக்கிலும்

தங்கியிருப்பின்

$$Q \propto \eta^x a^y \left(\frac{P}{l}\right)^z$$

$$\therefore Q = k \eta^x a^y \left(\frac{P}{l}\right)^z \text{இங்கு } k \text{ ஒரு மாறியாகும். (i)}$$

$$Q = \frac{v}{t} \text{ இதன் பரிமாணம்} = L^3 \cdot T^{-1}$$

$$\eta \equiv ML^{-1} T^{-1}$$

$$a \equiv L$$

$$\frac{P}{l} \equiv \frac{ML^{-1} T^{-2}}{L} = ML^{-2} T^{-2}$$

எனவே சமன்பாடு (i) இற்குரிய பரிமாணச் சமன்பாடு வருமாறு அமையும்.

$$L^3 \cdot T^{-1} = (ML^{-1} T^{-1})^x (L)^y (ML^{-2} T^{-2})^z$$

$$= M^x L^x T^{-x} + L^y T^{-y} + M^z L^{z-2} T^{-z-2}$$

இரு பக்கத்திலுமுள்ள ஒத்த கணியங்களின் அடுக்கையைச் சமன்படுத்தும்பொழுது

$$\begin{aligned} x + z &= 0 \\ -x + y - 2z &= 3 \\ x + 2z &= 1 \end{aligned}$$

இச் சம்பாடுகளைத் தீர்க்கும்பொழுது

$$x = -1; \quad y = 4 \quad z = 1$$

$$\therefore Q = k \eta^{-1} a^4 \frac{P}{t}$$

$$= \frac{k P a^4}{\eta t}$$

பரிசோதனையின்படி $\frac{1}{8}$ இன் பெறுமானம் $\frac{\pi}{8}$ எனக் காணப்பட்டது.

$$\therefore Q = \frac{\pi P a^4}{8 \eta t}$$

$$\text{அதாவது } \frac{v}{t} = \frac{\pi P a^4}{8 \eta t}$$

இதுவே புவசேயின் குத்திரமாகும். இச்குத்திரத்தை முதல் தக்தவத்திலிருந்தும் வருமாறும் பெறலாம்.



படம் 39

1 என்னும் நீளமும் 2 என்னும் ஆரையுமைய மயிரத்தீளக் குழாயைக் கருத்திற் கொள்க. இதற்கூடாகத் திரவம் உறுதியாகப் பாய்கிறதெனவுங் கொள்க. அப்பொழுது 1 என்னும் உன் ஆரையும் $r + dr$ என்னும் வெளி ஆரையுமையை ஒர் உருளைத் திரவப் படையின் இயக்கத்தைக் கருத்திற் கொள்க. இது குழாயிடன் நூர்க்கூடையதாகவும் இருக்கின்றது. குழாயின் அச்சிலிருந்து r தொரத் திலிருக்கும் திரவத்தின் வேகம் v எனின், $r + dr$ தொரத்திலிருக்கும் திரவத்தின் வேகம் $v + dv$ ஆகும். ஆகவே இதன் வேகமாறு விகிதம் - $\frac{dv}{dr}$ ஆகும்.

$$\text{உருளையின் மேற்பரப்பு} = 2\pi r . l$$

உருளைப் படையின் உட்பக்கத்திலுள்ள திரவம் விளைவாகவும் வெளிப்பக்கத்திலுள்ள திரவம் மொதுவாகவும் இயக்கும்.

∴ இயக்கத்தின் திசைக்கெதிராக வெளிப்படையானது உட்
படையின் மீது உருற்றும் தொடவிலிசை $F = - \pi r^2 \cdot l \cdot \frac{dv}{dr}$
ஆகும்.

என்னும் ஆரையுடைய உருளையின் முனைகளிலுள்ள அழக்க
வித்தியாசம் p இனால் உருற்றப்படும் முன்னேக்குவிலிசை $= \pi r^2 \cdot p$.
இயக்கம் உறுதியாக இருப்பதனால் திரவம் ஆர்முடுகளின் நிலை
இயங்கும். எனவே,

$$- \pi r^2 l \cdot \frac{dv}{dr} = \pi r^2 \cdot p$$

$$\therefore dv = - \frac{p}{2\pi l} \cdot r dr$$

இரு பக்கங்களையும் தொகையீடு செய்யும்போது

$$v = - \frac{p}{2\pi l} \times \frac{r^2}{2} + C \text{ பெறப்படும்.}$$

மடும். இங்கு C தொகையீட்டு மாறிலியாகும்.

குழாயின் கவரோடு தொட்டுக்கொண்டிருக்கும் திரவத்தின்
வேகம் பூச்சியமாவதால் $r = a$ ஆகும்பொழுது $v = 0$ ஆகும்.

இப் பேறுகளை மேற்சமன்பாட்டில் பிரதிஷ்டிக்கும்பொழுது

$$0 = - \frac{p}{2\pi l} \times \frac{a^2}{2} + C \text{ பெறப்படும்.}$$

$$\therefore C = \frac{p}{2\pi l} \times \frac{a^2}{2}$$

$$\text{எனவே } v = - \frac{p}{2\pi l} \times \frac{r^2}{2} + \frac{p}{2\pi l} \times \frac{a^2}{2}$$

$$= \frac{p}{4\pi l} \left[a^2 - r^2 \right]$$

இது உருளை ஒட்டிற்கூடாகப் பாயும் திரவத்தின் சராசரி
வேகமாகும். r ஆரையும் dr தடிப்புமுடைய உருளைப்படையின்
வெட்டுமூகப்பரப்பு $= 2\pi r \cdot dr$

ஆகவே இதற்கூடாக 1 செக்கனில் பாயும் திரவம் கணவளவு
 $dQ = v \cdot 2\pi r \cdot dr$

முழுக் குழாய்க்கூடாக 1 செக்கனில் பாயும் திரவம் வருமாறு
பெறப்படும்.

$$\text{அதாவது} \quad \int dQ = \int_0^a 2\pi v \cdot r dr$$

$$Q = \int_0^a \frac{\pi p}{4 \eta l} (a^2 - r^2) 2\pi r dr$$

$$= \frac{\pi p}{2 \eta l} \int_0^a (a^2 r - r^3) dr$$


$$= \frac{\pi p}{2 \eta l} \left[\frac{a^2 r^2}{2} - \frac{r^4}{4} \right]_0^a$$

$$= \frac{\pi p}{2 \eta l} \left[\frac{a^4}{2} - \frac{a^4}{4} \right]$$

$$\therefore Q = \frac{\pi p a^4}{8 l \eta}$$

எனவே Q, p, l, a தெரியின் ஏ துணியப்படும்.

புலசேஸின் முறையால் நிரின் பாகுநிலைக்குணக்கத்தை துணிதல்



படம் 40

B என்னும் சீரான மயிர்த்துளைக் குழாய் கிடையாக A என்னும் மாரு அமுக்கத்தொட்டிக்குப் பொருத்தப்பட்டுள்ளது (படம் 40). குழாயின் அச்சிலிருந்து மாரு அமுக்கத்தொட்டியின் உயரம் h ஆனது மாருத தொன்றுக் கிருப்பதனால் மயிர்த்துளைக் குழாயின் மூன்று கருக்கிடையிலுள்ள அமுக்க வித்தியாசமும் மாருத தொன்றுகும்.

என்னும் ஒரு நிறுக்கப்பட்ட முகவை குழாயின் கவர்த்தியில் விழும் வின் கீழ் வைக்கப்பட்டு அதிலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் நீர் ஒரு ஏற்ற நேரம் 1 செக்கனூக்குச் சேகரிக்கப்படும். பின்பு முகவை நீர் நிறுக்கப்பட்டு 1 செக்கனில் சேகரிக்கப்பட்ட நீரின் கணவளவு கணிக்கப்படும். குழாயின் நீளம் 1 ஒரு மீற்றர் சட்டத் தாலும் அதன் ஆரை மிகத் திருத்தமாக ஒரு உயர்வை நுணுக்குக் காட்டியாலும் அளக்கப்படும். இங்கு அழுக்க வித்தமாசம் P அனது P = $\frac{v}{t} = \frac{\pi r^2 h}{8 l}$ க்குச் சமஞகும். 2 இன் வெவ்வேறு பெறுமானங்களுக்கு இப்பரிசோதனை திரும்பச் செய்யப்படுகிறது.

இப்பெறுமானங்களை

$$Q = \frac{v}{t} = \frac{\pi r^2 h}{8 l} g.a^3 \text{ என்னுடைய சமஸ்பாட்டில் பிரதி}$$

மட்டு அல்லது $\frac{v}{t} = b$, நேர்கோட்டு வரைபைக் கீழுள்ளது நீரின் பாகுதிலீக்குணகம் ஏவதை துணிந்துகொள்ளலாம். இம் முறையால் குறைந்த பாகுதிலீக்குணகமுடைய திரவங்களின் பாகுதிலீக்குணகங்களைத் துணியலாம்.

முன்னேக்களினக்கள்

1. மயிர்த்துளைக் குழாயின் துளை ஒடுக்கியதாயும் சொன்னதாயும் இருத்தல் வேண்டும்.
2. மயிர்த்துளைக் குழாய் கிடையாக இருக்கல் வேண்டும்.
3. குழாயினுடைய திரவப்பாய்ச்சல் அருவிக்கோட்டுடையதாக இருந்த வல் வேண்டும்.
4. பரிசோதனையின் போது வெப்பநிலை மாறுதிருத்தல் வேண்டும்.
5. மயிர்த்துளைக் குழாயிலிருந்து திரவம் சொட்டுசொட்டாக விழ வேண்டும்.
6. மயிர்த்துளைக் குழாயின் விட்டம் மிகத் திருத்தமாக நுணுக்குக் காட்டியால் அளக்கப்பட்டல் வேண்டும்.

பாகுதிலீக்குணகங்களை ஒப்பிடவு, ஒகவாலின் பாகுநிலீமானி

1 என்னும் நிலீக்குத்தான மயிர்த்துளைக் குழாயைக்கொண்ட ஒசவாலின் பாகுதிலீமானி இரு திரவங்களின் பாகுதிலீக்குணகங்களை ஒப்பிடப் பெறும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது (படம் 40). 2 இல் திரவம் புகுத்தப்பட்டு உறிஞ்சுகதன் மூலம் திரவம் கெடு மேல் இழுகப்பட்டு P, Q என்னும் நிலீயான குறிகளுக்கிடையே திரவமட்டம் விழ எடுக்கும் நேரம் 1, அவதானிக்கப்படும்.

அதேகணவளவுள்ள இரண்டாம் திரவத் துடன் பரிசோதனை செய்யப்பட்டு திரவ மட்டமானது P, Q என்னும் குறிகளுக் கிடையே விழ எடுக்கும் நேரம் t₂ வும் குறிக்கப்படும்.

திரவங்களின் அடர்த்திகள் P₁, P₂ என்னும் T என்னும் மயிர்த்துளைக் குழாய்க் கூடாகத் திரவத்தைச் செலுத்தும் திரவக் குடுமியின் சராசரி உயரம் h ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமமாக இருப்பதனாலும் T இன் முனைகளுக்கிணங்கிலுள்ள அழுக்க மிகை முறையே h P₁ g உம், h P₂ g உம் ஆகும். குறிகள் P க்கும் Q க்கும் இடையேயுள்ள கணவளவு V எனின் முதலாம் திரவத்துக்கு புலசேரின் குத்திரப்படி

$$\frac{V}{t_1} = \frac{\pi (h P_1 g) \beta^2}{8 \eta_1 l} \quad \text{--- (i)}$$

படம் 41

இங்கு உள்ளது T இன் ஆரையும் 1 அதன் நீளமும் P₁, η₁ திரவத்தின் அடர்த்தியும் பாகுநிலைக்குணக்கமுகாகும் அதேபோல் இரண்டாம் திரவத்துக்கு

$$\frac{V}{t_2} = \frac{\pi (h P_2 g) \beta^2}{8 \eta_2 l} \quad \text{--- (ii)}$$


$$(ii) + (i) \quad \frac{t_1}{t_2} = \frac{\eta_1 \beta^2}{\eta_2 \beta^2}$$

$$\therefore \quad \frac{\eta_1}{\eta_2} = \frac{P_1 t_1}{P_2 t_2} \quad \text{--- (iii)}$$

எல்லே t₁, t₂, P₁, P₂ தெரியின் பாகுநிலைக்குணக்கள் ஒப்பிடப்படும். இவற்றில் ஒன்றினது பாகுநிலைக்குணகம் தெரியின் மற்றதன் பாகுநிலைக்குணகம் துணியிடப்படும். திரவங்களின் பாகுநிலைக்குணகம் வெப்பநிலை அதிகரிக்க தன்றுவதால் பாகுநிலைமான் மாறுவெப்ப நிலையில் பேணப்படும் நீரக்கொண்ட பாத்திரத்தால் குழப்படும். இவ்வுபகரணம் வெப்பநிலையிடன் பாகுநிலை மாறலைப் பரிசீலிப்ப தற்கும் உபயோகிக்கப்படும். பாகுநிலை குறைந்த திரவங்களுக்கும் சிறிதளவில் பெறக்கூடிய திரவங்களுக்கும் இம்முறை உகந்தது.

தோக்கெண்விதி, முடிபு வேகம்

ஏ பாகுநிலைக்குணகமுடைய ஒரு பாயியிலுள்ள ஆரையடைய ஒரு கோணம் V என்னும் வேகத்துடன் செல்லுமாயின், அதில்



தாக்கும் பாகு உராய்வு விசை $F = 6\pi a^2 v$ ஆற் தரப்படும் இது தோக்கின் குத்திரம் எனப்படும்.

இதனைப் பரிமாண முன்றால் பின்வருமாறு நிறுவலாம்.

கோளத்தின் மீது செயற்படும் பாகுநிலை விசை F ஆனது தோக்கு என்பவரின் பரிசிலிப்பின்படி (i) வேகத்திலும் (ii) கோளத்தின் ஆரையிலும் (iii) ஊடகத்தின் பாகுநிலைக் குணகத்திலும் தங்கி யுள்ளது.

இக் காரணிகளையெல்லாம் சேர்த்து F என்னும் பாகுநிலை விசைக்கு ஒரு கோவையை வருமாறு எழுதலாம்.

$$\text{அதாவது } F = k \cdot a^x \cdot \eta^y \cdot v^z$$

இச்சமன்பாட்டின் இரு பக்கங்களிலும் கணியங்களுக்குப் பரிமாணங்களையிட்டு ஒத்த கணியங்களின் அடுக்குகளை சமப்படுத்தும்பொழுது x, y, z ஆகியவற்றின் பெறுமாணங்கள் பெறப்படும்.

$$MLT^{-2} = L^x \cdot (ML^{-1}T^{-1})^y \cdot (LT^{-1})^z$$

$$= M^y \cdot L^{x-y+z} \cdot T^{-y-z}$$

$$y = 1$$

$$x - y + z = 1$$

$$y + z = 2$$

$$\therefore z = 2 - 1 = 1$$

$$x = 1 + y - z \quad 1 + 1 - 1 = 1$$

$$\therefore x = 1; y = 1; z = 1$$

$$\therefore F = ka.v$$

ஆனால் தோக்கு கணிப்பின்படி k இன் பெறுமானம் 6π எனக் காட்டியுள்ளார். ஆகவே $F = 6\pi a^2 v$ ஆகும்.

இதுவே தோக்கின் குத்திரமாகும்.

கூடிய பிசுக்குமைக் குணகம் η உம், அடர்த்தி ρ உம் உடைய ஒரு அதிகாவு பாயியினுள் ஒரு சிறிய பாரமான a ஆரையும், $\sigma (\sigma < \rho)$ அடர்த்தியும் உடைய ஒரு கோளம், ஒய்விலிருந்து விழுடப்பட்டுள்ளதெனக் கொள்க.

விழுவிட்டவுடன் அதில் தாக்கும் விசைகளாவன:

- (i) கோளத்தின் நிறை $W = \frac{4}{3}\pi a^3 \rho g$ கீழ் நோக்கி
- (ii) கோளத்தில் மேலுதைப்பு $U = \frac{4}{3}\pi a^3 \sigma g$ மேல் நோக்கி

W>U ஆகும். எனவே கோளம் கீழ் நோக்கி ஆர்முடுகத் தொடங்கும். எனவே அதில் ஒரு பாகு விசை F மேல் நோக்கித் தொழிற்படும்.

ஆரம்பத்தில் கோளத்தின் வேகம் v சிறிதாக இருப்பதால் F உம் சிறிதாகவே இருக்கும்.

எனவே $W > U + F$ ஆகும்.

இங்கு $F = \frac{6\pi a^3}{9\eta} v$

கோளம் தொடர்ந்தும் ஆர்முடுகும். எனவே அதன் வேகம் v அதிகரிக்கும். எனவே F அதிகரிக்கும். ஒரு சிறிது நேரத்தின் பின் வேகம் v_0 ஆக அதிகரித்த பின் பாகு விசை $F_0 = \frac{6\pi a^3}{9\eta} v_0$ ஆக அதிகரிக்கும். இரண்டிலொன்றும்

$$W = U + F_0 \text{ ஆக வரும்}$$

எனவே கோளத்தில் தாக்கும் மேலதிக விசை பூச்சியமாகும். ஆகவே கோளத்தின் ஆர்முடுகல் பூச்சியமாதும். எனவே கோளம் ஒரு சீரான வேகத்துடன் (v_0) தொடர்ந்து இயங்கும்.

இச் சீரான வேகம் நோக்கு வேகம், அல்லது முடிபு வேகம் அல்லது இறுதி வேகம் எனப்படும்.

$$W = U + F_0$$

$$F_0 = W - U$$


$$\frac{6\pi a^3}{9\eta} v_0 = \frac{2}{3}\pi a^3 \rho g - \frac{2}{3}\pi a^3 \sigma g$$

$$\text{இதிலிருந்து } v_0 = \frac{2a^2g(\rho - \sigma)}{9\eta}$$

அதிகளவு உயரத்திலிருந்து விழும் சிறு பொருட்கள் யானும் தமது முடிபுவேகத்தை அநேகமாக அடைகின்றன. மழுத்துளிகள், பரிகுட்டில் குதிப்போர், நிலத்தை அடையும் போது தத்தம் முடிபு வேகத்தை அடைகின்றன. சாடியில் கலக்கி விடப்பட்ட சிறு மண் துளிக்கைகள் இறுதியில் தமது முடிபு வேகத்தை அடைகின்றன.

தோக்கின் விதியைப் பாருநிலைக் குணகத்தைத் துணிதல்:

தோக்கின் குத்திரத்தை உபயோகித்து உயர்ந்த பாகுநிலை யுடைய திரவங்களின் பாகுநிலைக் குணகங்களை ஒப்பிடலாம். சுன் னும் உயர்ந்த கண்ணுடிப் பாத்திரம் திரவத்தால் நிரப்பப்பட்டு ஒரு சிறு குண்டுப்போதிகை பாத்திரத்தினது அச்சின் வழியே மெதுவாகத் திரவத்துள் விழு விடப்படுவதென்றது. 10 மீ. அல்லது



15 சமீ. விழுந்ததும் போதிகை மாருவேகமாகிய முடிபு வேகத்தையெடந்துவிடும். இதனை AB க் கூடாக அல்லது BCக் கூடாக விழ எடுக்கும் நேரம் t யை நிறுத்தற்கடிகார மொன்றனால் அளப்பதன் மூலம் கணிக்கலாம். அதாவது முடிபுவேகம்

$$v_1 = \frac{AB}{t} \text{ ஆகும். குண்டுப் போதிகையின் ஆரை நிறுக்குக்காட்டியால் அளக்கப்படும், அத்துடன் வெப்பநிலைம் குறிக்கப்படும்.}$$

படம் 42 P இன் மீது திரவத்தின் மேலுடைப்பு = $\frac{2}{3}\pi a^3 \sigma_1 g$. இங்கு R கோளத்தின் ஆரையும் r_1 திரவத்தின் அடர்த்தியுமாகும்;

P இனது நிறை = $\frac{2}{3}\pi a^3 \rho g$ இங்கு R கோளத்தினது பதார்த்தத்தின் அடர்த்தியாகும்.

முடிபுவேகம் அடைந்ததும் இயக்கம் சீரானதால் $\frac{2}{3}\pi a^3 \sigma_1 g + 6\pi a \eta_1 v_1 = \frac{2}{3}\pi a^3 \rho g$

$$\therefore \eta_1 = \frac{2ga^2 (\rho - \sigma_1)}{9v_1} \quad \text{--- (i)}$$

η_2 பாகுதிலீக்குணகமும் r_2 அடர்த்தியுமுடைய இரண்டாம் திரவத்துக்குப் பரிசோதனை செய்தபின்

$$\eta_2 = \frac{2ga^2 (\rho - \sigma_2)}{9v_2} \quad \text{--- (ii)}$$

இங்கு v_2 புதிய முடிபு வேகத்தைக் குறிக்கும்.

$$\therefore \frac{\eta_1}{\eta_2} = \frac{v_2 (\rho - \sigma_1)}{v_1 (\rho - \sigma_2)} \quad \text{--- (iii)}$$

$v_1, v_2, \sigma_1, \sigma_2$ தெரியின் திரவங்களின் பாகுதிலீக்குணகங்கள் ஒப்பிடப்படும். மிகத் திருத்தமாக கணிக்கவேண்டின் பாத்திரத் தினது சுவர்களின் விளைவுக்கும் திருத்தம் செய்ய வேண்டும். சமன்பாடு (i) ஒரு திரவத்தின் பாகுதிலீக்குணகத்தை துணிவதற்கு போது மாகும்.

இம்முறை பிகக்குமை கூடிய திரவங்களுக்கும் அதிக அளவில் பெறக்கூடிய திரவங்களுக்கும் உகந்தது.

தோக்கின் விதிப்படி பரிசோதனை செய்யப்படும்பொழுது பாகுதிலீக்குணகத்தின் பெறுமானம் ஏ ஆனது ஏ = $\frac{2ga^2 (\rho - \sigma)}{9v}$ என்னும் சமன்பாட்டிலிருந்து பெறப்படுகின்றது.

$$\text{அத்துடன் } v = \frac{2ga^2 (\rho - \sigma)}{9\eta} \text{ ஆகும்.}$$


எனவே சிறு பருமனுடைய ஒரு கோளம் பாகுநிலை ஊடகத்தி னாடு விழும்பொழுது முடிபு வேகம் (i) ஆரையின் வர்க்கம் (a^2) இறகு நேர்விகித சமமாகவும் (ii) பொருளினதும் ஊடகத் தினதும் அடர்த்திகளின் வித்தியாசம் ($\rho - \sigma$) இறகு நேர்விகித சமமாகவும் (iii) ஊடகத்தின் பாகுநிலைக் குணகத்தக்கு (iv) தெர்மாறு விகிதசமமாகவும் இருக்கக் காணப்படுகின்றது.


மேலும் தோக்கு இச் சூத்திரத்தைப் பெறுதற்கு பின்வருவன வற்றையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவையாவன

1. பொருள் போடப்படும் ஊடகம் முடிவில் பருமன் உடைய தாக இருத்தல் வேண்டும்.
2. கோளப்பொருள் விறைப்பாகவும் ஒப்பமாகவும் இருத்தல் வேண்டும்.
3. ஊடகத்துக்கும் பொருளுக்குமிடையே வழுக்குந் தன்மை இல்லாதிருத்தல் வேண்டும்.
4. ஊடகம் ஒரே இனமாக இருத்தல் வேண்டும்.
5. திரவத்தினுள் பொருளின் விழுமையினால் கழிப்போட்டங்களோ அல்லது அலைகளோ உண்டாகாதவாறு இருத்தல் வேண்டும். இதற்காக பாத்திரத்தின் அச்சின் வழியே குண்டுப்போதிகையை விழுவிடவேண்டும்.

இய்விலிருந்து அதிகளவு பாகு திரவத்திற்குள் விழும் ஒரு சிறிய பாரமான கோளத்திற்கு நாம் பின்வரும் வரைபுகளைக் கிறலாம்.

தோக்கு வேகம்





பாகுநிலையும் உராய்வு நீக்குதலும்

இரு உலோக மேற்பரப்புக்கள் ஒன்றின் மீதான்று இயங்கும் பொழுது உராய்வின் காரணமாக கணிசமான அளவிற்கு உலோகங்கள் தேய்ந்து உரிய நேரிடுகின்றன. இம் மேற்பரப்புக்களுக்கிடையே உராய்வு நீக்கும் எண்ணெய் உபயோகிக்கப்படின் உராய்வு பெருமளவிற்குக் குறைக்கப்படும். உதாரணமாக உராய்வு நீக்கப்பட்ட ஓர் உட்குழிவான உருளையினுள் ஒரு தண்டு சமானம் பொழுது இரு உலோக மேற்பரப்புக்களுக்குமிடையே ஒரு பெல்லிய எண்ணெய்ப் படலம் இருக்கின்றது. நிலையான உருளையினில் தொட்டுக்கொண்டிருக்கும் எண்ணெய்ப்படை ஒய்வினும் கழலும் தண்டுடன் தொட்டுக்கொண்டிருக்கும் படை தண்டின் வேகத்துடனும் சமானம். இவ்விரு படைகளுக்குரிண்டேயேயுள்ள மத்திய படைகள் இடைப்பட்ட வேகங்களுடனும் இயங்கும். எண்ணெயின் பாகுநிலை தண்டின் மீதான விளச்சையையும் எஞ்சினைது திறனையும் பாதிக்கும்.

பொதுவாக உராய்வு நீக்கி எண்ணெயினது பாகுநிலைக்குச்சுக்கம் குளிர்ந்த நிலையில் தாழ்வாக இருப்பின் எஞ்சினைந்று இலகுவாக தொடக்கப்படும். எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது அது குடாகும். அதனால் எண்ணெயின் வெப்பநிலை உயரும். அத்துடன் அதன் பாகுநிலை குன்றும். ஆகவே தாழ் வெப்பநிலைக்கு தகுதியாக இருக்கும் பாகுநிலையையெடுத்து ஒரு திரவம், வெப்பநிலையுடன் பாகுநிலை குன்றுகின்றதன் காரணத்தால் எஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது உதவாததாகவர நேரிடுகின்றது. எனவே ஒரு சிறந்த உராய்வு நீக்கி எண்ணெய் எப்பொழுதும் வெப்பநிலையுடன் மிகச்சிறிய குன்றுதலையெடுத்தாக அமைதல் வேண்டற்றால் தாகும். ஓர் எஞ்சினுக்கு உராய்வு நீக்கி எண்ணெய் தகுதிவாய்ந்ததா என அறிதற்கு அதன் பாகுநிலையும், வெப்பநிலையுடன் அதன் பாகுநிலை மாற்றலும் முக்கிய அம்சமாக அமைகின்றது. அழக்கத்துடன் பாகுநிலை மாற்றலின் அளவைக்கும் தெரிதல் வேண்டும்.

ஏனெனில் பொறி செயற்படும் பொழுது என்னைய் கணிசமாக அழக்கப்படுகின்றது.

இரசாயன வல்லுநர்கள் சேதனவறுப்பு மூலக்கூற்றுகளின் மூலக் கூற்று நிறைகளையும் மூலக்கூற்றுகளின் வடிவங்களையும் காண்பதற்கு பாகுநிலை அளவீடுகளைப் பெரிதும் உபயோகிக்கிறார்கள்.

உதாரணங்கள்:

1. 100 cm^2 பரப்புடைய ஓர் உலோகத்தட்டு 2mm தடிப்புடைய ஓர் எண்ணையில் ஓய்விலிருக்கின்றது. இதன் பாகுநிலைக் குணகம் 1.55 Nsm^{-2} தட்டை செக்கனுக்கு 3cm வேகத்துடன் இயக்குவதற்கு உருற்ற வேண்டிய கிடைவிசையைக் கணிக்க.

$$\begin{aligned} \text{கிடையான பாகுநிலை விசை } F &= \eta A \times \text{வேகப் படித்திறன்} \\ &= 1.55 \times 100 \times 10^{-4} \times \frac{3}{0.2} \\ &= 23.25 \times 10^{-2} \text{ N} \end{aligned}$$

$$\text{உருற்ற வேண்டிய கிடை விசை} = 23.25 \times 10^{-2} \text{ N}$$

2. 20 cm . நீளமும் 2 mm . துளையுமைடைய ஒரு கிடையான மயிர்த்துளைக் குழாயின் ஒரு முனை நீர்த்தாங்கியோன்றிற்கும் மறு முனை வளிமண்டலத்தை நோக்கியும் இருக்கத்தக்கதாக பொருத்தப் பட்டுள்ளது. நீர்த்தாங்கியின் உயரம் மயிர்த்துளைக் குழாய்க்கு மேல் 70cm ஆகும். இவ்வுயரம் மாறுதிருக்கின்றது. ஒரு நிமிடத்தில் குழாய்க்கூடாக பாயும் திரவத்தின் கணவளவைக் காண்க. திரவத்தின் பாகுநிலைக்குணகம் $= 1 \times 10^{-4} \text{ Nsm}^{-2}$

$$g = 10 \text{ ms}^{-2}$$

1 செக்கனில் பாயும் திரவம் V ஆனது,

$$V = \frac{\pi pa^4}{8. l. \eta} \text{ இனால் தரப்படும்}$$

$$= \frac{22 \times 7 \times 10^3 \times 10 \times (1 \times 10^{-3})^4}{7 \times 8 \times 1 \times 10^{-3} \times 0.2}$$

$$= \frac{11}{8} \times 10^{-5} \text{ m}^3$$

\therefore ஒரு நிமிடத்தில் பாயும் திரவத்தின் கணவளவு

$$= \frac{11}{8} \times 10^{-5} \times 60$$

$$= 8.225 \times 10^{-4} \text{ m}^3$$

3. 16cm. நீளமும் 0.4cm. விட்டமும் உடைய AB என்னும் குழாய் 4cm நீளமும் 0.2cm விட்டமும் உடைய BC என்னும் குழாயும் கிடையாக முனைக்குழனை B இல் பொருத்தப்பட்டுள்ளன. இச் சேர்மானக் குழாய் 3cm மாரு உயரத்தையுடைய நீரைக் கொண்ட பாத்திரத்துக்குத் தொடுக்கப்பட்டுள்ளது முனை C வளிக்குத் திறக்கப்பட்டுள்ளது. B க்கும் C க்கும் இடையேயுள்ள அழுக்க வித்தியாசத்தைக் காணக.

BCக் கிடையே அழுக்க வித்தியாசம் = p சமி. நீர் ABக் கிடையேயுள்ள அழுக்க ,,, = (3 - p) சமி. நீர்

I செக்கனில் இரு குழாய்க்கூடாகவும் பாயும் திரவத்தின் கனவளவு ஒரேயளவானதால்

$$\frac{\pi (3 - p) \times 10^{-2} \times 10^{-3} g (\cdot 2 \times 10^{-2})^4}{8\eta \times .16} = \frac{\pi p \times 10^{-2} \times 10^{-3} g (\cdot 1 \times 10^{-2})^4}{8\eta \times .04}$$

$$\begin{aligned} 12 - 4p &= p \\ 3p &= 12 \\ p &= 2.4 \text{ cm நீர்} \end{aligned}$$

4. 950 kgm⁻³ அடர்த்தியும் 10⁻⁴cm ஆரையுமுடைய நீர் எண்ணெய்த்துவி வளிக்கூடாக விழுகின்றது. வளியின் அடர்த்தி 1.3kg m⁻³ ஆகவும் பாகுதிலை 181 × 10⁻⁷ Nsm⁻² ஆகவிருப்பின் துளியின் முடிபு வேகத்தைக் காணக.

நோக்கு வேகத்தை அடைந்தபின்
பாகு விசை = துளியின் நிறை - துளியில் மேலுமையுடும்

$$6\pi a\eta v = \frac{4}{3}\pi a^3 \rho g - \frac{4}{3}\pi a^3 \sigma \ddot{x}$$

இதிலிருந்து

$$\begin{aligned} v &= \frac{2a^2}{\eta g} g (p - \sigma) \\ &= \frac{2 (10^{-6})^2 \times 9.8}{9 \times 181 \times 10^{-7}} (950 - 1.3) \\ &\approx 1.142 \times 10^{-4} \text{ ms}^{-1} \end{aligned}$$

5. 200 kgm⁻³ அடர்த்தியும், 0.6cm ஆரையுமுடைய ஒரு சிறிய கோணம் மிக ஆழமான ஒரு குளத்தின் அடியிலிருந்து விடப்

படுகின்றது. விட்டவுடன் கோளத்தின் ஆர்முடுக்கீழையும், மேற்பரப்பை அடையும்போது அதன் வேகத்தையும் காண்க. நீரின் $\eta = 1 \times 10^{-3} \text{ Nsm}^{-2}$; $g = 10 \text{ ms}^{-2}$

கோளத்தை விட்டவுடன் அதில் தாக்கும் விசைகளாவன (i) அதன் நிறை W கீழ் நோக்கி (ii) அதில் மேலுதைப்பு U மேல் நோக்கி

கோளத்தை ஆர்முடுக்கும் விசை $= U - W$ மேல் நோக்கி
 $p = m\ddot{v}$ இவிருந்து

$$\text{ஆர்முடுகல்} = \frac{p}{m} = \frac{U - W}{m} = \frac{\frac{4}{3}\pi r^3 g (1000 - 200)}{\frac{4}{3}\pi r^3 \eta v}$$

$$= 10 \text{ ms}^{-2}$$

மேற்பரப்பை அடையும் போது கோளம் தனது முடிபு வேகத்தை அடைந்து விடும்.

கோளத்தில் தாக்கும் பாகு உராய்வு விசை $F = 6\pi r \eta v$ கீழ் நோக்கி

சீரான வேகத்துடன் இயங்கும் போது $U = W + F$

$$F = U - W$$

$$6\pi r \eta v = \frac{4}{3} \pi r^3 g (1000 - 200)$$

$$v = \frac{2 \times (6 \times 10^{-2})^2 \times 10 \times 800}{9 \times 1 \times 10^{-3}} = 64 \text{ ms}^{-1}$$

6. 901.3 kg m^{-3} அடர்த்தியும், $1 \times 10^{-8} \text{ m}$ ஆரையுமுடைய, மறை யேற்றம் q குலோமைக் கொண்டுள்ள ஒரு திரவத்துளி, வளியில் 10^5 v m^{-1} செறிவுடைய ஒரு சீரான நிலைக் குத்தான் மண்டலத் தில் நிலையாக மிதக்கின்றது. (i) q ஜக் காண்க. (ii) மண்டலத்தை அகற்றிய பின் துளி அடையும் முடிபு வேகம் என்ன? (iii) மண்டலத்தின் செறிவு அதே திசையில் $1.4 \times 10^5 \text{ v m}^{-1}$ ஆக அதிகரிக்கப்பட்டால், தற்போதைய முடிபு வேகம் என்ன? வளியின் பாகுநிலைக் குணகம் $= 1.8 \times 10^{-5} \text{ Nsm}^{-2}$; வளியின் அடர்த்தி $= 1.3 \text{ kg m}^{-3}$; $g = 10 \text{ ms}^{-2}$

- (i) திரவத்துளி சமநிலையில் இருக்கும் போது அதன் நிறை W = வளியின் மேலுதைப்பு $U + \text{மின்மண்டலத்தால் ஏற்றும் விசை Eq}$

$$Eq = W - U$$

$$10^5 q = \frac{4}{3} \pi \times 10^{-18} \times 10 (901.3 - 1.3)$$

$$q = \frac{264}{7} \times 10^{-20} = 37.71 \times 10^{-20} \text{ C}$$

(ii) மண்டலத்தை அகற்றிய பின், துளி கீழ் நோக்கி அசையும். எனவே அதில் ஒரு பாகு இழுப்பு விசை F மேல் நோக்கித் தாக்கும். முடிபு வேகம் v யை அடைந்தவுடன்

$$W = U + F \text{ ஆகும்.}$$

$$F = W - U$$

$$6\pi r^2 v = \frac{4}{3} \pi r^3 g (901.3 - 1.3)$$

$$v = 1.11 \times 10^{-4} \text{ ms}^{-1}$$

(iii) துளி மேல் நோக்கி அசையும். ஆகவே பாகு விசை F_1 கீழ் நோக்கி இருக்கும்.

$$W + F_1 = U + E_1 q$$

$$F_1 = E_1 q + U - W$$

$$= 1.4 \times 10^5 \times \frac{264}{7} \times 10^{-20} - \frac{4 \times 22}{3 \times 7} \times 10^{-18} \times 10 \times 900$$

$$6 \times \frac{22}{7} \times 10^{-6} \times 1.4 \times 10^{-5} v_1 = 52.8 \times 10^{-15} - 37.71 \times 10^{-15}$$

$$v_1 = 4.44 \times 10^{-5} \text{ ms}^{-1}$$

7. 5kg திணிவும் 10cm பக்கமுழுடைய ஒரு சதுர முகிக்குற்றி ஒரு கிடையான தளப்பரப்பில் உள்ளது. இப் பரப்புகள் இரண்டிற்கும் இடையிலுள்ள உராய்வுக்குணகம் 0.2 ஆகும். இவற்றிற் கிடையில் 0.3mm தடிப்பும், 0.2 N m^{-2} பாகுதிலைக்குணக முழுடைய திரவத்தை விடுவதற்கு முன்பும், பின்பும் குற்றியை ஒரு சீராள வேகம் 15cm s^{-1} உடன் இழுப்பதற்குப் பிரயோகிக்க வேண்டிய கிடை விசைகளின் விகிதம் என்ன?

பாகுதிரவும் விடுவதற்கு முன்பு பிரயோகிக்கப்பட வேண்டிய விசை p_1 எனின்,

$$p_1 = \text{திண்ம உராய்வு விசை}$$

$$= \text{உராய்வுக் குணகம்} \times \text{செவ்வன் மறுதாக்கம்}$$

$$= 0.2 \times 5 \times 10 = 10 \text{N}$$

பாகுதிரவும் இருக்கும் போது பிரயோகிக்கப்படவேண்டிய விசை p_2 எனின்,

$$p_2 = \text{பாகு இழுப்பு விசை}$$

$$= \eta A \times \text{வேகப்படித்திறன்}$$

$$= 0.2 \times 100 \times 10^{-4} \times \frac{15}{0.03} = 1 \text{N}$$

பிரயோகிக்கப்படவேண்டிய விசைகளின் விகிதம் = 10

வினாக்கள்

1. பாகுநிலைக்குணகம் என்பதை வரையறுக்க. நீர் போன்ற திரவங்களுக்கு இது எவ்வாறு துணியப்படும் $8 \times 10^{-4} \text{ Nsm}^{-2}$ பாகுநிலைக்குணகமுடைய நீர் ஒரு மயிர்த் துளைக் குழாயினுடு பாய்வதற்கு எடுப்பது 40 செக்கன் எனின், அதே கணவளவுள்ளதும் பாகுநிலை $2 \times 10^{-4} \text{ Nsm}^{-2}$ உடையது மான திரவம் அதே குழாய்க்கூடாகவும் அதே நிபந்தனைகளின் கீழும் பாய்வதற்கு எடுக்கும் நேரத்தைக் காணக. எண்ணெயின் தண்ணீர்ப்பு = 0.8
(விடை: 12.5s)
2. நீர் பெங்கீன் போன்றவற்றினதும் ஆமணக்கம் எண்ணெய் கிளீசரின் போன்றவற்றினதும் பாதுநிலைக் குணகங்களை ஒப்பிட. உகந்த பரிசோதனைகளை விவரிக்க. எடுக்கவேண்டிய முன்னேச்சரிக்கைகளையுங் கூறுக.
3. புலசேயின் குத்திரத்தைப் பரிமாணமுறையால் பெறுக. 20cm. நீளமும் 0.5 cm ஆரையுமுடைய குழாயும் 5cm நீளமும் 0.4 cm ஆரையுமுடைய இன்னெரு குழாயும் முனைக்கு முனை பொருத்தப்பட்டுள்ளன. 86cm இரச அழக்கத்தில் திரவ மொன்று அகளர குழாய்க்கூடாகச் செலுத்தப்படுகின்றது. சேர்மானக் குழாயின் மறுமுனை வளிமண்டலத்தில் (76cm இரசம்) இருக்கின்றது. குழாய்களின் சந்தியிலுள்ள அழக்கத்தைக் கணிக்க.
(விடை: 80cm. இரசம்)
4. தோக்கின் விதியைக் கூறி அதன் குத்திரத்தையும் பெறுக. $3.0 \times 10^{-4} \text{ cm}$ ஆரையுடைய ஓர் எண்ணெய்த்துளி வளியினாடாக விழும்பொழுது அதன் முடிபுவேகத்தைக் கணிக்கவும். வளியின் பாகுநிலைக்குணகம் $1.8 \times 10^{-5} \text{ Nsm}^{-2}$ எண்ணெயின் அடர்த்தி 800 kgm^{-3} . வளியின் அடர்த்தியைப் 45 கணிக்க.
(விடை: 0.0872 cms^{-1})
5. 10 cm^2 பரப்புடைய தட்டு 1mm தடிப்புடைய கிளீசரினால் ஒரு பெரிய தட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. கிளீசரினின் பாகுநிலைக்குணகம் 2 Nsm^{-2} ஆயின் தட்டை 1 cms^{-1} வேகத் துடன் இயங்கச் செய்வதற்கு வேண்டிய விசையைக் கணிக்க.
(விடை: $2 \times 10^{-1} \text{ N}$)
6. பாகுநிலைக்குணகம் ஓன்றுல் என்ன? அதன் பரிமாணத்தைத் தருக.
ஒரு புலசேயின் பரிசோதனையின் பெறுபேறுகள் வருமாறு

1 நிமிடத்தில் வெளிவரும் நீர் = 7.08 cm^3 ; நீர்க்குடுமி = 34.1 cm
குழாயின் நீளம் = 56.45 cm ; அதன் ஆரை = 0.514 cm
பாகுநிலீக் குணகத்தைக் காணக.

(விடை: $1.377 \times 10^{-3} \text{ Nsm}^{-2}$)

7. ஒரு சிறு எண்ணெய்த்துளி வளியினாடு விழுகின்றது. அதன் அடர்த்தி 800 kg m^{-3} ; துளியின் விட்டம் = 0.10 mm வளியின் அடர்த்தி = 1.3 kgm^{-3} ; வளியின் பாகுநிலீக் குணகம் = $1.81 \times 10^{-5} \text{ Nsm}^{-2}$; முடிபுவேகத்தைக் காணக.

(விடை 24.1 cm s^{-1})

8. ஒரு சிறு கோளம் பாகுநிலீத் திரவத்தினாடு விழும்பொழுது அதனில் செயற்படும் பாகுநிலீ விசைக்கு ஒரு கோவையைப் பெறுக.

இரு சிறு கோளங்கள் ஒரு திரவத்திற்கூடாக முடிபு வேகத்தை அடைந்தபின் ஒரே தூரத்துக்கூடாக விழ எடுக்கும் நேரங்களை ஒப்பிடுக. ஒன்றின் விட்டம் மற்றதன் மூன்று மடங்காகும்.

(விடை: 9:1)

9. தோக்கின் சூத்திரத்தைப் பெறுக.

100 kgm^{-3} அடர்த்தியும் 0.5 cm ஆரையும் கொண்ட கோள மொன்று மிக ஆழமான ஒரு குளத்தின் அடியிலிருந்து விடு விக்கப்படுகின்றது.

(a) விடுவித்த உடனே கோளத்தின் ஆர்முடுகல் யாது?

(b) குளத்தின் மேற்பரப்பை அடையும் போது கோளத்தின் வேகம் யாது? குளநீரின் வெப்பநிலை = 28°C ; 28°C இல் பாகுநிலீக்குணகம் = $1 \times 10^{-3} \text{ Nsm}^{-2}$; $\mu = 9.8 \text{ ms}^{-2}$


(விடை: (a) 88.2 ms^{-2} ; (b) 49 ms^{-1})

10. 25 cm உயரம் நீரைக்கொண்ட ஒரு பாத்திரத்தின் அடியில் உள்ள ஓர் எண்ணெய்த்துளி நீரின் மேற்பரப்பை என்ன நேரத்தில் அடையும்? துளியின் விட்டம் = 0.5 mm . எண்ணெயின் அடர்த்தி = 900 kgm^{-3} . நீரின் அடர்த்தி = 1000 kgm^{-3} நீரின் பாகுநிலீக்குணகம் = $8 \times 10^{-4} \text{ Nsm}^{-2}$ (விடை: 14.8 செக்)

அலகு 4 ✓

வேணியரும் திருகாணிக் கருவிகளும்

ஒரு மில்லி மீற்றர் அளவுத்திட்டத்தினால் நீளங்களை அளக்கும் போழுது மில்லிமீற்றரின் பின்னப்பகுதியைத் திருத்தமாக அளப்பதற்கு வேணியர் என்பவர் ஓர் அளவுத்திட்டத்தை அமைத்துள்ளார். அவ்வளவுத்திட்டம் வேணியர் அளவுத்திட்டம் எனப்படும். இத்தகைய ஒரு வேணியர் அளவுத்திட்டம் படம் 45 (a) இல் காட்டப்பட்டுள்ளது.



(a)

படம் 45

(b)

V என்னும் வேணியர் அளவுத்திட்டம், M என்னும் பிரதான அளவுத்திட்டத்தின் மீது வழுக்கத்தக்கதாக பொருத்தப்பட்டுள்ளது. இங்கே வேணியர் அளவுத்திட்டத்தின் மொத்த நீளம் 0·9 சமி. ஆகும். அதனில் 10 சமி பிரிவுகள் உண்டு ஆகவே ஒரு வேணியர் பிரிவின் நீளம் 0·09 சமி ஆகும். மேலும் ஒரு வேணியர் பிரிவு பிரதான அளவுத்திட்டத்தை ஒரு பிரிவிலும் பார்க்க 0·01 சமி. குறைந்த தாகும். ஒரு வேணியரினால் அளக்கத்தக்க யிகக்குறைந்த தூரம் அதன் இழிவெண்ணிடையே எனப்படும். இதன் பருமளவு வேணியர் பொருத்தப்பட்ட எந்த அளவுத் திட்டத்துக்கும் வருமாறு துணியலாம். அதாவது

$$\begin{aligned}
 \text{இழிவெண்ணிக்கை} &= 1 \text{ பிரதான அளவுத்திட்டபிரிவு} - 1 \\
 &= 1 \text{ மிமீ.} - 0\cdot9 \text{ மிமீ.} \quad [\text{வேணியர் பிரிவு}] \\
 &= \cdot1 \text{ மிமீ. அல்லது } .01 \text{ சமி.}
 \end{aligned}$$


இங்கு பிரதான பிரிவின் நீளம் 1 மிமீ. ஆகும்.

படம் 45 (b) இல் காட்டப்பட்டவாறு வேணியரானது பிரதான அளவுத்திட்டத்தின் மீது இருக்கும் பொழுது, அதன் வாசிப்பு வருமாறு கணிக்கப்படும். உதாரணமாக அப்படத்தில் வேணியரின் பூச்சியப்பிரிவுக்கு முன்னால் இருக்கும் பிரதான பிரிவைக் குறிக்கவேண்டும்

இங்கு அப்பிரிவு $2 \cdot 4$ சமீ. வைக் குறிக்கின்றது. பின்பு எத்தனையாம் வேணியர் பிரிவு பிரதான பிரிவொன்றுடன் நேராக இருக்கின்ற தைக் குறிக்க வேண்டும். இங்கு அப்பிரிவு $5 \cdot 5$ பிரிவாகக் காணப்படுகின்றது. ஆகவே இவ்வாசிப்பு $2 \cdot 4 + 5 \times 0 \cdot 01 = 2 \cdot 45$ சமீ. ஆகும்.

வட்ட வேணியர் அளவுத்திட்டம்

வட்ட வேணியர் அளவுத்திட்டம் கோணங்களை அளக்க உடையோதிக்கப்படும் கருவிகளில் உதாரணமாக கிருசியமானியில் காணப்படும்.



46

படம் 46 இல் இத்தகையதொரு வட்ட வேணியர் அளவுத்திட்டம் காட்டப்பட்டுள்ளது. பிரதான வட்ட அளவுத்திட்டத்தில் 0-360 பாகைகள் வரை அளரப்பாகக் கீழில் அளவிடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வேணியர்திட்டம் $14 \cdot 5^\circ$ க்குச் சமனான நீளத்தை பிரதான அளவுத்திட்டத்தில் பிடிக்கின்றது. வேணியர் திட்டத்தில் 30 சமபிரிவுகள் இருப்பதால் ஒரு பிரதான பிரிவுக்கும் ஒரு வேணியர் பிரிவுக்கும் உள்ள வித்தியாசம் கருவியின் இழிவெண்ணிக்கையைத் தரும். அதாவது,

$$\text{இழிவெண்ணிக்கை} = 1 \text{ பிரதான பிரிவு} - 1 \text{ வேணியர் பிரிவு}$$

$$\text{ஆனால் படத்தில் } 1 \text{ பிரதான பிரிவு} = \frac{1}{30}$$

$$\text{மேலும் } 30 \text{ வேணியர் பிரிவுகள்} = 14 \cdot 5^\circ$$

$$\therefore 1 \text{ வேணியர் பிரிவு} = \frac{14 \cdot 5^\circ}{30}$$


$$\therefore \text{இழிவெண்ணிக்கை} = \frac{1}{2} - \frac{14 \cdot 5^\circ}{30}$$

$$= \frac{15 - 14 \cdot 5}{30}$$

$$= \frac{0 \cdot 5^\circ}{30} = \frac{1^\circ}{60} = 1 \text{ மிமீ}$$

எனவே M இன் மீது 1 கலைவரை திருத்தமாக வாசிப்பதற்கு வேணியர் உதவுகின்றது. மேலும் நீளங்களையும் லிட்டங்களையும் அளக்கும் கருவிகளை உபயோகிக்கும் பொழுது அவற்றின் பூச்சிய வழுக்களைக் கணித்தல் திருத்தமாக அளப்பதற்கு இன்றியமையாத தாக இருக்கும்.

வேணியர் இடுக்கிமானி




படம் 47

வேணியர் இடுக்கிமானி நேரான பரிமாணங்களை அளப்பதற்கு ஒரு சிறந்த கருவியாகும். இது மிஸ்லி மீற்றர் அல்லது அங்குலத்தில் அளவீட்டுப்பட்ட M என்னும் நேரான உலோக அளவுத்திட்டத் தைக் கொண்டுள்ளது. அத்துடன் இதன்மீது அசையத்தக்கதாக V என்னும் வேணியர் அளவுத்திட்டமும் உண்டு. A என்னும் நிலையான அலகுடன் B என்னும் அசையும் அலகு தொட்டுக் கொண்ட ஒருக்கும் பொழுது பிரதான அளவுத்திட்டத்தினதும் வேணியர் அளவுத்திட்டத்தினதும் பூச்சியங்கள் ஒரே நேர்கோட்டில் இருத்தல் வேண்டும். அல்லவிடில் கருவி பூச்சியவழு உடையதெனக் கருதப்படும். இதற்கு முன்பதாக கருவியில் இழிவெண்ணரிக்கையும் தெரிந்திருத்தல் வேண்டும்.

பூச்சியவழுவைத் துணிதல்


படம் 48 (a)

இல் காட்டிய
வாறு அலகுகள்
இரண்டும் முட
டிக் கொண்டிருக்
கும்பொழுது இரு
அளவுத் திட்டங்களினதும் பூச்சியங்கள் நேராக
ஒன்றி திட்டுப்ப
கால் கருவி பூச்சியவழு இல்லாதிருக்கின்றதாகும்.




படம் 48 (a)

படம் 48 (b) இல் காட்டியவாறு அலகுகள் இரண்டும் மூட்டிக் கொண்டிருக்கும் பொழுது வேணியர் அளவுத்திட்டத்தின் பூச்சியம் பிரதான அளவுத்திட்டத்தின் பூச்சியத்துக்கு வலமாக இருப்பதை காட்டியிருக்கிறோம்.



படம் 43 (b)

இன் பூச்சியவழு நேர்வழு எனப்படும். அத்துடன் திருத்தம் எதிர் ஆகும். இங்கு வேணியர் அளவுத்திட்டத்தின் 4-ம் பிரிவு பிரதான அளவுத்திட்டப் பிரிவொன்றுடன் ஒன்றிருத்திருப்பதால் பூச்சியவழு $+ 4 \times .01 = + .04$ எனவும் திருத்தம் $- .04$ ஆகும்.



படம் 48 (c)

படம் 48 (c) இல் காட்டியவாறு அலகுகள் இரண்டும் மூட்டிக் கொண்டிருக்கும் பொழுது வேணியர் அளவுத்திட்டத்தின் பூச்சியம் பிரதான அளவுத்திட்டத்தின் பூச்சியத்துக்கு இடமாக இருப்பின் கருவியின் பூச்சியவழு எதிர் எனப்படும். ஆகவே திருத்தம் நேர் ஆகும். இங்கு வேணியர் அளவுத்திட்டத்தின் 6-ம் பிரிவு பிரதான அளவுத்திட்டப் பிரிவொன்றுடன் ஒன்றிருத்திருப்பதால், செய்ய வேண்டிய திருத்தம் $(10 - 6) \times .01 = + .04$. இது வருமாறு விளக்கப்படும். வேணியர் அளவுத்திட்டத்தின் 6 ம் பிரிவு ஒரு பிரதான பிரிவுடன் ஒன்றிருத்திருக்கின்றது. ஆகவே வேணியர் திட்டத்தின் 5 ம் பிரிவு இப் பிரதான பிரிவுக்கு .09 சமீ. முன்னே இருக்கின்றது. ஏனெனில் ஒரு வேணியர் பிரிவின் நீளம் 0.09 சமீ. ஆகும். இவ்விதம் வேணியரின் 4ம் பிரிவு அதற்கு வலமாகவுள்ள பிரதான அளவுத்திட பிரிவுக்கு 0.08 சமீ. முன்னே இருக்கும்.


வேணியரின் 3ம் பிரிவும் அதற்கு வலமாகவுள்ள பிரதான அளவுத் திட்ட பிரிவுக்கு 0.07 சமீ முன்னே இருக்கும். வேணியரின் 2-ம் பிரிவும் அதற்கு வலமாகவுள்ள பிரதான அளவுத்திட்டப் பிரிவுக்கு 0.06 சமீ. முன்னே இருக்கும் வேணியரின் 1-ம் பிரிவும் அதற்கு வலமாகவுள்ள பிரதான அளவுத்திட்டப் பிரிவுக்கு 0.05 சமீ. முன்னே இருக்கும். இறுயாக வேணியரின் பூச்சியப் பிரிவும் அதற்கு வலமாகவுள்ள பிரதான அளவுத்திட்ட பிரிவாகிய பூச்சியப் பிரிவுக்கு 0.04 சமீ. முன்னே இருக்கும். ஆகவே இப்பெறுமானத்தை இச் சந்தர்ப்பத்தில் இறுதி வாசிப்புடன் கூட்டல் வேண்டும். வேணியர் பொருத்தப்பட்ட ஒரு மானியில் வேணியர் அளவுத் திட்டத்திலுள்ள பூச்சியக் குறியானது பிரதான அளவுத்திட்டத் தில் வாசிப்பை எடுப்பதற்கு ஒரு காட்டியாக செயற்படுகின்றது. அல்லது இது வருமாறு கணக்கப்படும்.

1 பிரதான பிரிவு = 0.1 சமீ.

1 வேணியர் பிரிவு = 0.09 சமீ.

இங்கு வேணியர் அளவுத்திட்டத்தின் 6ம் பிரிவு பிரதான அளவுத் திட்டத்தின் 1-ம் பிரிவுடன் ஒன்றுகின்றது. எனவே பிரதான அளவுத்திட்டத்தில் பூச்சியத்திலிருந்து 1-ம் பிரிவுவரையுள்ள தூரம் 0.5 சமீ. ஆகும். அத்துடன் வேணியர் அளவுத்திட்டத்தில் பூச்சியத்திலிருந்து 6-ம் பிரிவு வரையுள்ள தூரம் $0.09 \times 6 = 0.54$ சமீ ஆகும். இவ்விரு தூரங்களுக்கிடையேயுள்ள வித்தியாசம் $0.54 - 0.5 = 0.04$ சமீ. ஆகும். எனவே வேணியரின்து அளவுத்திட்டத்தின் பூச்சியம் பிரதான அளவுத்திட்டத்தின் பூச்சியத்துக்கு முன்னால் 0.04 சமீ. இருக்கின்றது. அதனால் கருவியின் பூச்சியவழு -0.04 சமீ. எனப் படும். ஆகவே திருத்தம் $+0.04$ சமீ. ஆகும். ஒரு பொருளின் உண்மையான நீளம் காணவேண்டின் கருவியின் இறுதி வாசிப்புடன் இப்பூச்சியவழு கூட்டப்பட வேண்டும்.

நிருகாணி நுண்மாணி



திருகாணி நுண்மானி கம்பிகளினதும், குண்டுப் போதிகைகளினதும் விட்டங்களை அளக்க உபயோகிக்கப்படும். இது நிலையானதும் வலைந்ததுமான D என்னும் உலோகச் சட்டத்தில் X என்னும் இயங்கத்தக்க திருகாணியான்றைக் கொண்டுள்ளது. இத் திருகாணி ஒரு மறையினுள் இயங்கத்தக்கதாக அமைகின்றது. மறையின் மீது மில்லிமீற்றரில் செதுக்கப்பட்ட A என்னும் நேராவு ஒர் அளவுத் திட்டம் உண்டு. திருகாணியானது H என்னும் குடுமியினால் இயக்கப்படும். குடுமியில் B என்னும் வட்ட அளவுத்திட்டம் செதுக்கப்பட்டுள்ளது.

திருகாணியின் புரி இடைத்தூர் திருகாணி ஒரு முறை சம்ஹும் பொழுது A இன் மீது முன்னேறும் அல்லது பின்வாங்கும் தூரமாதம். இது இரு அந்தத்துள்ள புரிகளுக்கிடையிலுள்ள தூரமாதவினால் புரி இடைத்தூரம் எனப்பெயர் பெற்றுள்ளது.

திருகாணியின் இழிவெண்ணிக்கை குடுமியிலுள்ள வட்ட அளவுத்திட்டத்தின் ஒரு பிரிவுக்கூடாக குடுமி திருகாணியாயச் சம்ஹும் பொழுது திருகாணி இயங்கும் தூரமாகும்.

அதாவது இழிவெண்ணிக்கை

புரி இடைத்தூரம்


= வட்ட அளவுத்திட்டத்திலுள்ள மொத்தப்பிரிவுகளின் எண்ணிக்கை உதாரணமாக புரி இடைத்தூரம் $\frac{1}{50}$ மிமீ. ஆகவும் வட்ட அளவுத்திட்டத்திலுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 50 ஆகவுமிருப்பின்

$$\text{இழிவெண்ணிக்கை} = \frac{\frac{1}{50}}{50} = \frac{1}{100} \text{ மிமீ.}$$

$$= .01 \text{ மிமீ.} = .001 \text{ சமீ.}$$


ஒரு குண்டுப் போதிகையின் விட்டத்தை அளக்க வேண்டுமாயின் படம் 49 (ப்) இல் காட்டியவாறு போதிகை இரு அலகுகளுக்கு பிடிடேய மென்மையாக பிடிக்கப்பட்டு வாசிப்புக்கள் A இலும் B இலும் எடுக்கப்படும்.

.பூச்சிய வழுவைத் துணிதல்




படம் 50 (a) இல் காட்டியவாறு M என்னும் அலகுடன் திருகாணி முட்டிக்கொண்டிருக்கும் பொழுது வட்ட அளவுத்திட்டத்திலுள்ள பூச்சியம் திருகாணி மறையிலுள்ள நேர்கோட்டுடன் பொருந்தின், கருவி பூச்சியவழு இல்லாதிருக்கும்.

படம் 50 (a)



படம் 50 (b) இல் காட்டியவாறு M என்னும் அலகுடன் திருகாணி முட்டிக் கொண்டிருக்கும்பொழுது வட்ட அளவுத் திட்டத்தின் பூச்சியம் திருகாணி மறையி லுள்ள நேர்கோட்டுக்குக் கீழ் இருப்பின் கருவி நேர (+) பூச்சியவழு உடையதெனப்

படம் 50(b) படும். இங்கு பூச்சியம் அக்கோட்டுக்கு 3 பிரிவுகள் கீழ் இருக்கின்றது. ஆகவே பூச்சியவழு = + 3 × .001 = + .003 சமி. ஆகும். ஆகவே திருத்தம் - .003 சமி. ஆகும்.



படம் 50 (c) இல் காட்டியவாறு M என்னும் அலகுடன் திருகாணி முட்டிக் கொண்டிருக்கும்பொழுது வட்ட அளவுத் திட்டத்தின் பூச்சியம் திருகாணி மறையி லுள்ள நேர்கோட்டுக்கு மேலிருப்பின் கருவி எதிர்ப் பூச்சியவழு உடையதெனப்படும்.

படம் 50 (c) இங்கு பூச்சியம் அக்கோட்டுக்கு 5 பிரிவுகள் மேல் இருக்கின்றது. ஆகவே பூச்சியவழு = - 5 × .001 = - .005 சமி. ஆகும். ஆகவே திருத்தம் + .005 சமி. ஆகும்.

உதாரணம்:-

இத்தகைய ஒரு திருகாணி நுண்மானியின் பூச்சியவழு - 0.005 சமி. அதன் இழிவெண்ணிக்கை 0.001 சமி. ஒரு கம்பியின் விட்டத்தை அளக்கும்பொழுது A இல் 2 பிரிவுகளும் வட்ட அளவுத் திட்டத்தில் 24 பிரிவுகளும் கருவி வாசித்தது. உண்மையான விட்டம் என்ன?

$$A \text{ இல் } 2 \text{ பிரிவுகளின் நீளம்} = 2 \times 0.1 = 0.2 \text{ சமி.} \\ (\because 1 \text{ பிரிவு} = 0.1 \text{ சமி.})$$

$$\text{வட்ட அளவுத் திட்டத்தில் } 24 \text{ பிரிவுகளின் நீளம்} = 24 \times .001 = .024 \text{ சமி.}$$


$$\therefore \text{இறுதி வாசிப்பு} = 0.224 \text{ சமி.}$$

$$\text{ஆனால் திருத்தம்} = + 0.005 \text{ சமி.}$$

$$\therefore \text{உண்மையான விட்டம்} = 0.224 + .005 \text{ சமி.} \\ = 0.229 \text{ சமி.}$$

கோளமானி

கோளமானி வளைந்த மேற்பரப்புக்களினது ஆரைகளை அளக்க உபயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக வில்லைகளினதும் கோள வாடிகளினது வளைவினுரைகள் இதனைக் கொண்டு அளக்கப்படும்.



படம் 51

இது படம் 51 (i) இல் காட்டியவாறு S என்னும் திருகாணியைக் கொண்டுள்ளது. H என்னும் குடுமியைச் சுழற்றுவதன் மூலம் திருகாணி D இயக்கப்படும். S ஜஸ் சுற்றி A, B, C என்னும் மூன்று கால்கள் இதற்கு உண்டு இக் கால்களுக்கிடையேயுள்ள தாரங்கள் சம்மானவையாகும். M என்னும் நிலையானதும் மில்லிமீற்றரில் அளவீடு செய்யப்பட்டதுமான நிலைக்குத்து அளவுத்திட்டம் படம் 51(i) இல் காட்டியவாறு பொருத்தப்பட்டுள்ளது. D என்னும் உதாரணமாக ஜம்பது பிரிவெகளைக் கொண்ட ஒரு வட்ட அளவுத்திட்டம் M இன் வழியே, H ஜஸ் சுழற்றும் பொழுது இயங்கத்தக்கதாகவும் இருக்கின்றது. M என்னும் அளவுத்திட்டத்திலுள்ள வாசிப்பையும் D என்னும் அளவுத்திட்டத்திலுள்ள வாசிப்பையும் எடுப்பதன் மூலம் திருகாணி S நகரும் தூரத்தை மூன்று தசமதானத்துக்குத் காண முடியுமாகும். இதனை உபயோகிக்கும் முறை வருமாறு:

கோளமானியானது ஒரு தட்டையான கண்ணுடித் தட்டில் வைக்கப்பட்டு அதன் திருகாணி S ஆனது தட்டைத் தொடும்வரை நகர்த்தப்படும். அப்பொழுது M இலும் D இலும் உள்ள வாசிப்புக்கள் குறிக்கப்படும். பின்பு வளைவினாரையை காணப்போகும் வளைந்த மேற்பரப்பின்மீது மூன்று கால்களும் நிற்கத்தக்கதாகக் கோளமானி வைக்கப்பட்டு அதன் திருகாணி வளைந்த மேற்பரப்பை தொடும்வரை சுழற்றப்படும் (படம் 51 (ii)). அப்பொழுது திருகாணி நகர்ந்த தூரம் h எனவும் A, B, C என்னும் கால்களில் ஏதாவதொன்றுக்கும் திருகாணிக்கும் இடையேயுள்ள தூரம் a எனவும் கொள்ளப்பட்டின், r என்னும் வளைவின்றையானது $r = \frac{a^2}{2h} + \frac{h}{2}$

என்னுஞ் சமன்பாட்டிலிருந்து h இற்கும் a இற்கும் பெறுமானங்களைப் பிரதியிடுவதன் மூலம் பெறப்படும்.

மேற்கூள்பாடு வருமாறு நிறுவப்படும்

படம் 51 (b) இல் காட்டியவாருடைய மீண்டும் காலுக்கோடா
வும் திருகாணி S இற் கூடாகவும் செல்லும் ஒரு வெட்டுமுகப
எபக் கருத்திற்கொள்க.

கேத்திராணிதப்படி.

$$SO \cdot OD = AO \cdot OP$$

$$h(2r - h) = a \cdot a = a^2$$

இங்கு S திருகாணியின் உச்சி எனவும், SD = வட்டத்தின்
விட்டம் = $2r$ எனவும் கருதப்படும்.

$$\therefore r = \frac{a^2 + h^2}{2h} = \frac{a^2}{2h} + \frac{h}{2}$$

கோளமாலியின் இழிவெண்ணிக்கை

புரிநீடைத்துரம்

= வட்ட அளவுத்திட்டத்திலுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் பூச்சியவழு இருப்பின் அது வருமாறு துணியப்படும்.

கண்ணடித் தளத்தட்டில் A, B, C

எண்ணும் கால்கள் இருக்க திருகாணி S தட்டைக் தொடும்வரை நகர்த்தப்படும்.

அப்பொழுது வட்ட அளவுத்திட்டத்தில் பூச்சியக் கோடும் நிலைக்குத்து

அளவுத்திட்டத்திலுள்ள பூச்சியக் கோடும் படம் 52 (a) இல் காட்டியவாறு

ஒரே கோக் இருப்பின் கருளி பூச்சியவழு அந்நிதைக் கொள்ளப்படும்.



ஆனால் படம் 52 (b) இல் காட்டியவாறு வட்ட படம் 52

அளவுத்திட்டப் பூச்சியக்கோடு, திரு

காணி வலஞ்கழியாக சுழற்றறப்படும்பொழுது வந்திருப்பின் பூச்சிய

வழு = $+10 \times$ இழிவெண்ணிக்கை. எனவே திருத்தம் = $-10 \times$

இழிவெண்ணிக்கை அதாவது கணிக்கப்பட என்பெறுமானாத்

திருத்தம் அவதானித்த வாசிப்பால் இருந்து கழிக்கப்படும்.



படம் 52 (c) இல் காட்டியவாறு வட்ட படம் 52

அளவுத்திட்டப் பூச்சியக்கோடு, திரு

காணி வலஞ்கழியாக சுழற்றறப்படும்பொழுது வந்திருப்பின் பூச்சிய

வழு = $+10 \times$ இழிவெண்ணிக்கை. எனவே திருத்தம் = $-10 \times$

இழிவெண்ணிக்கை அதாவது கணிக்கப்பட என்பெறுமானாத்

திருத்தம் அவதானித்த வாசிப்பால் இருந்து கழிக்கப்படும்.

வாய்மை

வெளியிடுவோர்: மாசில் பதிப்பாகம்
ஏச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம்.

அங்கிடுவோர்: நாமகள் அச்சகம்,
319, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

2

1270/

APR 11

Sig

**Physics for G. C. E. A/L
Mechanics & Properties of Matter**

By: A. Karunaharn B. Sc. Lond

வினாக்கள் முறை ரூ. 42

Marcil Publishers,
9/2 Eachamoddai Road,
JAFFNA.